

பிள்ளை வளர்ப்பு ஓர் ஊழியத் தொடர்
அன்பான தொடர்புகள்
பயிற்சிப் புத்தகம்

தொகுதி



FDM
•WORLD

Craig Caster

Loving Communication in Tamil
Parenting Is a Ministry series, Volume 2

பிள்ளை வளர்ப்பு ஊழியத் தொடரில் இதர தலைப்புகள்

மறுரூபமாக்கும் பிள்ளை வளர்ப்பு (தொகுதி 1)
உங்கள் பிள்ளைகளை பயிற்றுவித்தல் (தொகுதி 3)
வேதாகம சிட்சை (தொகுதி 4)
தலைவரின் வழிகாட்டி

FDM.world ன் மற்ற பயிற்சிப் புத்தகங்கள்

கிறிஸ்தவ அஸ்திபார உண்மைகள்: கிரேக் காஸ்டரின் சீஷர்களுக்கான ஒரு
வலுவான அஸ்திபாரம்
கிரேக் காஸ்டரின்: திருமணம் ஓர் ஊழிய சேவை
கிரேக் காஸ்டரின்: இளம் வாலிபர்களை புரிந்துக்கொள்ளுதல்

FDM.world ன் எல்லா புத்தகங்களும் தனிநபர்கள் வாசிக்க, சிறுகுழுக்களில்
சீஷத்துவ உபகரணமாக, மற்றும் ஆலோசனை வழங்குவதற்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கவனிக்கவும்: அசல் பாட புத்தகத்தில் உள்ள அனைத்து வெற்று பக்கங்களும்
அகற்றப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக பக்க எண்கள்
தவிர்க்கப்பட்டிருக்கிறது

FAMILY DISCIPLESHP MINISTRIES

தொலைப்பேசி: (619) 590-1901

மின்னஞ்சல்: info@FDM.world

வலைதளங்கள்: www.FDM.world

*அன்பான தொடர்புகள், பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு ஊழியம்,
தொகுதி 2. கிரேக் காஸ்டர்*

ISBN 978-1-7331045-9-3

பதிப்புரிமை© 2020 கிரேக் காஸ்டர். அனைத்து உரிமைகளும்

பாதுகாக்கப்பட்டவை 09012020

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசனங்களும் TAOVBSI: பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) லிருந்து எடுக்கப்பட்டது

பதிப்புரிமையின் கீழ் உள்ள உரிமைகளை வரையறுக்காமல், இந்த வெளியீட்டின் எந்தப் பகுதியும்-அச்சிடப்பட்ட அல்லது மின்-புத்தக வடிவத்தில் அல்லது வேறு எந்த விதத்திலும் வெளியிடப்பட்டவோ - மீண்டும் உருவாக்கவோ, சேமித்து வைக்கவோ அல்லது மீட்டெடுக்கும் அமைப்பில் அறிமுகப்படுத்தவோ, அல்லது எந்த வடிவத்தில் அல்லது எந்த விதத்திலும் (மின்னணு, இயந்திர, புகைப்பட நகல், பதிவு அல்லது வேறு எந்த விதத்திலும் முன் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் அனுப்பவோ முடியாது.

Translated by

Rev. Dr. D. Samuel.DD.

Indian Rural Gospel Mission (IRGM)

www.irgm.org

Email: revdsamuel@gmail.com

Whatsapp: 00917904967179.

பொருளடக்கம்

முன்னுரை.....	4
அறிமுகம்	6
பாடம் 1: அன்புற்க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?.....	11
பாடம் 2: நம் பிள்ளைகளின் தனித்தன்மை	18
பாடம் 3: எதிர்வினைக்கு எதிராக பதிலளிப்பது	27
பாடம் 4: அன்பு பொறுமையானது.....	38
பாடம் 5: அன்பு இரக்கமானது	46
பாடம் 6: அன்பு சுயநலமல்ல	52
பாடம் 7: அன்பு நன்நடத்தையுள்ளது	62
பாடம் 8: அன்பிற்கு இவை இல்லை	76
பாடம் 9: அன்பு களிகூருகிறது	85
பாடம் 10: அன்பு சகிக்கிறது.....	95
பாடம் 11: தொடர்புகொள்ளுதல் அவசியம்	102
பாடம் 12: அன்பின் இருதயம்	108
பாடம் 13: நேசிப்பதில் தோல்வி	120
பாடம் 14: ஆவிக்குரிய யுத்தம்	136
பாடம் 15: துன்புறுத்தல் மற்றும் சுயநலம்	147
பின் இணைப்பு வளங்கள்	158
இறுதி குறிப்புகள்	217
எழுத்தாளர் பற்றி	220
குடும்ப சீடத்துவ ஊழியங்கள் பற்றி	223

முன்னுரை

பெரும்பாலான பெற்றோர்கள் இரண்டு விஷயங்களை, அதாவது பிள்ளைகளை வளர்ப்பதை அற்புதமானதாகவும் *கடினமானதாகவும்* இருப்பதை ஒப்புக்கொள்வார்கள். ஒவ்வொரு ஆளுமையின் தனித்துவத்திற்கும் சீரமைவு செய்யப்பட வேண்டும், மேலும் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மிகவும் சவாலான விஷயமாகும், ஆனால் அவர்களை சிட்சிப்பதே உண்மையான சவால். தம்பதிகள் ஒரு குழுவாக செயல்பட வேண்டும், ஒற்றை பெற்றோர்கள் மாற்று திட்டம் இல்லாமல் செயல்படுகிறார்கள், மேலும் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு பிள்ளையை பிறப்பு முதல் பெரியவர்கள் வரை பாதுகாக்கும் மற்றும் பயிற்சியளிக்கும் சவாலை எதிர்கொள்கின்றனர். எப்போது, எங்கே, எப்படி, எவ்வளவு, எத்தனை முறை, எவ்வளவு நேரம், உண்மையில் இது வேலை செய்கிறதா என்பது ஒரு விலைமதிப்பற்ற, கீழ்ப்படியாத பிள்ளையின் முகத்தை உற்றுப் பார்க்கும் பெற்றோரின் எண்ணங்களில் எழும் ஒரு சில கேள்விகள். உண்மை என்னவென்றால், இன்று பெரும்பாலான பெற்றோர்கள் எங்கு திரும்புவது என்று திசைத் தெரியாமலிருக்கிறார்கள், தங்கள் பெற்றோர்கள் ஒரு சரியாக செயல்படவில்லை என்று நம்புகிறார்கள், மேலும் தங்களை மோசமாக ஆயத்தப்படுத்தியதாக உணர்கிறார்கள்.

ஆனால் கேட்பவர்களுக்கு உதவி கிடைக்கிறது. சர்வத்தையும் படைத்த தேவன் நம்மை வழிநடத்தாமல் விட்டுவிடமாட்டார். நாம் குடும்பம் என்று அழைக்கும் நிறுவனத்தை உருவாக்கியவர் மட்டுமல்லாமல் அதில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை குறித்த ஒரு தெளிவான வழிமுறைகளை அவருடைய வார்த்தையில் நமக்கு வழங்கியுள்ளார். நமக்கு ஒரு சத்துரு இருக்கிறப்படியால், இதை கவனத்தில் கொள்ளவது அவசியம். பிசாசு, சாத்தான் நமக்கு எதிராகவும், குடும்பத்தின் வலிமைக்கு எதிராகவும் அதை சிதைக்கவும் செயல்படுகிறான் என்று வேதம் சொல்கிறது, இது சபை, சமூகம் மற்றும் நமது கிறிஸ்தவ சாட்சிகளுக்கு எதிரான தாக்குதலாகும். ஆனால் தேவன், நம் எல்லா தேவைகளையும் அறிந்து, அவருடைய வார்த்தையையும் பரிசுத்த ஆவியையும் நமக்குக் கொடுத்திருக்கிறார், இது எந்தப் போராட்டத்திலும் வெற்றி பெற போதுமானது.

துரதிர்ஷ்டவசமாக, பிள்ளைகளை வளர்ப்பதற்கு வேதம் பொருத்தமானது என்பதை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அறியாமலிருக்கிறார்கள், எனவே அவர்கள் உதவிக்காக கடந்த கால அனுபவம் அல்லது உலக தத்துவத்திற்கு திரும்புகிறார்கள். ஆனால் நம் குடும்பங்களை வலுப்படுத்த தேவனுடைய ஞானத்தையும் வழிகாட்டுதலையும் நாட வேண்டிய நேரம் இது. நம்முடைய சிருஷ்டிகளுக்கு நாம் நம்மை சமர்ப்பிப்போம் என்றால், நம்முடைய எதிர்காலத்திற்கு அவரிடமிருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்கக்கூடும். நாம் தேவனை விட்டு வெளியே செயல்படும்போது, அதன் விளைவு குழப்பத்திலும் அழிவிலும் நிறைவடையும். இது சற்று தாமதமாக வரலாம், ஆனால் நாம் அதை கவனிக்காதப்படியால் அதன் முடிவு வலி நிறைந்ததாக முடிந்துவிடும்.

பிள்ளை வளர்ப்பு ஒரு ஊழியத் தொடரானது தேவனுடைய திட்டத்திற்காக பிள்ளைகளை வளர்ப்பதற்கு உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஒரு பாரம்பரிய குடும்பமாகவோ, கலப்பு குடும்பமாகவோ, ஒற்றை பெற்றோர் குடும்பமாகவோ அல்லது தாத்தா பாட்டி வளர்க்கும் பேரப்பிள்ளைகளாகவோ இருந்தாலும், தேவனுடைய இந்த பிள்ளை வளர்ப்பு கொள்கைகள் பயனுள்ளவை மற்றும் உறுதியானவை. நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளாக, பெற்றோராக அல்லது பிள்ளைகளாக இருந்தாலும் ஒரு மகிழ்ச்சியான, மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை இல்லாமல் அவர் நம்மை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்.

தமது அற்புதமான, வாழ்க்கையை மாற்றும் கொள்கைகளின் மூலம் தேவன், உங்களை ஆசீர்வதிப்பார், மேலும் அவர் உங்களை நீங்கள் விரும்பும் பெற்றோராக மாற்றுவதற்கு நீங்கள் அவரை அனுமதிக்கும்போது உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்.

இந்த ஜெபத்தை இணைந்து ஜெபியுங்கள்.

அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மைப் போற்றும் மற்றும் மகிமைப்படுத்தும் பெற்றோர்களாக இருக்க உம்முடைய உதவியையும் ஞானத்தையும் நாங்கள் கேட்கிறோம். தயவுசெய்து எங்களுக்கு உம்மை நம்புவதற்கான விசுவாசத்தையும், நாங்கள் செய்யும் தவறுகளை மாற்றுவதற்கான கிருபையையும் தாரும். நாங்கள் விரும்பும் விதத்தில் உம்முடைய சித்தத்தைச் செய்யத் தொடங்குவதற்கு உதவும். ஆமென்

அறிமுகம்

இந்த பயிற்சிப் புத்தகம் உங்களை சீஷத்துவ பாதையில் கொண்டு வர வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது தேவனின் கொள்கைகளில் நடப்பது. நடைபயிற்சி போன்ற வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்தும் போது, இந்த கொள்கைகளில் வாழ்வது நடக்க கற்றுக்கொள்வது போலவே அடிப்படை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

எங்கள் பயிற்சிப் புத்தகத்தின் குறிக்கோள்கள்:

1. பெற்றோருக்கான கொள்கைகளை தேவன் வழங்குகிறார் என்பதை உங்களுக்குக் காட்ட,
2. இந்தக் கொள்கைகளைப் பயன்படுத்துவதற்கான கருவிகள் மற்றும் பயன்பாடுகளுடன் உங்களைச் உருவாக்குதல், மற்றும்
3. தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் வரும் மன்னிப்பு, குணப்படுத்துதல் மற்றும் ஒற்றுமைக்கு உங்கள் குடும்பத்தை வழிநடத்துதல்.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை முக்கிய பகுதிகளில் கல்வி கற்பிப்பதற்காக குடும்ப சீஷத்துவ ஊழியங்கள் தோன்றி உள்ளன. சீஷத்துவத்தில் தோல்வி நேரடியாக பிள்ளைவளர்ப்பின் தோல்வியுடன் தொடர்புடையது. மேலும் இது நமக்கு எப்படி தெரியும்? இன்று நிரூபிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் நாம் பார்த்த, அனுபவித்த மற்றும் கண்டறிந்தவற்றின் மூலம்.

செயல்முறை

ஆய்வு நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தொகுதி 1 உடன் தொடங்கி ஒவ்வொரு தொகுதியிலும் வரிசையில் தொடரவும். உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தொகுதி அல்லது பிரிவுக்குச் செல்வது கவர்ச்சியானது ஆனால் அறிவுறுத்தப்படவில்லை, ஏனென்றால் ஒவ்வொரு தொகுதியும் பாடமும் ஒன்றின்மேலொன்று கட்டப்பட்டுள்ளன. உதாரணமாக, உங்கள் பிள்ளையை ஒழுங்குபடுத்துவதில் நீங்கள் உண்மையிலேயே தேர்ச்சி பெற விரும்புகிறீர்கள், அதனால் நீங்கள் அந்த பாடத்தை முதலில் படிக்க விரும்புகிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரு தெய்வீக வழியில் ஒழுங்குபடுத்துவதற்கு முன்பு கற்றுக்கொள்ள வேண்டிய வேதாகமக் கொள்கைகள் உள்ளன. ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தை முடிக்க முயற்சி செய்யுங்கள். தினசரி படிப்பை நிலைத்தன்மையுடன் உருவாக்குவது ஆவிக்குரிய வெற்றிக்கு முக்கியமாகும்.

இந்த கோட்பாடுகள் முயற்சி செய்யப்பட்டு வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனது சொந்த வாழ்க்கை, எனது சொந்த குடும்பம், மற்றும் ஆலோசனை நேரம் மற்றும் பெற்றோருக்குரிய வகுப்புகளிலும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையின் மூலமும் நான் அதை அனுபவித்திருக்கிறேன். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், இது "பிள்ளைவளர்க்கும் ஐந்து எளிதான படிகள்" உள்ள கையேடு அல்ல. வேதாகம சீஷத்துவம் என்பது சவாலான வேலை மேலும் உங்கள் சில அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளை மாற்றப்பட வேண்டும். கொள்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்த செயல்முறைக்கு அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் தேவைப்படும்.

ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது

ஒவ்வொரு தினசரி படிப்பையும் உங்கள் தேவனுடன் செலவழித்த நேரமாகப் பார்த்து, அவருடைய வார்த்தை மூலம் அவர் உங்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் ஜெபத்துடன் தொடங்குங்கள், நீங்கள் எங்கு மாற வேண்டும் என்பதை வெளிப்படுத்தவும், நீங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்த உங்களுக்கு அதிகாரமும் வல்லமையை அளிக்கவும் தேவனிடம் கேட்கவும்.

பிரதிபலிக்கும் மனநிலையைக் கொண்டிருங்கள். நீங்கள் அதை முடித்துவிட்டீர்கள் என்று சொல்ல அவசரப்பட வேண்டாம். உங்களுடன் பேச தேவனுக்கு நேரம் கொடுங்கள், மேலும் நீங்கள் கற்றுக்கொண்டதை தியானியுங்கள்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

- இந்த வேலைக்கு ஒரு புதிய முன்னுரிமை மற்றும் அர்ப்பணிப்பு நேரம் தேவைப்படும். பாடங்கள் தினமும் செய்யப்பட வேண்டும். நீங்கள் ஒரு நாளை தவறவிட்டால், அதைத் தவிர்க்காதீர்கள், ஆனால் அனைத்து பாடங்களையும் ஒழுங்காக முடிக்க முயற்சி செய்யுங்கள்.
- சில நேரங்களில் நாம் திட்டங்களைத் தொடங்குகிறோம், ஆனால் முடிப்பதில்லை. உங்கள் பிள்ளைவளர்ப்பின் பொறுப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்த ஆய்வை உண்மையாக முடிக்க முடிவெடுங்கள். உங்கள் முன்னுரிமைகள் மற்றும் இந்த அர்ப்பணிப்புக்கு முன்னால் நீங்கள் என்ன வைக்கிறீர்கள் என்பதைப் பற்றி ஜெபியுங்கள். தேவைப்பட்டால் ஜெபம் மற்றும் படிப்புக்கு ஒரு பொறுப்புக்கூறும் பங்காளியின் உதவியைப் பெறுங்கள்.
- திருமணமானவர் என்றால், உங்கள் மனைவி இந்த முயற்சியில் ஒரு முக்கிய பங்குதாரர். ஒன்றாக அல்லது தனித்தனியாகப் படிக்கவும், ஆனால் நீங்கள் கற்றுக்கொண்டதை எப்போதும் விவாதிக்கவும், ஏனெனில் அது திருமண மற்றும் பிள்ளைவளர்ப்பின் பிரச்சனைகள் மற்றும் மாற்றங்களுடன் தொடர்புடையது.
- வழங்கப்பட்ட தகவலின் அளவுகளில் பாடங்கள் மாறுபடலாம். நீங்கள் ஒவ்வொன்றையும் முடித்த பிறகு, தேவனுடன் உங்கள் நேரத்தைத் திட்டமிட்டு அதிலிருந்து அதிகப் பலனைப் பெற அடுத்த பாடத்தை எதிர்நோக்குங்கள்.
- கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் உங்கள் எண்ணங்கள் மற்றும் ஜெபங்களைப் பதிவு செய்வதற்கும் இடம் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியேட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து அச்சிட்டிருந்தால், அதை மூன்று வளைய பைண்டரில் வைத்து தனிப்பட்ட பத்திரிகை மற்றும் குறிப்புகளுக்கான கூடுதல் காகிதத்தை சேர்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்.

இந்த பகுதியானது கொடுக்கப்பட்டுள்ள பாடத்துடன் தொடர்புடைய வேதத்தை வாசிக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது இந்த சீஷத்துவ தொடரை வாசித்துப் பயிற்சிக்கும்போது நீங்கள் வேதத்துடனும், பிள்ளை வளர்ப்பின் வேதாகம கோட்பாடுகளுடனும் மற்றும் ஒரு பெற்றோராக தேவன் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் நெருக்கமாக அறிந்துக்கொள்வீர்கள்.

சுய- பரிசோதனை

நீங்கள் வேதாகமக் கோட்பாடுகளைப் படிக்கும்போது, இந்தப் பிரிவு சுய-ஆய்வுக்கான நேரத்தை வழங்கி, தனிப்பட்ட முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறியும். அந்த மாற்றங்களைச் செய்வதற்கான பெலன் மற்றும் ஞானத்திற்கான நுண்ணறிவு, அறிக்கையிடுதல் மற்றும் ஜெபக்குறிப்புகளை பட்டியலிடுவதற்கு இடம் வழங்கப்படுகிறது. தனிப்பட்ட பொறுப்பு சீஷத்துவ செயல்முறையின் ஒரு அம்சமாகும். உங்கள் மனைவி அல்லது பிள்ளைகளுக்கு எதிராக நீங்கள் பாவம் செய்தீர்கள் என்பதை தேவன் வெளிப்படுத்தினால், உங்கள் பாவத்தை

உண்மை கோப்பு

இது போன்ற பெட்டிகள் வேதாகமத்துலிருந்து சொற்களின் அல்லது சொற்றொடர்களின் வரையறை-வழங்கல்களை வழங்குகின்றன. நன்கு அறியப்பட்ட, இறையியல்-தர்க்கரீதியான நல்ல பைபிள் அகராதிகளையும், முடிந்தவரை குறிப்பிடப்படும் தெளிவுக்காக வர்ணனைகளையும் பயன்படுத்துவதில் நாங்கள் மிகுந்த அக்கறை எடுத்துள்ளோம். இந்த வரையறைகளில் பல பின் இணைப்பு T: சொற்களஞ்சியத்தில் தோன்றும்

அவர்களிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு கேளுங்கள். இதை உடனடியாக செய்ய முடியாவிட்டாலும் தவறாமல் பயிற்சி செய்யுங்கள்.

செயல் திட்டம்

நீங்கள் வேதாகம கோட்பாடுகளைப் படித்த பிறகு, இந்த பகுதியானது அதன் மீது நடவடிக்கை எடுக்கவும், நீங்கள் கற்றுக்கொண்டதை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தவும் சவால் விடுகிறது. உண்மையான சீஷர்களாக இருக்க நாம் அறிவில் வளர வேண்டும் என்று தேவன் விரும்புவது மட்டுமல்லாமல், அதை நாம் வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்பதையும் அவர் எதிர்பார்க்கிறார்.

பின் இணைப்பு ஆதாரங்கள்

தயவுசெய்து புத்தகத்தின் இறுதியில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவைகள் உங்கள் வளர்ச்சிக்காக உள்ளன, நாங்கள் இந்த புத்தகம் முழுவதும் அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த அற்புதமான பயணத்தை நீங்கள் தொடங்குவதற்கு முன், பின் இணைப்பு 1: பெற்றோர் உறுதிமொழி கடிதத்தை (தொகுதி 1) நிரப்புங்கள்.

தலைவர்களின் கையேடு

ஒரு தலைவரின் வழிகாட்டியானது FDM உலகத்தின் பதிவிறக்கங்களின் கீழ் இலவசமாக கிடைக்கிறது. எங்கள் வலைத்தளத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் சீவுத்துவத்தில் கவனம் செலுத்துகின்றன மற்றும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பாடம் 1

அன்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

ஒரு குடும்ப ஆலோசகராக, பல பிள்ளைகள் இவ்வாறு சொல்வதை நான் கேட்டு இருக்கிறேன், "என் பெற்றோர் என்னை நேசிக்கவில்லை என நினைக்கிறேன்." இருப்பினும், எந்தவொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள் என்று உறுதியாகக் கூறுவார்கள். பிரச்சனை என்னவென்றால், பெற்றோர்கள் சில நேரங்களில் அன்பு இல்லாமல் செயல்படுகிறார்கள். பெற்றோரின் ஏமாற்றங்கள் மற்றும் சிரமங்கள் நம்மில் மோசமானதை வெளியே கொண்டு வரலாம். அன்பிற்கு நேர்மாறான விஷயங்களை நாங்கள் செய்கிறோம் மற்றும் சொல்கிறோம். காலப்போக்கில், ஒரு பெற்றோர் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கவில்லை என்றால், ஒரு பிள்ளை நேசிக்கப்படுவதை உணர முடியாது.

வேதகம அன்பைப் பார்க்கும்போது, இயேசு தமது சீடர்களிடம் அவர் எதிர்பார்த்ததைப் பற்றிய நுண்ணறிவைக் கொடுக்கிறார், அது இன்றும் நமக்குப் பொருந்தும். இயேசு ஒரு ஆலோசனையை வழங்கவில்லை, ஆனால் ஒரு கட்டளை என்பதை கவனிக்கவும்.

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். (யோவான் 13: 34-35)

சுய- பரிசோதனை

வசனம் 35 இன் படி, இந்தக் கட்டளையின் நிறைவேற்றம் கிறிஸ்துவுடனும் மற்றவர்களுடனும், குறிப்பாக உங்கள் பிள்ளைகளுடனான உங்கள் உறவோடு எவ்வாறு தொடர்புடையது?

அவருடைய உதவியின்றி இந்த அன்பை நாம் வெளிப்படுத்த முடியாது என்று தேவன் சொல்கிறார். நம் வாழ்வில் தேவனின் வார்த்தைக்கும் பரிசுத்த ஆவியின் வேலைக்கும் உள்ள தொடர்பைக் கவனியுங்கள்:

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள் அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெனிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே (1 பேதுரு 1: 22-23)

நேர்மையான வார்த்தைக்கு கபடம் இல்லாதது என்று பொருள். கிறிஸ்துவில் நிலைத்திருப்பதன் மூலமும், ஒவ்வொரு விசுவாசியிலும் வாசிக்கும் பரிசுத்த ஆவியின் சக்தியால் உண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலமும் மட்டுமே இந்த உண்மையான அன்பு சாத்தியமாகும். முந்தைய

ஆய்வில், 2 பேதுரு 1: 3 இயேசுவின், "அறிகிற அறிவினாலே... அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, என்று கூறுகிறது அந்த அறிவு தேவனின் வார்த்தையின் மூலம் வருகிறது.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

நம் பிள்ளைகள் உட்பட மற்றவர்களை நேசிக்க தேவன் சொல்லும் நான்கு வழிகளை விவரிக்கவும்.

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். (ரோமர்12:9)

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர் களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். (1 பேதுரு 4: 8)

ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்தினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.(எபிரெயர்6:10)

பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். (1 யோவான் 4: 7)

வேதாகம அன்பு என்றால் என்ன?

வேதாகம அன்பு உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, அது இயற்கையாக வருவதுமில்லை. நாம் இயல்பாகவே சுயநலவாதிகள் மற்றும் சுயத்தை மையமாய் கொண்டவர்கள். வேதாகம அன்பு என்பது ஒரு செயலாகும் - தேர்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையான அன்பு இயற்கைக்கு அப்பாற்பட்டது மற்றும் தேவனால்

வழங்கப்பட்ட இருதயத்திலிருந்து மட்டுமே வர முடியும், ஏனென்றால் அது அவரிடமிருந்து வருகிறது. உண்மையாக, நம் பிள்ளைகளை உண்மையாக நேசிக்க, நாம் முதலில் தேவனை நேசிக்க வேண்டும் மற்றும் நம் இருதயங்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இன்று நம் கலாச்சாரத்தில், அன்பு என்ற வார்த்தை மிகவும் மலிந்துவிட்டது. தேவன், நம் பிள்ளைகள் மற்றும் சில உணவுகள் பற்றி நாம் எப்படி உணர்கிறோம் என்பதை விவரிக்க அதே வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள் என்று ஆவலுடன் சாட்சியமளிப்பார்கள். ஆனால் உண்மையான அன்பை நாம் அளவிடக்கூடிய ஒரே தரநிலை தேவனின் வார்த்தை மட்டுமே.

இரண்டு வார்த்தைகள் கிரேக்க மொழியிலிருந்து ஆங்கில வேதாகமத்தில் "அன்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன: அகாபே agape மற்றும் பிலியோ-*phileo*.. அகாபே நிபந்தனையற்ற அன்பை தேர்வு செய்தல், அதே நேரத்தில் பிலியோ நிபந்தனை அன்பு. நமக்கு அகாபே அன்பு இருக்கிறது, ஏனென்றால் தேவ அன்பு [அகாபே] நம்முடைய இருதயங்களில் பரிசுத்தஆவியினாலே ஊற்றப்பட்டிருக்கிறபடியால்"(ரோமர் 5: 5).

தேவன் தனது பிள்ளைகளை அகாபே அன்புடன் நேசிக்க அழைத்திருக்கிறார். அன்புக்குரியவர் கோரிக்கைகள் அல்லது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தவறினால் திரும்பப்பெற முடியாத தியாக அன்பு. அகாபே அன்பு தேவன் நம் பிள்ளைகளின் மீது வைத்திருக்கும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது, அவர்களின் ஆளுமை, பலம், பலவீனம் அல்லது தோல்வி ஆகியவற்றின் மீது அல்ல.

தேவனின் அகபே அன்புடன் அன்பு செலுத்துவது நம் சொந்த பலத்தில் சாத்தியமற்றது. ஆனால் தேவனைப் போற்றுங்கள்! நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் வாழ வருகிறார். நமக்கு நாமே அடிபணிந்து இறந்தால், பரிசுத்த ஆவியானவர் நம் பிள்ளைகளை நம் மூலம் நேசிப்பார். வேதாகம அன்பு உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதால், அது நீங்கள் செய்யும் ஒன்று (வினைச்சொல், பெயர்ச்சொல் அல்ல) மற்றும் அதை செயலில் பார்ப்பதன் மூலம் மட்டுமே விவரிக்க முடியும்.

நம் பிள்ளைகளுக்கு தேவ அன்பைக் காட்ட கற்றுக்கொள்வது அவசியம். நற்செய்தி என்னவென்றால், இயேசு கிறிஸ்துவுடனான நமது நெருங்கிய உறவின் அடித்தளம் சரியாக அமைக்கப்பட்டால், தேவனின் பலத்தில், நம் பிள்ளைகளுக்குத் தேவையான அன்பின் ஆதரவை நாம் உருவாக்க முடியும். தோல்வி ஒரு விருப்பத்தை அல்ல. நாம் அனைவரும் எங்காவது தொடங்கலாம், நம் பிள்ளைகளை நேசிப்பது தேவனிடம் சரணடைந்த இருதயத்திலிருந்து வருகிறது என்பதை நாம் உணரும்போது அந்த புள்ளி வருகிறது. இது நாம் தேர்ந்தெடுத்து, தேடி, கற்று, வளர வேண்டிய ஒரு நடத்தை. நாம் அனைவரும் நம் பிள்ளைகளை ஓரளவிற்கு நேசிக்கிறோம், ஆனால் அன்பில் சிறந்து விளங்க விரும்புகிறோம்.

உண்மை கோப்பு

அகாபே *Agape*- தகுதியற்ற பாவிகளிடம் தேவனின் இருதயத்தின் பதில். அகாபே என்பது அவருடைய அன்பின் பொருள்களின் நன்மைக்காக சுய தியாகத்தில் காட்டப்படும் தேவனின் அன்பு. "மற்றவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களின் நலன்களைத் தேடும் தேவனின் இன்றியமையாத குணம்"¹ "தேவன் மனிதனுக்கு சிறந்தது என்று தெரிந்ததைச் செய்வதையும், மனிதன் விரும்புவதைச் செய்வதையும் உள்ளடக்கியது. . . ." மனிதனுக்கு மன்னிப்பு வழங்க வந்த அவரது குமாரன்."² பிலியோ *Phileo* - மனித ஆவியின் பிரதிபலிப்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. "பிலியோ தெளிவாக (அகபேயில் இருந்து) தெரிகிறது மற்றும் உயர்ந்த மரியாதை மற்றும் மென்மையான பாசத்தைப் பற்றி பேசுகிறது மேலும் அதிக உணர்ச்சிவசப் படுகிறது."³ பிலியோ நட்பு, அன்பு, அந்த அன்பின் பொருளில் இருந்து ஒருவர் பெறும் மகிழ்ச்சியால் தீர்மானிக்கப்படுகிறது.

பிலிப்பியில் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதை பவுல் அறிந்திருந்தார், ஆனால் அவர் மேலும் தொடர்ந்து செல்ல அவர்களை ஊக்குவித்தார்

மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். (பிலிப்பியர் 1: 9-11)

பவுல் அவர்கள் அன்பாக உணரும்படி ஜெபிக்கவில்லை என்பதைக் கவனியுங்கள், இது அடுத்த பாடத்தில் மேலும் விவரிக்கப்படும். இது நமக்காக ஜெபிக்க நாம் பயன்படுத்தக்கூடிய செயலின் ஜெபம். இதை ஒரு ஜெபமாக எப்படி பயன்படுத்துவது என்பதை இரண்டு சொற்றொடர்கள் நமக்குக் காட்டுகின்றன:

இதை ஒரு ஜெபமாக பயன்படுத்தவும்:

1. "உங்கள் அன்பு அறிவு மற்றும் அனைத்து பகுத்தறிவிலும் மேலும் மேலும் பெருக வேண்டும்" (வசனம் 10). பெருகுவது என்றால் "அதிகமாக இருப்பது", போதுமான அன்பை விட அதிகம். அறிவு (கிரேக்க மொழியில் எபிஜினோசிஸ்) என்றால் "அறிவார்ந்த முறையில் ஒன்றை அறிவது, ஆனால் அதன்பிறகு செயல்படுத்தல்" என்பதாகும். பகுத்தறிவு என்பது "நுண்ணறிவு, அல்லது புரிந்துகொள்ளும் திறன், மற்றும் அறிவிலிருந்து பாயும் நடத்தை குறித்து முடிவெடுப்பது" என்பதாகும். ஜெபம் என்பது வேதாகம ரீதியாக எப்படி நேசிக்க வேண்டும் என்பதை அறிந்து பின்னர் அதன்படி வாழ வேண்டும்.
2. "நீங்கள் சிறந்த விஷயங்களை அங்கீகரிக்க வேண்டும்" (வசனம் 11). ஒப்புதல் என்பது "தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்படுதல், நடவடிக்கையின் ஒப்புதலுக்கு முன் ஆய்வு செய்தல்" என்பதாகும். அகபே சிறந்தவராக இருப்பதற்கான தகுதியை பூர்த்தி செய்கிறார், இது தேவனின் வார்த்தையின் தரமாகும், இது ஒரு உண்மையான அன்பு.

நீங்கள் அவருடைய வார்த்தையைப் படிக்கும்போது தேவன் உங்களில் இதை நிறைவேற்றட்டும். பிலிப்பியர்களின் வசனங்களைப் பயன்படுத்தி, ஒரு அட்டவணையில் தனிப்பட்ட ஜெபத்தினை எழுதி, உங்கள் வாழ்க்கையில் அதை உண்மையாக்க தேவனிடம் கேளுங்கள். அடுத்த சில பாடங்களுக்கு, உங்கள் படிப்பு நேரத்தைத் தொடங்க ஜெப அட்டையைப் பயன்படுத்தவும். உதாரணத்திற்கு:

கர்த்தராகிய இயேசுவே, இந்த அன்பு எப்போதும் என்னுள் பாய வேண்டும் என்று நான் கேட்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் எதிர்கொள்ளும் எல்லா சூழ்நிலைகளிலும் உம் அன்பால் நிரம்பி வழிகிறேன். ஆண்டவரே, என் பிள்ளைகளிடம் அன்பற்ற சிந்தனை, வார்த்தை அல்லது செயலுக்காக ஒருபோதும் சாக்குப்போக்கு சொல்லாமல் இருக்க எனக்கு உதவும். ஒரு பெற்றோராக நான் எதிர்கொள்ளும் எல்லா சூழ்நிலைகளிலும் இந்த அன்பை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்த உங்கள் பகுத்தறிவை தயவுசெய்து எனக்குக் கொடும். இயேசுவே, தயவுசெய்து என் பிள்ளைகளுக்கு முன்னும் பின்னும் நான் செய்யும் எல்லாவற்றிலும் மகிமைப்படும். ஆமென்

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த அறிவுரைகளை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கவும்.

இதின்மித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், (கொலோசெயர்1:9)

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுபுறமாகுங்கள். (ரோமர்12:2)

கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். (எபேசியர் 5:10)

பாடம் 2

நமது பிள்ளைகளின் தனித்துவம்

தேவன் ஒவ்வொரு பிள்ளையையும் தனித்துவமாக உருவாக்குகிறார் என்கிற முக்கியமான கொள்கை, சில நேரங்களில் கவனிக்கப்படாமல், போகலாம். என் மகள் கேட்டி மிகவும் கூச்ச சுபாவமுள்ளவள், அவள் நடப்பது முதல் ஐந்து வயது வரை நாங்கள் ஒரு பொது இடத்தில் இருந்தால் அவள் என் மனைவியுடன் அல்லது என்னுடன் இருக்கவே வேண்டும் என்று விரும்புவாள். அவள் எங்களை விட்டு வெளியேற மாட்டாள். சபைப் போன்ற பல இடங்களில் அவளுக்குத் தெரிந்தவர்கள் இருந்தாலும், அவள் என் கையிலிருந்து அம்மாவின் கைக்கு மாற பத்து அடி ஓடுவாள். சில நேரங்களில் அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

வெள்ளிக்கிழமைகளில் கேட்டி மழலையர் பள்ளியில் இருந்தபோது, அவர்கள் முழுப் பள்ளியாக, சுமார் நானூறு மாணவர்களுக்காகவும் தேவனைப் புகழ்ந்து ஆராதித்து வழிபட்டனர். ஆராதனைத் தொடங்கும் போது, பிள்ளைகள் கேட்டி "கர்த்தரைத் துதி!" என்பார்கள், கேட்டிக்கு இது ஒரு திகிலூட்டும் கனவு போல் இருந்தது. அவள் காதுகளை மூடி, தலையை கீழே வைத்து, பீதி உணர்வுகளுடன் போராடுவாள். விளையாட்டு மைதானத்தில் தினசரி வழக்கம் போல, ஐம்பது பிள்ளைகள் பந்துகளை வீசி கத்துவது கேட்டிக்கு கடினமாக இருந்தது. அவள் ஒரு மேஜையில் உட்கார்ந்து, ஆசிரியர்களுடன் வண்ணம் தீட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருப்பாள்.

அவளுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, நாங்கள் அவளை டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்றோம், அது "பூமியில் மகிழ்ச்சியான இடம்" அதை தவிர வேறில்லை. ஆனால் கேட்டிக்கு அது பிடிக்கவில்லை. அவள் கூட்டத்தில் ஓய்வெடுக்க கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆனது. அவள் அப்படித்தான் இருந்தாள். அதிர்ஷ்டவசமாக, அவள் சிறு வயதாக இருந்தாலும் கூட அதிக நம்பிக்கையுடன் இருந்தாள்.

இருப்பினும் என் மகன்கள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தனர், கேட்டி போல எதுவும் இல்லை. என் மகன் நிக் முற்றிலும் எதிர்மாறானவன். நாங்கள் எப்போதும் அவனைத் துரத்த வேண்டியிருந்தது, "இளைஞனே, இங்கே வா!" என்று அழைக்கவேண்டி இருந்தது ஏனென்றால் அவன் எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்பினான்.

பல நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கேட்டியின் நடத்தையை கவனித்தனர், இது அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியது. நானும் என் மனைவியும் சங்கடமாக அல்லது பொறுமையிழந்து அவளுடைய தேவைகளைப் புறக்கணித்து, "நீ அதை நிறுத்து? என்னை விட்டு போ! அங்கே நில் என்றோம். ஆனால் சிறுவர்கள் இதை ஒருபோதும் செய்யவில்லை. "நாங்கள் அவளைத் தவிர்த்திருந்தால், என்ன நடந்திருக்கும்? நாங்கள் கேட்டியை ஆழமாக காயப்படுத்தி, நீண்டகால சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம், ஏனென்றால் அவளுடைய தனிப்பட்ட உணர்ச்சி தேவைகளை நாங்கள் ஏற்க மறுத்தோம்.

தேவன் அவர்களைப் படைத்தார்

ஒவ்வொரு பிள்ளைக்கும் ஆழ்ந்த பாராட்டுக்களைப் பெற, அவர்களை உருவாக்கியது யார் என்பதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். ஆமாம், நாம் நம் பிள்ளைகளின் உருவாக்கத்தில் பங்கேற்பாளர்கள், ஆனால் தேவன் படைப்பாளர். ஆதியாகமம் 1: 26-27 பின்பு தேவன் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக..... தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். தேவன் மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினார் (ஆதியாகமம் 2: 7), பின்னர் அவர் "மிகவும் நல்லது" என்று கூறினார் (ஆதியாகமம் 1:31).

நம் பிள்ளைகள் தேவனின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடைய குறைபாடுகள் மற்றும் தனித்துவமான ஆளுமைகளுடன் கூட நாம் அவர்களை அந்த விதத்தில் மதிக்க வேண்டும். நீங்கள் ஒரு பாரம்பரிய, கலப்பு, ஒற்றை பெற்றோர், தாத்தா, அல்லது வளர்ப்பு குடும்பமாக இருந்தாலும் பரவாயில்லை, தேவனின் பிள்ளைகளை நம் வீடுகளில் வைத்திருக்கும் பொறுப்பை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம், அவரைப் போலவே அவர்களை மதிக்க வேண்டும்.

தேவன் நம் ஒவ்வொருவரையும் ஒரு தனித்துவமான ஆளுமையுடன் உருவாக்குகிறார் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒரு பிள்ளை இன்னொரு பிள்ளையை விட வேகமாக கற்றுக்கொள்வதை எப்போதாவது கவனித்தீர்களா? ஒருவர் உணர்திறன் உடையவராகவும், மற்றொருவர் ஆற்றல் மிக்கவராகவும், இன்னொருவர் ஒய்வு எடுக்கிறவராகவும் இருக்கலாம். நீங்கள் வேதத்தில் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுடன் இதை கவனித்திருப்பீர்கள். பேதுரு தைரியமாக இருந்தார், எப்போதும் பேசுவார், அதே சமயம் அன்பின் அப்போஸ்தலனாக அறியப்பட்ட யோவான், இயேசுவின் மார்பில் சாய்ந்திருப்பதை தெரிந்தெடுத்தார்.

சங்கீதம் 139 இல், தாவிது தன்னை உருவாக்கியதற்காக தேவனை துதித்தார்.

நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

இந்தப் பத்தியைப் பற்றி ஒரு விளக்கவுரையாளர் இவ்வாறு எழுதினார்:

தாவீது இப்போது அவருடைய சக்தியையும் திறமையையும் கருதுகிறார். மேலும் அவர் தேர்ந்தெடுக்கும் தெய்வீக சர்வ வல்லமையின் குறிப்பிட்ட கட்டம் அவரது தாயின் வயிற்றில் ஒரு பிள்ளையின் அற்புதமான வளர்ச்சியாகும். கருத்தரித்தல் செய்யப்படும் போது, இது புள்ளியை விட சிறிய நீர்ப் பொருள் போன்றது, மேலும் பிள்ளையின் எதிர்கால பண்புகள் அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளன - அவர்களின் தோல், கண்கள் மற்றும் முடியின் நிறம், முக அம்சங்களின் வடிவம், அவர்களிடம் இருக்கும் இயல்பான திறன்கள். பிள்ளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருக்கும் அனைத்தும் அந்த கருவுற்ற முட்டையில் அடங்கியுள்ளது.⁴

இது தெளிவாக இருக்க முடியாது. தேவன் நம் ஒவ்வொருவரையும் பிறப்பிலிருந்து படைத்தார், அவர் நம்மை நேசிக்கிறார். ஆமாம், நம் பிள்ளைகளும் நம்மைப் போலவே பாவிக்காகப் பிறக்கிறார்கள், அவர்கள் அன்பாகப் பயிற்றுவிக்கப்பட்டு ஒழுக்கமாக இருக்க வேண்டும். ஆனால் அது அவர்கள் யார் என்ற சூழலில் எப்போதும் இருக்கும், எப்போதும் அன்போடு இருக்கும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தேவனின் சிருஷ்டிப்பிற்கான சங்கீதக்காரனின் அணுகுமுறை (எங்கள் பிள்ளைகள் உட்பட) உங்கள் பிள்ளையின் தனித்துவத்தை தழுவுவதற்கு எப்படி உதவும் என்பதை விவரிக்கவும். உங்க

ள் அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும்?

கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன். (சங்கீதம் 92:4)

கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. (சங்கீதம் 104: 24)

கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளாமாயிருக்கிறது. (சங்கீதம் 111: 2)

அவருடைய பிள்ளைகளுக்கான தேவனின் திட்டம் எப்போது தொடங்குகிறது?

நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். (எரேமியா 1:5)

அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன் (கலாத்தியர் 1:15)

நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளலாம். நம் பிள்ளைகள் நம்மிடமிருந்து, மற்றும் ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்களை ஒழுங்காக நேசிக்க, நாம் நம் பிள்ளைகளின் மாணவர்களாக மாற வேண்டும் - அவர்களின் ஆளுமைகளை ஏற்கவும், அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களுடன் அன்பான முறையில் தொடர்பு கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களிடம் பாசத்தைக் காட்ட மறக்காதீர்கள், அது அவர்களின் ஆளுமைக்கு ஏற்ப

கூட இருக்கலாம். பெற்றோரின் இந்த பகுதிகளுக்கு நாம் நம்மைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம்.

பல பெற்றோர்கள், அதை அறியாமலும், அங்கீகரிக்காமலும், ஒரு பிள்ளையின் ஆத்துமாவை துக்கப்படுத்தி, அவர்களின் சுய மதிப்பை சேதப்படுத்தலாம். தேவனை தவறாக சித்தரிப்பதன் மூலம், ஒரு பிள்ளையை நேசிக்காமல், அவர்களின் உணர்ச்சிபூர்வமான தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம், பெற்றோர் அந்த பிள்ளையின் மீதான தங்கள் செல்வாக்கை முன்கூட்டியே அழிக்க முடியும்.

செயல் திட்டம்

உங்கள் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனித்துவமான குணாதிசயங்களை பட்டியலிட்டு தேவனிடம் ஜெபம் செய்யுங்கள். திருமணமானால் ஒன்றாக விவாதிக்கவும். உதாரணத்திற்கு:

ஆண்டவரே, என் பிள்ளை வெட்கப்படுகிறாள், சில சமயங்களில் அவள் மிகவும் பயப்படுகிறாள். நீர் அவளை அப்படி உருவாக்கினீர் என்று எனக்குத் தெரியும், எனவே தயவுசெய்து உம் ஞானத்தை எனக்கு தாரும். உம்மைக் கௌரவிக்கும் மற்றும் அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அவளுக்கு எப்படி ஊழியம் செய்வது என்று (எங்களுக்கு) எனக்குக் காட்டும். ஆமென்

இந்தத் தொடர் முழுவதும், உங்கள் பிள்ளைகளை தேவனின் வழியில் எப்படி நேசிப்பது என்பது பற்றி மேலும் அறிந்து கொள்வீர்கள். அதை ஜெபத்தில் ஈடுபடுத்துங்கள், நீங்கள் மாற்றங்களைச் செய்ய உங்களுக்குத் தேவையான ஞானத்தையும் வலிமையையும் வழங்க அவர் உண்மையுள்ளவராக இருப்பார்.

அன்பான தொடர்புகளுக்கு நேரம் எடுக்கும்

ஒரு பிள்ளையை நேசிப்பதற்கான மற்றொரு முக்கியமான அம்சம் அவர்களுடன் நேரத்தை செலவிடுவது. இன்றைய உலகில், வேலைகள், ஊழியங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் இன்பக்கேளிக்கைகளால் நாம் பல திசைகளில் இழுக்கப்படுகிறோம், பிள்ளைகளுக்காக சிறிது நேரமே உள்ளது. கால்பந்து, சாஃப்ட்பால் அல்லது பிற விளையாட்டுகளில் பிள்ளைகள் சேர்க்கும் பெற்றோர்கள் கூட ஆபத்தில் இருக்கக்கூடும். விளையாட்டு நல்லதுதான், ஆனால் சிலர் அதை உச்சத்திற்கு கொண்டு செல்கிறார்கள். உங்களுக்கு ஒரு விளையாட்டு "பைத்தியமான" ஒரு பிள்ளை இருக்களாம், ஆனால் மற்ற மூன்று பேர் அப்படி இல்லை என்றால், நீங்கள் சனி மற்றும் ஞாயிறு நாள் முழுவதும் ஒரு டாக்ஸி வண்டியைப் போல, "விளையாட்டுகளை" தேடி ஓடும் போது, வீட்டில் தங்கியிருக்கும் அந்த மூன்று பேருடன் நீங்கள் என்ன தொடர்பு கொள்கிறீர்கள்? இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அவர்களை இழுத்து ப்ளீச்சர்களில் உட்கார வைப்பதுதான். நம் ஒவ்வொரு பிள்ளையும் அவர்களின் சொந்த நலன்களின் அடிப்படையில் நேசிக்க ஒரு சமநிலையான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

நம் சமூகத்தில், சில தாய்மார்கள் வீட்டுக்கு வெளியே வேலை செய்கிறார்கள். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், நான் வேலை செய்யும் அம்மாக்களை மட்டுப்படுத்தவில்லை. நீங்கள் வசிக்கும் பகுதில் இரண்டு பெற்றோரும் வருமானம் ஈட்ட வேண்டிய தேவையிருக்கலாம். ஆனால் கேள்வி என்னவென்றால்: வேலை செய்யும் பெற்றோர்கள் வீட்டிற்கு வரும்போது, அவர்களின் இருதயங்களும் மனமும் எங்கே? "பிள்ளைகளே, என்னை சிறிது நேரம் தனியாக விடுங்கள். எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை." நாம் சோர்வாக இருக்க முடியும், அதுபோலவே அவர்களுக்கும் நேரம் கிடைப்பது பற்றி நீங்களே நேர்மையாக இருங்கள். நீங்கள் அதை செய்யாவிட்டால், சிக்கல்கள் இருக்கும்.

நம் பிள்ளைகளை நேசிப்பது நாம் வேலை செய்வதால் பாதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை ஆனால் நம் நடத்தையால் வெளிப்படுகிறது. அமெரிக்காவில் பணிபுரியும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஒரு நாளைக்கு ஒருவரோடு ஒருவர் முறையே 104 நிமிடங்கள் செலவழிக்கிறார்கள், அதே சமயம் தந்தைகள் ஒரு நாளைக்கு 59 நிமிடங்கள் செலவிடுகிறார்கள். பல பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்கு, ஒரு பிள்ளைக்கான நேரம் குறையும்.

பிள்ளைகள் தினசரி நான்கு மணிநேரம் டிவியைப் பார்க்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, ⁶ பதின்ம வயதினர்கள் சராசரியாக ஏழு மணிநேரம் தங்கள் செல்போனில் செலவிடுகிறார்கள் ஊடகங்கள் மதமாற்றம் செய்து உலகக் கண்ணாட்டத்துடன் நம் பிள்ளைகளின் மனதில் தொற்றுவதில் ஆச்சரியம் இருக்கிறதா? நம் பிள்ளைகளை நேசிப்பது மற்றும் அவர்களின் உணர்ச்சிபூர்வமான தேவைகளை பூர்த்தி செய்வது என்பது தியாகம், நம்மை விட்டுக்கொடுப்பது மற்றும் அவர்களுக்கு நேரம் ஒதுக்குவதன் மூலம், அவர்களின் நலன்களுக்கு ஏற்ப அவர்களுக்கு புத்தகம் படிப்பது, பிடிப்பது, விளையாடுவது அல்லது நாயுடன் நடைபயிற்சி, இதுபோன்றவை நேரம் எடுக்கும், ஆனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உண்மையாக அறிந்து கொள்வதன் மற்றும் அவர்களை அனுபவிப்பதன் புதிய வெகுமதிகளை அறிவார்கள்.

அனைத்து மனிதர்களையும் ஊக்குவிக்கும் நான்கு அடிப்படை தேவைகள் உள்ளன. முதலில் அன்பு, மிகவும் சக்திவாய்ந்த உந்துதல். இரண்டாவது உடல் தேவைகள்: உணவு, அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு. மூன்றாவது மகிழ்ச்சி: உடல் திருப்தி, பொழுதுபோக்கு, உடைமைகள் மற்றும் நாம் விரும்பும் விஷயங்களைப் பெறுதல். நான்காவது மற்றும் குறைந்த சக்தி வாய்ந்தது வலி மற்றும் பயம்.

பிள்ளைகளை ஊக்குவிக்கும் போது, பெற்றோர்கள் பெரும்பாலும் வலி மற்றும் பயத்தில் மிகவும் சாய்ந்து கொள்கிறார்கள். அது சுவாரசியமாக இல்லையா? உண்மை என்னவென்றால், அன்பு மிகவும் சக்திவாய்ந்த உந்துதல். அன்பு நம் பிள்ளைகளை நம் முன்னிலையில் இல்லாதபோது, குறிப்பாக இளம்பருவத்தில் வரும்போது சரியான முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கும். "இல்லை, நான் அதை விரும்பவில்லை" அல்லது "நான் அதை செய்ய மாட்டேன்" என்று சொல்வதற்கு நம் அன்பு மிகவும் சக்திவாய்ந்த உந்துதலாகும். அவர்கள் மீதான நமது அன்புதான் முக்கியம்.

தேவனே நம் உதாரணம், அது "தேவனின் நற்குணம் [அன்பான கருணை] உங்களை மனந்திரும்புதலுக்கு இட்டுச் செல்கிறது என்பதை அறிவது" (ரோமர் 2: 4) நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனின் அன்பும் நன்மையும் தான் நம்மை மனந்திரும்பும் நிலைக்கு கொண்டு வந்ததால், நாமும் நம் பிள்ளைகளுடன் இதைச் செய்ய வேண்டாமா? நமக்காக இயேசு இறங்கி மரிப்பதற்கு காரணமான உந்துதல் என்ன? யோவான் 3:16 சொல்கிறது, அவர் நம்மீது வைத்திருந்த அன்பே அவரை சிலுவையில் மரிக்கத் தூண்டியது.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

அன்பில் இருப்பது பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதை விவரிக்கவும். காரணங்கள் மற்றும் முடிவுகள் என்ன, இதை நீங்கள் பிள்ளைவளர்ப்பிற்கு எப்படிப் பயன்படுத்தலாம்?

நாம் பாவிக்களாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோமர்5:8)

ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன். (2 கொரிந்தியர் 12:15)

பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.(1 யோவான் 4: 7)

நம் அடுத்த பாடத்தில், விதிகள், ஒழுக்கம் மற்றும் தண்டனைகளை நிறுவுவதன் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்க கற்றுக்கொள்வீர்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், பயனுள்ள பயிற்சி அன்பில் செய்யப்பட வேண்டும் மற்றும் நாம் அதை தேவனின் வழியில் செய்கிறோம் என்றால் அன்பினால் தூண்டப்பட வேண்டும். பெற்றோருக்கு இது கடினம், ஏனென்றால் இதற்கு தியாகம் தேவைப்படுகிறது. அன்பு உண்மையானதாக இருக்க, அது நிரூபிக்கப்பட வேண்டும். தேவன் நம்மீது அன்பை மட்டும் உணரவில்லை என்பதற்கு நீங்கள் நன்றி கூறவில்லையா? அவர் அன்பை வெளிப்படுத்தியதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? அன்பை உணர்வதைத் தாண்டி அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றும்படி அவர் நம்மை கேட்கிறார்.

பாடம் 3

எதிர்வினைக்கு எதிராக பதிலளிப்பது.

எதிர்வினையாற்றுவது ஒரு நோக்கமுள்ள அல்லது செயலாக்கமான மனநிலை அல்ல, தவிர்க்க முடியாமல் எதிர்மறையான செயலாக மாறும். நாம் அந்த நபருக்கு எதிர்வினையாற்றினால் ஒருவரை நேசிப்பது சிறந்த தரமாக இருக்காது.

மாம்சத்தில் எதிர்வினைபுரிதல்

கிறிஸ்தவ பெற்றோர்கள் - நம் பிள்ளைகளுக்கு ஊழியம்செய்கிறோம் - எதிர்மறையான வழியில் செயல்படுவது பாவம் மற்றும் தேவனை தவறாக சித்தரிப்பதாகும். எந்த சூழ்நிலையிலும் நாம் நம் பிள்ளைகளுக்கு எதிர்மறையாக நடந்து கொள்ளக்கூடாது. எதிர்வினை எந்த சிந்தனையும் தேவையில்லை. மனம் மாம்சத்தால் உந்துதல் பெறும்போது இது ஒரு "முளைச்சாவு" அடைந்தவர்களின் செயல். மனதில் தோன்றுவதைக் கொண்டு நாம் வெறுமனே செல்கிறோம். எதிர்வினையாற்றுவது நமது பாவ இயல்பிலிருந்து வருகிறது, (மாம்சத்திலிருந்து) மேலும் இது சுயக்கட்டுப்பாட்டின் செயல் விளக்கமும் அல்ல, இது ஆவியின் கனி (கலாத்தியர் 5: 22-23).

உண்மை கோப்பு

எதிர்வினை *React*- ஒரு தூண்டுதல் அல்லது தூண்டுதலுக்குப் பதில் செயல்பட, எதிர்ப்பில் செயல்பட. ⁸

மாம்சத்தில் எதிர்வினையாற்றுவது - ஒரு கிறிஸ்தவர் ஒரு சூழ்நிலைக்கு பாவமான முறையில், அவர்களின் பழைய வீழ்ச்சியடைந்த பழக்கத்தில் அல்லது பரிசுத்த ஆவியின் சக்தி மற்றும் ஞானத்தை விட தங்கள் சொந்த பலம் மற்றும் புரிதலில் எதிர் வினையாற்றுகிறார்.

பிள்ளைகள் ஏதாவது தவறு செய்யும்போது, பெற்றோர்கள் மனதில் தோன்றும் முதல் விஷயத்தை தவறாகப் பிரதிபலிக்கலாம், இது அடிக்கடி கடுமையான வார்த்தைகளைக் கக்குகிறது, வெறுப்பு அல்லது பயமுறுத்தும் முகபாவங்கள் அல்லது உடல் ரீதியான வன்முறையைப் பயன்படுத்துகிறது. மற்ற உத்திகள் அமைதி, நிராகரிப்பு மற்றும் அந்நியப்படுத்தல். நம் பிள்ளைகளுக்கான பாவமான, பிற்போக்குத்தனமான வெளிப்பாடுகளின் பட்டியல் மிகவும் நீளமாக இருக்கும். இவை அன்பானவை அல்ல, தெய்வீக பயிற்சியாக தகுதி பெறவில்லை.

நம் பிள்ளைகளின் வாழ்க்கையில் நாம் மிக சக்திவாய்ந்த செல்வாக்கு என்பதை ஒவ்வொரு நாளும் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் கோபப்படும்போது, அல்லது நம் பிள்ளைகளுக்கு எதிர்மறையாக எதிர்வினையாற்றும்போது, ஒரு வாளை வெளியே இழுத்து அவர்களின் இருதயங்களை வெட்டுவதை நாம் கற்பனை செய்ய வேண்டும். நிச்சயமாக, சேதத்தை நாம் உடனடியாக பார்க்கவில்லை, ஆனால் அது உண்மையிலேயே நடைபெறுகிறது., மேலும் அந்த சேதத்தை நாம் சரியாகக் கையாளாதபோது, கூடுதலாக தொற்று ஏற்படுகின்றது மற்றும் கசப்பையும், பின்னர் மனக்கசப்பையும் தருகிறது, மேலும் நம் பிள்ளைகள் வாலிபர்களாக மாறும்போது, நாம் அதன் விலைக்கிறையத்தை கொடுக்கிறோம்.

ஒரு ஆலோசகராக, நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ சிறுவர்கள் மற்றும்

சிறுமிகள் உடைந்த இருதயங்களுடன் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வலியால் நிறைந்திருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக, இந்த பிள்ளைகளை வளர்த்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் தீங்கை உணராமல் கூட அன்பில் பதிலளிப்பதற்கு பதிலாக மாம்சத்தில் பலமுறை எதிர்வினையாற்றினர்.

உணர்ச்சியின் வெடிப்புடன் சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்ற நேரம் அல்லது முயற்சி தேவையில்லை, இது உடனடியானது. நீதிமொழிகள் 15: 1 கூறுகிறது, "ஒரு கடுமையான வார்த்தை கோபத்தை தூண்டுகிறது." ஆயினும், நம் நடத்தையிலிருந்து கடுமையான செயல்களை நாம் அகற்ற வேண்டும் என்று பைபிள் கூறுகிறது: "ஆனால் இப்போது நீங்களே: கோபம், மூர்கம், தீமை, நிந்தனை, உங்கள் வாயில் இருந்து கெட்ட வார்த்தை" இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும். (கொலோசெயர் 3: 8). இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் நம் பிள்ளைகள் மீதான ஒவ்வொரு பாவ எதிர்வினைகளையும் நிறுத்த ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளிடம் மாம்சமாக நடந்துகொள்கிறார்கள், அவர்களின் நடத்தைக்கு ஒருபோதும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

ஒவ்வொரு எதிர்மறை அணுகுமுறையையும் உணர்ச்சியையும் பட்டியலிட்டு அதை முடிவோடு இணைக்கவும். இவற்றில் ஏதேனும் உங்கள் வாழ்க்கையில் இருந்தால், நீங்கள் எப்படி மாற்ற வேண்டும் என்பதை அடையாளம் காணுங்கள்.

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். (சங்கீதம் 37: 8)

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு. (எபேசியர்4:22)

மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. (யாக்கோபு1:20)

வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். (நீதிமொழிகள் 20: 3)

கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம். (நீதிமொழிகள் 27: 3)

அன்பில் பதிலளித்தல்

நாம் பதிலளிக்கும்போது, நாம் ஏற்றுக்கொள்வது, வற்புறுத்துவது அல்லது நேர்மறையான முறையில் நடந்துகொள்கிறோம், இது எதிர்வினைக்கு எதிர்மாறானது. பதிலளிப்பது சிந்தனைக்குரியது. நாம் நம் மனதையும் விருப்பத்தையும் பயன்படுத்த வேண்டும். "கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு ஒவ்வொரு எண்ணத்தையும் சிறைபிடிக்க" வேதம் நமக்கு கட்டளையிடுகிறது (2 கொரிந்தியர் 10: 5).

உண்மை கோப்பு

பதிலளிப்பது சுய கட்டுப்பாட்டையும் அவசியப்படுகின்றது. பரிசுத்த ஆவியின் கணியை மலர அனுமதிக்கும் தேவனின் சக்தியின் கீழ் நாம் நமது விருப்பத்தை கொண்டு வர வேண்டும். ஆவியின் கணியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; (கலாத்தியர் 5: 22-23). கூடுதலாக, வேதம் கூறுகிறது, நமது நம்பிக்கையின் அடித்தளத்திற்கு நாம் இச்சையடக்கத்தை சேர்க்க வேண்டும்.

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். (2 பேதுரு 1: 5-7).

சுய- பரிசோதனை

உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் பயன்படுத்தும் சில எதிர்மறை சரீர் அல்லது வாய்மொழி எதிர்வினைகளை பட்டியலிடுங்கள்.

செயல் திட்டம்

இந்த பகுதியில் நீங்கள் தோல்வியடையும் போது உண்மையாக மன்னிப்பு கேட்க தேவனின் அருளை வேண்டி ஒரு ஜெபத்தை எழுதுங்கள்.

இறுதியாக, எதிர்வினை செய்வதற்கு பதிலாக பதிலளிப்பதற்கு நேரம் எடுக்கும். பத்து வரை எண்ணுவதற்கு நீண்ட நேரம் ஆகலாம் அல்லது அதிக நேரம் ஆகலாம். தொகுதி 4 இல், ஒழுக்கத்தைப் பற்றி கற்றுக்கொள்வோம், கோபத்தில் அதைச் செய்யாததன் முக்கியத்துவம் உட்பட. சில நேரங்களில் பொருத்தமான ஒழுக்கத்துடன் பதிலளிக்கும் திறனுக்கு பெற்றோர் நேரம் ஒதுக்குவது அவசியம். ஒருவேளை சூழ்நிலையிலிருந்து விலகி ஜெபியுங்கள். தேவனிடம் ஞானத்தைக் கேளுங்கள், அவரைப் போற்றும் விதத்தில் உங்கள் பிள்ளையை அன்புடன் ஊக்குவிக்கவும்.

நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; (நீதிமொழிகள் 15:28)

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கூடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே. (யாக்கோபு 1: 19-20)

மாம்சத்தில் எதிர்வினையாற்றாமல், அன்போடு சிந்தித்து பதிலளிக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. நினைவில் கொள்ளுங்கள், நமது நோக்கம் தேவனை மகிமைப்படுத்துவதாகும். ஒழுக்கத்தின் போது கூட, நம் பிள்ளைகள் தோல்வியடைந்தாலும், அவர்கள் கேட்க விரும்பாதபோதும், அவர்கள் எங்களுக்கு சவால் விட்டாலும் கூட. அப்போதும், நாம் அன்பில் பதிலளிக்க வேண்டும். தேவனின் விருப்பத்தை நாம் நிறைவேற்றுகிறோம், நம்முடையதை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

அன்பு தொடர்பான நமது பொறுப்புகளை விவரிக்கவும்.

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.(யோவான்13:34)

இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். (கொலோசெயர்3:14)

அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். (எபேசியர்4:15)

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக்

கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிற படியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.
(1 பேதுரு 1:22)

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். (1 பேதுரு 4: 8)

வலுவான விருப்பமுள்ள பிள்ளை

நீதிமொழிகள் 14:29 கூறுகிறது,

நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான். " பதிலளிப்பதை விட எதிர்வினையாற்றுவது நம்மிடையே புரிதலின் பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறது, மேலும் இது நம் பிள்ளைகளில், குறிப்பாக வலுவான விருப்பமுள்ள பிள்ளையுடன் தொடர்ந்து முட்டாள்தனமான நடத்தையை ஊக்குவிக்கிறது.

என் மூத்த மகனின் வாழ்க்கையின் முதல் ஐந்து வருடங்களில், வெறி பிடித்தவர் போல் அவரது வலுவான விருப்பமுள்ள நடத்தைக்கு நான் அடிக்கடி எதிர்வினையளித்தேன். நான் கோபமாக இருந்தேன், என் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினேன். இறுதியாக, கர்த்தர் என்னை அணுகினார், "கிரேக், நீ நெருப்பை அணைக்க முயற்சிக்கும் போது எப்போதாவது பெட்ரோலை நெருப்பில் போடுவீர்களா?" நிச்சயமாக இல்லை என்று நான் நினைத்தேன், மீண்டும் நான் கர்த்தரின் குரலைக் கேட்டேன், "ஒவ்வொரு முறையும் நீங்கள் கோபப்படும்போது, உங்கள் மகனுக்கு அது தெரியும், நீங்கள் அவருடைய நடத்தையில் தொடர்ந்து முட்டாள்தனத்தைத் தூண்டுகிறீர்கள்."

நாம் ஒரு பிள்ளையை எரிச்சலூட்டும் போது, வலிமை உள்ளவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள் என்று வேதம் வெளிப்படுத்துகிறது. எபேசியர் 6: 4 கூறுகிறது, " பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. இந்த வசனம் "பிதாக்களே" என்று கூறுகிறது, ஏனென்றால் வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது, ஆனால் இக்கொள்கை அம்மாக்களுக்கும் உள்ளது. கட்டளை என்னவென்றால்: "கோபப்படுத்தாமல்." இங்கே அல்லது வேறு இடங்களில் விதிவிலக்கு இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பம் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகும், இது பின்னர் விரிவாக விவரிக்கப்படும். கோபத்தைத்

தூண்டுவது (கிரேக்க மொழியில் பரோர்கிசோ) என்றால் "கோபத்தின் நிலைக்கு ஒருவரை நகர்த்துவது" அல்லது "கோபம், எரிச்சல் அல்லது மனக்கசப்பைத் தூண்டுவது."¹⁰

ஏதாவது செய்ய வேண்டாம் என்று தேவன் கட்டளையிடுகையில், நாம் அதை எப்படியும் செய்கிறோம், அது ஒரு பாவம். ஒரு வலுவான விருப்பமுள்ள பிள்ளை கேட்க அல்லது கீழ்ப்படிய மறுக்கும் போது எந்த பெற்றோரும் அதை விரும்புவதில்லை. ஆனால் வேதம் நம்மை எப்போதும் அன்பாக பதிலளிக்குமாறு அல்லது கிறிஸ்துவை போல் பதிலளிக்க ஊக்குவிக்கிறது. எபிரெயர் 10:24 நேர்மறையான வழியில் பதிலளிக்க தூண்டுகிறது, "மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து. "கிளறவும், சில நேரங்களில் "தூண்டுதல் அல்லது தூண்டிவிடுதல்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, பராக்ஸஸ்மோஸ் (கிரேக்கம்) மற்றும் ஒருவரை நல்ல நடத்தைக்கு ஊக்குவிக்கும் செயலைக் குறிக்கிறது. நாங்கள் உண்மையில் செய்ய விரும்புவது உங்கள் பிள்ளையில் நல்ல நடத்தையைத் தூண்டும் அன்பை "அசைபோடச் செய்வதாகும்". இது அன்பின் "தீ அணைப்பான்".

கர்த்தர் நம்மை வளைக்கும் விதத்தில் இருந்து ஆளுமை வருகிறது. அந்த வலுவான விருப்பமுள்ள நபர்கள் உலகின் பேதுருக்கள் மற்றும் பவுல்கள். அவர்களைப் போன்றவர்கள் நம் வாழ்வில், ராஜ்யத்தில் தேவை. அவர்கள் சரியான பயிற்சியளிக்கப்பட்ட போது, பெரும் எதிர்ப்பின் மூலம் அழுத்தம் கொடுக்க முடியாது, ஆனால் மற்றவர்களை அவர்களுடன் கொண்டு வர முடியும். உண்மைக்கு பதிலளிப்பதன் மூலமும், சுய கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலமும், நம் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளால் உந்தப்படாமல் வெற்றி வருகிறது. பெற்றோர்களாகிய நமக்கு, சத்தியம் என்பது தேவனுடைய வார்த்தையால் பயிற்றுவிக்கப்பட்ட இருதயத்திலிருந்தும் மனசாட்சியிலிருந்தும் வருகிறது. உபாகமம் 27:26 கூறுகிறது, "இந்த சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் கவனித்து உறுதி செய்யாதவர் சபிக்கப்பட்டவர். எல்லா மக்களும், 'ஆமென்! உறுதிப்படுத்துவது என்றால் தேவனின் வார்த்தை நம் இருதயத்தில் வந்து நம் நடத்தையை ஆணையிடுகிறது.'

போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. (மத்தேயு 22: 36-39)

இந்த பத்தியில், கர்த்தர் அன்பின் முக்கியத்துவத்தையும் மனித வாழ்க்கையின் மதிப்பையும் வலியுறுத்துகிறார். நாம் ஒருவரை நேசிக்கும்போதும், மதிக்கும்போதும், அதற்கேற்ப அவர்களை நடத்துகிறோம். வெளிப்படையாக, நாம் நம் பிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் ஊழியராகவும் முன்மாதிரியாகவும் சேவை செய்ய அழைக்கப்பட்டாலும், நேசிக்காமல் தோல்வியைத் தேர்வு செய்யலாம்.

அன்பிற்கு நேர்மாறாக செயல்படுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு இங்கே: உங்கள் பிள்ளை முட்டாள்தனமாக ஏதாவது செய்த பிறகு இது ஒரு சூடான தருணம், நீங்கள் ஒரு தீவிர விவாதத்தில் இருக்கிறீர்கள். தொலைபேசி ஒலிக்கிறது, நீங்கள் அதற்கு பதிலளிப்பதற்கு நிறுத்துகிறீர்கள் (ஒரு நண்பர்). "வணக்கம். ஏய், எல்லாம் சரி. நான் நலம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" அவர்களிடமிருந்து இந்த வார்த்தையை கேட்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள், உங்கள் குரலின் தொனி உடனடியாக இனிமையாக மாறும். இதன் மூலம் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் என்ன தொடர்பு கொண்டீர்கள்? தொலைபேசியில் உள்ள நபர் மிகவும் மதிப்புமிக்கவர்.

துரதிர்ஷ்டவசமாக, நாம் அதைச் செய்கிறோம், ஒருபோதும் இருமுறை யோசிப்பதில்லை. நம் பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போது, அவர்களின் அறிவாற்றல் திறன்கள் வளரும் முன், அவர்கள் அதை தெளிவாக பார்க்கிறார்கள்: அம்மா அல்லது அப்பா என்னை விட மற்றவர்களை விரும்புகிறார். இந்த பொதுவான நிகழ்வு, கிறிஸ்தவ வீடுகளில் கூட, பல பிள்ளைகள் சுய மதிப்புடன் போராடுவதைக் காணலாம்.

அன்பு ஒரு தெரிந்தெடுப்பு.

வேதம் சொல்கிறது நாம் "அன்பை அளிந்துகொள்ள வேண்டும்". இது ஒரு தெரிந்தெடுப்பு, உணர்வு அல்ல. உணர்வுகள் பின்பற்றப்படலாம், ஆனால் முதலில் நாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து செயல்பட வேண்டும். "ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பை அணியுங்கள், இது பரிபூரணத்தின் பிணைப்பு" (கொலோசெயர் 3:14). இங்கே மொழிபெயர்க்கப்பட்ட அன்பு என்ற வார்த்தை அகபே. நெல்சனின் இல்லஸ்ட்ரேட்டட் வேதாகம அகராதி அகபே அன்பு பற்றி இவ்வாறு கூறுகிறது: "ஒரு பிரபலமான புரிதலுக்கு மாறாக, 'அகபே'வின் முக்கியத்துவம் அது நிபந்தனையற்ற அன்பு அல்ல, ஆனால் அது முதன்மையாக உணர்ச்சியை விட விருப்பத்தின் அன்பு." ¹¹

அகாபே அன்பு என்பது நம் பிள்ளைகளின் விருப்பங்களால் நாம் வருத்தப்படும்போது கூட, அவர்களை நேசிப்பது போலவும் மதிப்பது போலவும் பதிலளிப்பது. நமக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கலாம், ஆனால் நாம் இன்னும் அன்புடனும் பொறுமையுடனும் பதிலளிக்கிறோம். நாம் சுய கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்கிறோம், நம் மாம்சத்தைத் தணிக்கும் கலை, எனவே முட்டாள்தனமான, நியாயமான, மோசமான அல்லது தயவற்ற ஒன்றைச் சொல்வதைத் தவிர்க்கிறோம். இது ஆவியின் கனி, சுயத்தின் கனி அல்ல. இந்த அன்பு இயற்கையாக வருவதில்லை.

வேதம் அன்பு உணர்வுகளின் அடிப்படையில் இல்லை. பரிசுத்த ஆவியின் நம்பிக்கைக்கு அடிபணிவது அல்லது கீழ்ப்படிவது ஒரு தேரிந்தெடுப்பு. நாம் அனைவரும் அதை அங்கீகரிக்கிறோம் - நாம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது நம்பிக்கை சொல்கிறது (எபேசியர் 4: 29-32). அகபே அன்பு என்பது மற்றொரு நபரை மதிக்கும் முடிவு, ஒருவேளை ஒரு பிள்ளையால், நம் சொந்த ஆறுதல் பாதிக்கப்படும் போது. ரோமர் 13: 8 கூறுகிறது, " ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனையல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.

அன்பைத் தொடர்புக்கொள்வது இருதயத்தில் தொடங்குகிறது. மாம்சத்திலிருந்து எதிர்வினையாற்றுவதை விட அன்பில் பதிலளிக்க கற்றுக்கொள்வது ஒரு செயல்முறை. நான் இனி என் பிள்ளைகளுக்கு கோபத்தில் எதிர்வினையாற்றுவதில்லை ஆனால் அன்பில் பதிலளிப்பேன். கர்த்தரை துதியுங்கள், என் மூத்த மகன் தனது முதல் ஆறு வருட வாழ்க்கையில் பல தவறுகளுக்காக என்னை மன்னிக்கவில்லை. தேவன் என் கோபமான, பாவமான நடத்தை பற்றிய அவரது நினைவை குணமாக்கினார்.

நீங்கள் ஒரு எதிர்வினையாற்றக்குடிய, பாவமான நடத்தை முறையில் சிக்கிக்கொண்டால், இருதயத்தை தெற்றிக் கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் பிள்ளையும் இதே போன்ற குணப்படுத்துதலை அனுபவிக்கலாம். அடுத்த பாடத்தில், அந்த எதிர்வினை நடத்தையை அன்பான பதிலுக்கு மாற்றுவோம். இருப்பினும், நீங்கள் தொடர்ந்து எதிர்மறையாக செயல்படத் தேர்வுசெய்தால், பின்னர் நீங்கள் மிகவும் விலைக்கிரையம் செலுத்துவீர்கள், உங்கள் பிள்ளைகளும் இதைப் புரிந்துகொள்வது அவசியம்.

பாடம் 4

அன்பு பொறுமையானது

நம்மில் பெரும்பாலோர் நம் பிள்ளைகளை எப்படி நேசிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று நம்புகிறோம். ஆனால் தேவனின் வார்த்தையில் விவரிக்கப்பட்டுள்ள அன்போடு நம் அன்பை ஒப்பிட்டு மட்டுமே நாம் அதை நிரூபிக்க முடியும். இந்த தலைப்பில் மிக முழுமையான பத்தியில் 1 கொரிந்தியர் 13 காணப்படுகிறது, இது அன்பு என்றால் என்ன என்பதை விவரிக்கிறது. இந்த பாடத்தில் உள்ள கொள்கைகளை நாம் படிக்கும்போது, அன்பின் மீது தேவன் வெளிப்படுத்திய ஞானம் தொடர்பாக நம் அறிவையும் நடத்தையையும் மதிப்பீடு செய்வோம்.

இந்த செயல்முறையை நாங்கள் கடந்து செல்லும்போது, தேவன் உங்களை நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவும், அவருடைய அறிவுறுத்தல் ஊக்குவிப்பதற்காக , ஆக்கினைத்தீர்ப்பிற்கல்ல. சாத்தான், நம் எதிரி, நாம் ஆக்கினைத்தீர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறான். நமக்கு மாற்றம் தேவைப்படும் பகுதிகளை வெளிப்படுத்துவதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் நமக்குச் சேவை செய்கிறார், அந்த உணர்வைப் பெறுவதே நம் வேலை. தேவன் நாம் உணர்த்தப்படுவதற்கும் ஆக்கினைத்தீர்ப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறார் (ரோமர் 8: 1).

நீங்கள் ஏன் இந்த பொருளை ஆரம்பித்தீர்கள் என்று சிந்தியுங்கள். இந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தேவன் காத்திருந்தார். அவரிடம் சொல்லுங்கள், "சரி, கர்த்தாவே, நான் தயாராக இருக்கிறேன். நீர் உண்மையை வெளிப்படுத்துகையில், நான் எங்கே தவறு செய்கிறேனோ, நீங்கள் மன உணர்த்துதலைக் கொண்டு வந்து என் இருதயத்தில் மாற்றத்திற்கான ஆசையை ஏற்படுத்த வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன்.

1 கொரிந்தியர் 13 இல், தேவன் அன்பை விளக்க வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார் - உரிச்சொற்கள் அல்ல - ஏனென்றால் அகபே அன்பை செயலில் கவனிப்பதன் மூலம் மட்டுமே விவரிக்க முடியும். அன்பு என்பது நாம் வரையறுக்கக்கூடிய ஒன்றல்ல. இது நாம் செய்யும் ஒன்று. இது வெறும் உணர்வு அல்லது அணுகுமுறை அல்ல. இது மற்றவர்களை மையமாகக் கொண்ட ஒரு செயல், சுயத்தை மையப்படுத்தாது.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாவைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். (1 கொரிந்தியர் 13:4-8)

அன்பின் இந்த அம்சங்கள் தொடர்பாக நாம் நம்மைப் பார்க்கும்போது, நாம் நம் பிள்ளைகளை நேசிக்கும் விதத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதால், அன்பு என்றால் என்ன என்பதைப் பார்க்க உதவியாக இருக்கும்.

அன்பு பொறுமையானது

வேதம் நமக்கு அன்பை "நீண்ட காலம் துன்பப்படுகிறது" என்று கூறுகிறது

(அல்லது NASB மற்றும் NIV இல் "பொறுமையாக உள்ளது") மற்றும் அவ்வாறு செய்ய நமக்கு கட்டளையிடுகிறது. நீடியபொறுமைக்கு அல்லது பொறுமையாக இருப்பதற்கு எதிர்மாறானது பொறுமையின்மை. அன்பு பொறுமையற்றது அல்ல. நாம் நம் பிள்ளைகளின் மீது சுயநலமான, யதந்தமல்லாத எதிர்பார்ப்புகளை வைத்து, பின்னர் அவர்கள் தோல்வியடையும் போது கோபமடைந்தால், நாம் பொறுமையிழந்து தேவனின் தரத்தால் அவர்களை சரியாக நேசிக்கத் தவறிவிடுகிறோம்.

உண்மை கோப்பு

நீண்ட பொறுமை அல்லது பொறுமை-நீண்ட கோபத்துடன் இருக்க, அவசர கோபத்திற்கு எதிர்மாறாக, அதற்கு பதிலாக மக்களிடம் புரிதலையும் பொறுமையையும் கடைபிடிப்பது அடங்கும். நம்பிக்கையை இழக்காமல் அல்லது விட்டுக்கொடுக்காமல், சூழல் நிலைப்பாடுகளை நாம் சகித்துக்கொள்ள வேண்டும்.¹²

பெற்றோர் புகார் கூறுகிறார்கள்: "என் மூன்று வயது பிள்ளை தொடர்ந்து குழப்பத்தை விட்டுவிடுகிறது மற்றும் கீழ்ப்படிய விரும்பவில்லை." மூன்று வயது பிள்ளையிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மற்றவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்: "என் வாலிபன் ஒருபோதும் வேலைகளை செய்ய விரும்புவதில்லை, அது என்னை மிகவும் கோபப்படுத்துகிறது. நான் கேட்பதை அவர் செய்யாதபோது பொறுமையாக இருப்பது கடினம்! " ஆனால் இது ஆச்சரியமா? உங்கள் பிள்ளைக்கு எப்படி பயிற்சி கொடுத்தீர்கள்? பெரும்பாலும் பதில், "நீங்கள் 'பயிற்சி பெற்றவர்' என்று என்ன சொல்கிறீர்கள்? நான் கீழ்ப்படிதலை மட்டுமே எதிர்பார்க்கிறேன்."

அவருக்கு பதினான்கு வயது மற்றும் அவர் ஆறு வயதிலேயே செயல்படுவதில் ஆச்சரியமில்லை - ஏனென்றால் நீங்கள் அவர் மீது எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள், அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அவருக்கு பயிற்சி அளிக்கவில்லை. கோபத்தில் எதிர்வினையாற்றுவதன் மூலம், நீங்கள் உண்மையில் உங்கள் பிள்ளைக்குள் ஒரு கோபமான நபரை உருவாக்குகிறீர்கள் (நீதிமொழிகள் 15: 1), நீங்கள் அவரை வெளியே சென்று அதையே செய்யச் சொல்கிறீர்கள் (நீதிமொழிகள் 22: 24-25). இந்த சமூகத்தை யார் உடைக்க வேண்டும்? யார் பொறுப்பு? உங்கள் பதினான்கு வயது மகனா அல்லது நீங்களா?

நாம் நம் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு நீடிக்க வேண்டும். அது "பயங்கரமான இரட்டையர்கள்" அல்லது "சவாலான பதின்ம வயதினராக" இருந்தாலும், அன்பு என்பது நாம் பொறுமையாக கற்பித்து முதிர்ச்சிக்கு வழிகாட்டும் போது சுயத்தையே சாகச் செய்வதாகும். நாங்கள் அவர்களை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்ததிலிருந்து, அவர்கள் அது வேண்டும், இது வேண்டும், அது தேவை என்கிறார்கள் . எல்லாம் என்னுடையது, என்னுடையது, என்னுடையது. ஆனால் நாம் பொறுமையற்றிருக்க முடியாது. அன்புக்கு பொறுமை தேவை.

தேவனுடனான உங்கள் உறவை நினைத்து பிரதிபலிக்கவும் இது ஒரு நல்ல இடம். நீங்கள் கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பு, தேவன் அவரை நீங்கள் சரணடையும் இடத்திற்கு பொறுமையாக அழைத்துச் சென்றார், இப்போது கூட தேவன் உங்கள் அறியாமை மற்றும் கீழ்ப்படியாமையால் பொறுமையாக இருக்கிறார்

அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல்,
அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை
அசட்டைபண்ணுகிறாயோ? (ரோமர் 2:4)

நினைவில் கொள்ளுங்கள் 1 கொரிந்தியர் 13: 4 அன்பு "நீண்டகாலம் பாதிக்கப்படுகிறது" என்று கூறுகிறது, இது "நீடிய பொறுமை" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. தேவனின் நீடிய பொறுமையும் நன்மையும் நம்மை மனந்திரும்புதலுக்கு இட்டுச்

செல்கின்றன என்பதைக் கவனியுங்கள், தேவனின் கோபம் மற்றும் பொறுமையின்மை அல்ல. அதே அணுகுமுறைகளை நம் பிள்ளைகளுக்கும் நாம் காட்ட வேண்டாமா?

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2 பேதுரு 3 : 9)

ஓ, உண்மையிலேயே தேவன் எவ்வளவு பொறுமையாக இருக்கிறார்!

செயல் திட்டம்

உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் பொறுமையற்ற மூன்று பகுதிகளை அடையாளம் கண்டு, பிறகு உங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேளுங்கள். உங்களை மன்னிக்கும்படி உங்கள் பிள்ளைகளையும் கேளுங்கள் (ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்டு கேளுங்கள்). இந்த பகுதிகளை ஜெபத்தில் ஈடுபடுத்துவதன் மூலம், தேவனிடம் மாற்றுவதற்கான வலிமையையும் ஞானத்தையும் கேட்கவும்.

நினைவில் கொள்ளுங்கள், சில பிள்ளைகளுக்கு மற்றவர்களை விட அதிக பொறுமை தேவைப்படும். என் மகன் நிக்கோலஸ் ஒரு அடம்பிடிக்கும் பிள்ளை. அவனுக்கு என் மனைவி மற்றும் என்னிடமிருந்து அதிக நேரமும், மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது பத்து மடங்கு ஆற்றலும் தேவைப்பட்டது. அது தொடர்ந்து இருந்தது. அவன் காலையில் எழுந்திருப்பான், காலை 9:00 மணியளவில் நானும் என் மனைவியும் நினைப்போம், ஐயோ, அவன் ஒரு மேளம் அடிக்கிறான், ஆனால் அது நிச்சயமாக நம்முடையது அல்ல. சில நேரங்களில் நாம் அவனை ஒரு நாளில் பத்து அல்லது இருபது முறை கூட ஒழுங்குபடுத்துவோம், அதே நேரத்தில் நம் மற்ற பிள்ளைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தேவைப்படலாம்.

அந்த காலங்களில் நிக்கோலஸை நேசிப்பது உண்மையில் கடினமான வேலை. பெரும்பாலும் நம் எண்ணங்களில் சலித்து அலுத்து போனோம். அவனால் இந்த விதிகளைகூட கடைபிடிக்க முடியாது? அவன் ஏன் இன்னும் வளரவில்லை? இரவின் அனைத்து மணிநேரங்களும் அவனைப் பற்றி விவாதித்து முடிக்கும் வரை நாங்கள் விழித்திருப்போம், "நாளை நாம் என்ன செய்யப் போகிறோம்? கர்த்தாவே எங்களுக்கு பெலன்தாரும்!" நிக்கோலஸை நேசிப்பதற்கு ஒரு பெரிய அளவு பொறுமை தேவைப்பட்டது.

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.(ரோமர்15:4)

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

நம் இருதயத்தில் நமக்குத் தேவைப்படும் அன்பின் தரம் மற்றும் பொறுமை குறித்து பவுல் ஜெபித்தார். இந்த அன்பின் ஆதாரம் என்ன?

கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. (2 தெசலோனிக்கேயர் 3: 5)

ADHD/ADD

கவனக் குறைபாடு ஹைபராக்க்டிவிட்டி கோளாறு (ADHD), கவனக் குறைபாடு கோளாறு (ADD) இன் முந்தைய நோயறிதலை உள்ளடக்கியது, கவனக்குறைவு, கவனச்சிதறல், மோசமான வேலை நினைவகம், அதிவேகத்தன்மை மற்றும் மனக்கிளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு உண்மையான கோளாறு.¹³ சில பிள்ளைகளுக்கு உண்மையிலேயே ADHD உள்ளது, ஆனால் அது என்னுடையது இந்த நோயறிதல்களில் தோராயமாக 85 சதவிகிதம் தவறானது என்று கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அனுபவம். ஒரு பிள்ளையின் மருத்துவ நடத்தை குறித்து கேட்கும் கேள்விகளைக் கருத்தில் கொள்ளும்போது இது தெளிவாகத் தெரிகிறது, அதே நேரத்தில் பெற்றோரின் அன்பைக் காட்டும் மற்றும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முறைகளைப் பற்றி ஒருபோதும் கேட்கவில்லை. கூடுதலாக, பெற்றோர்கள் ஒரு பிள்ளைக்கு எவ்வளவு அடிக்கடி கோபத்துடன் எதிர்வினையாற்றுகிறார்கள், அவர்களை எரிச்சலூட்டுகிறார்கள் மற்றும் தொடர்ச்சியான முட்டாள்தனத்திற்கு அவர்களின் நடத்தையைத் தூண்டுகிறார்கள்.

ADHD நோயால் கண்டறியப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் வகுப்பில் உட்கார்ந்து ஆசிரியரின் பேச்சைக் கேட்காதது அல்லது வீட்டில் கூச்சலிடுதல் மற்றும் கத்துவதைத் தவிர பூஜ்ஜியப் பயிற்சி இல்லாததே தற்போதைய காரணங்களாகத் தெரிகிறது. தொடர்ச்சியான அன்பான ஒழுக்கம் இல்லாமல், பிள்ளைகள் அவர்கள் செயல்படுவதில் ஆச்சரியமில்லை. அவர்களின் ஒழுக்க முறையை உன்னிப்பாக ஆராய்ந்த பிறகு, நான் பல பெற்றோர்களிடம், "உங்கள் பிள்ளைக்கு ADHD இருப்பது இல்லை, ஆனால் உங்கள் அறியாமை அல்லது தேவனின் விருப்பப்படி அவர்களை நேசிக்கவும் பயிற்சி செய்யவும் விருப்பமில்லாததே பிரச்சனை."

வலுவான விருப்பமுள்ள பிள்ளையுடன் பெற்றோர்கள் ஆசீர்வதிக்கப்படும்போது, பிள்ளைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதே தீர்வு என்று நம்புவதற்கு வழிவகுக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெற்றோரின் அறியாமை அல்லது தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பாதது மிகப்பெரிய பிரச்சனைகளாகும். விருப்பத்தின் போர் அல்லது பெற்றோருக்கான அதிகாரப் போட்டி ஆகியவைகளைக் கருதுங்கள். இவை நாம் UADD என்று பெயரிட்ட பிள்ளைகளில் ஒரு கோளாறுக்கு வழிவகுக்கும், அல்லது விருப்பமில்லாத கவனக் குறைபாடு கோளாறு. ஒரு பிள்ளைக்கு UADD இல்லையென்றால், அது பெரும்பாலும் LOPD, பெற்றோரின் குறைபாடு அல்லது இரண்டின் கலவையாக அழைக்கப்படுகிறது.

உங்கள் பிள்ளைக்கு ADHD இருப்பது கண்டறியப்பட்டால், தயவுசெய்து நீங்கள் உடனடியாக மருந்துகளை எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்கு பதிலாக, இந்த படிப்பு முழுவதும் நீங்கள் கற்றுக் கொள்ளும் கொள்கைகளைப் பயன்படுத்துங்கள். தொண்ணூறு நாட்கள் கழித்து, நீங்கள் அந்த மருந்தை விட்டுவிடலாம், ஒருவேளை அவர்களுக்கு அது முதலில் தேவையில்லை என்று நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். இதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். அதைப் பற்றி ஜெபியுங்கள்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

பொறுமை, அன்பு அல்லது இரண்டையும் பற்றி இந்த வசனங்கள் என்ன சொல்கின்றன என்பதை விவரிக்கவும்.

பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அருக்கிரகஞ் செய்வாராக. (ரோமர்15:6)

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், (கலாத்தியர் 5:22)

உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். (எபிரெயர் 6:12)

மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:14)

ஒருவரிடம் அன்பாக இருப்பது அளவிடத்தக்கது. இது பொருள் இல்லாத உணர்வு அல்ல, ஆனால் பார்க்க, கேட்க அல்லது உணரக்கூடிய ஒன்று. இந்த வார்த்தையின் ஒரு நல்ல உதாரணம், கிறிஸ்து தன்னையே பயன்படுத்தி சொன்னது, என் நுகம் மெதுவாயும், [கிரெஸ்டோஸ்] என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (மத்தேயு 11:30). உண்மையான அன்பு நம் பிள்ளைகளிடம் இரக்கமுள்ள நற்குணத்தில் செயல்பட நம்மைத் தூண்டுகிறது, அதனால் அவர்கள் கிறிஸ்துவை நம்மில் பார்க்க முடியும், உதாரணம் தேவனின் அன்பான மற்றும் கனிவான ஊழியன்.

உண்மை கோப்பு

**வகையான:-கிரெஸ்டோஸ்
Chrestos (கிரேக்கம்) நல்லது
செய்ய;
கடுமையான, கடினமான,
கூர்மையான, கசப்பான அல்லது
கொடூரத்திற்கு மாறாக
மென்மையான, இரக்கமுள்ள,
அனுதாபமுள்ள, கருணையுள்ள
மற்றும் நல்ல
இயல்புடையவராக இருப்
பதைக் குறிக்கிறது. தார்மீக**

அன்பு தயவுமுள்ளது"(1 கொரிந்தியர் 13: 4). தயவிற்கு எதிரானது இரக்கமற்றது. அன்பு இரக்கமற்றது அல்ல. இரக்கமின்மை என்பது தன்னைத் தூண்டிவிடவும், கோபப்படவும், கத்தவும், தீர்ப்பளிக்கவும் அனுமதிக்கிறது புறக்கணித்து, நம் பிள்ளைகளை அவர்களின் உடன்பிறப்புக்களுடன் ஒப்பிட்டு, மற்றும் நடிப்பு அவர்களின் தோல்விகள் நம் பெற்றோர் அதிகாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல் போல. தேவன் நம் பிள்ளைகளின் தவறுகளைப் பயன்படுத்துவார் மற்றும் நம் வாழ்வில் அவரது விருப்பத்தை நிறைவேற்ற தோல்விகள், தேவைக்கேற்ப நம் குணத்தை மாற்றுவது. அவர் பயன்படுத்துவார் நம் பிள்ளையின் பலவீனங்கள் நம் சொந்த பலவீனங்களை வெளிப்படுத்தும். நாம் தேவனை ஏற்று வேலை செய்ய மறுத்தால் அந்த கடினமான பகுதிகளில், தேவன் நம் சொந்த பலவீனங்களில் வேலை செய்வதற்கான வாய்ப்புகளையும் நாம் இழக்க நேரிடும். நம் வீடுகள் ஒரு பயிற்சி மைதானம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எல்லா பிள்ளைகளும் தெய்வபக்தி இல்லாமல் பிறக்கிறார்கள் பாத்திரம் அவர்கள் முதிர்ச்சியின் பண்புகளுடன் வருவதில்லை. வார்த்தை நமக்கு சொல்கிறது, "முட்டாள்தனம் பிணைக்கப்பட்டுள்ளது ஒரு பிள்ளையின் இருதயத்தில் "(நீதிமொழிகள் 22:15). இங்கு வலியுறுத்தப்படுவது என்னவென்றால், அனைத்து பிள்ளைகளும் பிறக்கிறார்கள் பாவம் வளைந்தது. இதைப் புரிந்துகொண்டு, நாம் அவர்களை அன்பான முறையில் ஒழுங்குபடுத்த கற்றுக்கொள்ளலாம்.

நீதிமொழிகள் அவர்களின் முதிர்ச்சியின்மை பற்றிய ஒரு படத்தை நமக்குத் தருகிறது, இது பெற்றோருக்கு ஒரு பெரிய பொறுப்பை அளிக்கிறது.(19:18; 22: 6).

- பிள்ளைகள் நியாயந்தீர்ப்பதில்லை (10:21).
- பிள்ளைகள் முட்டாள்தனத்தை அனுபவிக்கிறார்கள் (10:23).
- பிள்ளைகள் நம்பக்கூடியவர்கள் (14:15).
- பிள்ளைகள் புத்திசாலிகளைத் தவிர்க்கிறார்கள் (15:12).
- பிள்ளைகள் பெருமை மற்றும் அகந்தை கொண்டவர்கள் (21:24).
- பிள்ளைகள் நல்ல ஆலோசனையை வெறுக்கிறார்கள் (23: 9).
- பிள்ளைகள் உண்மையை பயன்றதாக்குகிறார்கள் (26: 7).
- பிள்ளைகள் தங்கள் முட்டாள்தனத்தை மீண்டும் செய்கிறார்கள் (26:11).
- பிள்ளைகள் தங்களை நம்புகிறார்கள் (28:26).
- பிள்ளைகள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் (29:11).
- பிள்ளைகள் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுத்துகிறார்கள் (22:10).
- பிள்ளைகள் கோபத்தைத் தூண்டுகிறார்கள் (29: 8a).
- பிள்ளைகள் தங்கள் வழியில் செல்கிறார்கள் (15: 21 அ).
- பிள்ளைகள் முட்டாள்தனத்தில் கண்டுபிடிக்கப்படும்போது வசைபாடுகிறார்கள் (17:12).
- பிள்ளைகள் தங்கள் வார்த்தைகளால் ஆபத்தில் உள்ளனர் (18: 6-7).
- பிள்ளைகள் சிரமமான பாதையில் நடக்கிறார்கள் (22: 5 அ).
- பிள்ளைகள் சில நேரங்களில் கஷ்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும் (26: 3).
- பிள்ளைகள் முட்டாள்தனத்தில் நிலைத்திருக்கிறார்கள் (27:22).

இந்த எதிர்மறை குணாதிசயங்கள் அனைத்தும் தங்களை வெளிப்படுத்தும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் இது முதிர்ச்சியின்மை -முட்டாள்தனம் பற்றிய விளக்கத்தை நமக்கு அளிக்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், சரியான கற்பித்தல் மற்றும் தெய்வீக ஒழுக்கத்தின் மூலம் உங்கள் பிள்ளைகள் குணத்தையும் முதிர்ச்சியையும் வளர்க்க வேதகமம் உதவி செய்கிறது.

குழந்தைத்தனமான நடத்தையால் நாம் ஏன் ஆச்சரியப்படுகிறோம்? கோபம் நம் ஒழுக்கத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றுகிறது என்று நாம் ஏன் நினைக்கிறோம்? பலர் இந்த வழியில் வளர்க்கப்பட்டனர் மற்றும் அவர்களின் சொந்த பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்ட நடத்தையை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். அப்படித்தான் நானும் வளர்க்கப்பட்டேன். நான் என் முகத்தை முறுக்கி குரலை உயர்த்தவில்லை என்றால், என் ஒழுக்கம் வேலை செய்யவில்லை என்று நான் நம்பிய காலம் இருந்தது. இருப்பினும், அந்த நடத்தை வேதத்தில் எங்கே போற்றப்படுகிறது? எங்கும் இல்லை. உண்மையில், யாக்கோபு 1:20 இதற்கு நேர் எதிரானது: 'மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.' நாம் எதை உற்பத்தி செய்ய முயற்சிக்கிறோம்?

நான் பல வருடங்களுக்கு முன்பு ஒரு உணவக கழிவறையில் கைகளைக் கழுவிக்கொண்டிருந்தபோது, மிகவும் பரபரப்பான ஒருவர் கதவை உடைத்து உள்ளே வந்தார். அவர் தனது ஒன்பது அல்லது பத்து வயது மகனை விரட்டிக் கொண்டிருந்தார், அவர் இரவு உணவை இழக்கும் விளிம்பில் இருந்தார். அந்த அப்பா ஒரு ஸ்டால் கதவைத் திறந்து சிறுவனை உள்ளே தள்ளி, எல்லா நேரத்திலும், "சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம், நீ வாந்தி எடுக்க போகிறாய்?, உனக்கு என்னதான் ஆயிற்று? என்று கத்திக்கொண்டே இருந்தார்"

தோற்றத்தில் நோய்வாய்ப்பட்ட சிறுவன் கழிப்பறை இருக்கையில் தன் கைகளைதாங்கி சாய்ந்துகொண்டான். "கழிப்பறை இருக்கையைத் தொடாதே!" என்று தந்தை கத்தினார், அவர் தனது மகனைப் பிடித்து, கை அலம்பும் இடத்திற்கு இழுத்து சென்று, அவன் கைகளை வெறித்தனமாக கழுவவும், புகார் செய்யவும், விமர்சிக்கவும், தீர்ப்பளிப்பதற்கும் தொடங்கினார். கட்டுப்பாட்டை மீறிய இந்த தந்தை, தனது இரவு உணவு இடைநிறுத்தப்பட்டதால் வருத்தமடைந்தார், ஒரு அந்நியனாகிய எனக்கு முன்னால் ஒரு பெரிய, சங்கடமான காட்சியை செய்தார். அவருடைய சொந்த வீட்டில் என்ன நடந்தது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

அந்த நபரிடம் எனது முகவர் அட்டையைக் கொடுத்து, அவரிடம் சொல்ல நான் உணர்ந்தது என்னவெனில் விரைவில் அவருக்குள்ளிருந்து கோபமான பழைய இளைஞன் அவரது கைகளில் வெளிப்படுவான் என்றும் ஒருவேளை அவருக்கு சில ஆலோசனை தேவைப்படலாம்.

எந்த பாவ வெளிப்பாடும் இல்லாமல், நம் தலைமுடி சிலிரிக்காமல் அல்லது நம் நரம்புகள் முருக்கேராமல் எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் தேவனுக்கு அடிபணிவதால், நாம் அதைச் செய்ய முடியும். அன்பு மற்றும் தயவின் செயல்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதின் மூலம் செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் அவரை நேசித்து அவரிடம் நிலைத்திருக்கும்போது, இவற்றைச் செய்ய அவர் நமக்கு அதிகாரம் அளிக்கிறார். இது உணர்வுகளைப் பற்றியது அல்ல, ஏனென்றால் சில சமயங்களில் நாம் அன்பாக உணர்வதில்லை.

பல கிறிஸ்துவ வீடுகளில் சோகமான உண்மை என்னவென்றால், பெற்றோர்கள் பூமியில் உள்ள மற்றவர்களை விட தங்கள் சொந்த பிள்ளைகளிடம் அதிக அவமதிப்பையும் இரக்கமற்ற தன்மையையும் காட்டுகிறார்கள் - அன்பினால் (உண்மை) பதிலளிப்பதற்கு பதிலாக மாமசத்தில் எதிர்வினையாற்றுகிறார்கள். நாம் தேவனுடன் ஒத்துழைப்பதின் மூலம் அவர்

நம்மை முதலில் பயிற்றுவிக்க அனுமதிக்க வேண்டும், பின்னர் நாம் அன்பில்லாதவர்களாய் நடந்து கொண்டதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

பவுல் சில குறிப்பான அறிவுறுத்தல்களை எபேசியர் 4:31-32 -ல் கொடுத்துள்ளார்: "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

எதை விலக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். "கனிவாக இரு" என்ற கட்டளை உள்ளது, கிரேஸ்டோஸ் (கிரேக்கம்), இது நாம் பின்பற்ற வேண்டிய மற்றும் தொடர வேண்டிய ஒரு நடத்தை.

செயல் திட்டம்

நீங்கள் "தள்ளி வைக்க" வேண்டிய விஷயங்களை பட்டியலிடுங்கள், தேவனிடம் மன்னிப்பு கேட்கவும், பின்னர் உங்கள் பிள்ளைகளிடம் எப்படி முன்கூட்டியே தயவு காட்டுவது என்று காண்பிக்கும்படி தேவனிடம் கேளுங்கள். நீங்கள் சில நேரங்களில் தோல்வியடைந்தாலும், அவரை நம்புவதற்கான விசுவாசத்திற்காக ஜெபியுங்கள். நீங்கள் தோல்வியடையும் போதேல்லாம் எப்போதும் மன்னிப்பு கேட்க அவருடைய அருளை கேளுங்கள். தெய்வீக மாற்றத்தை நீங்கள் அனுபவிக்கும் ஒரே வழி இதுதான்.

நீங்கள் "ஒதுக்கி" வைக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிடுங்கள், தேவனிடம் மன்னிப்பு கேட்கவும், பின்னர் தேவனைக் காட்டும்படி கேட்கவும் உங்கள் பிள்ளைகளிடம் எப்படி முன்கூட்டியே கருணை காட்ட வேண்டும். விசுவாசம் அவரை நம்புவதற்கு ஜெபியுங்கள், அதைக் கடைப்பிடிக்கவும், நீங்கள் சில நேரங்களில் தோல்வியடைந்தாலும். நீங்கள் தோல்வியடையும் போது எப்போதும் மன்னிப்பு கேட்க அவருடைய அருளை கேளுங்கள். தெய்வீக மாற்றத்தை நீங்கள் அனுபவிக்கும் ஒரே வழி இதுதான்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

மற்றவர்களிடமும் நம் பிள்ளைகளிடமும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது?

சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்;
கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். (ரோமர்12:10)

ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு (கொலோசெயர்3:12)

ஆனால் ஆவியின் கனியோ, நீடியபொறுமை, தயவு, நற்குணம், (கலாத்தியர் 5:22)

மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை (நீதிமொழிகள் 19:22)

பாடம் 6

அன்பு சுயநலமற்றது

பெற்றோராக இருப்பது ஒரு சுய தியாகம்.

அன்பு பொறாமை கொள்ளாது

ஒரு பெற்றோருக்கு வலிமிகுந்த பிள்ளைப் பருவம் மற்றும் அவர்களின் பிள்ளைக்கு எளிதான வாழ்க்கை அல்லது அவர்கள் சிறந்து விளங்காத பகுதிகளில் சிறந்து விளங்கும்போது பொறாமை, அல்லது வக்கிரம், ஏற்படலாம். உதாரணமாக, ஒரு இளம் மகள் தன் தாயுடன் ஒரு சிறந்த உறவைக் கொண்டிருக்கிறாள். ஒருமுறை உயர்நிலைப் பள்ளியில், அவள் ஒரு "சியர்லீடராக" மாறி, மிகவும் பிரபலமாகி, தோழர்களிடமிருந்து அதிக கவனத்தைப் பெறுகிறாள். படிப்படியாக அவள் அம்மாவிடம் இருந்து விலகி தன் சிறு வயதில் சுயமாக பல நண்பர்களைப் பெறுகிறாள், இது முற்றிலும் சாதாரணமானது. அம்மா இழப்பை உணரத் தொடங்குகிறாள், பின்னர் வருத்தப்படுகிறாள், ஏனெனில் அவள் தனது சொந்த டீனேஜ் ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறாள். அவள் தன் மகளின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கையில், அம்மாவின் அணுகுமுறை முழுக்க முழுக்க பொறாமைப்படும் வரை பொறாமை மற்றும் மனக்கசப்பு மூலம் வெளிப்பட ஆரம்பித்தது.

உண்மை கோப்பு

பொறாமை - மற்றொருவரின் சிறப்பை அல்லது நல்ல அதிர்ஷ்டத்தைப் பார்த்து அதிருப்தி அல்லது அமைதியின்மை, ஓரளவு வெறுப்பு மற்றும் சமமான நன்மைகளைக் கொண்ட ஆசை; தீங்கிழைக்கும் வெறுப்பு.

மற்றொரு பொதுவான உதாரணம், ஒரு தந்தையின் மகன் பெரியவனாகிறான். அவர் ஒரு கால்பந்து வீரர் மற்றும் ஒரு வழக்கமான இளைஞனாக தன்னைப் பற்றி மிகவும் மேன்மையாக உணர்கிறான். உற்சாகமாக அவன் தனது தந்தையிடம், அப்பா! அப்பா" "நான் இன்று 150 பவுண்டுகள் அழுத்தினேன், அழைப்புடன் பதிலளித்தார், "அதனால் என்ன. உன் வயதில், நான் அதிகமாகச் செய்தேன். "ஆச்சரியப்படும் விதமாக, நாம் நம் பிள்ளைகளுக்கு பொறாமைப்படும்போது அப்படி நடந்து கொள்கிறோம். இந்த விஷயங்களுக்கு எதிராக நாம் நம் இருதயங்களைக் காக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகளின் அனைத்து பரிசுகளிலும் திறமைகளிலும் நீங்கள் ஆசீர்வதித்து ஊக்குவிக்கிறீர்களா? அவர்களின் சாதனைகளைப் பற்றி நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நீங்கள் அவர்களை உற்சாகப்படுத்துகிறீர்களா? நீங்கள் அவர்களின் வெற்றிகளைப் பற்றி பேசுகிறீர்களா, அல்லது நீங்கள் எதிர்மறைகளை, மோசமான விஷயங்களை மட்டுமே சுட்டிக்காட்டுகிறீர்களா? நம் பிள்ளைகளுக்கு இருக்கும் தாலந்துகளை நாம் கண்டறிந்து அவர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்த வேண்டும்.

சுய பரிசோதனை 1

ஒரு குறிப்பிட்ட பிள்ளையை நீங்கள் அவமதித்து அல்லது பொறாமை கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், விளக்கவும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

பொறாமைக்கு பதிலாக, நாம் தேவனின் ஞானத்தின்படி செயல்பட வேண்டும்.

பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. (யாக்கோபு 3 ; 17,18)

இந்த வேதப்பகுதியிலிருந்து ஞானத்தின் சில பண்புகளை பட்டியலிடுங்கள்.

பொறாமையால் என்னென்ன செயல்கள் விளைகின்றன என்பதை விவரிக்கவும்.

விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள் .(அப்போஸ்தலர் 17 : 5)

பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக் கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து, அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டு மென்றிருக்கிறீர்களா என்று கேட்டான். பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள். (மாற்கு 15 : 9-11)

செயல் திட்டம்

உங்கள் ஒவ்வொரு பிள்ளைக்கும் இருக்கும் இயற்கை பரிசுகள் மற்றும் திறமைகளை பட்டியலிடுங்கள். இந்த வாரம் இந்த பரிசுகளுக்காக உங்கள் பிள்ளைகளைப் புகழ்வதற்காக தேவனின் கிருபைக் கேளுங்கள்.

அன்பு தன்னை அணிவகுக்காது அல்லது தற்பெருமை கொள்ளாது

அன்பு தன்னை அணிவகுக்காது, அல்லது தற்பெருமை கொள்ளாது, இது போன்ற விஷயங்களைச் சொல்லாது: "உங்களுக்குத் தெரியும், நான் உங்கள் வயதில் இருந்தபோது அது உங்களை விட மிகவும் கடினமானது எனக்கு இருந்தது. எனக்கு அப்பா கூட இல்லை! " "என் அப்பா என்னை பெல்டால் அடித்தார்." "எனக்கு ஒருபோதும் பள்ளிக்கு சவாரி கிடைத்தது இல்லை. நான் இரண்டு வழிகளில், மேல்நோக்கி நடக்க வேண்டியிருந்தது பனி "நான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது."

உண்மை கோப்பு

திமிர்பிடித்த அல்லது பெருமை-சமாதானப்படுத்த; சுய முக்கியத்துவத்தை உணருதல் அல்லது காட்டுதல், மற்றவர்களைப் புறக்கணித்தல். பெருமைக்குரியது; தனக்கு உயர் பதவியைக் கொடுப்பது அல்லது தேவையற்ற அளவு முக்கியத்துவம்

இந்த வகையான அறிக்கைகள் பெரும்பாலும் நாம் நம் பிள்ளைகளை

ஒழுங்குபடுத்தும் போது அல்லது அவர்கள் புகார் செய்யும் போது ஏற்படும். ஆனால் இந்த சான்றுகள் பெருமை பேசுவதால் ஊக்கமளிக்காது. தற்பெருமை என்ற வார்த்தையின் ஒரு பொருளாக "காற்றுப்பையில்" உள்ளது.14 நாம் அப்படித்தான் இருக்க விரும்புகிறோமா? நிச்சயமாக இல்லை. தற்பெருமை என்பது ஒழுக்கம் அல்ல, அது ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. நம்முடைய வாலிபர்கள் நம் பிள்ளைப் பருவத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று நாம் நேர்மையாக நினைக்கிறோமா? அவர்களால் முடியாது.

உண்மையாக, பள்ளி இரண்டு தொகுதிகள் தொலைவில் இருக்கும் போது, "ஓஹோ, நான் பள்ளிக்கு நடக்க வேண்டும்" என்று நம் பிள்ளைகள் குறை கூறும்போதும், சினுங்கும்போது, பெரும்பாலான பிள்ளைகள் சோம்பேறிகள்; இது இன்னும் மாறவில்லை, இந்த வார்த்தைகளை இழுக்காமல் இருப்பது கடினம்.. கிமு 400 இல் சாக்ரடீஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர்கள் பெற்றோருக்கு முரண்படுகிறார்கள், தங்கள் உணவைக் கெடுக்கிறார்கள், ஆசிரியர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்."¹⁵ சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும், நாம் தற்பெருமை கொள்ளாமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பெருமை பேசுவதைப் பற்றி வேதம் கூறுகிறது, உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழ்ண்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழ்ண்டும். "(நீதிமொழிகள் 27: 2). நாம் எவ்வளவு பெரியவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருக்கிறோம், "நான் உங்கள் பெற்றோராக இருந்தபோது நான் என் பெற்றோரிடம் அப்படிப் பேசியதில்லை" போன்ற விஷயங்களைச் சொல்லி அவர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை."

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். (2 கொரிந்தியர் 10:18)

சுய பரிசோதனை 2

தற்பெருமை என்பது ஒழுக்கத்தின் போது நீங்கள் பயன்படுத்தும் ஒரு நுட்பமா அல்லது உங்கள் பிள்ளைகளை முயற்சி செய்து ஊக்குவிக்கும் வழியா? அப்படியானால், விளக்கவும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனங்கள் மற்றவர்கள் -நம் பிள்ளைகளுக்கு முன்னால் நம்மை உயர்த்துவது பற்றி என்ன சொல்கிறது என்பதை விவரிக்கவும்

அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். (ரோமர்12:3)

ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான். (கலாத்தியர் 6: 3)

ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். (பிலிப்பியர்2:3)

அன்பு பெருமைக் கொள்ளாது அல்லது ஆணவம் கொள்ளாது

நாம் சர்வாதிகாரிகளாக இருக்கக்கூடாது, கொடுமையான அல்லது ஆணவத்துடன் மற்றவர்களை ஆள கூடாது. கர்த்தர் நம் பிள்ளைகளை பயிற்றுவிக்க வேண்டும், அவர்களைக் கட்டுப்படுத்தக் கூடாது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் அவர்களின் நலனுக்காக செயல்படுகிறோம், அவர்களுக்கு முதிர்ச்சியடையவும் தெய்வீக குணத்தை வளர்க்கவும் உதவுகிறோம் என்பதை நமது அணுகுமுறை பிரதிபலிக்க வேண்டும். நமது பிள்ளைகள் ஒரு அணியின் ஒரு பகுதியாக இருப்பதை உணர வேண்டும், அவர்களை வளர்க்கும் இந்தப் பயணத்தில் நம்முடன் இணைந்து பணியாற்றுகிறோம், நாம் ராணுவத்தில் உள்ள வீரர்கள் அல்ல என்ற அவர்களுக்கு உண்டாகவேண்டும்..

சில பெற்றோர்கள் இந்த இலக்கை தவறவிடுகிறார்கள். இராணுவத்தில் இருந்த அல்லது இராணுவ குடும்பத்தில் வளர்க்கப்பட்ட ஆண்கள் பெரும்பாலும் ஒரு கடினமான சார்ஜென்ட் வகை தலைமையை செயல்படுத்த முயற்சிக்கின்றனர். தெய்வீக தலைமை என்பது ஒரு கெஸ்ட்போ அணுகுமுறை அல்ல, இரகசிய காவல்துறையின் அணுகுமுறையை பராமரிப்பது மற்றும் ஏதாவது ஒரு பிள்ளையை சிக்க வைக்க அல்லது பிடிக்க ஒரு வழியை தேடுவது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், "நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று எனக்குத்

தெரியும். நான் உன்னைப் பிடிக்கப் போகிறேன், "பின்னர் அவர்கள் சதி செய்து எப்படி வெற்றி பெறுவது என்று திட்டமிடுகிறார்கள், இது ஒரு வேதாகம அணுகுமுறை அல்ல, உங்கள் பிள்ளைகளை விரட்டும் மனக்கசப்பை ஏற்படுத்தும்.

பல இளைஞர்கள் தங்கள் பெற்றோர் எப்போதுமே அவர்களைப் பிடிக்க முயற்சிப்பதாக நினைக்கிறார்கள். அது குழுப்பணி அல்ல, மாறாக ஒரு சர்வாதிகாரி, காவல்துறை அல்லது எதிரி போன்றது, போரில் வெற்றியாளராக இருக்கும் என்று நம்புகிறது. "நான் உன்னைப் பார்க்கிறேன்" அல்லது ஒரு குவாட்டர் பேக்கிற்கு ஒரு குவாட்டர் பேக் சொல்வதை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா, "நான் விரும்பும் பையனிடம் நீங்கள் பந்தை எறிவது நல்லது, அல்லது நான் இந்த டிஃபென்டரை கத்தி அழைத்து அனுமதிக்கிறேன்?" அது என்ன வகையான குழுப்பணி?

நாம் எப்பொழுதும் தெய்வீக பெற்றோரின் ஒரு அடிப்படைக் கொள்கையை நினைவில் கொள்ள வேண்டும்: நாங்கள் ஊழியர்கள். குடும்பத்தில் நமது நிலையை நாம் தேவனிடமிருந்து வரும் தெய்வீக அழைப்பாகக் கருதி, அவருடைய மகிமைக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும், மகிமை நம்முடையது அல்ல. இயேசு தனது சீடர்களுடன் இருந்தார், அவர்களில் இருவர் தேவனின் ராஜ்யத்தில் ஒருவர் தனது வலது புறத்திலும் மற்றவர் இடதுபுறத்திலும் உட்கார முடியுமா என்று கேட்டனர்.

அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக் கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20: 25-28)

வேலைக்காரன், சேவைசெய்தல் மற்றும் சேவித்தல் என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டின் சில வசனங்களில் "ஊழியர்" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தையான டயகோனோஸிலிருந்து பெறப்பட்டது. ஒரு அடிமை என்பது தனக்கு சொந்தமான உரிமைகள் இல்லாத ஆனால் மற்றொருவரின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவர். இயேசு அதிகாரத்தை கண்டனம் செய்யவில்லை ஆனால் அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவதை வலியுறுத்தினார். இயேசுவுக்கு உலகத்தில் எல்லா அதிகாரமும் இருந்தது, ஆனால் அவருடைய மனப்பான்மை "தந்தையின் விருப்பத்திற்கு" சேவை செய்து நிறைவேற்றுவதாகும். பெற்றோருக்கு தேவன் கொடுத்த அதிகாரம் உள்ளது, ஆனால் நாம் அவருடைய ஊழியர்களாக இருப்பதால், அந்தச் சலுகையை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது தேவனுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

தேவன் போதகர்களை ஊழியம் செய்ய சொல்கிறார், "உங்களிடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு ஆண்டவர்களாக இருப்பது போல் அல்ல, ஆனால் மந்தையின் உதாரணங்களாக" (1 பேதுரு 5:3). அதுபோலவே, தேவன் நம் பராமரிப்பிற்காக அர்ப்பணித்துள்ள மந்தையின் மீது ஆட்சி செய்யாமல், நாம் ஊழியம் செய்ய வேண்டும். தேவன் நமக்கு ஒரு வேலையை தரவில்லை, ஆனால் ஒரு பெரிய பொறுப்பை நமக்கு ஒப்படைத்தார். நாம் அவரை எடுத்துக்காட்டுகிறோம், கொடுங்கோலனாக மாறக்கூடாது என்பதில் நாம் அக்கறை கொள்ள வேண்டும்.

பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான். (நீதிமொழிகள் 28:25)

சுய பரிசோதனை 3

நீங்கள் சில சமயங்களில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறீர்களா, உங்கள் பிள்ளைகளுடன் பேசாமல், அவர்களுடன், கெஸ்ட்போ போன்ற கட்டளை இடுகிறீர்களா? __ ஆம் __ இல்லை

கர்த்தர் உங்களுக்கு வெளிப்படுத்தியதை விவரிக்கவும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். (நீதிமொழிகள் 8:13)

அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த

சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. (நீதிமொழிகள் 11: 2)

அகந்தையினால்மத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. (நீதிமொழிகள் 13:10)

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.(யாக்கோபு 4: 6)

பாடம் 7

அன்பு நன்நடத்தையுடன் நடந்து கொள்கிறது

நமக்குள் இருக்கும் நமது சீரழிவு மற்றும் பாவ இயல்பின் ஆழம் நமக்குத்

தெரியாது, ஆனால் அதை நமக்கு எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது தேவனுக்குத் தெரியும். நம் பிள்ளைகளை நேசிக்கத் தவறிய பிறகு நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

அன்பு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாது,

அன்பு ஒரு பிள்ளையை சங்கடப்படுத்துவதோ அல்லது அவமானப்படுத்துவதோ இல்லை. பெற்றோர்கள் பிள்ளையின் தோல்விகள் அல்லது குறைபாடுகளை மற்றவர்களுடன் விவாதிப்பதன் மூலமோ அல்லது ஒழுங்குபடுத்தும் போது கோபமாக அல்லது விமர்சிப்பதன் மூலமோ இதைச் செய்யலாம். இதில் உடன்பிறப்புகள் உட்பட மற்றவர்களுக்கு முன்னால் திட்டதல், சொற்பொழிவு செய்வது மற்றும் அடிப்பது ஆகியவை அடங்கும்.

யார் கேட்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு பிள்ளையின் நடத்தையை வெளிப்படையாக விவாதிக்க பல பெற்றோர்கள் தங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள். அம்மாக்கள், உங்களை குறைகூருவதற்கில்லை, ஆனால் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சொல்லும்போது இது பொதுவானது, "நான் இருந்த நாளை நீங்கள் நம்பமாட்டீர்கள். முதலில் என் மகன் இதைச் செய்தான், பிறகு அவன் அதை செய்தான், பிறகு அவன் இதைச் செய்தான். "உங்கள் பிள்ளை அருகில் இருக்கலாம், நீங்கள் அவருடைய பாவங்களையும் தோல்விகளையும் அம்பலப்படுத்துகிறீர்கள்

ஆனால் பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார்: "கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். "(எபேசியர் 4:29). நாம் அதை பார்க்க வேண்டும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரங்கள் உள்ளன, மேலும் நம் வாயிலிருந்து "எந்த கெட்ட வார்த்தையும் வெளியேற வேண்டாம்".

ஏன்? ஏனென்றால் அது வளர உதவுவதில்லை, மாறாக அது நம் பிள்ளைகளை வீழ்த்துகிறது. இது உண்மையில் வதந்தியாக தகுதி பெறுகிறது, இது முரட்டுத்தனமான, கடுமையான, இரக்கமற்றது, மேலும் கட்டமைப்பதற்கு நேர்மாறானது. நாம் கருத்தில் கொள்ள வேண்டும், எனது அடுத்த வார்த்தைகள் என் பிள்ளைகளைக் கட்டியெழுப்புமா, கிறிஸ்துவிடம் இழுத்து, தேவனின் கிருபையை அவர்களின் காதுகளுக்கு அளிக்குமா? அப்போதுதான் அது அன்பு.

சபையில் கூட, பிள்ளை அங்கேயே உட்கார்ந்திருக்கும்போது, பிள்ளையின் தவறுகளைப் பற்றி மக்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். ஆமாம், நாங்கள் ஆலோசனை பெற ஒரு நேரமும் இடமும் இருக்கிறது, ஆனால் அவர்களுடைய பாவ நடத்தைகளை நாம் யாருக்கும் வெளிப்படையாக வெளிப்படுத்தக் கூடாது. ஒருபோதும் கூடாது.

உண்மை கோப்பு

முரட்டுத்தனமான-முரட்டுத்தனத்தால் வகைப்படுத்தப்படும்; கடுமையான, கடுமையான, அசிங்கமான, அநாகரீகமான அல்லது தாக்குதல் அல்லது நடத்தை.

எடிஃபிகேஷன் *Edification* - ஓய்கோடோம் (கிரேக்கம்). *Oikodome* (Greek). வேறொருவரின் ஆவிக்குரிய இலாபத் திற்காக அல்லது முன்னேற்றத் திற்காக கட்டமைக்க, ஒரு வீடு அல்லது கட்டமைப்பை உருவாக்குவதையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த நீதிமொழிகள் இந்த விஷயத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை விவரிக்கவும், அதை தியானிக்கவும்.

குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். (நீதிமொழிகள் 17: 9)

மறைப்பது என்றால் "மூடி வைப்பது, மறைத்தல்" நாம் ஏன் அதை செய்ய விரும்புகிறோம்? ஏனென்றால் ஒரு பிள்ளையை நேசிப்பது அந்த நபருக்கு சிறந்ததைத் தேடுகிறது. ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவ அறிஞரை மேற்கோள் காட்ட, "யாரோ ஒருவர் சொன்னார், ஒரு இல்லாத நபரின் விரும்பத்தகாத விஷயங்களை தொடர்புபடுத்த ஆசைப்பட்டால், மனதளவில் மூன்று கேள்விகளைக் கேட்பது நல்லது: அது உண்மையா? இது அன்பானதா? இது அவசியமா? "16 மேலும் ஒரு கேள்வியைச் சேர்ப்போம்: நாம் பேசும் நபரையும் கேட்பவர்களையும் இது மேம்படுத்துமா?

இந்த எச்சரிக்கையானது ஒருபோதும் நம் பிள்ளைகளின் பாவத்தை அல்லது அதை மறைப்பதன் மூலம் கீழ்ப்படியத் தவறியதை நாம் புறக்கணிப்போம் என்று அர்த்தம். நீதிமொழிகள் 17: 9 இன் பகுப்பாய்விலிருந்து, ஒரு ஆசிரியர் ஒரு மீறலை உள்ளடக்கியதை எவ்வாறு விளக்குகிறார் என்பதைப் படியுங்கள்:

எவ்வாறாயினும், மீறுதலை மறைப்பது என்பது பாவத்தை வெளிச்சமாக்குவது மற்றும் அக்கிரமத்தை இன்னொருவரிடம் கண்டிக்காமல் போக அனுமதிப்பது அல்ல. மாறாக, தவறு செய்தவருக்கு தனிப்பட்ட முறையில் மென்மை மற்றும் சகோதர தயவில் செல்வது; தனது மனசாட்சியைப் பயிற்சி செய்ய முயல்வது, அது அவருடைய தேவனுக்கு அவமரியாதையைக் கொண்டுவருகிறது. அத்தகைய பணி வெற்றிகரமாக இருந்தால், பாவம் மீண்டும் குறிப்பிடப்படக்கூடாது. அது மூடப்பட்டிருக்கிறது, வேறு யாருக்கும் அதைப் பற்றித் தெரியாது

நம் பிள்ளைகளுக்கு நம் தவறுகள் தெரியும், இல்லையா? நீங்களும் நானும் வீட்டில் தவறு செய்த விஷயங்களை அவர்கள் பார்த்து கேட்டிருக்கிறார்கள். சபையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் உங்கள் அழகான சிறு பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் அவர்களிடம், "நாங்கள் ஜெபம் நேரம் செய்யப் போகிறோம், எனவே யார் வேண்டுமானாலும் மேலே வந்து ஜெபம் செய்யுங்கள்" என்று சொன்னால் உங்களால் கற்பனை செய்ய முடியுமா? எனவே உங்கள் எட்டு வயது சிறுவன் மேலே சென்று, "ஆண்டவரே, நான் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஜெபம் செய்கிறேன். அவர்கள் கத்துகிறார்கள், வாதிடுகிறார்கள், கத்துகிறார்கள், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் எப்படி உணர்வீர்கள்? ஒருவேளை நீங்கள் அந்த தேவாலயத்திற்கு செல்வதை விட்டுவிடுவீர்கள் என்று நீங்கள் வெட்கப்படலாம். நம் பிள்ளைகள் எங்களை அப்படி வெளிப்படுத்துவதை நாம் விரும்பவில்லை என்றால், நாங்களும் அதைச் செய்ய அவர்கள் விரும்பவில்லை என்பதே காரணம்.

சுய பரிசோதனை 1

உங்கள் பிள்ளைகளிடம் முரட்டுத்தனமாக அல்லது கடுமையாக நடந்து கொள்ளும் நேரங்கள் உண்டா? __ ஆம் __ இல்லை

எந்த நடத்தை மாற வேண்டும் என்று ஆண்டவர் வெளிப்படுத்தினார்? உங்கள் வாக்குமூலத்தை எழுதுங்கள்.

அன்பு அதன் சொந்த வழியைத் தேடுவதில்லை

ஒழுக்கக்கேடான பிரச்சனைகள் வரும்போது நம் பிள்ளைகள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அல்லது செய்யக் கூடாது என்று நாம் வலியுறுத்த முடியாது.

ஆலோசனைக்கு ஒரு ஜோடி வந்தது, பிள்ளைகளின் நலன்களையும் உள்ளடக்கிய குடும்பத்தைக் கட்டுப்படுத்த அம்மா முயற்சிப்பது தெளிவாகத் தெரிந்தது. அவள் தனது பதினான்கு வயது மகனுடன் எவ்வளவு கோபமாக இருந்தாள் என்பதை அவள் வெளிப்படுத்தினாள். அவள் வெளியேறும் செயல்பாட்டில், அவள் பெயிண்ட்பால் பாடத்தைக் கொண்டு வந்தாள், அவள் சொன்னாள், "என் மகன் பெயிண்ட்பால் விளையாட விரும்புகிறான். பெயிண்ட்பால் மிகவும் மோசமானது. இது மிகவும் தவறு என்று நான் நினைக்கிறேன்."

நான் அப்பாவிடம் கேட்டேன், "அப்பா, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

அவர் பதிலளித்தார், "சரி, பரவாயில்லை என்று நினைக்கிறேன்."

அவள் குறுக்கிட்டு, "அது தவறு என்று நினைக்கிறேன். பெயிண்ட்பாலில் நீங்கள் மக்களைச் சூடுகிறீர்கள்!"

நான் அவளிடம் சொன்னேன், "நான் பெயிண்ட்பால் விளையாடுகிறேன், என் பிள்ளைகளை பல முறை சூட்டுவிட்டேன்! இது சிறந்த குதூகலம். நாங்கள் பெயிண்ட்பால் விளையாடுவதை விரும்புகிறோம். உங்கள் மகன் உங்களிடமிருந்து வேறுபட்டவர். கவனித்தீர்களா?"

என் பையன்களுடனும் என்னுடனும் என் மனைவி ஒருபோதும் பெயிண்ட்பால் விளையாட மாட்டாள் என்று எனக்குத் தெரியும். இது அவளுடைய "விஷயம்" அல்ல. ஒரு உதவியாளராக, ஒரு மனைவி தன் கணவனை அல்லது மகனைப் பெண்மையாக்க முயற்சிக்காமல் அன்பாக தனது கவலைகளை வெளிப்படுத்தலாம். பல முறை நான் பெயிண்ட்பால் விளையாடிய பிறகு என் சட்டையை கழற்றி, என் உடலில் காயங்கள் இருந்தன, அதனால் அவள் கேட்டாள், "உனக்கு அது பிடித்திருக்கிறதா? அது வலிக்கவில்லையா?"

நான் பதிலளித்தேன், "ஆமாம், வலித்தது. ஆனால் அது கொஞ்சம் காயப்படுத்தவில்லை என்றால், அது அவ்வளவு வேடிக்கையாக இருக்காது. இது மிகவும் வேடிக்கையாக இருப்பதாக நான் நினைக்கிறேன், சிறுவர்களும் விரும்புகிறார்கள்."

உண்மை கோப்பு

உங்கள் சொந்த வழியைத் தேடுங்கள் - தங்கள் செயல்கள் அல்லது வழிகள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தங்களின் நலன்களுக்குப் பொருத்தமாக இருப்பதைத் தொடரும் ஒருவர்; தேவனின் கண்ணோட்டத்தில் அறிவுறுத்தலை உள்ளடக்கிய உள்ளீட்டைப் பெற விரும்பவில்லை.

அதே அம்மா தனது மகனுக்கு ஸ்கேட்போர்டு இருப்பதை விரும்பவில்லை. அவள் சொன்னாள், "அனைத்து ஸ்கேட்டர்களும் மோசமானவர்கள். அவர்கள் தொப்பிகளை பின்னோக்கி அணிந்து, தொங்கும் பேன்ட் வைத்திருக்கிறார்கள்.

அவள் அதை விரும்பவில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன், ஆனால் அது அவளைப் பற்றியது அல்ல என்பதை நான் விளக்கினேன். நான் தந்தையிடம் சொன்னேன், "பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் முன்னேறி வழிநடத்த வேண்டும். இது சரி என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள், அவர் உங்களை நம்ப வேண்டும், உங்கள் மகனை அவமதிப்புடன் நடத்தக் கூடாது, ஏனென்றால் சிறுவர்கள் இயற்கையாகவே விரும்பும் விஷயங்களை அனுபவிக்க விரும்புகிறார்கள்.

சேர்ந்து செயல்படல்

என் மூத்த மகன் ஒரு சர்ஃபர். அவர் தனது ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றபோது, அவரால் கடற்கரைக்குச் சென்று உலாவ காத்திருக்க முடியவில்லை. அவர் சொந்தமாக அங்கு செல்வது பற்றி என் மனைவி இயல்பாகவே கவலைப்பட்டார். அவளுடைய உள்ளீடு, "குறைந்தது அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் நம் நகரத்திற்கு வெளியே வாகனம் ஓட்டக்கூடாது என்று நான் நினைக்கிறேன்."

நான் பதிலளித்தேன், "அவனுக்கு இரண்டு மாதங்கள் கொடுப்போம். அவனுக்கு சில அனுபவம் கிடைத்த பிறகு, நான் அவனை கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவன் எப்படி செய்கிறான் என்று பார்க்க அனுமதிப்பேன். அவன் நன்றாக செய்தால், நான் அவனை தனியாக கடற்கரைக்கு ஓட்ட அனுமதிப்பேன்.

ஒருவரின் சொந்த வழியைப் பெற விரும்பாத ஒரு பகுதி என்னவென்றால், பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உள்ளீட்டைப் பெற முற்படுகிறார்கள்.

ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு. (நீதிமொழிகள் 20:18)

ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். (நீதிமொழிகள் 15:22)

நம்முடைய சுயநல கருத்துக்கள், அச்சங்கள், அல்லது நாம் விரும்புவது மற்றும் வெறுப்பது நம் பிள்ளைகளை என்ன செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கட்டளையிடாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அறநெறி மற்றும் பாதுகாப்பின் பின்னணியில் அவர்களின் நலன்களைத் தொடர நாம் அவர்களை அனுமதிக்க வேண்டும்.

கணவர்களே, குழப்பணியின் உணர்வில், உங்கள் மனைவி தனது கவலைகளை வெளிப்படுத்தவும், குடும்ப முடிவுகளில் அவளை ஈடுபடுத்துவதும் முக்கியம். கணவனும் மனைவியும் திட்டங்கள் மற்றும் தீர்வுகளை கொண்டு வர ஒன்றாக முயற்சி செய்ய வேண்டும், ஆனால் இறுதி முடிவு இந்த சூழ்நிலைகளில் தந்தையிடம் உள்ளது.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

நம் பிள்ளைகளின் நலன்களுக்கு ஏற்ப இந்த வசனங்கள் எப்படி விளக்குகின்றன?
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும்
நோக்குவானாக. (பிலிப்பியர் 2: 4)

ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல்,
மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக
எண்ணக்கடவீர்கள். (பிலிப்பியர் 2: 3)

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலாத்தியர் 5:13)

ஒரு சமரசத்தைக் கண்டறியவும்

பெற்றோர்கள் என்னிடம் சொன்னார்கள், "அந்த 'ராக் ஜன்ங்க்' என் பிள்ளைகள் கேட்க
விடமாட்டேன். அது கிறிஸ்துவர்களுடையது என்று எனக்குத் தெரியும், ஆனால் அது ஒரு தீய
துடிப்பைக் கொண்டுள்ளது." தீய துடிப்பு என்று உண்மையில் ஏதாவது இருக்கிறதா? வேதத்தில்
அதைக் கண்டுபிடிக்க முடியுமா? தீய பாடல்கள் மற்றும் தீய செயல்கள் உள்ளன, ஆனால் தீய
துடிப்பு என்று எதுவும் இல்லை. பிள்ளைகள் பலவிதமான இசையை விரும்புகிறார்கள், அவை
நம் ரசனையிலிருந்து வேறுபட்டிருக்கலாம். அது கிறிஸ்துவாக இருந்தால் மற்றும் பாடல்
வரிகள் சரியாக இருந்தால், என்ன பிரச்சனை? உங்கள் நம்பிக்கையை சமரசம் செய்யாமல்
சமரசம் செய்ய ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனங்கள் தீய, ஆரோக்கியமற்ற பாடல்களுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன
என்பதை விவரிக்கவும்.

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்;
பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே
கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். (எபேசியர் 4:29)

இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். (கொலோசெயர் 3: 8)

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக. (சங்கீதம் 19:14)

தவறான காரணங்களுக்காக அவர்களைக் கட்டுப்படுத்தாமல், நம் பிள்ளைகள் செய்ய அனுமதிக்கும் விஷயங்களைப் பற்றி நாம் நெகிழ்வாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக, அவர்களின் நம்பிக்கைகளை அனுபவிக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும், நாம் ஒருபோதும் நம் விசுவாசத்தை சமரசம் செய்யக்கூடாது, அல்லது வேதம் எதைக் குறிக்கிறது என்பதை தார்மீக ரீதியாக தவறான செயல்களைத் தொடர அனுமதிக்க வேண்டாம்.

முடிந்தவரை நம் பிள்ளைகளுடன் அவர்களின் நலன்களுக்காக பங்கேற்பது நல்லது. என் மகனின் பதின்ம வயதில், நான் அவருடன் குளிர்காலத்தில் "நீர் சறுக்குக்கு" செல்வேன்: ஐம்பத்து நான்கு டிகிரி நீர் ஆறு அடி உயர அலைகளுடன். பல சந்தர்ப்பங்களில், அலைகளைத் தாண்டி வெளியே வருவது கிட்டத்தட்ட என்னைக் கொன்றது. நான் பாதி நேரம் உறைந்திருந்தேன், நான் சோர்வடைந்தேன், ஆனால் தேவனைத் துதித்தேன், நான் என் பையனுடன் வேடிக்கையாக இருந்தேன். இந்த சில உலாவல் பயணங்களில், நான் வேறு ஏதாவது செய்திருப்பேன், ஆனால் அவன் என்னை தன்னுடன் சேரும்படி கேட்டான். எனவே நாங்கள் ஒன்றாக சென்றோம்.

ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசமானது. என் மகள் இளமையாக இருந்தபோது, அவள் டிராம்போலைன் மீது குதிக்க அல்லது எங்கள் நாயை ஒரு நடைபயிற்சிக்கு அழைத்து செல்ல விரும்பினாள். இன்பத்திற்காக நான் தேர்ந்தெடுக்கும் செயல்பாடுகளும் இல்லை, ஆனால் அது முக்கியமல்ல. நாங்கள் ஒருவருக்கொருவர் நேரம் செலவழித்து, அவள் என்ன செய்ய விரும்புகிறாளோ அதைச் செய்துகொண்டிருந்தோம்.

என் மகளுக்கு பத்து வயதாக இருந்தபோது, அவள் ஏன் தன் அப்பாவை நேசித்தாள் என்பதை விளக்கி, தந்தையர் தின அட்டையை எழுதினாள்:

நான் உன்னை நேசிப்பதற்கான காரணங்கள் இவை, அப்பா

- எண் 1, நீங்கள் என்னுடன் டிராம்போலைனில் விளையாடுவீர்கள்.
- எண் 2, நீங்கள் என்னை "டேய்ரி குயின்" அழைத்துச் செல்கிறீர்கள். [சரி, நான் இதை விரும்புகிறேன் - இது ஒரு தியாகம் அல்ல!]
- எண் 3, நீங்கள் என்னுடன் நடக்க என் நாயை அழைத்துச் செல்கிறீர்கள்.
- எண் 4, நீங்கள் என்னுடன் கால்பந்து விளையாடுகிறீர்கள்.

- எண் 5, நீங்கள் என்னை பைக் சவாரிக்கு அழைத்துச் செல்கிறீர்கள்.
- எண் 6, நீங்கள் என்னை ஒரு மோட்டார் சைக்கிள் சவாரிக்கு அழைத்துச் செல்கிறீர்கள்.
- எண் 7, நீங்கள் என்னுடன் படித்தீர்கள்.
- எண் 8, நீங்கள் எனக்கு காலை உணவை உண்டாக்குகிறீர்கள்.
- எண் 9, நீங்கள் என்னுடன் சீட்டு விளையாடுகிறீர்கள்

அவள் பட்டியலிட்ட ஒவ்வொரு காரணமும் ஒரு செயல் என்பதை கவனிக்கவும். நான் அவளுக்கு என் நேரத்தைக் கொடுத்தேன். நேசம் என்பது செயலைப் பற்றியது, இதில் ஒன்றாக செலவழித்த நேரம் அடங்கும். ஒவ்வொரு பிள்ளைக்கும் இது தேவை, நாம் இதை நினைவில் வைத்து தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். நம் பிள்ளைகள் நம்மிடமிருந்து மிக விரைவாக விலகுவதற்கான சிறந்த பாதுகாப்பு, அவர்களுடன் தனித்தனியாகவும் குடும்பமாகவும் நேரத்தை செலவிடுவதன் மூலம் வலுவான வேலி அமைக்கத் தொடங்குகிறோம்.

பிள்ளைகளுடன் தொடர்புடைய மற்றொரு முக்கியமான அம்சம் சரியான பாசத்தைக் காட்டுவதாகும். பெரும்பாலும் அப்பாக்கள், "நான் கட்டிப்பிடிப்பவன் அல்ல" என்று கூறுகிறார்கள். நான் பதிலளிக்கிறேன், "ஆனால் அது உங்களைப் பற்றியது அல்ல. நீங்கள் கட்டிப்பிடிப்பவராக இருந்தால் பரவாயில்லை. உண்மையான அன்பு ஒரு தியாகம் மற்றும் அது மற்ற நபரைப் பற்றியது. உன்னை நேசிக்கும் மற்றும் கட்டிப்பிடிக்க வேண்டிய ஒரு பிள்ளை உங்களுக்கு இருக்கிறது. அதை பற்றி ஏதாவது செய்யுங்கள்."

அப்பாக்களே, உங்கள் கவனக் குறைவை அம்மா ஈடுகட்டிக் கொண்டிருப்பதாக நீங்களே சொல்லிக் கொள்ளலாம், ஆனால் அது அவ்வாறு செயல்படாது. உங்களிடம் உள்ள எந்த பயம் அல்லது பிடிவாதத்திலிருந்தும் விடுபட்டு, "நான் ஒரு கட்டிப்பிடிப்பவனாக ஆகப் போகிறேன்" என்று சொல்ல வேண்டும். பின்னர் உங்கள் இருதயத்தை மாற்ற தேவனிடம் கேளுங்கள் மற்றும் உங்கள் கட்டிப்பிடிக்கும் பிள்ளைக்கு உங்களை கட்டிப்பிடிப்பவராக ஆக்குங்கள்.

சில அம்மாக்களுக்கு கட்டிப்பிடிப்பதில் பிரச்சனை இருக்கிறது, ஆனால் அதே கொள்கைகள் அவர்களுக்கும் பொருந்தும். அம்மாக்கள் பொதுவாக தங்கள் பிள்ளைகளின் மீது இயற்கையான பாசத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் கடந்த கால பிரச்சனைகள் (குறிப்பாக தீர்க்கப்படாதவை) இந்த வழியில் அன்பைக் காட்டும் சுதந்திரத்தை பாதிக்கலாம். அப்படியானால், இது மாற வேண்டும் மற்றும் தேவனின் உதவியுடன் மாறலாம்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தெசலோனிக்காவில் மக்களிடம் பவுலின் செயல்களைப் படியுங்கள்:

உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவீசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களான படியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். (1 தெசலோனிக்கேயர் 2: 7-8)

இந்த சபையில் அவரது அணுகுமுறை மற்றும் நடவடிக்கைகள் என்ன?

பிள்ளைகளிடம் இயேசுவின் நடவடிக்கை மற்றும் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார் என்பதைப் படியுங்கள்:

"ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக் கொண்டு: இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார் (மாற்கு 9: 36-37)

பிள்ளைகளுடன் என்ன செய்யும்படி கிறிஸ்து தனது சீடர்களுக்கு அறிவுறுத்தினார்?

நமது வேறுபாடுகள்

என் மூத்த மகன் நிக்கோலஸ் ஒருபோதும் தழுவிவராக இல்லை. பாசத்தைப் பெறும் அவரது வழி என் முதுகில் குதித்து என்னுடன் மல்யுத்தம் செய்வது. அதனால் நாங்கள் அடிக்கடி மல்யுத்தம் செய்தோம். என் மகன் ஜஸ்டின், பதின்வயதிலேயே, என் முதுகில் படுத்து, "என் முதுகை சொறி" என்று கெஞ்சுகிறான். நாங்கள் நம் ஜெபங்களை செய்த பிறகு பல இரவுகளில், ஜஸ்டின் இருபது நிமிடங்கள் என் அருகில் படுத்துக் கொள்வான், அதனால் நான் அவருடைய தலையைத் தடவ்வோ, முதுகைக் கீறவோ அல்லது கால்களைத் தேய்க்கவோ முடியும். அவன் அதை விரும்பினார்.

ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசமாக இருக்கிறது, அவர்களை அப்படி நடத்துவது முக்கியம். ஆனால் அனைவருக்கும் சிறப்பு பாசம் தேவை. இதை எதிர்த்துப் போராடும் பல பெற்றோர்கள் இதைப் பற்றி ஜெபம் செய்ததில்லை. அவர்கள் ஒருபோதும் தேவனை மாற்றும்படி கேட்கவில்லை, அல்லது ஏன் இது மிகவும் கடினம் என்று புரிந்துகொள்ள தங்களைத் தாங்களே நிறுத்தி வைத்துள்ளனர்..

சுய பரிசோதனை 2

அது நீங்கள் என்றால், நிறுத்தி, இந்தப் பகுதியில் உங்களுக்கு உதவும்படி தேவனிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு வெளிப்படுத்தியதை எழுதுங்கள்.

அது நம்மைப் பற்றியது அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால், "கர்த்தவே, என்னை மாற்றுங்கள்" என்று கெஞ்சத் தொடங்குங்கள். இது உங்கள் விருப்பம் அல்ல, தேவனின் விருப்பம். நம் பிள்ளைகளிடம் பாசம் காட்டும் போதும், நாம் அவரை மகிமைப்படுத்த வேண்டும். கடந்த கால பிரச்சனைகள் உங்கள் சிரமத்திற்கு காரணமாக இருக்கலாம். பாசம் காட்டாத அல்லது உங்களை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யாத பெற்றோர் உங்களிடம் இருக்கலாம். நீங்கள் கசப்பைக் கொண்டிருந்தால் அல்லது பெற்றோர் (களால்) ஆறாத காயங்கள் இருந்தால், மற்றும் உங்கள் கடந்த காலத்துடன் கர்த்தரை நம்பி அவர்களை மன்னிக்கவில்லை என்றால், இந்த பிரச்சனை உங்கள் வாழ்க்கையில் "கருணை அடைப்பு" ஆக இருக்கலாம்.

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், (எபிரெயர் 12: 14-15)

கர்த்தர் வலியைக் குணப்படுத்த முடியும் மற்றும் உணர்ச்சி சேதத்திலிருந்து உங்களை விடுவிக்க விரும்புகிறார். ஜெபத்தில் நீங்கள் அவரை நம்பவில்லை என்றால், கீழ்ப்படிதலில் ஒரு புதிய அணுகுமுறையைத் தேடுகிறீர்களானால், உங்கள் எதிர்மறை நடத்தை உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு அழிவு சக்தியாக மாறும்.

பின் இணைப்பு E ஐ பார்க்கவும்: இந்த பகுதியில் மேலும் உதவிக்காக நம்பிக்கை மற்றும் மன்னிப்பு.

தேவன் தனது மறுபுறமாக்கும் வல்லமையை நம் வாழ்வில் ஊற்ற விரும்புகிறார், அவர் நமக்கு கொடுக்கும் பிள்ளைகளிடம் அன்பாக பாசத்தை உண்டாக்குகிறார். ஆனால் நம் பெற்றோரை மன்னிப்பதன் மூலம் நாம் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், இது நமது மாற்ற திறனைத் தடுக்கும். இது ஒரு பொதுவான பிரச்சனை. நாம் தேவன் மற்றும் நம் பிள்ளைகளின் அன்புக்காக, நாம் நம் மாம்சத்திற்கு மரிக்க வேண்டும் மற்றும் நம்மை முடக்கும் குற்றங்களை விட்டுவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் அதை பெற தேவையான வழிகளில் நாம் அவர்களுக்கு பாசத்தை சுதந்திரமாக கொடுப்போம்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனங்கள் எதைக் குறிக்கின்றன மற்றும் அவை பெற்றோருக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை விவரிக்கவும்.

தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். (மத்தேயு 16:25)

ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். (1 கொரிந்தியர் 10:24)

நீங்கள் உங்கள் சொந்த வழியை வீட்டில் தேடுகிறீர்களா? __ ஆம் __ இல்லை

அப்படியானால், மாற்றுவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை எழுதுங்கள், தேவனைப் பின்தொடர் வலிமை கேட்கவும்.

பாடம் 8

அன்பிற்கு இவைகள் இல்லை

பிள்ளைவளர்ப்பு மதிப்பெண் அல்லது பிடித்தவைகளை வைத்திருப்பது

அல்ல. அன்பு தீமையை நினைக்காது நம் பிள்ளைகளின் தோல்விகளின் மதிப்பெண்ணை பின்னர் அவர்களைத் துன்புறுத்தும் மனதுடன் எங்களால் வைத்திருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக, ஒழுக்கத்தின் போது பல பெற்றோர்கள் பயன்படுத்தும் பொதுவான முறை இது. தோல்வி ஒரு பிள்ளையின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், மேலும் பல பெற்றோர்கள், அந்த தோல்விக்காக அவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக, அந்த சம்பவத்தை தங்கள் "பின்பாக்கெட்டில்" வைக்கவும், அதை வெளியே இழுத்து பின்னர் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தவும். தேவனின் வார்த்தை அன்பு "தீமையை நினைக்காது" என்று கூறுகிறது (1 கொரிந்தியர் 13: 5).

உண்மை கோப்பு

தீமை இல்லை என்று நினைக்கிறார். லோகிசோமை-*Logizomai* (கிரேக்கம்) ஒரு கணக்கியல் வார்த்தையாகப் பயன்படுத்தப் படுகிறது, ஒருவரின் மனதில் விஷயங்களை ஒன்றிணைப்பது, எண்ணுவது அல்லது சேர்ப்பது, கணக்கீடுகளுடன் தன்னை ஆக்கிரமிப்பது

உங்கள் டீன் ஏஜ் பள்ளி கால்பந்து விளையாட்டுக்கு நண்பருடன் செல்ல முடியுமா என்று கேட்கும்போது ஒரு உதாரணம், உங்கள் பதில், "இல்லை! கடந்த செவ்வாய்க்கிழமை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது நினைவிருக்கிறதா? மன்னிக்கவும். நீங்கள் எங்கும் செல்லமாட்டீர்கள். " ஒழுக்கத்தின் இந்த முறை தவறானது மற்றும் மனக்கசப்பை ஊக்குவிக்கும். இது அன்புக்கு எதிரானது. அன்பு தவறுகளை பதிவு செய்யாது.

தவறுகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் மற்றும் விளக்கத்துடன். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது அப்போது மறைக்கப்பட்டு, தெய்வீக ஞானத்துடன் கையாளப்பட்டு, வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். காலப்போக்கில் இருக்கும் கோபம் மற்றும் மனக்கசப்பு உணர்வுகளை வளர்ப்பது உறவுகளுக்கு அழிவு விளைவிக்கும் மற்றும் திறமையற்ற ஒழுக்கத்தை விளைவிக்கிறது. உணர்வுகள் நல்ல பயணிகள், ஆனால் மோசமான ஓட்டுநர்கள். நம் பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் போது கூட, நம் உணர்வுகளை அல்ல, உண்மையை நாம் அனுமதிக்க வேண்டும்.

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,(எபிரெயர் 12: 14-15)

அசுத்தமாக ஆகிவிடுவதென்றால், நம் பிள்ளை செய்த ஏதாவது ஒரு கசப்புணர்வைக் கொண்டிருப்பதால், நம்மைச் சுற்றியுள்ளவர்களை பாதிக்கும் மற்றும் காயப்படுத்தும் விஷத்தை நாம் சிந்தத் தொடங்குகிறோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தீய எண்ணங்களை மகிழ்வித்து, அவர்களின் தோல்விகளை எண்ணி அவர்களை புறக்கணிக்கத் தொடங்குகின்றனர். அல்லது பெற்றோர் துடிக்கலாம், பல நாட்கள் கோபமாக இருக்கலாம், அநாகரீக வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் அல்லது அவர்களை உடன்பிறப்புகளுடன் ஒப்பிடலாம். இந்த நடைமுறைகள் அன்புக்கு எதிரானது. பல பெற்றோர்கள் தாங்கள் அன்புக்கு நேர்மாறாக செயல்படுவதை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை. நாம் தீமையை நினைக்காமல் நல்லதை தியானிக்க வேண்டும்.

1 கொரிந்தியர் 13: 5 இன் NASB பதிப்பு கூறுகிறது, அன்பு "தவறாக பாதிக்கப்பட்டதை கணக்கில் எடுத்துக்கொள்ளாது", மற்றும் NIV கூறுகிறது, அன்பு "தவறுகளை பதிவு செய்யாது". உயிருள்ள வேதம் இதை ஒரு சிறப்பு வழியில் கூறுகிறது: "இது எரிச்சலூட்டுவதாகவோ அல்லது தொடுவதாகவோ இல்லை. அது வெறுப்பைத் தணிக்காது, மற்றவர்கள் தவறு செய்யும் போது கூட கவனிக்காது." அதுதான் 1 கொரிந்தியர் 13: 5 இன் உண்மையான அர்த்தம், அப்படித்தான் நாம் நடந்து கொள்ள வேண்டும். அன்பு கடந்த கால பிரச்சனைகளை மன்னித்து வெளியிடுகிறது

மன்னிக்காதது மற்றவரை காயப்படுத்தும் நம்பிக்கையில் எடுக்கும் விஷம் போன்றது. உண்மையில், மன்னிக்காதது புற்றுநோய் போன்றது. நாம் அதை அனுமதித்தால், அது நம்மை உள்ளே இருந்து விழுங்கி நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் எதிர்மறையாக பாதிக்கும்.

ஒரு பெற்றோராக, நம் பிள்ளைகளை, சில நேரங்களில் தினமும் மன்னிக்க எங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஒரு விதியை மீறும் போது அல்லது கீழ்ப்படியாதபோது தவறான கண்ணாட்டத்தைக் கொண்டுள்ளனர். ஒரு பிள்ளையின் முட்டாள்தனமான செயலை அல்லது தோல்வியை அவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கான வாய்ப்பாக நாம் பார்க்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், தனிப்பட்ட முறையில் கோபப்படவோ அல்லது காயப்படுத்தவோ அல்ல.

யாராவது நம்மீது தவறு செய்தால், தேவன் கூறுகிறார், "நீங்கள் அவரை மன்னித்து ஆறுதல் கூற வேண்டும், ஒருவேளை அப்படிப்பட்டவர் அதிக துயரத்துடன் விழுங்கப்படக்கூடாது. எனவே அவரிடம் உங்கள் அன்பை மீண்டும் உறுதிப்படுத்துமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" (2 கொரிந்தியர் 2: 7-8). செயல்முறையை கவனியுங்கள்: மன்னிக்கவும், பின்னர் உங்கள் அன்பை உறுதிப்படுத்தவும்.

நாம் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? எப்போதும். "எழுபது முறை ஏழு" (மத்தேயு 18:22). தேவனின் வார்த்தை இதில் தெளிவாக உள்ளது.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

நாம் எப்படி மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்பதை விவரிக்கவும்.

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32)

செயல் திட்டம்

மன்னிப்பது, மறப்பது, நல்ல எண்ணங்களை நினைப்பது போன்ற கிறிஸ்துவின் முன்மாதிரியை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?

உங்கள் பிள்ளைகளை நோக்கி? __ ஆம் __ இல்லை

இல்லையென்றால், உங்கள் பிள்ளைகளை நீங்கள் மன்னிக்கத் தவறிய பகுதிகளை பட்டியலிடுங்கள். தேவனின் மன்னிப்பைக் கேளுங்கள் மற்றும் உங்கள் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்க நேரம் ஒதுக்குங்கள்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

பின்வரும் வசனம் எதைக் குறிக்கிறது மற்றும் அதை பிள்ளைவளர்ப்பில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை விவரிக்கவும்.
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். (பிலிப்பியர் 4: 8)

அன்பு அநீதியில் சந்தோசப்படாது

அன்பு அக்கிரமத்தில் மகிழ்வதில்லை. இது 1 கொரிந்தியர் 13: 6 -ன் கட்டளை. "தேவன் அதைப் பற்றி யோசிக்கவே வேண்டாம்" என்று சொல்வது போல் உள்ளது. அதுதான் முக்கியத்துவம்

ஒருவேளை நீங்கள் உங்கள் பிள்ளையிடம், "நான் சொன்னேன்! நீங்கள் பெற்றதற்கு நீங்கள் தகுதியானவர். நீங்கள் சிரமப்படுவீர்கள் என்று நான் சொன்னேன். நான் சொன்னது சரி!" ஒரு பிள்ளை தவறு செய்து பிடிபட்டால், அவர்கள் பிரச்சனையில் அல்லது காயப்பட்டதில் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாக செயல்படக்கூடாது. மாம்சத்தில் நம் பிள்ளைகளுக்கு நாம் எதிர்வினையாற்றுவதை தேவன் விரும்பவில்லை. அவர்கள் வேண்டுமென்றே முட்டாள்தனமாக ஏதாவது செய்யும்போது கூட, நாம் அன்பில் பதிலளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

உண்மை கோப்பு

அக்கிரமத்தில் மகிழ்ச்சியடையவில்லை-யாராவது பாவத்தில் விழுந்து அல்லது தவறு செய்வதை நீங்கள் காணும்போது, நீங்கள் அவர்களை நோக்கி மகிழ்ச்சியாகவோ அல்லது வெறுப்பாகவோ இல்லை.

கேலி - பெருமை பேச, கேலி செய்ய, கேலி செய்ய அல்லது ஊதப்பட்ட.

நன்மை-மகிழ்ச்சி, இன்பம் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்.

நம் வீழ்ச்சியடைந்த இயல்பின் காரணமாக, யாரோ ஒருவர் முட்டாள்தனமான தேர்வுகளால் அவதிப்படும்போது சில நேரங்களில் இன்பம் அடையும் ஒரு சராசரி கோடு நம்மில் உள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், டிவியை ஆன் செய்து, மக்கள் சிரிக்கும், அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களின் முட்டாள்தனமான பொழுதுபோக்கிற்காக ரியாலிட்டி ஷோவைப் பார்க்க வேண்டும். "அந்த நபர் அவர்கள் பெற்றதற்கு தகுதியானவர்." இந்த

அணுகுமுறை நம் வீடுகளுக்குள் ஊர்ந்து செல்லும் போது, அது தேவனை தவறாக சித்தரிப்பதால், அது நம் பிள்ளைகளுக்கும், நமக்கும் பேரழிவை ஏற்படுத்தும். இது அன்பு என்றால் என்ன என்பதை முற்றிலும் மழுங்கடித்து சிதைக்கிறது.

பெற்றோர்களாகிய நாம், நம் பிள்ளைகளின் முட்டாள்தனத்தை தினமும் கையாள வேண்டும். கேள்வி என்னவென்றால், இந்த சமயங்களில் நாம் எப்படி தேவனை பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறோம்? நாம் அவரை மகிமைப்படுத்தத் தவறும் போது அல்லது அவருடைய வழியில் காரியங்களைச் செய்யத் தவறும் போது தேவன் நம்மை எப்படி நடத்த

வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.

நாம் பாவத்தை எப்படி கையாளுகிறோம் என்பது பற்றி வேதம் நமக்கு கடுமையான எச்சரிக்கையை அளிக்கிறது:

மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.(நீதிமொழிகள் 14: 9)

வசனத்தின் பிற்பகுதியை நாம் கடைபிடிக்க வேண்டும், அதனால் நம் பிள்ளைகள் பாவத்தில் விழும்போது, அவர்கள் அன்புடன் ஒழுங்குபடுத்தும் இரக்கமுள்ள இருதயத்திலிருந்து அவர்கள் எங்களிடம் ஆதரவைப் பெறுகிறார்கள்

கையுங்களவுமாக அகப்பட்டுக்கொள்ளுதல்

ஒரு பெண் விபச்சாரத்தில் சிக்கியபோது, யூதர்கள் அவளை இயேசுவிடம் அழைத்து வந்து, "போதகரே, இந்தப் பெண் விபச்சாரத்தில் சிக்கினாள். இப்போது மோசேயின், சட்டத்தில், அப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிய வேண்டும் என்று கட்டளையிட்டார். ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? " (யோவான் 8: 4-5). வசனம் 6 கூறுகிறது, யூதர்கள் இயேசுவை சோதிக் கிறார்கள், ஆனால் அவர்கள் இந்த செயலில் சிக்கியதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர் மற்றும் அவளை கல்லெறிய காத்திருந்தனர். (குற்றவாளி எங்கே இருந்தார்?)

பல நேரங்களில் நாம் நம் பிள்ளைகளை பாவம் செய்து கண்டுபிடிக்கிறோம், ஒருவேளை நம்மிடம் பொய் சொல்கிறார்கள், நம் பதில் என்னவாக இருக்க வேண்டும்? இயேசு நமக்கு 7 வது வசனத்தில் பதிலளித்தார், "உங்களில் பாவமில்லாதவர், முதலில் அவள் மீது கல் எறியுங்கள். இயேசு தரையில் எழுதத் தொடங்கினார், மேலும் அவர் குற்றம் சாட்டியவர்களின் பாவங்களை சுட்டிக்காட்டினார் என்று நம்பப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் வெளியேறினர், ஏனென்றால் அவர்களின் இருதயங்கள் குற்றவாளிகளாக இருந்தன (வசனம் 9). பின்னர் இயேசு நேரடியாக அந்த பெண்ணிடம் பேசினார், அவர் அவளை கண்டிக்கவில்லை, "இனி போய் பாவம் செய்யாதே" (வசனம் 11).

சில சமயங்களில் நிக் அவருக்கு தகுதியானதைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் நான் அதைக் காட்டவில்லை. அதை நினைப்பது கூட தவறு. நாம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். நீதிமொழிகள் 24:17 கூறுகிறது, "உங்கள் எதிரி விழும்போது மகிழ்ச்சியடையாதீர்கள், அவர் இடறும்போது உங்கள் இருதயம் மகிழ்ச்சியடைய வேண்டாம்." நம் எதிரி விழும்போது நாம் மகிழ்ச்சியடையக்கூடாது என்பதால், பிள்ளைகள் விழும்போது நாம் எவ்வளவு அதிகமாக இருக்கக்கூடாது?

ஊதாரி மகனின் கதையில் (லூக்கா 15: 11-32), பாவத்தில் விழும் ஒரு மகனை நோக்கி ஒரு தந்தையின் இருதயத்தின் ஒரு பார்வை நமக்குக் கிடைக்கிறது, இது நம் பரலோகத் தந்தையின்

இருதயத்தின் படம். இறுதியாக அவரது மகன் வீடு திரும்ப முடிவு செய்தபோது, வேதகமம் கூறுகிறது, "மேலும் அவர் எழுந்து தனது தந்தையிடம் வந்தார். ஆனால் அவர் இன்னும் வெகுதூரத்தில் இருந்தபோது, அவரது தந்தை அவரைப் பார்த்து இரக்கப்பட்டு, ஓடி வந்து அவரது கழுத்தில் விழுந்து முத்தமிட்டார் "(வசனம் 20). அவரது மகனின் வீழ்ச்சியில் எந்த உயர்ந்த ஒழுக்கமும் இல்லை, அதற்கு பதிலாக அவர் தனது மகனைத் தழுவி முத்தமிட்டார். பல பெற்றோர்கள் இன்னும் இந்த வகையான இரக்கத்தை வளர்க்க வேண்டும்.

நாம் தேவனின் வார்த்தையை புறக்கணித்தால் அல்லது பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை எதிர்த்து, பாவத்திலும் பிழையிலும் விழும்போது, கர்த்தர் மகிழ்ச்சியடைவதில்லை. மாறாக, நம்முடைய முட்டாள்தனம் மற்றும் கலகத்தால் அவரது இருதயம் உடைந்துவிட்டது. நாம் நம் பிள்ளைகளிடம் அன்பை கடைபிடிக்கவில்லை எனில், நாம் இதை தேவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும், நம்மை மன்னிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள், பிறகு மனந்திரும்பி இந்த பாவத்திலிருந்து திரும்ப வேண்டும். நாம் அவரை ஒப்புக்கொண்டு கீழ்ப்படியும்போது தேவன் நம் இருதயங்களை மாற்றுவார். தேவன் நம்மை நம் உருவமாக மாற்ற நம் பிள்ளைகளைப் பயன்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரக்கத்தின் வேதாகம விளக்கம் என்னவென்றால், கிறிஸ்துவின் வேலை மற்றும் அவருடைய கிருபையின் காரணமாக நம் பாவத்திற்கான தண்டனையை நாம் பெறவில்லை. ஆனால் தேவன் தனது பிள்ளைகளை ஒழுங்குபடுத்துகிறார் என்று வேதம் சொல்கிறது, அதாவது நீங்களும் நானும். இரக்கம் காட்டுவது ஒழுக்கத்தின் பற்றாக்குறையைக் குறிக்கவில்லை, ஆனால் அது பிள்ளையின் நலனுக்காக அன்புடன் ஒழுங்குபடுத்துகிறோம் என்று அர்த்தம். ஒழுங்காகச் செய்யப்பட்ட ஒழுக்கம் அன்பின் வெளிப்பாடாகும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இரக்கம் மற்றும் மனதுருக்கம் பற்றி தேவனின் வார்த்தை என்ன சொல்கிறது மற்றும் அவை பெற்றோருடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை விவரிக்கவும்.

ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்க முள்ளவர்களாயிருங்கள். (லூக்கா 6:36)

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். (மத்தேயு 5: 7)

அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். அவர் மன்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிற தில்லை. (புலம்பல் 3: 22-23)

ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; (கொலோசெயர் 3:12)

கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
(நீதிமொழிகள் 3: 3)

பாடம் 9

அன்பு களிகூருகிறது

தேவனுக்கு நன்றி, அவர் நம் தோல்விகளில் கவனம் செலுத்தவில்லை, ஆனால் அவருடைய இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியது. பெற்றோர்களாகிய நாம் நமது பரலோக தந்தையை மகிமைப்படுத்த வேண்டும், நம் பிள்ளைகளின் தோல்விகளில் கவனம் செலுத்தக்கூடாது. கர்த்தர் என்ன சொல்கிறார் என்பதிலும் அவரிடமிருந்து கிடைத்த பரிசிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் -.

சத்தியத்தில் மகிழுங்கள்

அன்பு உண்மையில் மகிழ்ச்சியடைகிறது. நாம் நம் பிள்ளைகளைப் புகழத் தவறினால், அவர்களின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டும்போது, நாம் சத்தியத்தில் மகிழ்ச்சியடைவதில்லை. பெற்றோர் கவுன்சிலிங்கிற்கு வரும்போது, நான் அவர்களிடம் கேட்கிறேன், "உங்கள் டினைஜர் இங்கே இருந்தால் நான் அவரிடம் கேட்டேன், சராசரியாக, உங்கள் பெற்றோருடன் உங்கள் உரையாடல் எவ்வளவு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கிறது, அவன் என்ன சொல்வான்?"

உண்மை கோப்பு

சத்தியத்தில் மகிழ்ச்சியடைதல் - மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டிருத்தல், தேவனின் வாக்கு றுதிகளின் அடிப்படையில் எது உண்மையென்று மகிழ்ச்சியடைய முடியும்.

நேர்மறையான தொடர்பு என்பது, "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீ பார்க்க அழகாக இருக்கிறாய். இன்று பள்ளியில் என்ன நடந்தது? " எதிர்மறையானது, "அதை நிறுத்துங்கள், உங்கள் சகோதரியை விட்டு விடுங்கள்! உன் வீட்டுப்பாடத்தை செய்! குப்பையை வெளியே எடுத்து!" அல்லது விரிவுரையின் எந்த வடிவமும்.

பெரும்பாலும் பெற்றோர்கள், "இது எளிதான ஒன்று. இது 90 சதவீதம் எதிர்மறையானது. தினமும்." நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறும்போது, நாம் நம் பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்கிறோம், அவர்களுக்கு எதிராக பாவம் செய்கிறோம், அவர்களை நேசிக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் சரியாகச் செய்யாததைச் சுட்டிக்காட்டி, அவர்களின் வெற்றிக்காக அவர்களைப் புகழ்வது பற்றி சிந்திக்காமல் இருக்கிறோம். . நம் பிள்ளைகளின் நல்ல விஷயங்களைப் பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். வலுவான விருப்பமுள்ள பிள்ளைகளுடன் இது கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். நிக்கிடம் பல முறை சொன்னது நினைவிருக்கிறது, "நீ வலிமையானவன்; அது நன்று." அவ்வளவுதான் என்னால் வர முடிந்தது! சில நாட்களில் நான் ஏதாவது நல்ல விஷயத்தைக் கூற ஜெபத்திற்கு திரும்பினேன்.

இந்த எதிர்மறை உங்கள் குடும்பத்தை தவறான திசையில் அனுப்பினால், அதைத் திருப்புகள். உங்கள் குடும்ப ஜெபம் நேரம் கிடைக்கும்போது, சிறிது நேரம் ஒதுக்கி, "சரி, எல்லோரும், ஒருவருக்கொருவர் நல்லதைச் சொல்லுங்கள்" என்று சொல்லுங்கள். அதை ஒரு வேடிக்கையான விஷயமாக்குங்கள். முழு குடும்பமும் ஒருவருக்கொருவர் நல்ல விஷயங்களைத் தேடத் தொடங்குங்கள். நாம் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம். அப்பா அல்லது அம்மா, நீங்கள் அதை ஆரம்பியுங்கள்.

ஒருவருக்கொருவர் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்

நான் மைக்ரோமேனேஜ் செய்ய முனைகிறேன். நான் வீட்டிற்குள் நுழைந்த நிமிடத்தில், அனைவரின் தவறுகளையும் சரிசெய்து, இடத்திற்கு வெளியே இருப்பதை நான் கவனிக்கிறேன். "அதை தரையில் விட்டுச் சென்றது யார்?" உண்மை, தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும், ஆனால் நாம் அதை அன்பான ஒழுக்கம் மற்றும் பயிற்சியுடன் செய்ய வேண்டும். இந்தப் பகுதியில் நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பகுதியில் என் மனைவி எனக்கு ஒரு ஆசீர்வாதம். இடத்திற்கு வெளியே அல்லது என்ன செய்யவில்லை என்பது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் வீட்டிற்குள் சென்று ஓய்வெடுக்க அவள் என்னை ஊக்குவித்தாள். என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சுட்டிக்காட்டத் தொடங்குவதற்கு முன்பு பிள்ளைகளைச் சுற்றி வந்து சிறிது நேரம் பார்க்க இது அனுமதிக்கிறது. வானொலி அல்லது இசையை அணைத்துவிட்டு தேவனிடம் திரும்புவதற்கான ஒரு அருமையான வாய்ப்பாக நான் வேலை முடிந்து வீடு திரும்புவதை நான் கண்டறிந்துள்ளேன், அதனால் எனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என் இருதயத்தை தயார் செய்யலாம். நினைவில் வைத்து கொள்ளுங்கள், வீடுதான் நம் முதல் முன்னுரிமை, அவர்களுக்கு தேவனின் ஊழியர்களாக இருப்பதன் மூலம் நாங்கள் இதை வாழ்கிறோம். உங்கள் பிள்ளையில் உண்மையில் மகிழ்ச்சியடைவதையும் அதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதில் ஆக்கப்பூர்வமாக இருப்பதையும் கற்பனை செய்து பாருங்கள். அவர்களுக்கு எழுதுவது அன்பைத் தொடர்புகொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். என் மனைவி என் மூத்த மகனின் டிராயரில் சில துணிகளை விட்டுவிட்டு, நான் அவருக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் கண்டேன். தேவனைப் போற்றுங்கள் அவை நல்ல கடிதங்கள்! நான் சொல்லவில்லை, "நீ சின்ன தம்பி. . ." அதற்கு பதிலாக, கடிதங்கள் நிரப்பப்பட்டன, "நான் உன்னை நேசிக்கிறேன். நீங்கள் என்னை மிகவும் பெருமைப்படுத்துகிறீர்கள். உங்கள் பரிசுகளையும் இசையில் உங்கள் திறமையையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் படித்தபோது நானும் என் மனைவியும் அழுதோம். அவர் ஒவ்வொருவரையும் காப்பாற்றினார், என் மற்ற மகனையும் காப்பாற்றினார்.

அப்பாக்கள் மற்றும் அம்மாக்கள் போன்ற சக்திவாய்ந்த செல்வாக்கை தேவன் நமக்கு வழங்கியுள்ளார். நம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கவும் பாராட்டவும் அந்த சக்தியைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நாம் நம் பிள்ளைகளைப் படிக்க வேண்டும், அவர்களின் பலத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களின் குணங்கள் மற்றும் நல்ல செயல்களுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

சுய பரிசோதனை 1

நீங்கள் இந்தப் பகுதியில் போராடுகிறீர்களா? _____ஆம்_____இல்லை

அப்படியானால், உங்கள் ஒவ்வொரு பிள்ளையிலும் நீங்கள் பார்த்த குறைந்தபட்சம் மூன்று பலங்களை பட்டியலிடுங்கள். இதைத் தொடர்புகொள்வதற்கான சிறந்த நேரத்தையும் வழியையும் உங்களுக்குக் காட்ட தேவனிடம் கேளுங்கள். இது ஒரு சிறப்பு விருந்துக்கு ஒரு கடிதம் அல்லது உரையாடலின் மூலம் இருக்கலாம். உங்கள் பிள்ளைகளைக் கவனித்து அவர்களைப் புகழ்வது எப்படி என்பதை அறிய தேவனிடம் கேளுங்கள்.

செயல் திட்டம் 1

இந்த நடைமுறையில் ஒருவருக்கொருவர் ஊக்குவிக்க கணவன் -மனைவியாக ஒன்றாக வேலை செய்யுங்கள். சவாலான பெற்றோரின் தருணங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவக்கூடிய சில வழிகளைப் பற்றி விவாதித்து அவற்றை இங்கே பட்டியலிடுங்கள்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

சத்தியத்தில் மகிழ்ச்சியடைவதைப் பற்றி இந்த வசனங்கள் என்ன சொல்கின்றன, எது நல்லது, இந்தக் கொள்கைகள் பெற்றோருக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை விவரிக்கவும்.

தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன். (சங்கீதம் 139: 17-18)

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.(ரோமர் 12: 9)

ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள். (1 தெசலோனிகேயர் 5:15)

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. (3 யோவான் 4)

எல்லாவற்றையும் தாங்கும்

நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறியதால், நம் பிள்ளைகளை விமர்சிப்பதை அல்லது புறக்கணிப்பதை நாம் தவிர்க்க வேண்டும். அவர்கள் விரும்புவதைப் போல் அவர்கள் பேசுவார்கள், செயல்படுவார்கள், என்று நாம் எதிர்பார்க்கலாம், அதனால் அவர்கள் அவ்வளவு சிரமத்திற்கு ஆளாக மாட்டார்கள். ஆனால் பெற்றோருக்கு நேரம் எடுக்கும். இது வேலை, அதற்கு தியாகம் தேவை, அது தேவன் கொடுத்த பணி. நாம் கவனமாக இல்லாவிட்டால், மனக்கசப்பு நம் பெற்றோர் பாணியில் ஊடுருவலாம். அன்பில் எல்லாவற்றையும் தாங்குவது என்றால், நம்முடைய ஊழியத்தை பெற்றோர்களாக ஏற்றுக்கொள்வது - நல்லது, கெட்டது மற்றும் சவாலானது - தெய்வீக அன்போடு நடந்துகொள்வது. இதில் நம் பிள்ளைகளின் தோல்விகள் மற்றும் தவறுகளை அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகளாக பார்ப்பது அடங்கும், கடுமையான, சுய-நீதியுள்ள சொற்பொழிவுகளை விமர்சிக்கவோ வழங்கவோ கூடாது.

உண்மை கோப்பு

எல்லாவற்றையும் தாங்கும்: *ஸ்டிகோ Stego* (Greek). மூடுதல், மறைத்தல் அன்பு மற்றவர்களின் தவறுகளை மறைக்கிறது அல்லது மூடுகிறது. இது கப்பல் தண்ணீரைத் தடுக்கிறது, அல்லது கூரை மழையைத் தடுக்கிறது போன்றது.

நாம் அவர்களை ஏற்றுக்கொள்வதை நமது தினசரி செயல்களின் மூலம் நம் முரட்டாட்டமுள்ள பிள்ளைகளுக்குத் தெரியுமா? அவர்களை நேசிக்கவும், அந்த வலுவான விருப்பத்தின் மூலம் வேலை செய்யவும் நாம் விருப்பம் காட்டுகிறோமா? நம் கூடுதல் நேரத்தையும் சக்தியையும் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா? அல்லது அவர்கள் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று நம்புகிறார்களா, அல்லது அவர்களது உடன்பிறப்புகளை விட குறைவாகவே விரும்புவார்களா?

ஒரு ஜந்து வயது வலிமையான விருப்பமுள்ள பிள்ளை அவன் ஏன் சிந்திக்கிறார் மற்றும் சூழ்நிலைகளை செயலாக்குகிறான் என்பதைப் புரிந்துகொள்கிறாத? நிச்சயமாக இல்லை. "அந்த வரம்பை மீறாதே" என்று ஒரு பெற்றோர் ஏன் சொல்கிறார்கள் என்பது அவனுக்கு புரியவில்லை. அவன் நினைக்கலாம், "என் பெற்றோர் என்னால் முடியாது என்று நினைக்கவில்லை, அதனால் என்னால் முடிந்ததை அவர்களுக்குக் காட்ட வேண்டும்." அவர்கள் ஏன் அவர்கள் வழியில் கம்பி வைக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. நாம் தொடர்ந்து கோபப்படும்போது, தேவன் அவர்களை உருவாக்கிய விதம் மற்றும் பெற்றோருக்கு கூடுதல் வேலை எடுக்கும் போது, நாம் அவர்களை குறைவாக நேசிக்கிறோம் என்ற செய்தி உருவாகிறது. அது அவர்களின் கருத்து.

அதற்கு பதிலாக, "சரி, கர்த்தாவே, இந்த வலுவான விருப்பமுள்ள பிள்ளையை நீங்கள் எனக்குக் கொண்டு வந்தீர்கள். நான் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்னுடையது அல்ல, உங்கள் சக்தியிலும் பலத்திலும் இதை சகித்துக்கொள்ள வேண்டும். நம் மாற்றத்தில் தேவனின் திட்டத்தை நினைவில் கொள்ளுங்கள். அவருடைய வழிகள் சரியானவை.

சுய பரிசோதனை 2

இந்தக் பிள்ளை மூலம் தேவன் இல்லாததை ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், நீங்கள் எப்படி மாற வேண்டும்?

நினைவில் வைத்து கொள்ளுங்கள், நம் பிள்ளைகள் எதையும் அறியாமல் பிறக்கிறார்கள். அவர்களின் இயற்கையான வளர்ச்சி செயல்முறை அல்லது தேவன் கொடுத்த ஆளுமை மீது வெறுப்படையாமல், வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில் அவர்களை தீவிரமாக நேசிப்பது, வழிநடத்துவது, கற்பிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும். இந்த படிப்பு முன்னேறும்போது, உங்கள் பிள்ளைகளை முதிர்ச்சியடைய, தேவனின் மகிமைக்கு இட்டுச் செல்ல உதவும் வேதகமக் கருவிகளை நாங்கள் வழங்குகிறோம்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

நம் பிள்ளைவளற்பிக்கு உதவ இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கொள்கைகளை பெற முடியும்?

அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். (ரோமர் 15: 1)

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். (கலாத்தியர் 6: 2)

சுய பரிசோதனை 3

தேவன் உங்கள் பிள்ளைகளுக்கு அளித்த ஆளுமையின் காரணமாக உங்களுக்கு மனக்கசப்பு உள்ளதா? __ ஆம் ____ இல்லை

அப்படியானால், பிரச்சனைகளை பட்டியலிடுங்கள், பின்னர் அவர்களுக்கு அன்பாக பதிலளிக்க ஒரு திட்டத்தை உருவாக்கவும்.

எல்லாவற்றையும் விசுவாசிக்கும் மற்றும் நம்பும்

உங்கள் உணர்வுகள் வேறுவிதமாகக் கூறும்போது கூட, மக்களில்

சிறந்ததை நம்புவதற்கு அன்பு ஒரு வழியைக் கொண்டுள்ளது. நம்புவது ஒரு வினைச்சொல், இது நாம் எப்படி உணர்ந்தாலும் செயலுக்கு அழைப்பு விடுக்கிறது. கடைசியாக நாம் கற்றுக்கொண்ட கொள்கை என்ன வென்றால், நம் பிள்ளைகளின் தவறுகளை

உண்மை கோப்பு

நம்புவது -பிஸ்டியூ, *Pisteuo* (கிரேக்கம்). கொண்ட நம்பிக்கை, அல்லது உறுதியாக வற்புறுத்தப்பட வேண்டும் ஏதாவது ஒன்றில். இது எதிர்பார்ப்பு நம்பிக்கையின் போக்கைகுறிக்கிறது

அன்புடன் தாங்கிக்கொள்ள அல்லது தயாராக இருக்க வேண்டும். இப்போது நாம் அவர்களுக்கு சிறந்ததை நம்ப வேண்டும் மற்றும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நேர்மையற்ற உறவு இருந்தாலும்கூட, எப்போதும் ஒரு நம்பகமான உறவைத் தொடர நமக்கு விருப்பம் தேவை. பல பெற்றோர்கள் உண்மைகளை அறிவதற்கு முன்பு தங்கள் பிள்ளை என்ன சொல்கிறது என்று சந்தேகிக்கிறார்கள். சிலர், "என் பிள்ளை பொய்யன். நான் எதையும் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் அவர்கள் பொய் சொல்லும்போது ?

இதைக் கருத்தில் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது பிள்ளையிடம் உங்கள் நடத்தையில் தேவனை தவறாக சித்தரிக்கும் போது நீங்கள் எப்போதும் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறீர்களா? இயேசு சொன்னார். என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனை என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்." (யோவான் 14:21).

பொய் என்பது "செய்ய வேண்டிய எல்லா கெட்ட காரியங்களுக்கும் தாய்" என்ற முன்னோக்கு நம் பிள்ளைகளைக் கோபப்படுத்தி, அந்த நடத்தையைத் தொடர அவர்களைத் தூண்டும். ஆமாம், பொய் சொல்வது ஒரு பாவம் மற்றும் திருத்தப்பட வேண்டும், ஆனால் பொய்யை மற்ற எல்லா பாவங்களுக்கும் மேலாக நாம் உயர்த்த முடியாது. நாம் அவர்களை உணர்ச்சியற்ற முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும். ஆனால் நாங்கள் ஒரு விதியைக் கூறலாம்: நீங்கள் பொய் சொன்னால், விளைவுகள் இரட்டிப்பாகும். தொகுதி 4 இல் இதைப் பற்றி மேலும் படிப்போம்.

பெரும்பாலும் பிள்ளைகள் தொடர்ந்து பொய் சொல்லும் சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் முதல் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் கோபப்படுவதையும், தீர்ப்பளிப்பதையும், "நான் உன்னை நம்பவில்லை" அல்லது "நான் உன்னைப் கையும்களவுமாய் பிடிக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியும்" போன்ற விஷயங்களை விட்டுவிட வேண்டும். அன்பு எல்லாவற்றையும் நம்புகிறது, எல்லாவற்றையும் சந்தேகிக்காது. நமது மனப்பான்மை நம் பிள்ளைகளை தொடர்ந்து சந்தேகிக்க வைக்கும் மற்றும் அவர்களுக்கு உதவ முயற்சிப்பதை விட்டுவிட விரும்பலாம். இந்த நடத்தையை நான் எத்தனை முறை சரிசெய்ய வேண்டும்? எல்லாவற்றையும் நம்புவதிலிருந்து வருவதில்லை, ஆனால் விட்டுவிட விரும்புவதிலிருந்து வருகிறது. எல்லாவற்றையும் விசுவாசிக்கும் மற்றும் நம்பும் ஒரு அன்பு, அவருடனான ஒரு நிலையான உறவின் மூலம் மட்டுமே தேவனிடமிருந்து வர முடியும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனங்களில் குறிப்பிட்ட கொள்கைகளை அடையாளம் காணுங்கள், அது நமக்கு உதவும் விசுவாசமான மற்றும் நம்பிக்கையான விஸ்வாசம்.

இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். (மத்தேயு 19:26)

இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். (2 கொரிந்தியர் 5: 7)

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. (ரோமர் 5: 5)

செயல் திட்டம் 2

உங்கள் பிள்ளையை நம்புவதையும் நம்பிக்கையையும் நீங்கள் கைவிட்ட வழிகள் உள்ளனவா? ___ ஆம் ___இல்லை

அப்படியானால், பிரச்சனைகளை பட்டியலிட்டு, உங்கள் அவநம்பிக்கையை குணப்படுத்த தேவனிடம் கேளுங்கள் மேலும் தேவன் இந்த விஷயங்களைச் செயல்படுத்துவார் என்று உங்கள் பிள்ளைகளுக்கு உறுதியளிக்கும் திட்டத்துடன் உங்களுக்கு உதவுங்கள்.

பாடம் 10

அன்பு சகிக்கிறது

அன்பு எல்லாவற்றையும் தாங்கும். இந்த வினைச்சொல் அன்பு

நிலைத்திருப்பதையும், வலுவாக இருப்பதையும், அதன் நிலையைப் பிடிப்பதையும் குறிக்கிறது. இது பெற்றோருக்கு மட்டுமல்ல, பெற்றோரும் பிள்ளையை வலுவாக இருக்க ஊக்குவிக்க வேண்டும்.

உண்மை கோப்பு

எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளுங்கள் - ஹுபோமெனோ - Hupomeno (கிரேக்கம்). துன்பங்களின் சுமையின் கீழ் தங்குவதும், துன்பப்படுவதும். துன்பத்தி் வேதனையை தாங்குவதும் மற்றும் பொறுமையாக ஒப்புக்கொள்வதும். நம்பவோ அல்லது நம்பவோ முடியாதபோது அதன் நிலைப்பாட்டை வைத்திருப்பது

அன்பு கைவிடாது அல்லது ஒரு பிள்ளைக்கு இனிமேல் உன்னை சுமந்துக்கொண்டு, வீட்டை ஏமாற்ற முடியாது என்று சொல்ல கூடாது. வாழ்க்கையின் எல்லா காலங்களிலும் நம் பிள்ளைகளை ஆதரிக்க நாம் உண்மையாக இருக்க வேண்டும். நாம் "தலை விளையாட்டுகள்" விளையாடவோ அல்லது அவமதிக்கவோ கூடாது. ஊழியர்களாகிய நம் பொறுப்பை நாம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும், தொடர்ந்து பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அவர்களை அன்பில் ஒழுங்காக ஒழுங்கமைக்க வேண்டும்.

என் மகன் ஜஸ்டின் வீட்டுப்பாடம் செய்ய மணிக்கணக்கில் செலவழிப்பது போல் தோன்றவில்லை. என் மனைவியோ நானும் அதை தொடர்புபடுத்த முடியாது. வளரும் போது நாங்கள் இருவரும் வீட்டுப்பாடத்தை விரும்பவில்லை. மறுபுறம், நிக் வீட்டுப்பாடத்தை வெறுத்தார் மற்றும் பிளேக் போல அதைத் தவிர்க்க முயன்றார். நிக் உயர்நிலைப் பள்ளியின் இறுதி வரை ஜூனியர் ஹையரைத் தாக்கியதிலிருந்து, அவர் வீட்டுப்பாடம் செய்யும் போது நாங்கள் அவருடன் உட்காரவில்லை என்றால், அவர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார். எனவே ஒவ்வொரு இரவும் நானும் என் மனைவியும் இந்த அடிக்கடி விரும்பத்தகாத வீட்டுப்பாடம் நேரத்தை நிக்வுடன் பகிர்ந்து கொண்டோம். எங்களில் ஒருவர் இரவு உணவை முடிப்பார் அல்லது உணவுகளைச் செய்வார், மற்றவர் நிக்வுடன் அமர்ந்தார்.

ஒரு ஒற்றை தாய் அதே நிலைமை பற்றி என் அலுவலகத்தில் புகார் செய்தார். அவள் சொன்னாள், "ஒவ்வொரு இரவும் நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், ஆனால் நான் என் மகனுடன் அமரவில்லை என்றால், அவன் ஒரு மணிநேர வீட்டுப்பாடத்தை எடுத்து மூன்று மணிநேரமாக்குகிறான். ஒவ்வொரு இரவும் நான் அவனைக் கத்துகிறேன், திட்டுகிறேன், அவன் மாறமாட்டான். இது அபத்தமானது. " பின்னர் அவள் ஒரு ஒப்பீட்டைச் செய்தாள், அதை நாம் பெற்றோர்களாக ஒருபோதும் செய்யக்கூடாது, மேலும், "நான் என் மூத்த மகனுடன் உட்கார வேண்டியதில்லை. அவர் வீட்டிற்கு வந்து அதைச் செய்கிறார். நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன், அதை சரிசெய்ய நான் என்ன செய்ய வேண்டும்?"

"உட்கார்ந்து அவருடன் அவரது வீட்டுப்பாடத்தைச் செய்யுங்கள்," நான் அமைதியாக பதிலளித்தேன்.

"ஆனால் நான் அவருக்கு பயிற்சி அளிக்க வேண்டாமா?" அவள் சொன்னாள்.

"ஆமாம், ஆனால் இப்போது அவருக்கு நீங்கள் தேவை" என்று நான் பதிலளித்தேன். அவருடைய செயல்கள், 'அம்மா, நீ என்னுடன் உட்கார வேண்டும். எனக்கு உங்கள் உதவி தேவை. இந்த பகுதியில் எனக்கு உங்கள் அமைப்பு தேவை.' " நான் அவளிடம் சொன்னேன், "நீ அவனை உன் மூத்த மகனுடன் ஒப்பிட முடியாது. அதற்கு பதிலாக, ஒவ்வொரு இரவும், 'இது என் மகனுடன் என்

நேரம்' என்று நினைவூட்டி, அவருடன் வீட்டுப்பாடத்தைச் செய்யுங்கள். இதைவிட முக்கியமான வேறு என்ன செய்கிறீர்கள்? "

அந்த ஏழைப் பெண் இந்த பிள்ளையின் வாழ்க்கையின் முதல் எட்டு வருடங்களை அவனது சகோதரனுடன் ஒப்பிட்டு, ஒவ்வொரு இரவும் சும்மா உட்கார்ந்து வீட்டுப்பாடத்திற்கு உதவுவதற்குப் பதிலாக கோபமாக இருந்தாள்.

இந்த சூழ்நிலைகளை நாம் சகித்துக்கொள்ள வேண்டும். கல்வியில் கஷ்டப்படும் அல்லது வலுவான விருப்பமுள்ள பிள்ளைகள் அதிக நேரத்தையும் சக்தியையும் எடுத்துக்கொள்கிறார்கள். நமக்கு கேள்வி என்னவென்றால், தேவன் நமக்குக் கொடுத்த பிள்ளைகளையும் அவர் நமக்கு முன் வைத்த ஊழியத்தையும் நாம் ஏற்றுக்கொள்கிறோமா? நாம் அவரிடம் கேட்டு புகார் செய்வதை விட்டால் அதைச் செய்வதற்கான வலிமையை அவர் நமக்குத் தருவார்.

தரமான நேரம்

நம் பிள்ளைகளுடன் சகித்துக்கொள்ள மற்றொரு வழி தரமான நேரத்தை செலவிடுவது. ஒவ்வொரு பிள்ளையுடனும் நீங்கள் எத்தனை முறை ஒருவருக்கு - ஒருவருக்கு நேரம் செலவிடுவீர்கள்? இந்த பகுதி ஆக்கப்பூர்வமான முயற்சியை எடுக்கும், குறிப்பாக அவர்கள் வயதாகும்போது. என் பிள்ளைகள் பதின்ம வயதினராக இருந்தபோது, நான் அவர்களை தீவிரமாகத் தொடரக் கற்றுக்கொண்டேன். அவர்கள் என்னைப் பின்தொடர்வதால் அவர்கள் இளமையாக இருந்தபோது இது எளிதானது. ஒரு குடும்பமாக, நாங்கள் அடிக்கடி முகாம், மீன்பிடித்தல் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகளை அனுபவித்தோம். ஆனால் என் பிள்ளைகள் முதிர்ச்சியடைந்தபோது, அவர்களின் செயல்பாட்டுத் துறை பெற்றோரைச் சேர்க்காத செயல்பாடுகளாக விரிவடைந்தது. இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது, புண்படுத்தப்படுவது மற்றும் இழுத்துச் செல்வதில் ஜாக்கிரதையாய் செயல்படவேண்டும்.. பிள்ளைவளர்த்தல் ஒரு பிரபல்யத்திற்கான போட்டி அல்ல. நாங்கள் எப்போதும் அவர்களின் பெற்றோர்களாக இருப்போம், அது ஒருபோதும் மாறாது, ஆனால் உறவு மாறும்.

நம் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட, அவர்கள் இருக்கும் இடத்தில் நாம் அவர்களைச் சந்திக்க வேண்டும் மேலும் அவர்கள் தனித்தனியாக அனுபவிக்கும் செயல்களில் சேர தயாராக இருக்க வேண்டும். நிக் மற்றும் நான் இருவரும் மிகவும் உடல் ரீதியானவர்கள், எனவே நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து அனுபவிக்கும் செயல்பாடுகளைக் கண்டறிவது எளிது. ஆனால் ஜஸ்டினுடன், இது வேறு கதை. நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்: மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், உலாவல் மற்றும் டைவிங். ஜஸ்டின் படிக்க, புதிர்கள் செய்ய, மற்றும் வீடியோ கேம்களை விளையாட விரும்புகிறார், மேலும் அவர் நடிப்பதை விரும்புகிறார். அவருடன் நேரத்தை செலவிட நான் ஜஸ்டினின் நலன்களுக்கு ஏற்ப மாற வேண்டியிருந்தது. நான் அவருடைய வேறுபாடுகளை சகித்துக்கொண்டேன், அவருடைய நலன்களைப் பாராட்ட கற்றுக்கொண்டேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் படகுப் பயணத்தை மேற்கொண்டேன், ஜஸ்டின் என்னுடன் செல்லத் தொடங்கினார். முதலில், அவர் உற்சாகமாக இல்லை, ஆனால் நாங்கள் அதை ஒன்றாகச் செய்ய பல மணிநேரம் செலவிட்டோம். ஒவ்வொரு தனித்துவமான பிள்ளையின் நலன்களுக்கு ஏற்ப பயணங்களைத் திட்டமிட நான் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பெரும்பாலான நேரங்களில், இந்த வகையான செயல்பாடுகள் மட்டும் நடக்காது. அது நம் மீது பொறுப்பை ஏற்படுத்துகிறது. நினைவில் கொள்ளுங்கள், அன்பு எதையும் எதிர்பார்க்காமல் அடையும். நாம் பிள்ளைகளை நேசிப்பதால் இந்த விஷயங்களைச் செய்கிறோம். இயேசு நமக்கு உதாரணம்.

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20 : 28)

என் மகள், கேட்டி, டிராம்போலைன் மீது குதிக்க விரும்பினாள். ஆரம்பத்தில் நான் புரட்டல்கள் மற்றும் சுழல்கள் செய்ய முடியும்; எனினும், அவளுக்கு ஏழு வயதாக இருந்தபோது, சுமார் பதினைந்து நிமிடங்கள் குதித்து குதித்து என் வயதான முழங்கால்கள் வலிக்கும். ஆனால் நான் அவளுக்காக சகித்துக்கொண்டேன். நாம் நம் பிள்ளைகளை நேசித்தால், அவர்களுடன் இருக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

செயல் திட்டம்

நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுகிறீர்களா? __ ஆம் __ இல்லை

உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக நீங்கள் வழக்கமாக தேர்வு செய்யாத செயல்பாடுகளில் பங்கேற்க மற்றும் அனுபவிக்க நீங்கள் தயாரா? __ ஆம் __ இல்லை

உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் சில செயல்பாடுகளை பட்டியலிடுங்கள்.

அவர்களுடன் இந்தச் செயல்பாடுகளை அனுபவிக்க எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? இதுவரை இல்லையென்றால், நீங்கள் எப்போது அவர்களுடன் நேரத்தை செலவிடப் போகிறீர்கள் என்பதை அடையாளம் கண்டு, அதைச் செய்ய ஒரு உறுதிப்பாட்டைச் செய்யுங்கள்.

தேவனின் நுண்ணறிவு மற்றும் உதவிக்காக அவரிடம் கேளுங்கள். திருமணமானால், உங்கள் மனைவியுடன் இதைப் பற்றி விவாதிக்கவும், உங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்க நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை எழுதுங்கள். தொடங்குவதற்கு கீழே பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகளின் பட்டியலைப் பயன்படுத்தலாம்.

பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகள்

சைக்கிள் ஓட்டுதல், பலகை விளையாட்டுகள். படகு சவாரி கேனோயிங் சீட்டாட்டம். கைவினை, ஓவியம், தையல் வெளியே சாப்பாடு டைவிங் மீன் பிடித்தல், பறக்கும் காற்றாடிகள். நடைபயணம் ஒரு டிராம் போலைன் மீது குதித்தல் கயாக்கிங் மலை பைக்கிங் திரைப்படங்கள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் பந்து விளையாடுவது புத்தகங்கள் வாசிப்பு பாறை ஏறுதல். பனிச்சறுக்கு விளையாட்டு நிகழ்வுகள். நீர்ச்சறுக்கு. நீச்சல். தேநீர். விருந்துகள். வீடியோ. கேம்கள். நாய் நடைபயிற்சி. ஜன்னல் ஷாப்பிங் உடற்பயிற்சி

இவை சில உதாரணங்கள் மட்டுமே. 1 கொரிந்தியர் 13 இன் வேதாகம உண்மைகள் உங்கள் சொந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் மற்றும் வாழ முடியும் என்பதைப் பற்றி கர்த்தர் உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேசட்டும். உங்கள் பிள்ளைகளையும் அவர்களின் தனித்துவமான திறமைகளையும் ஆர்வங்களையும் கவனியுங்கள். நினைவில் கொள்ளுங்கள், இந்த ஒன்றாக நேரம் அன்பிற்கானது மற்றும் உங்கள் சொந்த நலன்களைக் காட்டிலும் உங்கள் பிள்ளையின் நலன்களுக்காக அதிக நேரம் கொடுக்கப்படலாம்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே. வேதாகம உண்மைகள் பற்றி கர்த்தர் உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேசட்டும்.

இயற்கைக்கு மாறானதைச் செய்யுங்கள்

பெரும்பாலான நேரங்களில், நம் பிள்ளைகளை வளர்ப்பதில் சிக்கல்கள் அறியாமை மற்றும் கீழ்ப்படியாமையால் வருகின்றன: அவர்களை எப்படி ஒழுங்காக ஒழுங்குபடுத்துவது அல்லது அவர்களின் தோல்விகள், முட்டாள்தனம் மற்றும் அவர்கள் எடுக்கும் தேர்வுகளை எப்படிப் பார்ப்பது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், தெய்வீக அன்போடு அவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்பதை நாம் கற்றுக் கொண்டவுடன், தெய்வீக ஒழுக்கத்தின் கொள்கைகளைப் பயன்படுத்துங்கள், மற்றும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றினால், நமது விரக்திகள் மிகவும் குறையும்.

அன்பு ஒருபோதும் தோற்காது. யாராவது நம்மை தவறாக நடத்தும்போது, இயற்கையாக அல்லாமல் இயற்கைக்கு அப்பாற்பட்டதைச் செய்ய தேவன் நமக்கு அதிகாரம் அளிக்க முடியும். யாராவது நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழாதபோது, நாம் இயற்கையான முறையில் மாம்சத்தில் செயல்பட விரும்புகிறோம். ஆனால் கர்த்தர் கூறுகிறார், "இல்லை, என் ஊழியக்கரர்களாக, நீங்கள் ஒரு இயற்கைக்கு மாறான முறையில் பதிலளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." நம் உதாரணம் கிறிஸ்து, அவர் இருக்கும் வழி மற்றும் எப்போதும் நமக்கு பதிலளிப்பார்.

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.(எபேசியர் 4: 29-32)

இந்த பத்தியில் தேவன் எங்களை பெற்றோர் மந்திரிகளாக அழைத்து அன்பை விவரிக்கிறார். கர்த்தர் நமக்கு ஒரு கட்டளையை கொடுத்தால் நம்மால் அதை நிறைவேற்ற முடியாது, அது அவரை பொய்யராக்கும். ஆனால் அவர் பொய் சொல்லவில்லை. நாம் சோர்வடைந்தால், தோல்வியடைந்தால் அல்லது இதை மிகவும் கடினமாக உணர்ந்தால், நாம் கண்டனம் செய்யப்படுவதை தேவன் விரும்புவதில்லை. நாம் ஜெபிக்க வேண்டும் மற்றும் நம்

பிள்ளைகளை நாம் விரும்பும் விதத்தில் நேசிக்கும் சக்தியை அவரிடம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். (யோவான் 16:23)

நாம் எவ்வளவு முட்டாள்களாகவும் சுயநலவாதிகளாகவும் இருக்கிறோம் என்பதை அறிந்து தேவன் நம்மை பெற்றோர்களாக தேர்ந்தெடுத்தார். ஆனால் நாம் அப்படியே இருப்போம் என்ற எண்ணத்தில் அவர் அதைச் செய்வதில்லை. அவர் தனது இயற்கைக்கு அப்பாற்பட்ட வார்த்தையை நமக்குத் தருகிறார், ஆனால் நாம் அதைத் தோண்டி விசுவாசத்தின் வலுவான அடித்தளத்தை உருவாக்க வேண்டும், அதனால் வார்த்தை நம் இருதயங்களை மாற்றும். நாம் வெற்றிபெறவும், வழிகாட்டவும், அதிகாரம் பெறவும் தேவன் எப்போதும் உதவுகிறார். அவர் தனது வாக்குறுதியின் மூலம் நம் வெற்றியை அறிவிக்கிறார், "பரிசுத்த ஆவியின் சக்தியின் மூலம், இயேசுவோடு உங்கள் நெருங்கிய உறவின் மூலம், மன்னிப்பு மூலம் நீங்கள் அவரை மகிமைப்படுத்தத் தவறும் போது உண்மையாக பொறுப்பேற்பேன். ஒரே கட்டளை "(பிலிப்பியர் 4:13, என் சொற்றொடரை). தேவனை துதித்தல்!

பாடம் 11

தொடர்புகொள்ளுதல் அவசியம்

நாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் தொடர்பு கொள்ளலாம். இருப்பினும், கேட்காமல் உண்மையாக தொடர்பு கொள்ள இயலாது. தேவன் நமக்கு இரண்டு காதுகளைக் கொடுத்தபோது, முகங்களை வடிவமைப்பதை விட அவர் நம்மை அதிகம் மனதில் நினைத்திருந்தார். நல்ல காரணத்திற்காகவே எங்களுக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் உள்ளன.

உண்மை கோப்பு

தொடர்புகொள்ளுதல்-
எண்ணங்கள், செய்திகள் அல்லது
தகவல் பரிமாற்றம். 22 நாம்
தொடர்பு கொள்ளும் தகவல்கள்

தகவல்தொடர்புக்கு கேட்க வேண்டும் என்றால், அது கவனத்துடன் இருக்க வேண்டும். நம் பிள்ளைகளுடன் அன்பான தொடர்பை அடைய, நாம் அவர்களை கவனமாகக் கேட்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை தேவைப்படும் சூழ்நிலைகள் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் இருவரிடமும் வலுவான உணர்ச்சிகளை உருவாக்கும் என்பதால், பல்வேறு வகையான தொடர்புகளின் விளைவுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் பார்வைக்கு தொடர்பு கொள்ளும் வழிகள்

மிகவும் சக்திவாய்ந்த தொடர்பு முகபாவங்கள், மற்றவர்கள் நம் முகத்தில் பார்க்கும் செய்திகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. நம் தகவல்தொடர்புகளில் இது 55 சதவிகிதம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, எனவே நம் பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ளும்போது முகபாவங்கள் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு நாள் இரவில் உங்கள் பிள்ளைகளுடன் பின் இருக்கையில் வீட்டிற்குச் செல்லும்போது, யாரோ ஒருவர் உங்களுக்கு முன்னால் முட்டுவது வந்ததால், நீங்கள் சாலையிலிருந்து விலகிச் செல்ல வேண்டி இருக்கிறது. நீங்கள் விரக்தியில் கத்துகிறீர்கள், "முட்டாள் _____, _____, _____," உங்கள் முகம் கோபத்தை பிரதிபலிக்கிறது.

நீங்கள் வீட்டிற்கு வந்ததும், பிள்ளைகள் குக்கீகள் மற்றும் மிட்டாய் சாப்பிடுவதால் சலசலக்கிறார்கள் மற்றும் படுக்கையில் படுக்க விரும்பவில்லை. நீங்கள் ஒரு முறை படுக்கைக்குச் செல்லுங்கள் என்று சொன்னீர்கள், ஆனால் அவர்கள் செய்யவில்லை, அதனால் அந்த நபர் உங்களை முட்ட வந்தபோது தோன்றிய அதே கோபமான முகபாவத்தை நீங்கள் அணிந்து கொண்டு, "நான் இப்போதே உங்கள் படுக்கையில் படுக்கச் சொன்னேன்!" அந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் கருத்து என்னவென்றால், உங்களை சாலையில் இருந்து ஓரம் தள்ளிய நபரை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், அல்லது அவர்களை எப்படி மதிக்கிறீர்கள்,. அதுபோலவே பிள்ளைகளையும் பார்க்கிறீர்கள் என்று எண்ணுகிறார்கள். நம் முகபாவங்கள் பாவமாகவும் அன்பற்றதாகவும் இருக்கலாம் - ஒரு முறைப்பு அல்லது கண்ணை கூசும் செயல் - நாம் தொடர்புகொள்வதில் ஒரு முக்கிய பகுதியாகும். "நாம் என்ன சொல்கிறோம்" என்பதை நம் முகத்துடன் பார்க்க வேண்டும்.

ஒழுக்கத்திற்காக கண்டிக்கும் போது கோபமான முகம் உங்களுக்கு பொதுவானதா? __ ஆம் _____ இல்லை

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனங்கள் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை விவரிக்கவும். குறிப்பிட்டதாக இருக்கட்டும். பிறகு இதை மாற்ற தேவன் உதவுமாறு ஒவ்வொருவருக்கும் ஒரு ஜெபத்தினை ஏற்றுங்கள்.

வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்திடையும் பிறப்பிக்கும். (நீதிமொழிகள் 25:23)

உண்மை கோப்பு

முகபாவம் -பானிம் *Paniym* (ஹீப்ரு). முகத்தின் நேரடி அர்த்தம் (ஆதியாகமம் 43:31; 1 இராஜாக்கள் 19:13); ஒரு நபரின் மனநிலை அல்லது மனோபாவத்தின் பிரதிபலிப்பு, அதாவது மீறுதல் (எரேமியா 5: 3), இரக்கமற்றது (உபாகமம் 28:50), மகிழ்ச்சியானது (வேலை 29:24), அவமானப்படுத்தப்பட்டது (2 சாமுவேல் 19: 5), பயந்தது (ஏசாயா 13) : 8). ஒரு மோசமான முகபாவனை (மத்தேயு 6:16) மற்றும் ஒரு நல்ல (சங்கீதம் 4: 6) ஆகியவற்றின் எடுத்துக்காட்டுகளை வேதம் நமக்கு வழங்குகிறது.

நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான். (நீதிமொழிகள் 14:29)

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கூடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே (யாக்கோபு 1: 19-20)

கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன். (நீதிமொழிகள் 29:22)

குரலில்

குரலின் தொனி நமது தகவல்தொடர்பில் 38 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. 24 நாம் ஒழுக்க நடவடிக்கையின் போது அல்லது ஒழுக்கத்திற்காக குரல் எழுப்பும்போது, கோபத்தை வெளிப்படுத்துகிறோம். எனவே நாம் கோபத்தோடும், அல்லது ஏமாற்றத்தோடும் நம் முகங்களை முறுக்கி, நம் குரலை உயர்த்தும்போது, நாம் அன்பில்லாத, பாவமான வழியில் 93 சதவிகிதம் தொடர்பு கொள்கிறோம். ஏன் பல பெற்றோர்கள் இதைச் செய்கிறார்கள், மேலும் இது அவர்களின் ஒழுக்கத்தின் ஒரு பகுதியாக கூட இருக்கிறது? இது நம் மாம்சம் மற்றும் பிசாசிலிருந்து வருகிறது. பெற்றோரின் இந்த வகையான தொடர்புமுறை பலர் வாழ்க்கையை அழித்துள்ளது. யாக்கோபு 1:20 ஐ நினைவில் கொள்ளுங்கள்:

மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே..” நம் குரல் மற்றும் முகபாவனைகளுக்குப் பின்னால் ஒரு அணுகுமுறை உள்ளது. அன்பில் பதிலளிப்பதற்கு பதிலாக உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளுடன் நாம் செயல்படும்போது கோபம் வெளிப்படுகிறது.

சுய பரிசோதனை 1

ஒழுக்க நடவடிக்கையின் போது உங்கள் குரலை உயர்த்துவது பொதுவானதா?

_____ ஆம் _____ இல்லை

அப்படியானால், தேவனிடம் மனந்திரும்புதலுக்கான ஜெபத்தை எழுதுங்கள்.

வாய்மொழியாக

ஆச்சரியப்படும் விதமாக, அனைத்து தகவல்தொடர்புகளிலும் வாய்மொழி தொடர்பு 7 சதவிகிதம் மட்டுமே. நீங்கள் விரிவுரை செய்தால், உங்கள் பிள்ளைகள் கேட்கும் அனைத்தும் ப்ளா, ப்ளா, ப்ளா. இந்த கெட்ட பழக்கம் உங்கள் நல்ல உறவையும் உங்கள் செல்வாக்கையும் சிதைக்கிறது.

அவர்கள் என்ன தவறு செய்தார்கள் மற்றும் ஒழுக்கம் என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அவர்களின் நோக்கங்கள் என்ன என்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் அல்லது அது அவர்களின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பது பற்றிய நீண்ட விளக்கங்கள் பயனுள்ள ஒழுக்கம் அல்ல - அது விரிவுரை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளையை வளர்ப்பதற்காக தங்கள் பிள்ளையை பழிவாங்க விரும்புகிறார்கள், ஆனால் இவை தவறான பாவ நோக்கம்.

சராசரி நாளாக கருதுங்கள். உங்கள் பிள்ளையுடன் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதில் எத்தனை சதவீதம் நேர்மறையானது, எந்த சதவீதம் எதிர்மறையானது?

எதிர்மறை தகவல்தொடர்பு இதுபோல் தெரிகிறது: "அதை செய்யாதே. இதை ஏன் செய்தீர்கள்? உங்கள் அறையை சுத்தம் செய்யச் சொன்னேன். உங்களுக்குப் பிறகு எடுங்கள். உங்கள் சகோதரியை தனியாக விடுங்கள். குப்பையை தொட்டியை வெளியே எடுங்கள்."

நேர்மறையான தொடர்பு இதுபோல் தெரிகிறது: "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். இன்று பள்ளி எவ்வாறு இருந்தது? உங்கள் நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? இன்று இரவு உணவிற்கு நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? "

ஒரு பெற்றோர் ஒரு பிள்ளையுடன் ஒரு நாளைக்கு ஒரு பத்து நிமிடங்கள் தொடர்பு கொண்டால், மற்றும் 75 சதவிகிதம் எதிர்மறையாக இருந்தால், எவ்வளவு நேர்மறையான தொடர்பு நடைபெறுகிறது?

ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் பெற்றோர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். உங்கள் வாழ்க்கையில் மிகவும் செல்வாக்குள்ள நபர் முதன்மையாக உங்களுக்கு உத்தரவு கொடுத்தாவர் அல்லது உங்களுக்கு சொற்பொழிவாற்றினாவர், உங்கள் மீது குற்றம் சாட்டியவர், உங்களுக்கு நிகராய் பேசினவர், உங்களை நீங்கள் எப்படி உணர ஆரம்பிப்பீர்கள்?

சுய பரிசோதனை 2

உங்கள் பிள்ளைகளுடனான உங்கள் உறவைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொரு பிள்ளையுடனும் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்கிறீர்கள் மற்றும் அந்த தகவல்தொடர்பின் எத்தனை சதவீதம் எதிர்மறை மற்றும் நேர்மறையானது என்பதை பட்டியலிடுங்கள்.

பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட எதிர்மறையான சிகிச்சையின் காரணமாக பல பெரியவர்கள் இன்னும் உணர்ச்சித் தழும்புகளுடன் போராடி வருகின்றனர். இது உங்களுக்கு உறுதுணையாக இருந்தால், பின் இணைப்பு E: நம்பிக்கையையும் மன்னிப்பையும் வேதாகம மன்னிப்பு மற்றும் கடந்த காலத்தை நிரந்தரமாக உங்களுக்கு பின்னால் வைப்பது பற்றி அறியவும்.

பாடம் 12

அன்பின் இருதயம்

நம் வாயில் இருந்து வெளிவருவது நம் இருதயத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. பரிசுத்தமாக்குதல் ஒரு செயல்முறை என்பதால், நாம் எங்கு மாற்றப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்த தேவன் அடிக்கடி நம் பிள்ளைகளைப் பயன்படுத்துகிறார், அன்பில்லாத விஷயங்களைச் சொல்லலாம்

இயேசுவின் வார்த்தைகள் இருதயத்தைப் பற்றிய மதிப்புமிக்க வேதாகமக் கொள்கைகளை வழங்குகின்றன:

வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தூண்டும். (மத்தேயு 15:18)

நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். (மத்தேயு 12:35)

மத்தேயு 15:18 இல், உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் உங்களையும் மற்றவர்களையும் தீட்டுப்படுத்தும் என்று இயேசு கூறினார். தேவன் நம் வாயிலிருந்து வருவதைப் பற்றி கவலைப்படுகிறார், ஆனால் பெரிய பிரச்சனை தீமையின் மூலமாகும். மத்தேயு 15:19 இல், தேவன் மனித இருதயத்திலிருந்து வரக்கூடிய சில தீய எண்ணங்களையும் செயல்களையும் வெளிப்படுத்தினார். நமக்குத் தேவை இருதயத்தின் மறுபொருத்தம் அதனால் நம் வாயிலிருந்து வெளிவருவது நன்றாக இருக்கும்.

உண்மை கோப்பு

தீட்டு—மாசுபடுத்த, தாய்மையற்றது; அல்லது கெட்டுப்போதல்.

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுபொருத்தங்கள் (ரோமர் 12:1,2)

மத்தேயு 12:35 கூறுகிறது, நம் ஒவ்வொருவருக்கும் நம் இருதயத்தில் ஒரு புதையல் இருக்கிறது, அது நல்லது அல்லது கெட்டது. இங்கே புதையல் என்றால் "மனதின் களஞ்சியம்", அங்கு எண்ணங்களும் உணர்வுகளும் வைக்கப்படுகின்றன. நம்மில் பலருக்கு "தீய பொக்கிஷங்கள்" அல்லது தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளன. நாம் இரட்சிக்கப்படும்போது, நமக்கு ஒரு புதிய இருதயம் இருக்கிறது (எசேக்கியல் 11:19; 18:31; 36:26; 2 கொரிந்தியர் 5:17), ஆனால் இது தீய தகவல்தொடர்புக்கான பழைய பழக்கங்கள் மறைந்துவிட்டதாக அர்த்தமல்ல. நாம் கெட்டதை நிராகரித்து "நல்ல பொக்கிஷத்தை" உருவாக்கும்போது மாற்றத்தின் ஒரு செயல்முறை உள்ளது. இது நம் வலுவான அடித்தளத்தை கட்டும் யோசனைக்கு செல்கிறது. தேவனின் வார்த்தையை நம் இருதயத்தில் வைப்பதன் மூலம் தேவனின் விருப்பத்தை நாடினால், நல்ல விஷயங்கள் வெளிவரும். நாளுக்கு நாள், நாம் படிப்பு மற்றும் ஜெபம் மூலம் தேவனுடன் ஐக்கியமாகும்போது, நாங்கள் நம் "நல்ல பொக்கிஷத்தை" உருவாக்குகிறோம். நல்லது மற்றும் தீமை எது என்பதை வார்த்தையால் மட்டுமே நமக்கு வரையறை செய்ய முடியும், தேவனால் மட்டுமே நம் இருதயங்களை மறுபொருத்த முடியும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

நல்ல மற்றும் தீய பொக்கிஷங்களின் எடுத்துக்காட்டுகள் மற்றும் ஒவ்வொன்றின் முடிவையும் கவனியுங்கள்.

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். (சங்கீதம் 119: 11)

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.(சங்கீதம் 37:30)

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. (நீதிமொழிகள் 10:20)

துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். (நீதிமொழிகள் 12: 6)

செயல் திட்டம்

உங்கள் தினசரி பக்தி நேரம் அர்த்தமுள்ளதா? __ஆமாம்__இல்லை சீரானதா?
____ ஆ ம் ____ இல்லை

இல்லையென்றால், ஒரு உறுதிமொழியை எழுதி மாற்றத் திட்டமிடுங்கள்

மற்றவர்களுக்கான நமது மதிப்பு

அன்பான தகவல்தொடர்பு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது, சுய-மையம் அல்ல. இது மற்றொரு நபருக்கு மதிப்பு வைக்கும் முடிவு. "இதோ, பிள்ளைகள் தேவனின் பரிசு" (சங்கீதம் 127: 3). பரிசு என்ற வார்த்தையும் பாரம்பரியமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (ESV, NKJV), இது பாரம்பரை அல்லது சொத்து போன்ற உயில் அல்லது சட்ட ஆவணம் மூலம் அனுப்பப்பட்ட ஒன்றை பரிந்துரைக்கிறது (எசேக்கியல் 48:29). இந்த விஷயத்தில், பிள்ளைகள்தான் நமக்கு தேவனால் கொடுக்கப்பட்டது. இதன் பொருள் பிள்ளைகள் ஒரு பரிசு, மற்றும் பதின்ம வயதினர், மற்றும் உயிரியல் ரீதியாக உங்களுடையது அல்லாத பிள்ளைகள் கூட மற்றவர்களை மதிக்கும் இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். உங்கள் போதகரை இரவு உணவிற்கு அழைத்திருந்தால், அவர் வருவதற்கு முன்பே அவருக்கு பிடித்த உணவைக் கண்டுபிடிப்பீர்களா? உங்கள் வீட்டை சுத்தம் செய்வீர்களா? நீங்கள் அவரை புண்படுத்தாதபடி தவறான விஷயத்தை சொல்லாமல் கவனமாக இருப்பீர்களா? உங்கள் பிள்ளைகள் ஒழுங்காக நடந்துகொள்வதை உறுதி செய்வீர்களா? நீங்கள் எப்படி ஆடை அணிவீர்கள்? உங்கள் போதகரை நீங்கள் மதிப்பதால் உங்களின் சிறந்த பாதத்தை முன்னோக்கி வைப்பீர்கள். அவர் அநேகமாக ஒரு நல்லவர் மற்றும் மதிப்புக்குரியவர் - ஆனால் உங்கள் பிள்ளைகள் அதை விட அதிகமாக முக்கியமானவர்கள்.

நாம் எப்போது அவர்களை மதிப்பிழக்கச் செய்கிறோம் என்பது நம் பிள்ளைகளுக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, பல பெற்றோர்கள் தங்கள் செயல்களைக் கருத்தில் கொள்வதில்லை. ஒருவரை மதிப்பது ஒரு தேர்வு, தேவனின் வார்த்தை ஒவ்வொரு பிள்ளையும் தேவனின் பரிசு என்று கூறுகிறது. அவர் நம் பிள்ளைகள் மீது அதிக மதிப்பு வைத்திருப்பதால், நம் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதன் மூலம் நாம் அவர்களை எப்போதுமே அப்படித்தான் நடத்த வேண்டும் மற்றும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

பிள்ளைகளைப் பற்றிய இந்த பெற்றோரின் அணுகுமுறைகளை அடையாளம் காணவும்.

அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள். அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான். (ஆதியாகமம் 33: 4-5)

இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.

யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான். (ஆதியாகமம் 48: 8-9)

சுய பரிசோதனை 1

உங்கள் நடத்தையால் உங்கள் பிள்ளைகளை மதிப்பிழக்கும் நேரங்கள் அல்லது சூழ்நிலைகள் உள்ளதா? __ ஆம் __ இல்லை

இது எப்போது நிகழ்கிறது என்பதை அடையாளம் கண்டு, உங்கள் பார்வையை தெய்வீகமாக மாற்ற உதவுமாறு தேவனிடம் கேளுங்கள்.

இது கற்றுக் கொண்ட திறன்

அன்பான தொடர்பு என்பது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஒரு தேர்வு. "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அணியுங்கள்" என்று வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது (ரோமர் 13:14). இது ஒரு கட்டளை மற்றும் பொறுப்பு. கிறிஸ்துவை அணிவது ஒரு உணர்வுபூர்வமான முடிவு, நாம் நினைத்தாலும் இல்லாவிட்டாலும் எல்லா நேரத்திலும் எடுக்க வேண்டும். இந்த வகையான அன்பு அவரிடமிருந்து மட்டுமே வர முடியும், இது நம்மை நமது வலுவான அடித்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. 1 யோவான் 2:10 கூறுகிறது, "தன் சகோதரனை நேசிப்பவன் ஒளியில் நிலைத்திருக்கிறான், அவனில் தடுமாற எந்த காரணமும் இல்லை." ஒளியில் நிலைத்திருத்தல் என்பது கிறிஸ்துவில் நிலைத்திருத்தல், அதாவது சுய-விருப்பத்திற்காக இறப்பது மற்றும் கிறிஸ்துவின் விருப்பத்திற்கு மேலும் உயிரோடு இருப்பது.

பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடனான பாவ தொடர்பை நிறுத்த வேண்டும் என்று அறிந்திருந்தும் அதை பற்றி எதுவும் செய்யவில்லை. நாம் அன்பைத் தொடர்புகொள்வது தேவனின் விருப்பம், எனவே நம்மை மாற்றும்படி அவரிடம் கேட்பது அதை கொண்டுவர அவர் உழைப்பார் என்பதற்கான உத்தரவாதம். வேதம் கூறுகிறது, "நீதிமான்களின் இருதயம் எவ்வாறு பதிலளிப்பது என்பதை ஆய்வு செய்கிறது" (நீதிமொழிகள் 15:28), இது நேர்மையான தகவல்தொடர்பு கற்றது மற்றும் வேண்டுமென்றே இருப்பதைக் குறிக்கிறது. "ஞானியின் இருதயம் அவன் வாயைக் கற்பிக்கிறது, மேலும் அவன் உதடுகளில் கற்றலைச் சேர்க்கிறது" (நீதிமொழிகள் 16:23). தகவல்தொடர்பு திறன்கள் முற்போக்கானவை மற்றும் கற்றுக்கொள்ள முடியும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இருதயத்தில் உள்ளதை வாய் வெளிப்படுத்துகிறது என்பதை மீண்டும் கவனிக்கவும். கர்த்தரின் ஆசீர்வாதம் நேர்மையான தகவல்தொடர்பு மூலம் வருகிறது, ஏனென்றால் நாம் அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்திருக்கிறோம் (எபேசியர் 4:29). மேலும் இந்த தொடர்பு அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், உறுதியானதாக இருக்கும். அன்பான தகவல்தொடர்பு மற்றும் முறையான பயிற்சியின் மூலம் சரியானதைச் செய்ய நம் பிள்ளைகளை வெற்றிகரமாக வற்புறுத்துவோம்.

சுய பரிசோதனை 2

மேலே உள்ள வசனங்களைக் கவனியுங்கள். உங்கள் பிள்ளைகளுடன் தொடர்புகொள்வதற்கு அவை எவ்வாறு பொருந்தும் என்பதை விவரிக்கவும்.

அன்பான தகவல்தொடர்புகளை நிறுவ, நாம் நம் பிள்ளைகளை வெவ்வேறு லென்ஸ்கள் மூலம் பார்க்கத் தொடங்க வேண்டும். தேவன் நம் பிள்ளைகளை அவருடைய கண்களால் (பரிசாக) மற்றும் அவருடைய வார்த்தை சொல்வதன் மூலம் பார்க்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். கிறிஸ்தவ எழுத்தாளர் வாரன் வீர்ஸ்பே கூறினார், "தெய்வீக வளங்கள் தேவனின் மகிமைக்கு அன்பான சேனல்கள் மூலம் மனித தேவைகளை பூர்த்தி செய்யும் போது ஊழியம் நடைபெறுகிறது." 26 பிள்ளைவளர்ப்பு ஒரு ஊழியமாகும், மேலும் தேவன் நமக்கு அளித்த தெய்வீக வளங்களிலிருந்து நமது தொடர்பு வர வேண்டும். ஆனால் அது எப்பொழுதும் அவரை மகிமைப்படுத்தும் நோக்கத்துடன் இருக்க வேண்டும், அவருடைய குணத்தை பிரதிபலிக்கிறது. நம் தெய்வீக வளம் என்னவென்றால், கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் உறவு, நாம் பாறை மீது கட்டும் உறுதியான அடித்தளம்.

உங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கு அர்ப்பணிக்கவும்

இந்தக் கொள்கைகளை நாம் உண்மையாகப் பின்பற்றலாம், மேலும் நம் பிள்ளைகள் இன்னும் பாவம் அல்லது ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்ய முடியும். அவை சரியாக மாறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேவன் நமக்குக் கொடுப்பது போல அவர்களுக்கும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அல்லது விருப்பத்தைத் தருகிறார்.

உண்மை கோப்பு

பயிற்சி-சானக் Chanak (ஹீப்ரு)க்கு Hebrew தெய்வீகத்திற்காக அர்ப்பணிக்கவும் அல்லது ஒதுக்கவும் சேவை

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வதிலும் அதை விடாதிருப்பான். (நீதிமொழிகள் 22: 6)

இந்த பகுதி ஒரு உத்தரவாதத்தை அளிக்கிறது என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அது கர்த்தருடைய வார்த்தையின் முக்கியத்துவம் அல்ல. பழமொழிகளை விளக்கும் போது, இது போன்ற சொற்றொடர்கள் சாத்தியக்கூறுகள், உத்தரவாதங்கள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், நம் பிள்ளைகளை தேவனின் விருப்பத்தில் வளர்ப்பதற்கும், நீதியின் வளர்ச்சிக்காக நிறுத்தாமல் ஜெபிப்பதற்கும் நாம் அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும்.

சாலொமோன் மற்றும் இஸ்ரவேலர் தேவனின் இல்லத்தை அர்ப்பணிப்பது பற்றி இந்த யோசனை பயன்படுத்தப்பட்டது (1 இராஜாக்கள் 8:63). நம் பிள்ளைகள் நம்முடையவர்கள் அல்ல, ஆனால் கர்த்தருடையவர்கள் என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும், நாம் அவர்களை அப்படி நடத்த வேண்டும். நாம் அவர்களை மீண்டும் தேவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

நம் பிள்ளைகளை அர்ப்பணிப்பது ஒரு முக்கியமான நிகழ்வு. நம் பிள்ளைகள் நம்முடையவர்கள் அல்ல - அவர்கள் அவருடையவர்கள் என்று நாங்கள் முழு சபையின் முன்பகிரங்கமாக அறிவிக்கிறோம், அவர்கள் நம் பாதுகாப்பில் இருக்கும்போது நாங்கள் அவர்களை அப்படி நடத்துவோம். இந்த பத்தியில் கர்த்தர் சொல்கிறார்: நம் பிள்ளைகள் அவருடையவர்கள். ஆனால் இந்த அர்ப்பணிப்பு ஒரு மறுப்பு அல்ல: "இங்கே, ஆண்டவரே, அவர்கள் இப்போது

உங்களுடையவர்கள்." இந்த அர்ப்பணிப்பிற்குள் நம் பிள்ளைகளை நேசிக்கவும், வழிகாட்டவும், பயிற்றுவிக்கவும் கர்த்தர் கொடுத்த பொறுப்பின் விழிப்புணர்வு உள்ளது. எபேசியர் 6: 4 குறிப்பிடுவது போல, நாம் அவர்களை "கர்த்தரின் பயிற்சியிலும் அறிவுரையிலும் வளர்க்க வேண்டும்."

நம் பிள்ளைகள் எடுக்கும் தேர்வுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் ஆனால் அவர்களை வளர்ப்பதில் நாம் செய்யும் தேர்வுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்போம். நம் பிள்ளைகள் செய்யப்போகும் தவறுகளைப் பற்றியும், அவர்கள் நம்மை எப்படி சங்கடப்படுத்துவார்கள் என்றும் நாம் அடிக்கடி கவலைப்படுகிறோம், அது நாம் அவர்களை நடத்தும் முறையை கட்டளையிடுகிறது அல்லது த கட்டளையிட்டபடி அவர்களை நேசிக்கவில்லை. நம் பிள்ளைகளின் மதிப்பு தேவன் சொன்னதிலிருந்து வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் ஆளுமை, தோல்விகள் அல்லது அவர்களின் வாழ்க்கை நிலை அல்ல., "இது உங்களுக்கு என் பரிசு." என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சில சமயங்களில் என் மூத்த மகனை மடக்கி ஒரு குறிப்புடன் திருப்பி அனுப்ப நினைத்தேன்: "தேவனே, எனக்கு இது வேண்டாம். அவருக்கு அதிக வேலை இருக்கிறது. " ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு விருப்பம் இல்லை, இல்லையா? உங்களுக்கும் இல்லை. நமக்கு என்ன தேவை என்பதை தேவனுக்கு நன்றாக தெரியும். பரிமாற்றக் கொள்கை இல்லை.

நீங்கள் ஒற்றை பெற்றோர், கலப்பு குடும்பம், வளர்ப்பு பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி வளர்க்கும் பிள்ளைகளாக இருந்தால் இது மாறுமா? இல்லை அது மாறாது.

சுய பரிசோதனை 3

உங்கள் பிள்ளைகள் தேவனின் பரிசுகள் என்று உங்களுக்குத் தெரியுமா? __ ஆம் __ இல்லை

நீங்கள் எப்போதும் அவர்களை அப்படித்தான் நடத்துகிறீர்களா? __ ஆம் __ இல்லை

அதுதான் நம் போர்க்களம். கர்த்தர் சொல்வது போல் உள்ளது, "இதோ உங்களுக்கு எனது பரிசு, நீங்கள் அதை எப்படி கையாள வேண்டும் என்று நான் அறிவுறுத்தல்களுடன் நிறைவு செய்கிறேன். என் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், ஏனென்றால் நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். " நம்மால் முடிந்தவரை முயற்சி செய்து கர்த்தர் சொல்வதை செய்ய வேண்டும். நம் பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என்று கர்த்தர் கொடுத்த அறிவுறுத்தல் கையேடு புனித ஏற்பாடு. மேலும் வேதம் கூறுகிறது, "அவர்களை நேசியுங்கள்; அவற்றை எப்போதும் பரிசாகக் கருதுங்கள். "

ஒவ்வொரு தனித்துவமான ஆளுமையையும் மதிக்கவும்

நீதிமொழிகள் 22: 6 இன் இரண்டாம் பாகம், பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து;. அவன் போக வேண்டிய வழியில்" என்று கூறுகிறது. அவர் செல்ல வேண்டிய வழி எபிரேய மொழியில் "அவரது வழிகளின் வாயில்" அல்லது அவரது ஆளுமை, நடத்தை, வாழ்க்கையின் நிலை அல்லது இயற்கையான வளைவின் கோரிக்கைகளுக்கு ஏற்ப. நம் ஒவ்வொரு பிள்ளையையும் அவர்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தழுவி ஒரு தனித்துவமான பரிசாக நாங்கள் கருத வேண்டும். கர்த்தர் அவர்களுக்கு அளித்த ஆளுமைகளுக்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

முதல் குடும்பமான ஆதாம் மற்றும் ஏவாள் தொடங்கி, பல்வேறு ஆளுமைகளின் ஆதாரங்களைக் காண்கிறோம். காயின் சுய-விருப்பமுள்ளவராக இருந்தார் மற்றும் தனது சொந்த வழியில் செல்ல உறுதியாக இருந்தார், ஒரு முரட்டாட்டமுள்ள கழுதையை போல. ஆபெல் தேவனை நேசித்தார் மற்றும் உணர்திறன், இணக்கமான பிள்ளை.

ஈசாக்கின் மகன்கள், யாக்கோபு மற்றும் ஏசா இரட்டையர்கள். யாக்கோபு ஒரு அம்மா பையன், மென்மையான தோலுடன், அடிக்கடி சமையலறையில் இருந்தான். ஈசா ஒரு மனிதனின் மனிதர், கரடுமுரடானவர், வேட்டைக்காரர், முரட்டுத்தனமானவர். அவர்கள் வெவ்வேறு ஆளுமைகள் மற்றும் வெவ்வேறு நலன்களைக் கொண்ட இரட்டையர்கள். தேவன் இதை ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருகிறார்.

முரட்டுகுனமுள்ள பிள்ளையைப் பெறும் அல்லது ஊனமுற்ற சில பெற்றோர்கள் தங்களுக்கு குச்சியின் குறுகிய முடிவைப் பெற்றதாக உணர்கிறார்கள். அவர் என்ன செய்கிறார் என்பது கர்த்தருக்குத் தெரியும். அவர் தவறுகள் செய்வதில்லை. நீங்கள் அதை நம்புகிறீர்களா?

கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இரகசியமாய் ஆணையிட்டான். (எரேமியா 38:16)

தேவன் ஆன்மாவை உருவாக்கியவர், இது மனம், விருப்பம் மற்றும் உணர்ச்சிகளின் இருக்கை. நம் பிள்ளையின் கண்களின் நிறம், முடியின் சுருட்டை, அவற்றின் அளவு மற்றும் தோலின் நிறம் ஆகியவற்றுடன் எங்களுக்கு ஏதாவது தொடர்பு இருந்தது, ஆனால் அவர்களின் ஆத்மாவுக்கு வரும்போது, எங்களுக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை. ஆமாம், அவர்கள் நம் பண்புகளை எடுப்பார்கள், ஆனால் அவர்களின் மனம், விருப்பம் மற்றும் உணர்ச்சிகள் தேவனால் கொடுக்கப்பட்டவை, அவர் தவறுகள் செய்யமாட்டார்.

நாம், நம்மை, உங்கள் கணவரை அல்லது நம் பெற்றோரை குற்றம் சாட்டுவதை விட்டுவிட வேண்டும். அதற்கு பதிலாக, உங்கள் பிள்ளையின் வளைவுக்காக, அவர்களின் ஆளுமைக்கு கர்த்தரிடம் முறையிடுங்கள், ஏனென்றால் அவர் ஒருவரே படைப்பாளர்.

நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். (சங்கீதம் 139: 13)

தேவன் உங்கள் ஆத்துமாவைப் படைத்தார்; அவர் உங்களுக்கு உயிரை சுவாசித்தார். நாம் அனைவரும் "பயமாகவும் அற்புதமாகவும் படைக்கப்பட்டோம்.

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால்; " என்று வார்த்தை கூறுகிறது (சங்கீதம் 139: 14). நாம் நம் பிள்ளைகள் மீது கோபமும் கோபமும் அடைந்து, கிறிஸ்துவை தவறாக சித்தரிக்கத் தொடங்கும் போது, அவர் தவறு செய்தது போல் செயல்படுகிறோம். கொலோசெயர் 3:21 கூறுகிறது, "பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள். இன்னும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேதகம அன்பை கடைப்பிடிக்காமல், தேவனின் பரிசாக கருதாமல் தூண்டிவிடுகிறார்கள்.

பெற்றோர்கள் அன்பற்ற தகவல் தொடர்புகளைப் பயிற்சி செய்யும்போது இயற்கை விளைவுகளின் தெளிவான படத்தை கர்த்தர் நமக்குத் தருகிறார். உங்கள் பிள்ளை ஊக்கமில்லாமல் இருந்தால், மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று நமது எதிர்மறை செல்வாக்கு. நாம் அவர்களை விரக்தியில் தள்ளலாம். இது எல்லாவற்றையும் பெற்றோர்கள் மீது குற்றம் சாட்டவில்லை, ஆனால் அவர்கள் நல்லவர்களாகவோ தீயவர்களாகவோ வளரும்போது அவர்களின் வாழ்க்கையில் நாம் முக்கிய பங்கு வகிக்கிறோம். தேவன் பெற்றோருக்கு மிகப்பெரிய செல்வாக்கை அளித்தார். மேலும்

உண்மை கோப்பு

ஊக்கமில்லாதது:அதுமியோ-
Athumeo(கிரேக்கம்). ஆர்வம் இல்லாமல்,
விரக்தி, மனதில் தொந்தரவு; இழப்பைக்
குறிக்கிறது தைரியம் வேர் துமோஸ்,
அதாவது வன்முறை இயக்கம் அல்லது மன
உணர்வு,கோபம், கோபம் அல்லது
அஜீரணம் போன்றவை. ஒரு (ஆல்பா)
வைப்பதன் மூலம்
வார்த்தையின் முன்,அது எதிர்மறையாக,
அதாவது "இல்லாமல். என்று
பொருள்படுகிறது

அவரை மகிமைப்படுத்தவும் அவருடைய சித்தத்தை செய்யவும் நாம் அவரை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.

பாடம் 13

நேசிப்பதில் தோல்வி

எல்லாவற்றிற்கும் ஒரு நேரமும் பருவமும் உள்ளது (பிரசங்கி 3: 1), இதில் பயங்கரமான இரட்டையர் மற்றும் இளமைப் பருவத்தின் சிரமம் கூட அடங்கும். தேவன் இந்த பருவங்களை வடிவமைத்தார். அது தவறல்ல. நீதிமொழிகள் 22: 6 வெற்றிக்கான உத்தரவாதமல்ல என்றாலும், நாம் ஒவ்வொரு பிள்ளையையும் படிக்க வேண்டும் என்பதை அது தெளிவாகக் குறிக்கிறது; அவர்களின் தனித்துவமான ஆளுமைக்கு ஏற்ப; மேலும் ஒருவருக்கு அதிக அறிவுறுத்தல், ஒழுக்கம் மற்றும் நேரம் தேவை என்ற உண்மையை ஏற்க தயாராக இருங்கள். சிலருக்கு அதிக நேரமும் சக்தியும் தேவைப்படும். நம் பிள்ளைவளர்ப்பில் கர்த்தரின் சித்தத்தைப் பின்பற்றும்போது, நாம் அதைச் சரியாகச் செய்வதற்குத் உத்திரவாதம் கொடுக்கவில்லை, ஆனால் தேவையான அனைத்து கிருபையையும் பெறுவதற்கான ஒரு வாக்குறுதியைக் கொடுக்கப்பட்டுள்ளது.

சுய பரிசோதனை 1

இந்த உண்மையை சிந்தியுங்கள். ஒருவேளை அந்த பிள்ளையை கொடுத்து தேவன் தவறு செய்தார் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இந்தப் படிப்பைத் தொடர்வதற்கு முன், உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை தேவனிடம் எழுதுங்கள். உங்கள் பிள்ளையின் தனித்துவமான ஆளுமையை அவருடைய பரிபூரண விருப்பமாக பார்க்கும் வலிமைக்காக தேவனிடம் கேளுங்கள்.

நம் பிள்ளைகள் மீது, குறிப்பாக அப்பாக்கள் மீது தேவன் நமக்கு அளித்த செல்வாக்கு சக்தியை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். நம் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை. நம் பிள்ளைகளின் மனம் ரெக்கார்டர்களைப் போன்றது, முதல் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வருடங்கள் அவர்கள் "பதிவில்" இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன், அவர்கள் "பிளேபேக்" க்கு மாறுகிறார்கள். அந்த சமயத்தில், முந்தைய ஆண்டுகளில் நாம் விதைத்ததை நாம் அடிக்கடி அறுவடை செய்கிறோம்.

நாம் உண்மையாகவே தேவனை நேசித்தால், அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்றால், பிள்ளையின் தனித்தன்மை, ஆளுமை, தோல்விகள் அல்லது வாழ்க்கையின் நிலைகளில் நாம் கவனம் செலுத்த மாட்டோம். இந்த விஷயங்களுக்கு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்று கட்டளையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கர்த்தருக்கான ஊழியராக, நாம் நம் இயல்பான சுவாவத்தால் ஆளப்படக்கூடாது, மாறாக கர்த்தரின் வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியால் ஆளப்பட வேண்டும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

யாக்கோபு இந்த உண்மைகள் உங்கள் பிள்ளையுடனான உங்கள் தொடர்புடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை விவரிக்கவும்.

பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.(யாக்கோபு 3: 17-18)

நமக்கு அப்பால்

என் மனைவி நிக்கை பிரசவிப்பதை நான் பார்த்தேன். கர்ப்பம் மற்றும் பிரசவம் மிகவும் கடினமாக இருந்தது, அது பயமாக இருந்தது. அவர் பிறப்பதில் கூட பிடிவாதமாக இருந்தார். "இல்லை, நான் வெளியே வரத் தயாராக இல்லை!"

என் மனைவி கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் போராடினார், கடைசியில் மருத்துவர் சில பயங்கரமான தோற்றங்களை எடுத்தார். நான் உடனடியாக பதற்றமடைந்தேன். அவர் இழுக்கத் தொடங்கினார், நான் நினைத்ததெல்லாம், "ஏய், டாக்டர், நீர் அவன் தலையை இழுக்கப் போகுறீரா!" திடீரென்று நான் ஒரு பாப் கேட்டேன், நிக்கின் தலை இருந்தது. அவன் ஆரம்பத்தில் இருந்தே அனைவரிடமும், "நான் கட்டுப்பாட்டில் இருக்கிறேன், உங்கள் அனைவர் மீதும் நான் கோபமாக இருக்கிறேன்" என்று கூறி அலறி வெளியே வந்தான்.

நான் அவரது தொப்புள் கொடியை வெட்டிய பிறகு, செவிலியர் அவரை அளவீட்டில் வைத்தார், என் மகன் கைகளைத் தள்ளினான், அவன் முதுகை வளைத்து, கிட்டத்தட்ட புரண்டான். நர்ஸ், "ஐயோ தேவனே!" என்று வியந்தார் மீண்டும் குதித்தார். அதுதான் நாங்கள் சிக்கலில் இருந்த முதல் அறிகுறி.

அவனுக்கு ஒரு வயதாக இருந்தபோதே, அவன் நோய்வாய்ப்பட்டாலன்றி உறங்கமாட்டான். சூரியன் உதித்த நிமிடம், அவன் எழுந்தான். எனக்குத் தெரிந்த எந்த மனிதனையும் விட அவனிடம் அதிக ஆற்றல் இருந்தது. அவனும் குனிந்து உறுதியாக இருந்தார், "நான் ஆட்சி செய்யப் போகிறேன், எனக்குத் தேவையானதை, நான் விரும்பும் போது செய்வேன்." தேவன் அவனை வழிநடத்திய விதம் அதுதான். அவன் ஒரு உண்மையான வலுவான விருப்பமுள்ள பிள்ளை.

பிள்ளைவளர்ப்பு ஒரு ஊழியம். இது எப்போதும் எளிதானது அல்லது வசதியானது அல்ல, அது மிகவும் சோர்வாக இருக்கும். சில நேரங்களில் தினசரி நிகழ்வு பெற்றோரை பைத்தியக்காரத்தனத்தின் விளிம்பிற்கு தள்ளலாம், ஆனால் நம் பிள்ளைகளை வளர்ப்பது இந்த வாழ்நாளில் நாம் செய்யும் மிக முக்கியமான மற்றும் பலனளிக்கும் ஒன்று. தேவனுக்கு நாம் செய்யும் கீழ்ப்படிதல் மற்றும் நாம் செய்யும் தியாகங்கள் ஆசீர்வாதங்களாக மாறும்.

ஒரு ஊழியராக இருப்பது என்பது நமது இயல்பான சுயநலங்களை - நமது பலவீனங்கள், தப்பெண்ணங்கள் மற்றும் சுயநல எதிர்பார்ப்புகளைத் தாண்டி - பரிசுத்த ஆவியின் சக்தியால் செயல்படுவதாகும். கிறிஸ்துவுக்கு ஒரு பெற்றோர் சமர்ப்பிப்பதைத் தவிர, இது சாத்தியமற்றது.

சுய பரிசோதனை 2

தொடர்வதற்கு முன் இந்தக் கேள்விகளைக் கவனியுங்கள். உங்கள் பிள்ளைகளை அவருடைய வழியில் எப்படி நேசிக்க வேண்டும் என்பதைக் காட்ட தேவனிடம் கேளுங்கள். உங்கள் எண்ணங்களை கீழே குறிப்பிடவும்.

- பதிலுக்கு எப்போதும் அன்பு காட்டாத நம் பிள்ளைகளை நாம் எப்படி நேசிக்க முடியும்?
- அவர்கள் கீழ்ப்படியாதபோது நம் பிள்ளைகளின் மனோபாவங்களுடன் மோதாமல் நம் சொந்த மனநிலையை எவ்வாறு பாதுகாப்பது?
- அவர் நம்முடைய பிள்ளைகளின் ஆளுமைகளை அல்லது தோல்விகளைப் பயன்படுத்தும் போது, நமது மாற்றத்தில் தேவனின் சரியான திட்டத்தை நாம் எப்படி நம்புவது?

நாம் நேசிக்கத் தவறிய காரணங்கள்

பெற்றோர்கள் ஜாக்கிரதை: யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தேவன் குடும்பத்தை வடிவமைத்தார் மற்றும் அவரது மகிமைக்காக அதை பயன்படுத்த விரும்புகிறார். எனவே சாத்தான் குடும்பங்களை அழிவுக்கான இலக்காக ஆக்கியுள்ளான். போர்க்களத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், சாத்தான் பெற்றோரின் தெய்வீக மாற்றத்தையும் தேவனின் பிள்ளைகளை வளர்ப்பதையும் நிறுத்த விரும்புகிறான். நமது உண்மையான எதிரியின் தந்திரோபாயங்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதை விட "அவர்கள்" (பிள்ளைகள்) "நமக்கு" (பெற்றோர்) எதிரானவர்கள் என்று நாம் தவறாக நம்பலாம்.

நமது யுத்தம் ஆவிக்குறியது என்றும், நம் எதிரி சாத்தான் என்றும் (எபேசியர் 6:12) வேதம் கற்பிக்கிறது, நம் பிள்ளைகள் அல்லது நம் வாழ்க்கைத் துணைவர்கள் எதிரி அல்ல. அன்பான தொடர்புத் துறையில் பெற்றோர்கள் தோல்வியடைய நான்கு பொதுவான காரணங்களைப் பார்ப்போம்:

1. மன்னிக்காதது - நமக்கு எதிராக புண்படுத்திய அல்லது பாவம் செய்த ஒருவரை மன்னிக்காதது
2. ஆவிக்குரியப் போர் - பல எதிர்மறை எண்ணங்களின் ஆதாரம் சாத்தான் என்பதை உணரவில்லை
3. துன்புறுத்தல்-நீதியின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக சோதனைகளை (நம் பிள்ளைகளுடன்) பார்ப்பதை விட சுய பரிதாபத்தை உணர்வது
4. சுயநலம் - நம் குடும்பங்களுக்கு ஒரு ஊழியராக (கிறிஸ்துவுக்கு வேலைக்காரன்) இல்லாமல் பொறுப்பைத் தவிர்ப்பது

பிரபஞ்சத்தை நிர்வகிக்க புவியீர்ப்பு சக்தியை உருவாக்கியது போல் வேதாகமத்தில் தேவனின் ஆவிக்குரிய சட்டங்கள் உள்ளன, அவை மனிதகுலம், விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் அனைவரையும் நிர்வகிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன . நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை, ஆனால் இந்த சக்திகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் வேலை செய்கின்றன.

மேலும் தேவனின் ஆவிக்குரிய சட்டங்கள் அவருடைய சரீர சட்டங்களைப் போல முழுமையானவை மற்றும் பேச்சுவார்த்தைக்குட்பட்டவை. நாம் புவியீர்ப்பைப் புரிந்துகொண்டு, பத்து மாடி கட்டிடத்திலிருந்து குதிக்காமல் இருக்கிறோம், ஆவிக்குரியக் கொள்கைகளைப் பின்பற்றும்போது, நீதியின் பாதையில் பாதுகாப்பு இருக்கிறது, அவருடைய வாக்குறுதிகளில் வாழ்வதன் மூலம் கர்த்தரின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறோம்.

மன்னிக்காத தன்மை

நாம் நேசிக்கத் தவறும் மிகவும் பொதுவான வழி மன்னியாமை. நமது கடந்த காலத்திலிருந்து காயங்கள் அல்லது வெற்றிடங்களை சேமிப்பதன் மூலம் இதைச் செய்கிறோம். காயப்படுத்துவது மற்றவர்கள் நமக்கு தவறு

செய்த விஷயங்கள், மற்றும் வெற்றிடங்கள் நமக்குத் தேவையான மக்கள் நமக்குச் செய்யாத விஷயங்கள், ஒரு வெற்றிடமானது அன்பான வார்த்தைகள் அல்லது ஒன்றாக செல்வழித்த நேரத்தின் மூலம் சரியான அன்பைக் காட்டாத பெற்றோராக இருக்கலாம். இந்த வலிகள் மற்றும் வெற்றிடங்கள் அவர்கள் மீது கசப்பு அல்லது மனக்கசப்பை ஏற்படுத்தலாம்.

உண்மை கோப்பு

வெற்றிடங்கள் - விடப்பட்ட ஒன்று.

கசப்பு - விரும்பத்தகாத அல்லது வேதனையான ஒன்று. இது கோபம், வெறுப்பு, மனக்கசப்பு மற்றும் குருட்டுத்தன்மை போன்ற கசப்பான பழங்களை ஏற்படுத்தும் ஒரு வேர், மற்றும் சூழ்நிலைகளில் தேவனின் கண்ணோட்டத்தைப் பார்க்க விடாமல் தடுக்கிறது.

பெற்றோர்கள், முன்னாள் மனைவி, பிள்ளைகள், தற்போதைய வாழ்க்கைத் துணை, அல்லது வேறு யாராவது கசப்புணர்வைக் கொண்டிருப்பது தேவன் நமக்கு விரும்பும் குணத்தை மறுபுறமாவதைத் தடுக்கிறது. கசப்பு ஆவிக்குறிய ரீதியில் நடக்க மற்றும் வளர தேவனுடைய கிருபையிலிருந்து நம்மை துண்டித்து நாம் மற்றவர்களை மாசுபடுத்த வைக்கிறது (எபிரெயர் 12:15).

ஒரு பிள்ளைக்கு சில அபிவிருத்தி உணர்ச்சித் தேவைகள் உள்ளன, அவை அன்பான அதிகாரத்தின் மூலம் வளர்க்கப்பட வேண்டும், நிலையான ஒழுக்கத்துடன். இந்த தேவைகள் சமரசம் செய்யப்பட்டால் அல்லது வழங்கப்படாவிட்டால், பிள்ளைக்குள் ஒரு வெற்றிடம் உருவாக்கப்படும். இது பெரும்பாலும் நிகழ்கிறது, ஏனென்றால் பெற்றோர்கள் தேவனால் கொடுக்கப்பட்ட பொறுப்புகள் அல்லது நல்லது அல்லது கெட்டதுக்கான அவர்களின் செல்வாக்கின் அளவைப் புரிந்து கொள்ளவில்லை. பெரும்பாலான பிள்ளைகளால் காணாமல் போன உணர்வை அடையாளம் காண முடியாது, ஆனால் அவர்கள் அதை உள்ளூணர்வாக ஏதாவது ஒன்றை கொண்டு நிரப்ப முயற்சிப்பார்கள்.

உண்மையான அன்பின் பற்றாக்குறை மற்றும் ஒழுங்கான ஒழுக்கம் ஒரு பிள்ளையை அடிமையாக்கும் அல்லது உணர்ச்சி மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கு ஆளாக்கும். இந்த பாடங்கள் மூலம் நீங்கள் செல்லும்போது, நீங்கள் வேதாகம அறிவுறுத்தலைப் பெறுவீர்கள், அதை பின்பற்றும்போது, உங்கள் பிள்ளையுடன் ஆரோக்கியமான உறவை உருவாக்கலாம் மற்றும் உங்கள் பிள்ளைக்கு உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமான நபராக உகருவாக்கலாம்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

சுய-தேடுதல் என்பது நாம் தேவனை நம்பாமல் நம்மை காயப்படுத்தியவர்களை மன்னிக்கவில்லை, மேலும் நம்மிடமிருந்து வரும் தெய்விகமற்ற எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களை நாம் கண்டுகொள்ளாமல் வெளியேற்றுகிறோம். நாம் அவர்களை மன்னிக்க வேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார், ஆனால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நம் இருதயங்கள் கூறுகின்றன.

தேவன் கொண்டுவரும் விளைவுகளை விவரிக்கவும்.

அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. (எபிரெயர் 12:15)

சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். (ரோமர் 2: 8-9)

அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். (எபிரெயர் 12: 5-6)

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். (கலாத்தியர் 6: 7)

மன்னிப்பு தேவனின் ஆவிக்குரிய சட்டங்களில் ஒன்றாகும்.

ஒரு பெற்றோர் ஒரு பிள்ளையை நேசிக்கத் தவறும் அல்லது அன்பைத் தொடர்புகொள்ளத் தவறும் பொதுவான வழி மன்னிப்பின்மை. பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைப் பருவத்தின் எதிர்மறையான அனுபவங்களால் இன்னமும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் அன்பில்லாமல், கோபமாக நடத்தப்பட்டனர் மற்றும் இன்னும் கசப்பு அல்லது காயப்படுத்தப்படலாம். ஆனால் விடுதலை கிடைக்கிறது. இரண்டாவது கொரிந்தியர் 5:17 கூறுகிறது, "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.. நாம் இரட்சிக்கப்பட்டவுடன், நம் வாழ்க்கை புதியதாக மாறும் என்ற இந்த அற்புதமான வாக்குறுதி நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இது புதிய திறன்கள் மற்றும் நீதிக்கான புதிய ஆற்றலைக் குறிக்கிறது ஆனால் கடந்த பிரச்சனைகள் இனி நம் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதை எந்த வகையிலும்

குறிக்கவில்லை. ஆவிக்குரிய ரீதியில் வளர்வது என்பது, விவிலியக் கோட்பாடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் நமக்குள் இருக்கும் கிறிஸ்துவின் இயல்பைப் பொறுத்து நமது பலம்.

கடந்த கால காயங்களைக் கையாள்வது

நாம் பல்வேறு வழிகளில் காயங்களை சமாளிக்கிறோம். இயற்கையான தற்காப்பு பொறிமுறையானது கடந்தகால வலிகளின் நினைவை அடக்கி, அவை ஒருபோதும் நடக்காது போல் செயல்படுவதாகும். "காலம் அனைத்து காயங்களையும் ஆற்றும்" என்ற பழைய பழமொழியை நாங்கள் பின்பற்ற முயற்சி செய்கிறோம். ஆனால் குணமடைய, நம்மை புண்படுத்தியவர்களை நாம் மன்னிக்க வேண்டும், சத்தியத்தை எதிர்கொள்ள வேண்டும், மற்றவர்களை பழியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேதகமம் கற்பிக்கிறது. நாம் மன்னிக்காதபோது, கசப்பின் வேர் நம் இருதயங்களில் குடியேறுகிறது, இது நம்மைத் தொந்தரவு செய்கிறது மற்றும் நம் பிள்ளைகள் உட்பட நமக்கு நெருக்கமானவர்களைத் தீட்டுப்படுத்துகிறது. பெற்றோர்கள் கத்தும்போது, தீர்ப்பளிக்கும்போது, விரிவுரையிடும்போது, அல்லது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதபோது, அவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோருடன் மன்னிப்பு பிரச்சனைகள் இருப்பதற்கான அறிகுறியாகும். அல்லது அவர்கள் தங்கள் பிள்ளைகளை கடுமையாக நடத்துகிறார்கள் என்றால், அது அவர்கள் பெற்ற துஷ்பிரயோகத்தினால் இருக்கலாம்.

நாம் ஒரு வீழ்ச்சியடைந்த உலகில் வாழ்வதால், நாம் பாவிகளால் வளர்க்கப்பட்ட பாவிகள். கிறிஸ்துவின் உடலில் உள்ள பல பெரியவர்கள் போதைப்பொருள் பயன்பாடு, துஷ்பிரயோகம், விவாகரத்து, நிராகரிப்பு, துன்புறுத்தல், தவறான சிகிச்சை, புறக்கணிப்பு அல்லது கைவிடுதல் மற்றும் சரியான அன்பான ஒழுக்கம் இல்லாத வீடுகளில் இருந்து காயங்கள் அல்லது வெற்றிடங்களை எடுத்துச் செல்கின்றனர். பிள்ளை பருவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி தான் கிறிஸ்துவைத் தேடத் தூண்டியது என்று பலர் சாட்சியமளிப்பார்கள்.

நாம் உணர்வுபூர்வமாக காயப்படும்போது, குறிப்பாக நம்மீது மிகுந்த செல்வாக்குள்ள ஒரு பெற்றோரால், அது பல்வேறு எதிர்மறை மற்றும் அழிவுகரமான, போதைக்குரிய, நடத்தைகளை உருவாக்கலாம். பல பெரியவர்கள் இளமைப் பருவத்திலிருந்தே அவர்கள் போதை, ஆல்கஹால், ஆபாசப் படங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உறவுகளுடன் தொடர்புடையதாக ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் ஏன் அதை செய்கிறார்கள் அல்லது மூல காரணம் என்ன என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

இன்று பல இளைஞர்கள் அன்பு, பாசம் மற்றும் சரியான பெற்றோரின் பற்றாக்குறையால் கஷ்டப்படுகிறார்கள், இது வெற்றிடங்களையும் வலிகளையும் உருவாக்கியுள்ளது. சிலர் அதை போதை, ஆபாசம், ஆரோக்கியமற்ற உறவுகள், பசியின்மை, புலிமியா, அதிகப்படியான உணவு, சுய-தீங்கு மற்றும் சாத்தான் வழங்கும் பல போலி "மாற்று மருந்துகள்" மூலம் சரிசெய்ய முயற்சிக்கின்றனர். பெரும்பாலும், ஆலோசகர்கள் வலியை அகற்ற தேவனின் மன்னிப்பைப் பார்ப்பதற்குப் பதிலாக மோசமான நடத்தைகள் மற்றும் தேர்வுகளைத் திருத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு கிறிஸ்தவராக மாறி, அழிவுகரமான நடத்தைக்கு வருந்தலாம், ஆனால் மூல காரணத்தை இன்னும் புரிந்து கொள்ளவோ அல்லது நிவர்த்தி செய்யவோ இல்லை என்றால் அதுவே பலவாண்கோட்டையாய் மாற அனுமதிக்கிறது.

நீங்கள் கிறிஸ்துவில் வளர முடியாமல், உங்கள் பெற்றோரின் பாவமான, அன்பற்ற பழக்கங்களை மீண்டும் செய்ய முடியாமல், இந்த நெருக்கடியில் சிக்கிக்கொண்டால், உங்களை நீங்களே ஆராய்ந்து, உங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட வலியைச் சமாளிக்க உதவுமாறு தேவனிடம் கேளுங்கள். இது நடத்தைக்காக யாரையும் குற்றம் சாட்டவில்லை, ஆனால் நாம் ஏன் இந்த பாவகோட்டையில் சிக்கியுள்ளோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வேதாகம எதிர்ப்பு மருந்து

அதிர்ஷ்டவசமாக நம் வாழ்வில் கடந்த கால காயங்கள் அல்லது வெற்றிடங்களுக்கு வேதாகம மாற்று மருந்து தேவனின் வார்த்தையில் காணப்படுகிறது. மன்னிப்பது என்றால் "தளர்த்தி விடுதல் அல்லது அனுப்புதல்", அதாவது கிறிஸ்து நம் பாவங்களுக்காக செய்தது (2 கொரிந்தியர் 5:21). சிலுவையில் நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்க அவர் விலை கொடுத்தார் (எபேசியர் 1: 7). கர்த்தர் மன்னிக்கும் போது, அவர் "நம்முடைய பாவங்கள் அனைத்தையும் கடலின் ஆழத்தில் வீசுகிறார்" (மீகா 7:19).

**As far as the east is from the west,
So far has He removed our transgressions from us. (Psalm 103:12)**

நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்;
உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன். (ஏசாயா 43:25)

தேவன் இனி நம் பாவங்களை நமக்கு எதிராக வைத்திருக்க மாட்டார்.

நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன். (எரேமியா 31:34). தேவன் எல்லாம் அறிந்தவர் (அனைத்தையும் அறிந்தவர்). அவர் மறக்க மாட்டார், ஆனால் அவர் நம் பாவங்களை கடலில் வீச ஒரு தேர்வு செய்கிறார் - உண்மையான மன்னிப்பு. தேவன் நம்மை மன்னிப்பது போல நாமும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று வேதம் கட்டளையிடுகிறது.

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோசெயர் 3:13)

உண்மை கோப்பு

புகார் - தவறாகக் கண்டறிதல், குற்றம் சாட்டுதல் அல்லது மனக்கசப்பை வைத்திருத்தல்.

நமது மனித இயல்பு, கெட்ட நினைவுகளைப் பிடிப்பது அல்லது "நினைத்துக்கொள்வது" (அடக்குதல் அல்லது புறக்கணித்தல்) மற்றும் நம் பெற்றோரின் நடத்தைக்கு சாக்குபோக்கு சொல்வது: "அவர்கள் என்னை நேசித்தார்கள் மற்றும் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியும்." "இப்போது நல்லது, இந்தப் பழைய பொருட்களை எடுத்துக்கொண்டு படகைச் சேதப்படுத்த நான் விரும்பவில்லை." ஆனால் மன்னிப்பதன் மூலம் மட்டுமே நாம் செய்த அல்லது செய்யப்படாதவற்றிலிருந்து விடுபட முடியும். நம் மன்னிப்பிற்கான தரநிலை "கிறிஸ்து உங்களை மன்னித்தபடியே." குற்றத்தை மறக்கவும் கடலில் வீசவும் நாம் தேர்வு செய்ய வேண்டும். கசப்பான எண்ணங்கள் திரும்பினால், நாம் அவற்றை தியானிக்க மறுக்கிறோம், மாறாக ஏற்கனவே மன்னிக்கப்பட்டதாக நிராகரிக்கிறோம்.

இந்த கொள்கை பாரம்பரியமாக தேவனின் ஜெபம் என்று அழைக்கப்படுகிறது (மத்தேயு 6: 9-13). வசனம் 12 கூறுகிறது, "நம் கடனாளிகளை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்." "எனக்கு எதிராக பாவம் செய்பவர்களை நான் மன்னிப்பது போல் ஆண்டவரே என் பாவங்களை மன்னியும்" என்று நாம் ஜெபிக்க வேண்டும். இந்த ஜெபம் தேவனுடன் தொடர்பு கொள்ளும்போது நமக்கு ஒரு மாதிரியை வழங்குகிறது மேலும் இந்த ஜெபம் மலைப் பிரசங்கத்தின் இயேசுவின் போதனையின் நடுவில் உள்ளது (மத்தேயு 5-7). நாம் தேவனிடம் அவருடைய கிருபையைக் கேட்கும்போதும், நம் பாவங்களை மன்னிக்கும்படியும், நம்மீது இரக்கத்தையும் மனதுருக்கத்தையும் காட்டும்போது, நமக்கு எதிராக பாவம் செய்தவர்கள் மீது இரக்கம் மற்றும் மனதுருக்கத்தையும் பெறுவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது. நாம் மன்னிக்க தயாராக இருக்க வேண்டும்

பாவம் தேர்வு

நாம் இரண்டு வழிகளில் பாவத்தைச் செய்கிறோம்:

1. ஆராய்ந்துபார்க்கும் பாவம் - நம் நமது சொந்த அதிகாரத்தை மீறி செயல்படுகிறோம். தேவன், "இல்லை, அதைச் செய்யாதே" என்று கூறுகிறார், நாமோ அதை எப்படியும் செய்கிறோம். உதாரணமாக, "திருடாதே" என்று தேவன் கூறுகிறார் (எபேசியர் 4:28), ஆனால் நாம் திருடுகிறோம். இது தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது அல்லது அறிவுறுத்துகிறது என்பதற்கு நேர்மாறாக செயல்படுகிறது.
2. புறக்கணிப்பின் பாவம் - தேவனால் சரியானதைச் செய்யாமல் நாம் பாவம் செய்கிறோம். ஏதாவது செய்யும்படி அவர் நமக்குக் கட்டளையிடுகிறார், அதைச் செய்ய வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்கிறோம். அல்லது, அறியாமையினால், தேவனுடைய வார்த்தை நமக்கு அறிவுறுத்துவதை நாம் செய்வதில்லை. உதாரணமாக, தேவன் மன்னிக்கச் சொல்கிறார், ஆனால் நாங்கள் மறுக்கிறோம். நாம் நம் பிள்ளைகளை எது சிறந்தது என்று நினைக்கிறோமோ அல்லது அந்த நேரத்தில் நாம் என்ன உணர்கிறோமோ, தேவனின் விருப்பத்தை செய்யாமல் நடந்துகொள்கிறோம்.

கிறிஸ்துவருக்கு, பாவத்தின் அறியாமை ஒரு காரணமல்ல, அது ஆராய்ந்துபார்க்கும் பாவமாக இருந்தாலும் அல்லது தவிர்க்கப்பட்ட பாவமாக இருந்தாலும் சரி. தேவன் நமக்கு அவருடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறார், அதனால் தேவனின் விருப்பம் என்ன, எது இல்லை என்பதை நாம் அறிவோம். எனவே அவருடைய வார்த்தையில் இருப்பது மிகவும் முக்கியம், தினமும் கிறிஸ்துவில் நிலைத்திருப்பது.

ஆனால் மன்னிக்காமல் இருக்க நாம் ஒரு தேர்வு செய்தால் என்ன செய்வது? தேவனின் ஜெபத்தின் பின் வரும் வசனங்கள்:

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.(மத்தேயு 6: 14-15)

கிறிஸ்தவத்தின் இந்த அடிப்படைக் கொள்கை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. தயவுசெய்து "if" உட்பிரிவைக் கவனியுங்கள், அதாவது நேர்மறை (வசனம் 14) மற்றும் எதிர்மறை (வசனம் 15) ஆகிய இரண்டும் மன்னிக்க ஒரு நிபந்தனை உள்ளது. நேர்மறையான விஷயம் என்னவென்றால், மற்றவர்களை மன்னிக்க நாம் ஒரு தேர்வு செய்தால், அவர் நம்மை மன்னிப்பார். அது ஒரு வாக்குறுதி. ரோமர் 4:7 கூறுகிறது, "சட்டவிரோத செயல்கள் மன்னிக்கப்பட்டு, பாவங்கள் மூடப்பட்டவர்கள் பாக்கியவான்கள்." எதிர்மறை என்னவென்றால், மன்னிக்காமல் இருக்க நாம் ஒரு தேர்வு செய்தால், தேவன் நம்மை மன்னிக்க மாட்டார். இதுவும் ஒரு வாக்குறுதியாகும், ஆனால் இதன் பொருள் என்ன?

இது இரட்சிப்பின் நிபந்தனை அல்ல என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அதன் பொருள் இது அல்ல: நீங்கள் வேறொருவரை மன்னித்தால், தேவன் உங்களை மன்னித்து காப்பாற்றுவார்; நீங்கள் செய்யாவிட்டால், அவர் மன்னிக்க மாட்டார். இயேசு தன்னிடம் வரும் விசுவாசிகளைப் பற்றி பேசுகிறார் மற்றும் அவர்களின் பாவங்களை மன்னிக்கும்படி கேட்கிறார். அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதைத் தேர்ந்தெடுத்தால், அது தேவனுடனான அவர்களின் ஐக்கியத்தையும், அவருடைய சக்தியளிக்கும் கருணையையும், தங்களை மன்னித்த உணர்வையும் பாதிக்கும். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு கீழ்ப்படிந்தவுடன், நம் ஐக்கியம் கூட்டுறவுக்கு மீட்கப்படுவோம்.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு

மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.(1 யோவான் 1: 9)

மன்னிக்காத இருதயம் தேவன் மற்றும் மனிதனுடனான நமது ஐக்கியத்திற்கு இடையூறாக உள்ளது மற்றும் தண்டனையை கொண்டு வரும். மன்னிக்காத ஊழியரின் இரக்கமற்ற பதில் ஒரு உதாரணம். மத்தேயு 18: 21-35 இல், ஒரு ராஜா கடனை செலுத்த ஒரு ஊழியரை அழைத்தார். வேலைக்காரன் ராஜாவின் முன் விழுந்து இரக்கத்திற்காக வேண்டினான். மன்னர் இரக்கப்பட்டு முழு தொகையையும் மன்னித்தார். பின்னர் அதே வேலைக்காரன் வெளியே சென்று தனக்கு வேண்டிய ஒரு ஊழியரிடம் பணம் செலுத்தக் கோரினான். இந்த வேலைக்காரன் பொறுமைக்காக கெஞ்சியபோது, மன்னிக்கப்பட்ட வேலைக்காரன் தன் கடனாளியை சிறையில் தள்ளினான். அரசன் அதைக் கேள்விப்பட்டபோது, அவர் நன்றி செலுத்தாத, கடின இருதயமுள்ள மனிதர் மீது மிகவும் கோபமடைந்தார், அவர் எல்லாவற்றையும் கொடுப்பதற்கு முன்பு அவரை சித்திரவதை செய்பவர்களிடம் ஒப்படைத்தார். இயேசு சொன்னார், "நீங்கள் ஒவ்வொருவரும், அவருடைய இருதயத்திலிருந்து, தன் சகோதரனின் தவறுகளை மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தகப்பனும் அப்படியே உங்களுக்குச் செய்வார்" (வசனம் 35). கிறிஸ்துவில் தேவன் நம் பாவங்களை மன்னிக்கும்போது, நாம் ஒரு திருப்பிச் செலுத்த முடியாத கடனை மன்னிக்கிறோம், எனவே நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் அல்லது தண்டனை பின்பற்றப்படும்.

ஒரு உணர்வு இல்லை

மன்னிப்பு பற்றிய சில நம்பிக்கைகளுக்கு வேதகமம் அடிப்படையாய் இல்லை மேலும் இவை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது. கர்த்தர் மன்னிப்பைப் பற்றி பேசும்போது, நம் உணர்வுகள் இருந்தபோதிலும் மன்னிக்கும்படி கட்டளையிடுகிறார். உணர்வுகள் நிலையற்றவையாய் இருந்தால் உண்மையான மன்னிப்புக்கு வழிவகுக்காது. அதை எதிர்கொள்வோம், பெற்றோரிடம் சென்று உங்கள் பிள்ளைப் பருவத்தில் இருந்து சில வலிகளையும் வெற்றிடங்களையும் கர்த்தர் வெளிப்படுத்தியிருப்பதை சொல்வது மிகவும் கடினமாக இருக்கலாம். நீங்கள் ஒருவரால் புண்படுத்தப்பட்டு, அந்த நபரிடம் கசப்புணர்வை ஏற்படுத்தும்போது, எதிர்மறையான ஒன்றைக் கொண்டுவருவது தற்போதைய உறவைப் பாதிக்கும் என்று தோன்றலாம். நீங்கள் ஒரு "புகாரோடு" செல்லவில்லை, ஆனால் ஒரு மன்னிப்பு இருதயத்துடன் (ஒரு பரிசு) போகிறீர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது சவாலாக இருக்கலாம், ஆனால் நாம் கீழ்ப்படிந்து தேவனை நம்ப வேண்டும்.

யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, (லூக்கா 14: 26-27)

இயேசு இங்கே என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்வோம். வெறுப்பு என்ற வார்த்தையின் அர்த்தம் "குறைவாக நேசிப்பது". அனைவரையும் விட இயேசுவை நேசிக்க வேண்டும் என்பது அவருடைய கட்டளை. இந்த வசனங்கள் இது போன்ற சூழ்நிலைகளுக்கு பொருந்தும். நாம் ஒருவரை மன்னிக்க வேண்டும் என்று கர்த்தர் வெளிப்படுத்தும்போது, இயேசுவுடனான நமது கூட்டணி சோதிக்கப்படுகிறது. நாம் இயேசுவை மிக அதிகமாக நேசிக்கிறோம் என்றால், நம் கசப்பு, பிடிவாதம் அல்லது மனித உணர்வுகள் இப்போது அந்த நபரை எவ்வாறு பாதிக்கலாம் என்பதற்காக நம்மை விடுவிப்பதற்கான தேவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிவதில் இருந்து தடையாக இருக்காது. இது ஒரு விசுவாசப் பிரச்சனை.

நீங்கள் அவர்களை அணுகிய பிறகு குற்றவாளி ஒப்புக்கொள்வார், பொறுப்பேற்பார் அல்லது மன்னிப்பு கேட்பார் என்று தேவன் சொல்லவில்லை. பல நேரங்களில் மக்கள் குற்றவாளி

தப்பித்து தவறை ஒப்புக்கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரே மனநிலையில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்னும் கண்மூடித்தனமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கலாம். உங்கள் குற்றவாளி தங்கள் செயல்களை வாதிடவோ, மறுக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ விரும்பலாம். இயேசுவால் மட்டுமே அந்த வெற்றிடங்களை குணப்படுத்தவும் நிரப்பவும் முடியும், உங்கள் குற்றவாளியை அல்ல. குற்றவாளியின் வார்த்தைகள் அல்லது செயல்கள் குணமாக்காது. அவருடைய கிருபையால் மட்டுமே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, நீங்கள் குணமடைவீர்கள். ஆனால் இந்த செயல்முறையின் மூலம் சிலர் காப்பாற்றப்படுகிறார்கள், மேலும் முழு குடும்பங்களும் கூட நல்லிணக்கச் செயல்பாட்டில் நுழைகின்றன.

ஒரு நபரின் மனநிலை அல்லது சூழ்நிலைகள் இருந்தாலும், நாம் வெறுமனே மன்னிக்க வேண்டும் என்று தேவன் கூறுகிறார். ரோமர் 12:18 கூறுகிறது, "அது சாத்தியமானால், உங்களைச் சார்ந்திருக்கும் வரை, எல்லா மனிதர்களுடனும் நிம்மதியாக வாழங்கள்." நல்லிணக்கமாக இருப்பது, எங்களால் முடிந்தவரை அமைதியாக வாழ்வது நமது பொறுப்பு. நீங்கள் ஒரு கடிதம், தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது நேரில் சமரசம் செய்யலாம்.

மன்னிப்பது கடினம், ஆனால் மன்னிக்காமல் இருப்பது மிகக்கடினம். மற்றவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பது நாம் உண்மையிலேயே மனந்திரும்பி கர்த்தரின் மன்னிப்பைப் பெற்றிருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. தேவனை நோக்கி உடைந்த இருதயம் மற்றவர்களிடம் கடினமான இருதயமாக இருக்க முடியாது. பெருமை, பயம் மற்றும் தேவனை குறைவாக நேசிப்பது தான் நாம் மற்றவர்களை மன்னிக்க மாட்டோம். மனந்திரும்ப மறுப்பது, உரிமைகளை கோருவது மற்றும் உங்களை தற்காத்துக் கொள்வது தேவனை விட சுயநல பெருமை உங்கள் வாழ்க்கையை ஆளும் என்பதற்கான அறிகுறிகள். அச்சங்கள் மற்றும் என்னென்னவோ உங்களைக் கட்டுப்படுத்துகின்றன என்றால், தேவனை விசுவாசிக்கவும் நம்பவும் கீழ்ப்படியவும் ஜெபம் செய்யுங்கள். மத்தேயு 18 லிருந்து மன்னிக்காத ஊழியர், மன்னிக்காத இருதயம் நம்மை உணர்ச்சிவசப்பட்ட சிறையில் தள்ளும் என்று எச்சரிக்கிறார்

பின் இணைப்பு E ஐ பார்க்கவும்: எப்படி மன்னிப்பது என்பது பற்றி மேலும் நம்பிக்கை மற்றும் மன்னிப்பு.

செயல் திட்டம்

இது உங்களுக்குப் பொருந்தினால், ஒருவரை மன்னிப்பதற்கான உங்கள் திட்டத்தையும் அர்ப்பணிப்பையும் எழுதுங்கள். நீங்கள் செய்யும் தேதியைச் சேர்க்கவும், பின்னர் பின்பற்றவும்.

நாம் நம் பிள்ளைகளை நேசிக்கத் தவறியதின் இரண்டாவது பொதுவான காரணம், சாத்தானின் அல்லது அவனுடைய பிசாசுகளிடமிருந்து வரும் எதிர்ப்பு மற்றும் துன்புறுத்தல்களே.

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:11)

காலங்கள் தொடங்குவதற்கு முன்பிருந்தே சத்துரு இருந்தான். அவன் முதல் குடும்பத்தை (ஆதாம் மற்றும் ஏவாள்) பாவத்தில் விழும்படி தூண்டினான், அதுவும் வேலை செய்தது (ஆதியாகமம் 3: 1-7). அவனது திட்டம் மாறவில்லை. நம்மைத் தாக்க எதிரியானவன் வழிகளை வகுக்கிறாரன், வீட்டிற்குள் கவனச்சிதறல்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவுகளைக் கொண்டு வருகிறான். அவன் நம்மை தோல்வியடைய செய்யும் வேலை செய்கிறான்.

உண்மை கோப்பு

வைல்ஸ் - மெதோடியா- Methodia (கிரேக்கம்). கைவினைத்திறனை குறிக்கும், தந்திரம் மற்றும் ஏமாற்றுதல். இந்த ஆங்கில வார்த்தை முறை கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இந்த வார்த்தை பெரும்பாலும் தந்திரமாக பதுங்கி, பின்னர் எதிர்பாராத விதமாக அதன் இரையின் மேல் தாவுகிறது ஒரு காட்டு விலங்குகாக பயன்படுத்தப்படுவது. சாத்தானின் தீய திட்டங்கள் திருட்டு மற்றும் ஏமாற்றத்தை சுற்றி கட்டப்பட்டுள்ளன.²⁷

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

கீழேயுள்ள பத்திகளில் நாம் எந்த வகையான யுத்தத்தை நடத்துகிறோம் மற்றும் அது பற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவரிக்கவும்.

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடும்ல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் (எபேசியர் 6: 12-13)

யுத்தக்களம்

நீங்கள் யுத்தத்தின் நடுவில் இருக்கிறீர்கள், உங்கள் இருதயமும் மனமும் போர்க்களம் என்பதை தொடர்ந்து கவனியுங்கள். நம் மனதில் வரும் ஒவ்வொரு எண்ணத்தையும் கர்த்தருடைய வார்த்தைக்கு நேராக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
(2 கொரிந்தியர் 10: 5)

உண்மை கோப்பு

சிறைப்பிடிக்கப்பட்டவனைக் கொண்டு வாருங்கள் - ஒரு கைதியைக் கைப்பற்ற அல்லது அடிபணியச் செய்து சிறைப்பிடித்துச் செல்லுங்கள்.

இந்தச் சூழலில், சிறைப்பிடிக்கப்படுவதென்பது நமது தேவபக்தியற்ற சிந்தனைகளைக் கைப்பற்றி, கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிதலை ஏற்படுத்துவதாகும். சாத்தான் நம்மை வெறுக்கிறான், நம் பிள்ளைகளையும் வெறுக்கிறான், கடைசியாக நாம் செய்யவேண்டியது, நம் பிள்ளைகளுக்கு கிறிஸ்துவை வெற்றிகரமாக பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

சாத்தான் நாம் கெட்டவர்களாகவும் கடுமையாகவும் இருக்க வேண்டுமென்றும், தேவன் கொடுத்த செல்வாக்கை தனது தீய விருப்பத்திற்கு பயன்படுத்த வேண்டுமென்றும் விரும்புகிறான் . ஒரு கிறிஸ்தவ பெற்றோர் கிறிஸ்துவை வீட்டில் தவறாக சித்தரித்து தங்கள் பிள்ளைகளை அவமதிக்கும் போது, அவர்களே அவர்களை சாத்தானின் கைகளில் தள்ளும் கருவியாக மாறிவிடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பல கிறிஸ்தவர்கள் அதை உணராமலேயே செய்கிறார்கள்.

நாம் தேவனின் இருதயத்தை ஆராய்ந்து, அவரிடம் இல்லாத எதையும் நம்மை விட்டு அகற்றவேண்டும். நாம் ஒரு கிறிஸ்தவராக மாறியவுடன், "நமக்கு கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது" (1 கொரிந்தியர் 2:16). இப்போது பரிசுத்த ஆவியானவர் நம்மில் வசிக்கிறார் (ரோமர் 8: 9), அவர் கிறிஸ்துவைப் போல நாம் வாழ தம் வார்த்தையின் மூலம் நம்மை வழிநடத்துகிறார்.

சுய பரிசோதனை 1

ஒவ்வொரு நாளும் கர்த்தரின் வார்த்தையில் நிலைத்திருப்பது ஏன் முக்கியம்?

நம் மூன்று ஆதாரங்கள்

நம் சிந்தை மூன்று ஆதார மூலங்களிலிருந்து எண்ணங்களைப் பெறுகிறது.

முதல் ஆதாரம் நமது சொந்த ஆத்துமா, மனம் அல்லது சுயம்.

நம் சொந்த தேவைகள், உணர்வுகள் மற்றும் கருத்துக்களுடன் தொடர்புடைய எண்ணங்கள் இவைகளே. நான், என், அல்லது என்னுடைய போன்ற வார்த்தைகளால் ஆதிக்கம் செலுத்துவதால், நம் எண்ணங்கள் நம் ஆத்துமாவிலிருந்து எப்போது தோன்றுகின்றன என்பது

நமக்குத் தெரியும். "வலுவான விருப்பமுள்ள என் பிள்ளையை கையாள்வது எனக்குப் பிடிக்கவில்லை" "நான் என் தனிப்பட்ட நேரத்தை விரும்புகிறேன்." நம் தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் இவையே. நம் சிந்தை மறுரூபமாக்கப்படவேண்டும் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது (ரோமர் 12: 2), புதுப்பிக்கப்பட வேண்டும் (எபேசியர் 4:23), மற்றும் தேவனின் வார்த்தையால் வழிநடத்தப்பட வேண்டும், ஏனென்றால் அதுவே "இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியும்" (எபிரெயர் 4:12).

இவை நம் சொந்த தேவைகள், உணர்வுகள் மற்றும் கருத்துக்களுடன் தொடர்புடைய எண்ணங்கள். நம் எண்ணங்கள் எப்போது என்று நமக்குத் தெரியும்

இரண்டாவது ஆதாரம் பரிசுத்த ஆவியானவர்

நம் மனம் பரிசுத்த ஆவியானவரிடமிருந்தும் எண்ணங்கள் அல்லது செய்திகளையும் பெறலாம்.

நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.(1 கொரிந்தியர் 2:12)

நாம் கிறிஸ்துவுடன் ஒரு நிலையான உறவில் நடக்கும்போது, அவர் நம்முடைய இருதயத்தை அவருடைய வார்த்தையின் உண்மைகளால் நிரப்புகிறார். அவருடைய நீதியை நாம் தியானிக்கும்போது, நம் மனம் பரிசுத்த ஆவியானவருக்கு திறந்திருக்கிறதினால் வழிகாட்டுதல், ஊக்கம், ஞானம் மற்றும் அறிவுறுத்தலின் வார்த்தைகளைக் கேட்கிறோம். பரிசுத்த ஆவியிடமிருந்து ஒரு சிந்தனையை நாம் எப்போது பெற்றோம் என்பதை அறிய முடியும், ஏனென்றால் அது வேதப்பூர்வமானது, உண்மையானது, மேம்படுத்துகிறது, நம்மை தேவனிடம் ஈர்க்கிறது, அவருடைய வார்த்தைக்கு ஒருபோதும் முரணாக இருப்பதில்லை. தேவனின் பிள்ளைகளாகிய நாம் நம் சொந்த புரிதலுக்கு விடப்படவில்லை என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிக்கிறது. தேவன் நம்முடன் பேச விரும்புகிறார், அவருடைய வார்த்தையின் மூலமும், பரிசுத்த ஆவியின் ஊழியத்தின் மூலமும் பேசுவார்.

மூன்றாவது ஆதாரம் பிசாசுகள்.

இறுதியாக, நம் மனம் பிசாசுகளிடமிருந்து எண்ணங்களைப் பெறுகிறது. கர்த்தராகிய இயேசுவை நேசிக்கும் விசுவாசிகள் கூட ஆவிக்குரிய ஒடுக்குமுறையை அனுபவிக்க முடியும், பிசாசின் எண்ணங்கள் தங்கள் மனதில் அலைமோதுகின்றன. இதற்கு பேதுரு ஒரு சிறந்த உதாரணம்.

அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.(மத்தேயு 16: 22-23)

"தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாததினால்" இயேசு பேதுருவை கண்டித்தார் என்பதை கவனிக்கவும். இயேசு சிலுவைக்குச் செல்வதைத் தடுக்க பேதுரு விரும்பினான், ஆனால் இந்த எண்ணங்கள் சாத்தானிடமிருந்து தோன்றியதை இயேசு உணர்ந்து உடனடியாக அவனை கடிந்துகொண்டார்.

பின்வரும் வகைகளில் ஒன்றில் விழும்போது ஒரு எண்ணம் பிசாசின் தோற்றம் கொண்டது என்பதை நாம் அறிவோம்: பொய், கண்டனம் அல்லது சலனம்.
இந்த வகைகளில் ஏதேனும் இப்போது உங்கள் சிந்தனை வாழ்வை பாதிக்கிறதா என்பதை வெளிப்படுத்த தேவனிடம் கேளுங்கள்.

சுய பரிசோதனை 2

இந்த உண்மைகளைப் பற்றி உங்கள் இருதயத்தில் பேசும்படி தேவனிடம் கேளுங்கள்.

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:44)

பொய்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியவந்தது?

உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழ்த தள்ளப்பட்டுப்போனான் (வெளிப்படுத்துதல் 12: 9, 10)

கண்டனம் அல்லது குற்றச்சாட்டுகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியவந்தது?

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். (மத்தேயு 4: 3)

பாவத்திற்கான சோதனையைப் பற்றி உங்களுக்கு என்ன வெளிப்படுத்தப்பட்டது?

நம் எண்ணங்கள்

பொய் எண்ணங்கள் (வேதாகம உண்மைக்கு எதிராக), கண்டனம் அல்லது தேவனுக்கும் மற்றவர்களுக்கும் எதிரான பாவத்திற்கான அழைப்புகளால் நாம் சோதிக்கப்படும்போது, நாம் ஆவிக்குரிய யுத்தத்தை அனுபவிக்கிறோம் என்பது உறுதி. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை நாம் தவிர்க்க முடியாது (எபேசியர் 6:16). இருப்பினும், அந்த எண்ணங்களுடன் நாம் என்ன செய்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

நம் மனதில் வரும் ஒவ்வொரு சிந்தனையையும் எடுத்து அந்த வார்த்தையை வேத வார்த்தைக்கு நேராக நிருத்தி பார்க்கவேண்டும் கர்த்தர் சொல்கிறார். அந்த எண்ணம் சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால், நாம் அதை உடனடியாக நம் மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்று தேவன் கூறுகிறார்.

"ஒவ்வொரு சிந்தனையையும் சிறைப்பிடிப்பது" என்பது தொடர்ந்து நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு ஒழுக்கம் ஆகும். நீங்கள் சோதிக்கப்படுவதற்கு முன்பே பாவம் உங்கள் மனதில் கருத்தரிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் பரிசுத்தத்தை பின்பற்றுகிறீர்கள் என்றால் இந்த ஒழுக்கத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். வேதத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சரிபார்ப்பு பட்டியலையும் தேவன் நமக்கு அளிக்கிறார்.

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவை களெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ள வைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.(பிலிப்பியர் 4: 8)

இந்த யுத்தத்தை நாம் அறியாமலும் அல்லது தீவிரமாக போராடாமலும் இருந்தால், அது நம் குடும்பங்களுக்கு விரோதமாக வருவதற்கு எதிரிக்கு நாம் கொடுக்கும் வாய்ப்பாக மாறிவிடும். நினைவில் கொள்ளுங்கள்: எதிரிகள் எப்போதும் சூழ்ச்சி செய்கிறான், பெற்றோர்களாகிய நம்மை தோல்வியடையச் செய்வதற்கான சில வழிகளைக் கண்டுபிடிக்க சதி செய்கிறார்கள்.

பின்வரும் கதை இந்த உண்மையை விளக்குகிறது. நீங்கள் படிக்கும்போது, பகைவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்க்க தேவபக்தியற்ற எண்ணங்கள் எங்கு வருகின்றன என்பதை முன்னிலைப்படுத்தவும் அல்லது அடிக்கோடிட்டுக் காட்டவும். ஒரு சூழ்நிலைக்கு எதிர்வினையாற்றுவதற்கும் அன்பினால் பதிலளிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் படித்தோம். பதிலளிப்பது சிந்தனை (முதலில் சிந்தியுங்கள்), சுய கட்டுப்பாடு (நம் விருப்பத்தை பரிசுத்த ஆவிக்கு வளைந்து கொடுத்தல்), நேரம், மற்றும் உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளால் கட்டளையிடப்படவில்லை. எதிர்வினையாற்றும்போது அல்லது பதிலளிக்கும் போது கவனிக்கவும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நிக் கலந்து கொள்ளும் இளைய உயர் வாலிபர் குழுவிருந்து அவனை அழைத்துவர நான் சென்றேன். நான் முன்கூட்டியே அங்கு வந்து தேவாலய வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்தேன், அப்போது ஒரு பழைய நண்பர் அவரது மகனை அழைத்து செல்ல வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்ததும், அவர் காரில் இருந்து குதித்து என் ஜன்னல் வரை ஓடி வாந்தார்.

"ஏய், கிரேக், என்ன நடந்தது என்று நீ கேட்டாயா? உங்கள் மகன் மற்றும் என்னுடைய மகன் உட்பட ஒரு கூட்டம் பிள்ளைகள் இன்று இரவு வாலிபர் கூட்டத்திற்கு விட்டு வெளியேறி தெருவில் கோடியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டுள்ளது. என் மகன் இங்கு வரும்போது, நான் அவனுக்கு உண்மையிலேயே உதைகொடுக்க இருக்கிறேன்!"

இந்த தகவல் அவருக்கு எப்படி கிடைத்தது என்று நான் அவரிடம் கேட்டபோது, பிள்ளைகள் கூடைப்பந்து விளையாடும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது மனைவியின் நண்பர் அவரது மகனைப் பார்த்து அவரது மனைவியை அழைத்தார் என்று அவர் விளக்கினார்.

"நம் பிள்ளைகளை உங்களால் நம்ப முடிகிறதா?" அவர் சொன்னார்." நான் என் சபையில் ஒரு பாதிரியார். இது எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? முழு தேவாலயத்திற்கும் இது தெரியவரும்! அவன் உண்மையில் இதற்கு விலைகிரையத்தை செலுத்த வேண்டும்!"

நான் இந்த மனிதனுக்கு பல வருடங்களுக்கு முன்பே ஆலோசனை வழங்கி அவரை இரட்சிப்பிற்கு வழிநடத்தினேன். இந்த மனிதன் தனது காருக்கு திரும்பியபோது, இந்த எண்ணங்கள் என்னை நிரப்பின: தேவனே, நான் ஒரு போதகர். இந்த நபர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? நிக் இதை செய்வான் என்று என்னால் நம்பவே முடியவில்லையே. என் நன்மதிப்பு என்னவாகும் ? அவன் பதுங்கி இதில் இருந்து தப்பிக்க முடியும் என்று நினைக்கிறான்? நான் கண்டுபிடிக்க மாட்டேன் என்று அவன் நினைக்கிறான்? போதும்! அவர் இங்கு வரும்போது, நான் அவனுக்கு நல்ல உதைக்கொடுக்க இருக்கிறேன்.

நியாயத்தீர்ப்பு செய்தல், தீய குற்றச்சாட்டுகள் மற்றும் சோதனைகளால் சாத்தான் என் மனதை அலைமோதசெய்கின்றான். சூழ்நிலைமை பற்றிய உண்மை எனக்குத் தெரியாது, வருத்தமடைந்து தந்தையிடமிருந்து மட்டுமே கேட்கலானேன். என் மகனுக்கு எதிரான சாத்தானின் குற்றச்சாட்டுகளுடன் நான் உடன்படுகிறேன் என்று எனக்குத் முன்பே தெரியும், என் மகனை அடித்தே ஆகவேண்டும் என்று துடித்தேன். இந்த நபர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற எனது பெருமை நிறைந்த கரிசனை என் கோபத்தைத் தூண்டுகின்றன. எனது மாம்ச இயல்பு நிறைத்திருந்தது! இந்த நிலைமை ஒரு ஊக்கியாக இருந்தது, சாத்தான் அதை பயன்படுத்திக் கொள்ள முயன்றான். சாத்தான் என்னை பற்றவைத்தான். அவன் என் முகத்தில் கொக்கியிட்டு தொங்கினான், நான் அதை கையில் எடுத்தேன், அவன் என்னை உள்ளே தள்ளினான்.

தேவனின் கருணை மற்றும் இரக்கத்திற்காக நன்றி. பரிசுத்த ஆவியானவர் என் இளமையை நினைவுபடுத்தினார்: கிரேக், நீங்கள் பிள்ளையாக இருந்தபோது எத்தனை தேவாலயக் குழுக்களை வெளியேற்றினீர்கள்? என்ன விஷயங்கள் இருந்தன உங்கள் பதின்மூன்று வயதில் நீங்கள் செய்தீர்களா? நீங்கள் நிக்கின் வயதில் இருந்தபோது, நீங்கள் இளைஞர் குழுவிற்கு கூட சென்றீர்களா?

நான் சிறிது நேரம் எடுத்து இந்த சூழ்நிலையை சரியாக சமாளிக்க வலிமை மற்றும் ஞானத்திற்காக ஜெபம் செய்தேன்.

நிக் இறுதியாக வந்து காரில் ஏறினான், நான் அவனுடைய நண்பனுக்கு வீட்டிற்கு சவாரி செய்ய முடியுமா என்று கேட்டான். நான் ஒப்புக்கொள்கிறேன், மற்றொரு பிள்ளையின் முன்னால் நான் அவரை எதிர்கொள்ளக் கூடாது என்று தெரியும்.

சில நொடிகளில், நிக் என்னிடம், "ஏய், அப்பா, இன்றிரவு என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். எங்களுக்கு பட்டமளிப்பு விழா இருந்ததால் இளைஞர் குழுவிற்கு செல்லவில்லை, தலைவர் கூறினார் நீங்கள் விரும்ப வில்லை என்றால் நீங்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை, ஆனால் நாங்கள் எங்கள் பெற்றோர் ஒருவரை அழைத்து தெரியப்படுத்த வேண்டும். பிள்ளைகளில் ஒருவர் அதே தெருவில் வசிக்கிறான், நீங்கள் என்னுடைய வீட்டில் கூடைப்பந்து விளையாட விரும்புகிறீர்களா என்று கேட்டான், அதனால் நாங்கள் விளையாடினோம்.

நான் ஊமையாக விளையாடினேன், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாதது போல், பின்னர் பதிலளித்தேன், "உனக்குத் தெரியும், நிக், நாங்கள் இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை. அடுத்த முறை நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டாம் என்று நீ முடிவு செய்தால், எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வேண்டும். உன் அம்மாவும் நானும் அந்த முடிவை எடுக்கட்டும். அந்த முடிவுகளை எடுக்க உனக்கு இன்னும் அதிகாரம் இல்லை. "

அவன் எனக்கு எந்தவிதமான சாக்குப்போக்குகளையும் கொடுக்கவில்லை ஆனால் அடுத்த முறை அழைப்பதாக ஒப்புக்கொண்டான். அவ்வளவு தான். அது முடிந்துவிட்டது. அவன் அடுத்த முறை அழைக்க கற்றுக்கொண்டான், என் எண்ணங்களை கிறிஸ்துவிடம் சிறைபிடிப்பதில் எனக்கு இன்னொரு வெற்றி கிடைத்தது.

அடுத்த நாள், இளைஞர் குழுவைச் சேர்ந்த பிள்ளைகளின் தாய் ஒருவர் என் மனைவியை அழைத்தார். இந்த குழுவில் கூடைப்பந்து விளையாடச் சென்ற பிள்ளைகளில் தனது மகனும் ஒருவன் என்று அவர் கூறினார். அவளுடைய மகள் அவளிடம் சொன்னாள், அவர்கள் தேவாலயத்திற்கு திரும்பிச் செல்லும்போது, அவர்கள் தங்கள் பெற்றோரிடம் எப்படி பொய் சொல்லப் போகிறார்கள் என்று தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். நிக் அவர்களிடம் சொன்னதை அவள் விளக்கினாள், "பொய் சொல்லாதே, மக்களே. நீங்கள் ஏன் பொய் சொல்வீர்கள்? உண்மையை மட்டும் சொல்லுங்கள். எங்கள் பெற்றோர் எப்படிக் கண்டுபிடிப்பார்கள்!"

நான் சாத்தானை வெற்றிபெற அனுமதித்திருந்தால், கோபத்தில் என் மகனுக்கு விடையளித்து, அவனது நண்பர்கள் முன் அவனை சங்கடப்படுத்தியிருந்தால் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். என் மகன் மற்ற பிள்ளைகளை உண்மையைச் சொல்ல ஊக்குவித்ததை அறிந்த பிறகு நான் எப்படி உணர்ந்திருப்பேன்? இது எப்படி வேலை செய்கிறது. சாத்தான் நம் தினசரி தொடர்புகளுக்கு நடுவில் இருக்க விரும்புகிறான், பொய், கண்டனம் மற்றும் நம் வீடுகளை பிரிக்கும் சோதனைகளின் உமிழும் ஈட்டிகளை வீசுகிறான். பெற்றோர்களே, நம் எண்ணங்களை சிறைபிடிப்பதற்கு நாம் கீழ்ப்படியாதபோது, சாத்தானின் அடக்குமுறைக்கான கதவைத் திறக்கலாம்.

சுய பரிசோதனை 3

சாத்தான் நம் மனதைத் தாக்குகிறான் என்பதைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டதைப் பற்றி சிந்தியுங்கள். உங்களது பிள்ளைகள் தொடர்பாக பிசாசனவன் உங்களை நோக்கி எரியும் சில பொய்கள் அல்லது உமிழும் அடிகள் என்ன?

பாடம் 15

துன்புறுத்தல் மற்றும் சுயநலம்

துன்புறுத்தல்

நாம் நம் பிள்ளைகளை நேசிக்கத் தவறிய மூன்றாவது பொதுவான காரணம் துன்புறுத்தல் அல்லது எதிர்ப்பு. எதிர்ப்பிற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று வேதம் நமக்கு சொல்கிறது

உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத்தேயு 5: 43-45)

அன்பு செலுத்துதல், ஆசீர்வதித்தல், நன்மை செய்வது மற்றும் நம் எதிரிகளுக்காக ஜெபம் செய்வது பெற்றோருக்கு என்ன சம்பந்தம்? நீங்கள் பார்ப்பது போல், இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகள் நம் பிள்ளைகளுக்கான நமது மனநிலையுடன் தொடர்புடையவை.

சில நேரங்களில் நம் பிள்ளைகள் எதிரி போல் தோன்றுகிறது. அவர்கள் எங்களை எரிச்சலூட்டுவதற்காக வேண்டுமென்றே வெளியேறுவது போல் நாங்கள் உணர்கிறோம், ஆனால் அவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று தேவன் சொல்கிறார்.

உண்மை கோப்பு

துன்புறுத்துதல் - காயப்படுத்துவது, துக்கப்படுவது அல்லது துன்புறுத்துவது போன்ற வழிகளில் தொடரவும்; ஒடுக்குவதற்கு; கொடுமையுடன் அமைக்க; துன்பத்தை ஏற்படுத்த

பிள்ளைகள் நம் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதை நீதிமொழிகள் ஒப்புக்கொள்கின்றன, எனவே சில சமயங்களில் நம் பிள்ளைகளை வளர்க்கும் போது, துன்புறுத்தல் போல் உணரும் எதிர்ப்பை நாம் எதிர்பார்க்க வேண்டும்.

மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான். (நீதிமொழிகள் 10: 1)

மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். (நீதிமொழிகள் 17:25)

மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. (நீதிமொழிகள் 17:21)

பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஓட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும். (நீதிமொழிகள் 22:15)

நம் பிள்ளைகள் நமக்கு சவால் விடும் போது, நம் திருத்தம் மற்றும் பயிற்சிக்கு பதிலளிக்க மறுக்கும்போது, நம் அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்யும்போது அல்லது நம் அன்பை எதிர்க்கும்போது இந்த துன்புறுத்தல் உணர்வு வருகிறது. அவர்கள் அடிக்கடி சத்துருக்களைப் போல் செயல்படுகிறார்கள், நாங்கள் அவர்களின் எதிரிகள் போல நம்மை நடத்துகிறார்கள். இயற்கையாகவே, பெரும்பாலான பெற்றோர்கள் இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார்கள் மற்றும் ஊக்கமளிக்கலாம் அல்லது அவர்களின் இருதயங்களை கடினப்படுத்தலாம். அன்பில் பதிலளிப்பதற்கு பதிலாக, பெற்றோர்கள் எதிர்வினையாற்றலாம், மேலும் எதிர்மறை உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகளில் அன்பு இழக்கப்படுகிறது.

செயல் திட்டம் 1

மத்தேயு 5: 43-45 இல் உள்ள கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த பாவ எதிர்வினைகளை சமாளிக்க தேவன் நமக்கு ஒரு வழியை அளிக்கிறார். இந்த அறிவுறுத்தல்கள் ஒவ்வொன்றும் செய்ய வேண்டிய கட்டளை - மற்றும் தொடர்ந்து செய்யுங்கள். எதிரிகள் நீங்கள் அருகில் இருக்க விரும்பாத நபர்கள், இது எப்போதாவது எங்கள் பிள்ளைகளுக்கு பொருந்தும். 44 வது வசனத்திலிருந்து ஒவ்வொன்றையும் செய்ய உங்கள் தனிப்பட்ட உறுதிப்பாட்டை எழுதுங்கள், அது உங்கள் பிள்ளைகளுக்கு பொருந்தும்.

"உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்."

இங்கே அன்பு என்பது அகபே (கிரேக்கம்), முன்பு விளக்கியது போல் இந்த வகை அன்பு முதன்மையாக உணர்ச்சிகளுக்குப் பதிலாக விருப்பத்திற்குரியது. ஒரு எதிரியை நேசிப்பது போல் யாரும் உண்மையில் "உணர்வில்லை". ஒரு ஆசிரியர் கூறுகிறார், "இது இயற்கையான பாசத்திற்கு சமமானதல்ல, ஏனென்றால் உங்களை வெறுப்பவர்களுக்கும் தீங்கு செய்பவர்களுக்கும் நேசிப்பது இயற்கையானது அல்ல. இது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அருள் மற்றும் தெய்வீக வாழ்க்கை உள்ளவர்களால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

"உங்களை சபிப்பவர்களை ஆசீர்வதியுங்கள்."

ஆசீர்வாதம் என்பது ஒரு பரிசை வழங்குவதற்கான யோசனை, அன்பை விட சிறந்த பரிசு எது? புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது சாபம். வார்த்தைகள் நம்மை எதிர்வினையாற்றவும் கோபத்தில் திருப்பி அடிக்கவும் அனுமதிக்க முடியாது, ஆனால் நாம் அன்பில் பதிலளிக்க வேண்டும்.

(அன்பில் சிட்சிப்பதற்கான கருவிகள் தொகுதிகள் 3 மற்றும் 4 இல் வழங்கப்பட்டுள்ளன.)

உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்."

உங்கள் பிள்ளை உங்களை வெறுப்பதாகச் சொல்லும் அல்லது அவர்கள் செய்ய விரும்பும் ஒன்றை நீங்கள் ஒழுங்குபடுத்தும்போது அல்லது இல்லை என்று சொல்லும்போது ஒரு எதிர்மறையான முகத்தை வைக்கலாம். ஆனால் நீங்கள் வசைபாடக்கூடாது. "நல்லது செய்ய" ஒரு வழியைப் பார்த்து ஜெபியுங்கள். அன்பில் பதிலளிப்பதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் அது உங்களுக்கு சுய கட்டுப்பாடு இருப்பதையும் தேவனை மகிமைப்படுத்துவதில் நீங்கள் உறுதியாக இருப்பதையும் காட்டுகிறது.

"உங்களை வெறுப்போடு உபயோகித்து துன்புறுத்துபவர்களுக்காக ஜெபியுங்கள்."

துஷ்பிரயோகம் தவறாக, அவமதிப்பு அல்லது பொய்யாக குற்றம் சாட்டும் உணர்வு உள்ளது. இந்த இருண்ட பக்கம் நம் பிள்ளைகளில் வெளிவருவதற்கு பெற்றோருக்கு அதிக நேரம் எடுக்காது. ஜெபிக்கும்படி இயேசு கட்டளையிடுகிறார், ஏனென்றால் பல நேரங்களில் நாம் கடைசியாக செய்கிறோம்.

ஜெபிக்க மூன்று காரணங்கள்

1. ஜெபம் என்பது தேவன் உங்களிடமும் உங்கள் பிள்ளைகளிடமும் மாற்றத்தைக் கொண்டுவரும்படி கேட்கிறார், அவர் கண்களைத் திறந்து கீழ்ப்படிதலுக்கான அதிகாரம் அளிப்பார்.
2. ஜெபம் என்றால் நீங்கள் தேவனைச் சார்ந்திருக்கிறீர்கள், உங்கள் சொந்த பலம் மற்றும் ஞானம் அல்ல, ஆனால் சூழ்நிலையில் அவருடைய ஞானத்தைக் கேட்கிறீர்கள் (ஜேம்ஸ் 1: 5-8).
3. ஜெபம் உங்கள் இருதயத்தை மாற்றுகிறது. அகாபே அன்புக்கு உங்கள் அணுகுமுறையை மாற்றுவதற்கான சிறந்த வழி, ஜெபத்தில் ஒரு பிள்ளையை கர்த்தருக்கு முன்பாக கொண்டுவருவதாகும். மேலும் ஜெபம் செய்வது மற்றும் தொடர்ந்து ஜெபிப்பது ஒரு கட்டளை என்பதால், தேவன் மெதுவாக உங்கள் இருதயத்தை மென்மையாக்குகிறார், எனவே நீங்கள் அவரைப் போலவே அவர்களை நேசிக்கத் தொடங்குகிறீர்கள்.

ஜெபம் செய்ய சிறிது நேரம் ஒதுக்குங்கள்:

அன்புள்ள ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளுக்காக மிக்க நன்றி. நீர் அவர்களைப் படைத்தீர் என்பது எனக்குத் தெரியும், அவை உம்மிருந்து கிடைத்த பரிசுகள். நான் விரும்பாதபோது கூட நீர் எப்படி அவர்களை நேசிக்கிறீர் என்பதை அறிய எனக்கு உதவுமாறு நான் உம்மிடம் கேட்கிறேன். ஆண்டவரே, என் பிள்ளைகள் கொண்டுவரும் ஒவ்வொரு எதிர்ப்பிற்கும் 1 கொரிந்தியரில் அன்பில் பதிலளிக்க எனக்கு உமது வலிமையும் உமது ஞானமும் தேவை. அவர்களுக்கு எப்படி ஆசீர்வதிப்பது மற்றும் நல்லது செய்வது என்பதை அறிய எனக்கு உதவும். என் இருதயத்தை மாற்றும். மேலும், ஆண்டவரே, என் பிள்ளைகளுக்காக தினமும், நிமிடத்திற்கு நிமிடம் கூட ஜெபிக்க எனக்கு ஒரு இருதயத்தைக் கொடும். நீர் என் பிள்ளைகளை உள்ளிருந்து வெளியே மாற்ற வேண்டும், உம் வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அவர்கள் மனம் மாற வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், நான் அவர்களுக்கு வேதகமப்படி அறிவுறுத்துகையில், அவர்கள் உம்மை அரவணைத்துக்கொள்வார்கள். இயேசுவின் பெயரில் நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்

ஒரு பெற்றோராகவும் ஊழியராகவும், நம் பிள்ளைகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். (1 பேதுரு 2: 20-21).

கிறிஸ்துவின் பொருட்டு அல்லது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதற்காக நாம் துன்புறுத்தப்படும்போது நாம் ஆசீர்வதிக்கப்பட்டோம் என்று கர்த்தர் கூறுகிறார். நாம் தேவனால் அவருடைய செய்திகளையும் திட்டத்தையும் வார்த்தைகள் மற்றும் செயல்களால் (நம் செயல்கள்) நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்லும்படி பணித்திருக்கிறோம். பெற்றோருக்கு துன்பம் சேரலாம். சில நேரங்களில் அது கடினமானது, ஆனால் வார்த்தை நமக்கு சொல்கிறது: "தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும். " (1 பேதுரு 3:17). நாம் அவருக்குக் கீழ்ப்படிவதில் உறுதியாகவும் உண்மையாகவும் இருப்பதால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். நாம் பிள்ளைகளுக்கு அவருடைய செய்தியை எடுத்துச் செல்ல தேவனால் ஒப்படைக்கப்பட்ட பணியாளர்கள்.

பவுல் நமக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளைத் தருகிறார், நம்மை நாமே கவனம் செலுத்தாமல், தேவனை மகிழ்விப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத் தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். (1 தெசலோனிகேயர் 2: 4)

உண்மை கோப்பு

உக்கிராணக்காரன்—மேற் பார்வையாளர்;மேலாளர்; ஒரு பாதுகாவலராக, நிர்வாகியாக அல்லது மேற்பார்வையாளராக செயல்படுபவர்..

நம் குடும்பங்களின் மீது தேவனின் உக்கிராணக்காரர்களாக, நாம் தினமும் நம் இருதயங்களையும் நோக்கங்களையும் ஆராய வேண்டும், தேவனை மகிழ்விப்பதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். எங்கள் நோக்கம் நல்ல பெற்றோராக அல்லது நல்ல

பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றி பெறுவது அல்ல, ஆனால் தேவனை மகிழ்விப்பது. அவர் நம் இருதயங்களை ஆராயும்போது, கர்த்தர் தான் பார்ப்பதை நமக்கு வெளிப்படுத்த உண்மையுள்ளவர்.

சுயநலம்

இறுதியாக, நாம் நேசிக்கத் தவறிய நான்காவது பொதுவான காரணம் சுயநலம். மீண்டும், 1 கொரிந்தியர் 13: 5 அன்பு "தற்பொழிவை நாடாது" என்று சொல்கிறது. ஆனால் நாம் பாவிளாக இருப்பதால், நாம் இயல்பிலேயே சுயநலவாதிகள் மற்றும் நிபந்தனையுடன் நேசிக்கிறோம்.

நம் பிள்ளைகள் மருத்துவமனையிலிருந்து வீடு வந்து அவர்களை வளர்க்கத் தொடங்கும் வரை நாம் எவ்வளவு சுயநலவாதிகளாகவும் நிபந்தனைகளாகவும் இருக்கிறோம் என்பதை நாங்கள் உணரவில்லை. அவர்கள் நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழவில்லை என்றால், நாம் என்ன செய்வது? "அவ்வளவுதான்; நீங்கள் இப்போது எல்லை மீறிவிட்டீர்கள் நண்பா. " நாங்கள் எதிர்வினையாற்றுகிறோம்.

ஆனால் தேவன் நம் பிள்ளைகளின் மீது சுயநல எதிர்பார்ப்புகளை வைக்கக்கூடாது என்று சொல்கிறார். எங்கள் பிள்ளைகள் கேட்க விரும்பவில்லை என்றாலும், அவர்கள் பயிற்சி பெற விரும்பவில்லை என்றாலும், நாம் அவர்களுக்கு எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம் கோபமும் சுயநலமும் கட்டளையிடாமல் அவர்களுக்கு உண்மையாக பயிற்சி அளிக்க வேண்டும். ஒருவேளை உங்கள் முதல் பிள்ளை ஒரு அற்புதமான, எளிதான, மகிழ்ச்சியான பிள்ளையாக இருக்கலாம். அடுத்து நீங்கள் நம்புவது டாஸ்மேனிய பிசாசு, இரண்டையும் ஒப்பிட்டு நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்கள். "நீங்கள் ஏன் உங்கள் சகோதரியைப் போல இருக்க முடியாது?" நினைவில் கொள்ளுங்கள், ஒன்று மற்றொன்றைப் போல இருக்காது. நாம் நம் பிள்ளைகளிடம் சுயநல கோரிக்கைகளை வைக்க முடியாது.

தேவன் நம்மை சோதிக்கிறார் என்று வேதம் கூறுகிறது. அவர் நம் இருதயங்களை ஆராய்ந்து நாம் எவ்வளவு நிபந்தனை மற்றும் சுயநலம் கொண்டவர் என்பதைக் காட்டுகிறார். தேவனை மகிழ்விப்பதில் நம் கவனம் இருக்க வேண்டும். நாம் சுயநலமற்றவர்களாக அல்லது அன்பை நீட்டிக்கத் தேர்ந்தெடுக்கும் போது சோதனை வருகிறது. மற்றவர்களை (நம் பிள்ளைகளை) நேசிப்பது தேவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் முக்கிய காரணியாகும்.

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். (கலாத்தியர் 5:14)

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனையல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். (ரோமர் 13: 8)

இது நடக்க, கிறிஸ்துவுக்கு தன்னை சமர்ப்பிக்க வேண்டும், அதனால்தான் அவர் சொன்னார், ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அருதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்." (லூக் 9: 23). சுயத்தை மறுப்பது மற்றும் ஒருவரின் சிலுவையை எடுத்துக்கொள்வது என்பது நம்முடைய சுயநல எதிர்பார்ப்புகளையும் அவரது வழிகளுக்கு மரணத்திற்கான வழிகளையும் வைப்பதாகும் - கிறிஸ்துவுக்காக வாழ்வது. நாம் நம் பிள்ளைகளை வளர்க்கும்போது ஒரு சுத்திகரிப்பு செயல்முறையின் மூலம் மாற்றப்படுகிறோம்.

கசடு நீக்குதல்

உலோகம் சுத்திகரிக்கப்படுவது போல் சுயநலம் நம்மை விட்டு வெளியேறுகிறது. உலோகம் சுத்திகரிக்கப்படுவதற்கு, அது விரிவான வெப்பத்துடன் பெரிய வாட்களில் வைக்கப்பட வேண்டும். உள்ளே உள்ள உலோகம் சிவப்பு நிறமாக மாறும் போது, அனைத்து வகையான கருப்பு பொருட்களும், தூசி எனப்படும், மேற்பரப்பில் வரத் தொடங்குகின்றன. உலோகம் உள்ளே உள்ள தூய்மையற்றது, பின்னர் அது தூய்மையாக இருக்க மேலே இருந்து எடுக்கப்படுகிறது.

தேவன் தனது மக்கள் இஸ்ரேலுடன் இதை தெளிவாக செய்தார். சுத்திகரிப்பின் முடிவு நேர்மறையானது என்பதை கவனிக்கவும்; அது தேவனுக்கு நீதியை வழங்கும் திறனை நமக்கு அளிக்கிறது.

நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். (ஏசாயா 1:25)

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.(மல்கியா 3: 3)

தேவன் அதையே நமக்கும் செய்கிறார். அவர் நம் வாழ்வில் "நம்மை சூடாக்கும்" சூழ்நிலைகளைக் கொண்டுவருகிறார், மேலும் மேற்பரப்பில் என்ன வருகிறது என்று யூகிக்கிறாரா? நம் அசுத்தங்கள். தேவன் நம்மை மாற்றியமைக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளத் தவறினால் (ரோமர் 12: 2) மற்றும் நம்முடைய சுயநலமான இருதய நிலையை வெளிப்படுத்த நம் பிள்ளைகளைப் பயன்படுத்தினால், நம்முடைய பாவச் செயல்களை நம் பிள்ளைகள் மீது குற்றம் சாட்டுவோம். இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் தேவையை சரியாக சமாளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவன் உங்கள் இருதயத்தைக் கையாள விரும்புகிறார், ஏனென்றால் "இருதயம் எல்லாவற்றிற்கும் மேலாக வஞ்சகமானது, மற்றும் மிகவும் தீயது; அதை யார் அறிய முடியும்? நான், கர்த்தர், இருதயத்தைத் தேடுகிறேன், நான் மனதைச் சோதிக்கிறேன் "(எரேமியா 17: 9-10). தேவன் நம்மை உள்ளே இருந்து மாற்ற விரும்புகிறார், அதனால் நாம் அதை வெளிப்புறமாகப் பயன்படுத்தி அவரை பிரதிபலிக்க முடியும்.

அவர் நம்மை பெற்றோராக தேர்ந்தெடுத்த போது நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் தேவனுக்கு தெரியும். நம்மைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர் நம் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்க மாட்டார் என்பதை அறிவது நல்லது. பெற்றோர்களாக நாம் தோல்வியடையும் ஒவ்வொரு முறையும், நாம் கோபமடைந்து மாம்சத்தில் எதிர்வினையாற்றும்போது, நாம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியது அவசியம். நாம் தேவனிடம் சென்று, "கர்த்தவே, மன்னிக்கவும். நான் அதை தவறாய் செய்தேன். " பின்னர் அந்த மகன் அல்லது மகளிடம், "அன்பே, நீ செய்தது தவறு, ஆனால் நான் எதிர்வினையாற்றிய விதமும் தவறானது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்." நாங்கள் இன்னும் அவர்களை ஒழுங்குபடுத்துகிறோம், ஆனால் இயேசுவை தவறாக சித்தரிக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.

அது, என் நண்பரே, அன்பாய் நடந்துகொள்கிறான். அப்படித்தான் களிம்பு அகற்றப்பட்டு நாம் மாற்றப்படுகிறோம். அந்த இரண்டு விஷயங்களையும் நாம் செய்யவில்லை என்றால், அது ஒரு பெரிய கரண்டியை எடுத்து, நமக்குள் மீண்டும் துளையைத் தூண்டுவது போன்றது, இது மீண்டும் எழுவது உறுதி.

என் மகன் நிக்கோலஸ் நான் என்ன ஒரு தீய, சுயநல, கோபக்காரர் என்பதை வெளிப்படுத்த தேவனால் அனுப்பப்பட்டான். நிக் ஒரு தவறு செய்தபோது அல்லது என் அதிகாரத்திற்கு சவால் விட்டபோது, எந்த உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக, "மோசமான தேர்வு" என்று கூறும்போது அது எனக்கு மிகப்பெரிய அதிசயம். கத்தவோ அல்லது தலையை எடுக்க விரும்பவோ கூடாது. தேவனை புகழ்! அவர் தன்னை உண்மை என்று நிரூபித்தார். நான் அதற்காக ஜெபம் செய்தேன். என் தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்கத் தொடங்கியவுடன், தேவனின் மாற்றத்தை நான் கண்டேன். நிக் மீது என் சுயநலமற்ற நம்பிக்கையற்ற எதிர்பார்ப்புகளை வைக்காமல், தேவன் என் பாவத்தை வெளிப்படுத்த அவனை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை ஏற்றுக்கொள்ளவும், மன்னிப்பு கேட்டு தேவனின் ஒழுக்கத்திற்கு கீழ்ப்படியவும் நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

என் மகன் தன் அப்பாவின் கண்களுக்கு முன்பாக மாறுவதை நேரில் கண்டான். ஆமாம், இது நடக்க ஒரு பருவம் பிடித்தது. இது ஒரே இரவில் நடக்கவில்லை. இன்று, நிக்கோலஸுக்கு வலுவான நம்பிக்கை மற்றும் ஆரோக்கியமான தேவன் பயம் உள்ளது, ஏனென்றால், அவர் தனது தந்தையின் மாற்றத்திற்கு சாட்சியாக இருந்தார். இது நம் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய சீடர்களின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

தேவன் நம்மை தூய்மைப்படுத்துகிறார். அவர் நம்மை சூடாக்கி, நமது அசிங்கமான, சுயநல நிலைகளை வெளிப்படுத்துகிறார். இந்த செயல்முறையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. நாம் அதை ஏற்றுக்கொண்டு நமது மாற்றம் நிகழும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

சுய பரிசோதனை

உங்கள் பிள்ளைகளுடன் சில "சூடான தருணங்களை" விவரிக்கவும், அவர்கள் உங்களைப் பற்றி வெளிப்படுத்துகிறார்கள். பின்னர் அவர்களை ஜெபத்தில் தேவனிடம் அழைத்துச் செல்லுங்கள்.

உங்கள் பிள்ளைகளை எப்படி சரியாக நேசிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளும்போது முன்னேற்றத்திற்கான இடத்தை நீங்கள் கண்டறிந்தால், உங்கள் முதல் படி அதை தேவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும்: "எனக்கு உதவி தேவை. நான் தோல்வியடைந்தேன். நான் மாற வேண்டும், தேவனே. நான் உம்மை _____ தவறாக சித்தரித்ததற்கு என்னை மன்னிக்கவும்."

செயல் திட்டம் 2

நாம் எந்த பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக பார்க்க, நாம் சில சுய-பிரதிபலிப்பை செய்ய வேண்டும். முழுமையான இணைப்பு எஃப்: திறம்பட கேட்கும் சுய மதிப்பீடு. பின் இணைப்பு G ஐ முடிக்கவும்: உங்கள் அன்பான தொடர்பை மேம்படுத்துதல். திருமணமானால், அவற்றைத் தனித்தனியாகச் செய்யுங்கள், பிறகு உங்கள் மாற்றத்தின் மூலம் ஒருவருக்கொருவர் ஊக்குவிக்க முடிவுகளைப் பற்றி விவாதிக்கவும்.

உங்கள் பிள்ளைகளுடன் அன்பான உறவை வளர்க்க உங்களுக்கு கூடுதல் உதவி தேவைப்பட்டால், பின் இணைப்பு எச்: உங்கள் பிள்ளைக்கு அன்பைக் காட்டுங்கள்.

பின் இணைப்பு வளங்கள்

இந்த பிறசேர்க்கைகள் கூடுதல் ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. அவை நான்கு தொகுதிகளிலும் காணப்படுகின்றன, ஆனால் ஒவ்வொரு தொகுப்பிலும் அனைத்து பிறசேர்க்கைகளும் சேர்க்கப்படவில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட பின்னிணைப்பை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், அது கீழே உள்ள பட்டியலில் எங்குள்ளது என்பதைக் கண்டறிய உதவும்.

பின் இணைப்பு A: பெற்றோர் அர்ப்பணிப்பு கடிதம்	தொகுதி 1
பின் இணைப்பு B: கிறிஸ்துவிடம் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தல்	தொகுதி 1
பின் இணைப்பு C: தேவனுடன் தினசரி நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்	தொகுதி 1
பின் இணைப்பு D: பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்	தொகுதி 1 & 3
பின் இணைப்பு E: நம்பிக்கை மற்றும் மன்னிப்பு	தொகுதி 2
பின் இணைப்பு F: திறம்பட கேட்பது சுய -மதிப்பீட்டு	தொகுதி 2 & 4
பின் இணைப்பு G: உங்கள் அன்பான தகவல்தொடர்பு தொகுதிகளை	தொகுதி 2 & 4
பின் இணைப்பு H: உங்கள் பிள்ளைக்கு அன்பைக் காண்பித்தல்	தொகுதி 2
பின் இணைப்பு I: ஒற்றை பெற்றோருக்கான அத்தியாவசியங்கள்	தொகுதி 3
பின் இணைப்பு J: கலப்பு குடும்ப தொகுதி பெற்றோருக்குரிய	தொகுதி 3
பின் இணைப்பு K: பிள்ளைக்கு கிறிஸ்து	தொகுதி 3
பின் இணைப்பு L: பொருத்தமற்ற பொழுதுபோக்கு	தொகுதி 3
பின் இணைப்பு M: ஒழுங்குபடுத்தும் நடத்தை	தொகுதி 4
பின் இணைப்பு N: விதிகள் மற்றும் விளைவுகள்	தொகுதி 4
பின் இணைப்பு O: நேர்மறை வலுவூட்டல்	தொகுதி 4
பின் இணைப்பு P: சோர் பட்டியல்	தொகுதி 4
பின் இணைப்பு Q: பதின்வயதினருக்கான கேள்வித்தாள்	தொகுதி 4
பின் இணைப்பு R: புதிய பெரியவர்களுக்கான கேள்வித்தாள்	தொகுதி 4
பின் இணைப்பு S: பெற்றோர் சுய மதிப்பீட்டு	தொகுதி 4
பின் இணைப்பு T: சொற்களஞ்சியம்	தொகுதி 1-4

பின் இணைப்புE:

நம்பிக்கை மற்றும் மன்னிப்பு

சங்கீதம் 139 தேவன் நம் ஒவ்வொருவரையும் நெருக்கமாக அறிவார் என்றும், நம் செயல்கள் மற்றும் எண்ணங்கள் அனைத்தும் நமக்குத் தெரிவதற்கு முன்பே அவருக்குத் தெரியும் என்றும் கற்பிக்கிறது. நீங்கள் தேவனிடம் உங்கள் இருதயத்தைத் திறப்பதற்கு முன், இயேசுவை தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வதன் மூலம், நீங்கள் அவரிடம் வருவீர்கள் என்று அவருக்குத் தெரியும். யாரும் அழிந்து போவதை தேவன் விரும்பவில்லை; இருப்பினும், சுதந்திர விருப்பத்தின் மூலம், ஒவ்வொரு நபரும் அவரை நிராகரிக்க சுதந்திரம் அளிக்கிறார்.

நமது கடந்த கால மற்றும் சோதனைகளுடன் தேவனை நம்புதல்

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீர்கள் என்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். (தானியல் 4:35)

கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல்

உண்மை கோப்பு
இறையாண்மை - உயர்ந்த வல்லமை, ஞானம், மற்றும் முழுமையான அதிகாரம்.

பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். (சங்கீதம் 139: 1-4)

தேவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், அவர் ஒரே ஒரு தடையை மட்டுமே கொடுத்தார்: நன்மை, தீமை அறியத்தக்க விருச்சத்தின் கனியை மட்டும் புசிக்கதீர்கள் என்றார் . ஆனால் அவர்கள் சாத்தானால் ஏமாற்றப்பட்டனர், கீழ்ப்படியாமையால், அந்த மரத்தின் கனியை சாப்பிடத் தேர்ந்தெடுத்தனர். இது அனைத்து மனித இனத்தின் மீதும் பாவத்தின் சாபத்தைக் கொண்டு வந்தது. ஆதாமின் மூலம், தேவன் மனிதகுலத்திற்கு நன்மையனதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்தார், ஆனால் அவன் தீமைக்கு திரும்பினான். ஆகவே, கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையால், இப்போது தேவனின் பிள்ளைகளாகப் அனைவரும் மருபடியும் பிறக்க தெரிந்துகொண்டார், இன்னும் ஒரு வீழ்ச்சியடைந்த உலகத்தில் வாழ்கின்றனர், அவர்களைச் சுற்றியுள்ள தீமைகளால் பாதிக்கப்படுகின்றனர். தேவன் தனது பிள்ளைகளை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் தீமைகளிலிருந்தும் பாதுகாத்தால், மக்கள் எளிமையான வாழ்க்கைக்கான உத்தரவாதத்திற்காக அவரிடம் திரும்புவதற்கு மட்டுமே தூண்டப்படுவார்கள். உண்மையில், யோபுவின் வாழ்க்கை குறித்து தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே பரலோகத்தில் உண்டான வரலாற்று நிகழ்வின் தொடங்கிய வாதமும் இதுதான்.

அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.(யோபு 1: 9-11)

யோபுவின் உடமைகள், அவனது பிள்ளைகள் மற்றும் இறுதியாக அவரது உடல்நலம் போன்றவற்றை இழந்ததன் மூலம் அவருடைய விசுவசத்தை சோதிக்க கர்த்தர் சாத்தானை அனுமதித்தார். தேவன் ஒரு அன்பான தந்தை, நம் வாழ்வில் தீமையைக் கொண்டுவருவதில்லை; எனினும், அவரது நோக்கத்திற்காகவும் நமது இறுதி நன்மைக்காகவும், சோதனைகளால் நம்மைத் தொடுவதற்கு அவர் அனுமதிக்கிறார். யோபு அவனது துன்பம் முழுவதும் தேவனை தொடர்ந்து நம்பினான், இது இறுதியில் ஒரு ஆழமான, நெருக்கமான உறவை ஏற்படுத்தியது அவரது படைப்பாளர் மற்றும் ஆசீர்வாதத்தின் முழுமையான மறுசீரமைப்பு.

தேவன் ஏன் கஷ்டப்பட அனுமதிக்கிறார் என்று யோபு கேள்வி எழுப்பினார். வேலை 2: 3 -ல் தேவன் வேலையை ஒரு நீதிமானாக அறிவித்தார், அதனால் அவர் ஏன் என்று கேட்டார். பல அத்தியாயங்களுக்கு அவர் தனது சோதனைகளுக்கான காரணத்திற்காக வேதனைப்பட்டார். தேவன் நேரடியாக பதிலளிக்கவில்லை, ஆனால் படைப்பில் காண்பிக்கப்படும் அவருடைய சக்தி மற்றும் மகிமைக்கு யோபுவின் கவனத்தை திருப்பினார். தேவனின் மகத்துவத்தைப் பற்றிய ஆழமான புரிதலின் மூலம் யோபின் தேடல் இறுதியில் திருப்தி அடைந்தது. வேலையைப் போலவே, நாம் சோதனைகளை அனுபவிக்கும்போது, நாங்கள் ஒரு விளக்கத்தைத் தேடுகிறோம். அதனால் எங்கள் திருமணங்கள் மற்றும் சோதனைகள் மிகவும் அதிகமாகத் தெரிகிறது. யோபிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல பாடங்களில் ஒன்று ஏன் தவறான கேள்வி. அதற்கு பதிலாக நாம் தேவனிடம் என்ன கேட்க வேண்டும்

திருமணங்கள் மற்றும் சோதனைகள் மிகவும் அதிகமாகத் தெரிகிறது. நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பல பாடங்களில் ஒன்று வேலை என்பது ஏன் தவறான கேள்வி. அதற்கு பதிலாக நாம் தேவனிடம் கேட்க வேண்டும்.

நீர் எனக்கு என்ன கற்பிக்க முயற்சிக்கிறீர்கள்?

துன்பத்தின் இந்த பருவத்தில் என்னைப் பற்றிய உங்கள் விருப்பம் என்ன?

சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் (யாக்கோபு 1: 13-14)

அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்..... என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. (யோபு 42: 1-2, 5)

உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி தேவனின் சக்தி, ஞானம் அல்லது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதா? ஏன் அல்லது ஏன் இல்லை?

உங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்வீர்கள் என்று தேவனுக்கு முன்பே தெரியாது?

மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, (எபேசியர் 1:11)

வாழ்க்கையின் ஏமாற்றங்கள், சிரமங்கள், துன்பங்கள் மற்றும் சோதனைகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?

நாம் பிறப்பதற்கு முன்பே நடக்கும் அனைத்தையும் தேவன் அறிந்திருந்தால், அவருடைய முன்னறிவினால், நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ அவருடைய கிருபையின் மூலம் நாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டோம். சோதனைகள் அல்லது தீமைகள் நம்மைத் தொடுவதை தேவன் தடுக்கவில்லை, அல்லது நம் கெட்ட தேர்வுகளைத் தடுக்கவில்லை, ஆனால் அவரிடம் உறுதியுடன் இருப்பவர்களின் வாழ்க்கையில் நன்மைக்காக அனைத்தையும் செய்வதாக அவர் உறுதியளிக்கிறார்.

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். (ரோமர் 8: 28-29)

உங்களை ஏமாற்றிய பெற்றோர்கள், உங்களை விட்டு பிரிந்த வாழ்க்கைத்துணை, தோல்வியடைந்த நண்பர்கள், அல்லது குடிபோதையில் டிரைவர் ஆகியோரை கொன்றுபோட்ட கசப்பை நீங்கள் தேர்வு செய்யலாம். அல்லது இறையாண்மையுள்ள தேவன் மீது நாம் நம்பிக்கை வைக்கலாம்.

நாம் கிறிஸ்துவிடம் வரும்போது, நம் நித்திய விதியைக் கொண்டு தேவனை நம்புகிறோம். நமது கடந்த கால மற்றும் நிகழ்கால சூழ்நிலைகளிலும் நாம் அவரை நம்ப வேண்டும். கிறிஸ்து நம்முடைய சோதனைகளினூடாகவும் ஆறுதலளிக்கவும், பலப்படுத்தவும் முடியும், மேலும் தீமைகளிலிருந்து நல்லதைக் கொண்டுவரவும் முடியும். நம்முடைய விசுவாசம் மற்றும் சீழ்ப்படிதலின் மூலம் மட்டுமே தேவன் நமக்கு அமைதியைக் கொடுப்பார் மற்றும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு புகழையும், மரியாதையையும், மகிமையையும் அளிக்க முடியும்.

இந்த வசனங்கள் எதைக் குறிக்கின்றன மற்றும் அவை உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை விவரிக்கவும்.

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.(1 பேதுரு 1: 6-7)

நம் சோதனைகள் மற்றும் இன்னல்கள்

சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு பகுதி என்று தேவனுடைய வார்த்தை கற்பிக்கிறது.

என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.(யோவான் 16:33)

நாம் சமாதானமாக இருக்க முடியும் என்றும், அவர் உலகை வென்றார் என்றும் இயேசு சொல்கிறார், ஆனால் சோதனைகளுக்கு மத்தியில் நாம் கேட்கிறோம், "ஏன்? தேவனின் நோக்கம் என்ன?" சுத்திகரிப்பு இயந்திரம் கச்சா தங்கத்தை ஒரு சிலுவையாக மாற்றுவது மற்றும் வெப்பத்தை நிர்வகிப்பது, மேற்பரப்பில் (தூய்மையற்ற தன்மை) கொண்டு வருவது போல, தேவன் தனது அன்புக்குரிய பிள்ளைகளை துன்பத்தின் சிலுவைக்குள் செல்ல அனுமதிக்கிறார் மற்றும் நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் உருவமாக மாற்றப்படுகிறார்.

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார். (மல்கியா 3: 3)

தேவனின் நன்மை மற்றும் நோக்கத்தில் நாம் நம்மை நம்பினால், நம் இருதயங்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பு, விசுவசம் மற்றும் நம்பிக்கையால் ஊடுருவும். மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவின் நீதி நமக்குள் செயல்படுவதைக் காண்பார்கள்.

ரோமர் 8: 28-29 ஞாபகம் இருக்கிறதா? சில விஷயங்கள் நன்மைக்காக ஒன்றாக வேலை செய்வதாக தேவன் சொல்லவில்லை, ஆனால் எல்லா விஷயங்களும். முக்கியமானது நம்பிக்கை; நாம் தேவனின் வாக்குறுதிகளை நம்பி, நம் எல்லா சோதனைகளிலும் துன்பங்களிலும் அவரை நம்பினால், நாம் வெற்றி பெறுவோம், தேவன் மகிமைப்படுவார். இந்த பத்தியில், "தேவனை நேசிப்பவர்களுக்கு" இயேசுவை தேவன் மற்றும் இரட்சகராகப் பெற்றவர்களைக் குறிக்கிறது, இதில் தேவனின் நோக்கம் இந்த வாழ்க்கையில் தேவனின் நோக்கம் நம்மை பாவத்தின் சக்தியிலிருந்து விடுவிப்பதாகும், இது முடியும் தீமையை விட நீதியை தேர்ந்தெடுங்கள், தேவனுக்கு மகிமை.

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.2 கொரிந்தியர் 2:14)

உங்கள் வாழ்க்கையில் உள்ள சோதனைகள் மற்றும் சவால்களுடன் தேவனை நம்ப நீங்கள் தயாரா? _____ ஆம் _____ இல்லை

இந்த சோதனைகள் மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற தேவனை அனுமதிக்க நீங்கள் தயாரா? _____ ஆம் _____ இல்லை

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் மற்றும் சோதனைகளின் மூலம் நீங்கள் தேவனை நம்பத் தயாரா? _____ ஆம் _____ இல்லை

சில சமயங்களில், தேவன் கூறுகிறார், தேவன் உங்களிடமிருந்து இருளை அகற்ற முடியாது, ஆனால் அவரை நம்புங்கள். தேவன் ஒரு இரக்கமற்ற நண்பராகத் தோன்றுவார், ஆனால் அவர் இல்லை; அவர் இயற்கைக்கு மாறான தந்தையைப் போல் தோன்றுவார், ஆனால் அவர் இல்லை; அவர் ஒரு அநியாய நீதிபதி போல் தோன்றுவார், ஆனால் அவர் இல்லை. தேவனின் மனதின் எண்ணத்தை வலுவாகவும், வளரவும் வைத்திருங்கள். தேவனின் விருப்பம் அதன் பின்னால் இல்லாவிட்டால் எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்திலும் எதுவும் நடக்காது, எனவே நீங்கள் அவர் மீது முழுமையான நம்பிக்கையுடன் ஒய்வெடுக்கலாம். -ஆஸ்வால்ட் சேம்பர்ஸ், மை ஹைட்மஸ்ட் ஃபார் ஹைஸ்ட்

மன்னிக்க முடியாத செலவு

ஒரு கடன் மன்னிக்கப்படும் போது, பணம் செலுத்தும் உரிமை பறிக்கப்படுகிறது. மன்னிக்கவும் என்ற வார்த்தையின் அர்த்தம் "விட்டுக்கொடுப்பது". யாராவது என்னை காயப்படுத்தி, நான் அவர்களை மன்னித்தால், கோபமாகவும் இருக்க நான் சுதந்திரம் தருகிறேன். இது உணர்ச்சி மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பல கோட்டைகளை உடைக்கிறது. ஒருவரை மன்னிப்பது என்பது தேவனுக்கு நம் வலிகளை கொடுப்பது, அவர்களை நம்மிடமிருந்து எடுத்துச் செல்ல அனுமதிப்பது. இந்த வழியில் நாம் நம்மிடம் இருக்கும் எந்த எரிச்சலுக்கும் எண்ணங்களையும் விட்டுவிட்டு பழிவாங்கும் செயல்களை அகற்றுவோம்.

தேவன் நம்மை மன்னிப்பதால், குற்றத்திற்காக நாங்கள் மன்னிப்பு வழங்குகிறோம். உண்மையில், தேவன் நம்மை மன்னித்ததைப் போல நாமும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார். மன்னிப்பு என்ற சொல் லத்தீன், பெர்டோனாரிலிருந்து பெறப்பட்டது, இதன் பொருள் "சுதந்திரமாக வழங்குதல்". உண்மையான மன்னிப்பு தகுதியற்றது, தகுதியற்றது மற்றும் இலவசம். எது நியாயமானது அல்லது நியாயமானது என்பதை தீர்மானிப்பது எங்கள் இடம் அல்ல - மன்னிக்க அழைக்கப்படுகிறோம். வேதத்தில், மறப்பது என்பது "ஒருவரின் சக்தியிலிருந்து விடுவித்தல்" என்பதாகும்.

நாம் மன்னிப்பு வழங்க மறுக்கும் போது, ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும். மன்னிப்பு இல்லாமை, மற்றொரு நபர் நமக்கு அநீதி இழைத்ததாக நாம் நம்பும்போது குற்றங்களை விட்டுவிட மனமின்மை, எதிர்மறை உணர்ச்சி நிலையில் விளைகிறது. மிகவும் பொதுவானது மனக்கசப்பு, அதாவது "மீண்டும் உணர் வேண்டும்". மனக்கசப்பு கடந்த கால வலிகளை ஒட்டி, அவற்றை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது. மனக்கசப்பு, ஒரு சிரங்கு எடுப்பது போன்றது, நம் உணர்ச்சி காயங்களை குணமாக்குவதைத் தடுக்கிறது.

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், (எபிரெயர் 12:15)

கசப்பு என்பது மனித இருதயத்தில் ஆழ்ந்த வேர் பிடிப்பதைப் போன்றது, பின்னர் அது வளர்ந்து பழங்களை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், மற்றவர்களுக்கு ஊட்டமளிப்பதை விட, இந்த கசப்பான பழம் நம்மையும் மற்றவர்களையும் தீட்டுப்படுத்துகிறது.

பெரும்பாலான மக்கள் மன்னிப்பு, மனக்கசப்பு அல்லது கசப்பைக் கொண்டிருப்பதை உடனடியாக ஒப்புக்கொள்வதில்லை, ஏனென்றால் அவர்கள் காயமடைந்த பிறகு அது ஒரு தர்க்கரீதியான உணர்ச்சிபூர்வமான பதிலாக மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். அவர்கள் தங்கள் நிலையை நியாயமானதாகப் பார்க்கிறார்கள் மற்றும் மற்றவர்கள் தங்கள் புகார்களைக் கேட்க அல்லது அவர்களிடம் அனுதாபம் கொள்ள முயல்கிறார்கள். மனக்கசப்பின் கசப்பான மரம் அவர்களின் இருதயத்தில் வளர்கிறது என்பதற்கு ஒரு தனிநபரின் வாழ்க்கையில் மறுக்க முடியாத சான்றுகள் இருக்கும் என்று எபேசியர்கள் கற்பிக்கிறார்கள்.

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கூடவது. (எபேசியர் 4:31)

உங்கள் வாழ்க்கையில் இவற்றில் ஏதேனும் பொதுவானதா?

- பெருமை
- சுய நீதி
- சுய பரிதாபம்
- உணர்ச்சித் தொந்தரவுகள்
- கவலை, பதற்றம் அல்லது மன அழுத்தம்
- சுகாதார பிரச்சனைகள்
- உணவுக் கோளாறுகள்
- தன்னம்பிக்கையின் ஆரோக்கியமற்ற உணர்வு
- உறவுகளில் நம்பிக்கை இல்லாமை
- திருமணத்தில் நெருக்கம் இல்லாமை
- பாலியல் செயலிழப்பு
- மற்றவர்களைத் தீர்ப்பது அல்லது விமர்சிப்பது
- அல்ட்ராசென்சிட்டிவ் மற்றும் எளிதில் புண்படுத்தும்
- அமைதி அல்லது மகிழ்ச்சி இல்லாமை
- இயேசுவிடம் இருந்து தொலைவில் இருப்பதாக உணர்கிறேன்
- கணவனாக வழிநடத்த பயம்
- மனைவியாக பின்பற்ற பயம்

உண்மை கோப்பு

கோபம் - வலிமையான ஒரு வெடிப்பு, பழிவாங்கும் கோபம் அல்லது கோபம், பழிவாங்க முயல்கிறது. கோபம் - குறிக்கப்படும் மனநிலை வெறுப்பு மற்றும் வாழ்க்கைக்கு எதிர்வினை விரக்தியுடன் சவால்கள். கெட்ட வார்த்தைகள் - கொடூரமான வார்த்தைகள், ஒருவருக்கு எதிரான வாய்மொழி துஷ்பிரயோகம், கூச்சல், அவதூறு, காயம் தீமையால் ஒருவரின் நற்பெயர் அறிக்கைகள், பின்னடைவு, அவமதிப்பு மற்றும் அவதூறு. தீமை - வெறுக்கத்தக்க உணர்வுகள் நம் இருதயங்களில் வளர்க்கவும். ஒரு ஆசை மற்றொருவர் துன்பப்படுவதையோ அல்லது பிரிவதையோ பார்க்கவும் நாம் அந்த நபரிடமிருந்து, இல்லை நோக்கி வேலை செய்ய வேண்டும் ஒப்புரவாகுதல்.

ஏன் மன்னிக்க வேண்டும்?

மன்னிக்காததால் ஏற்படும் உணர்ச்சி மற்றும் சமூக அழிவுகளுடன், நாம் மன்னிக்க கடமைப்பட்டுள்ளோம்.

தேவன் கட்டளையிடுகிறார்.

தேவனுக்குக் கீழ்ப்படிவது விருப்பமல்ல. அவருடைய கட்டளைகளுக்கு நாம் எப்போது கீழ்ப்படிய வேண்டும், முடிவு செய்ய மாட்டோம் என்று தீர்மானிப்பது பலனற்ற, பயனற்ற மற்றும் ஆவிக்குரிய மலட்டு வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். (லூக்கா 6: 35-36)

நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். (மாற்கு 11:25)

மன்னிப்பதில், நாம் இயேசுவின் சாயலை வெளிப்படுத்துகிறோம்.

கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவின் பெயரை இழந்த உலகத்திற்கு எடுத்துச் செல்ல அழைக்கப்படுகிறோம். உண்மையில், கிறிஸ்தவர் என்ற சொல்லுக்கு "சிறிய கிறிஸ்து" என்று பொருள். கிறிஸ்து மன்னிப்பை வெளிப்படுத்தினார், இந்த பூமிக்கு வந்தார், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்காக இறந்தார், மேலும் மன்னிப்பை அறிவிக்க தேவாலயத்தை நியமித்தார். அவருடைய உருவத்தைத் தாங்க, அவர் நம்மை மன்னிப்பது போல் மற்றவர்களையும் மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.(1 யோவான் 2: 6)

மன்னிப்பு - வலி, குற்றம் மற்றும் கோட்டைகளின் சுழற்சியை உடைக்கிறது.

மன்னிப்பது ஒரு புண்படுத்தும் நபருக்கு குணமளிக்கிறது மற்றும் கசப்பு விஷத்திற்கு ஒரு மருந்தாக செயல்படுகிறது. இருப்பினும், இது குற்றம் மற்றும் நியாயத்தின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்காது, ஆனால் பெரும்பாலும் அவற்றை முற்றிலும் புறக்கணிக்கிறது. மனக்கசப்பு மற்றும் மனக்கசப்பு தேவனிடம் விட்டுச்செல்லப்படுகிறது, அதே நேரத்தில் கீழ்ப்படிதலுடன் மன்னிப்பு வழங்குவது சுதந்திரத்தை அளிக்கிறது மற்றும் ஒரு உறவை மீண்டும் தொடங்க உதவுகிறது.

இந்த உண்மை யோசப்பின் வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டது, இது ஆதியாகமம் 37-45 இல் காணப்படுகிறது. அவரது சகோதரர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு அடிமைத்தனத்திற்கு விற்கப்பட்ட அவர், கசப்பின் வேரை தனது வாழ்வில் பிடிக்க அனுமதிக்க மறுத்துவிட்டார். பல வருட பிரிவினைக்குப் பிறகு, குடும்பம் ஒன்றிணைந்தபோது, யோசேப்பு தனது மகன்களின் பெயர்களால் மன்னிப்பு மூலம் தேவன் தனது வாழ்க்கையில் செய்த குணப்படுத்தும் வேலைக்கு சாட்சியமளித்தார்.

யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.(ஆதியாகமம் 41: 51-52)

இந்த பத்தியில், மறப்பது என்பது நினைவில் இருப்பதை நிறுத்தாது. இதன் பொருள் "விட்டுவிடுதல்", அல்லது புண்படுத்துவதை நிறுத்துவது என்பது தற்போதைய வாழ்க்கையை கட்டுப்படுத்துவதாகும். யோசேப்பின் பலன் தேவனின் இறையாண்மையில் நம்பிக்கை வைப்பது மற்றும் மற்றவர்களை மன்னிப்பது ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது. மீண்டும் மீண்டும் (மனக்கசப்பு) உணர்வால் தனது காயத்தை பெருக்குவதற்கு பதிலாக,

யோசேப்பு தனது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் மேற்பார்வையாளராக தேவனை நம்ப தேர்வு செய்தார்.

மன்னிக்காமை கடந்த காலங்களில் நம்மை சிறையில் அடைக்கிறது மற்றும் ஒரு பயனுள்ள வாழ்க்கையின் அனைத்து திறன்களையும் பூட்டுகிறது.

யோசேப்பு எகிப்தில் இருந்த ஆண்டுகளில், அவர் தனது சொந்த சகோதரர்களால் உடைக்கப்பட்ட ஒரு இருதயத்தை குணப்படுத்த தேவன் அனுமதித்தார். பின்னர், வாய்ப்பு கிடைத்தபோது, அவர் தனது சகோதரர்களுக்கு அன்பு, மன்னிப்பு மற்றும் கருணை ஆகியவற்றின் மூலம் குணப்படுத்துவதை நிரூபித்தார்.

என்னை இவ்விடத்தில் வரும்படி விற்ப்போட்டினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்... பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்... பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாவித்தார்கள். (ஆதியாகமம் 45: 5, 7, 15)

குற்றம் அல்லது விளக்கம் கோரப்படவில்லை, கருணை மற்றும் மன்னிப்பின் குரல் மட்டுமே கூறப்பட்டது. யோசேப்பு மற்றும் அவரது சகோதரர்கள் மீண்டும் ஒன்றிணைந்து புதிய உறவைத் தொடங்குவதற்கான வழி அமைக்கப்பட்டது.

மன்னிப்பு குற்றவாளியின் குற்றத்தின் கழுத்தை தளர்த்துகிறது.

கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (எபேசியர் 2: 7)

மன்னிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சுதந்திரம் அளிக்கிறது. யோசேப்பை தேவன் விடுவித்தார், ஆனால் யோசேப்பு அவர்களை மன்னிக்காவிட்டால் அவருடைய சகோதரர்கள் தங்கள் வருத்தத்தை கல்லறைக்கு கொண்டு சென்றிருப்பார்கள். கிறிஸ்துவில் தேவன் நம்மை மன்னிப்பதால் நாங்கள் மன்னிக்கிறோம். அதே மன்னிப்பு, தகுதியற்ற மற்றும் சம்பாதிக்காதது, நாம் மற்றவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம். இது குற்றமாக நமக்குத் தெரிந்த ஒடுக்குமுறை சமையை விடுவிக்கிறது.

இயேசு பாவிகளுக்கு இரக்கத்தையும் மன்னிப்பையும் வழங்காவிட்டால், நாம் அனைவரும் எப்போதும் குற்றத்தின் பிடியில் இருப்போம். அவர் நம்மை நோக்கி முதல் நகர்வை செய்தார், இது அவருடன் சமரசம் செய்ய நமக்கு உதவியது.

ஒப்புரவாகுதல்

ஒப்புரவாகுதல் என்பது பகையை நீக்குதல், சண்டையை தீர்ப்பது. சமரசம் செய்யப்பட்ட கட்சிகள் முன்பு ஒருவருக்கொருவர் விரோதமாக அல்லது பிரிக்கப்பட்டதாக இது குறிக்கிறது. எந்தவொரு வெற்றிகரமான ஒப்புரவாகுதலும் கோபத்தையும் கொந்தளிப்பையும் விட தயவு மற்றும் அமைதியுடன் இருக்கும்.

உண்மை கோப்பு

சமரசம் - ஒரு உரிமையை மீட்டெடுக்க உறவு, தீர்க்க அல்லது தீர்க்க வேறுபாடுகள்

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கூடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (எபேசியர் 4: 31-32)

நம் வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற விசுவாசிகளுக்கு ஒப்புரவாகுதல் தேடப்பட வேண்டும். நமது உடனடி குடும்ப அமைப்பிற்கு வெளியே உள்ள அனைத்து உறவுகளிலும், மரியாதைக்குரிய எல்லைகள் மற்றும் ஆரோக்கியமான உறவை பராமரிப்பது முக்கியம்.

இருப்பினும், ஒப்புரவாகுதல் அவசியமில்லாத, சாத்தியமான, அல்லது அவசியமான சில சூழ்நிலைகள் அல்லது சூழ்நிலைகள் உள்ளன, அதாவது உணர்ச்சிபூர்வமாக அல்லது உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர் அல்லது முன்னாள் மனைவி அல்லது உங்களை அல்லது நேசிப்பவரை காயப்படுத்திய ஒரு சீரற்ற நபர் (ஒரு பாலியல் வல்லுநர், குடித்தவர் அல்லது உங்களை நேசித்த ஒருவரைக் கொன்றார், உங்களைப் புண்படுத்திய ஒரு பழைய ஆசிரியர் அல்லது பயிற்சியாளர், முதலியன).

அனைத்து கசப்புகளையும் விட்டுவிடவும், கனிவாகவும், மன்னிக்கவும் வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது.

நாம் எப்படி கசப்பை அகற்றுவோம்?

நாம் புண்படுத்திய ஒருவருடன் எப்படி சமரசம் செய்வது?

நாம் மற்றவர்களுக்கு ஏற்படுத்திய காயத்தை எப்படி சரிசெய்வது?

நம்மை புண்படுத்திய ஒருவரை நாம் எப்படி மன்னிப்பது?

ஒரு தவறு பற்றி நம் சொந்த உணர்வுகளை எப்படி மாற்ற முடியும்?

நீங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றால்

விருப்பத்தின் செயலாக, நீங்கள் நான்கு காரியங்களைச் செய்ய வேண்டும்

முதலில், உங்கள் பாவத்தை தேவனிடம் ஒப்புக்கொள்ளுங்கள், உங்களை மன்னிக்கும்படி அவரிடம் கேளுங்கள், மேலும் உங்கள் இருதயத்தை நிரப்ப அவருடைய பரிசுத்த ஆவியைக் கேளுங்கள்

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.....நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சங்கீதம் 32: 1, 3-5)

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1: 9)

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். (சங்கீதம் 103: 12)

இப்பொழுது சிறிது நேரம் ஒதுக்கி தேவனிடம் மன்றாடுங்கள். உங்களை மன்னிக்கவும், அவருடைய பரிசுத்த ஆவியால் நிரப்பவும், கீழ்ப்படிய உங்களை வலுப்படுத்தவும் அவரிடம் கேளுங்கள்.

தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கிறார். அவன் மன்னிக்கிறான், அவன் மறந்துவிடுகிறான். விசுவாசத்தின் மூலம், தேவனின் முழுமையான மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

மன்னிப்பு என்பது ஒரு உணர்வு அல்ல. . . . மன்னிப்பு என்பது விருப்பத்தின் செயல், மற்றும் இருதயத்தின் வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் விருப்பம் செயல்பட முடியும். - கோரி டென் பூம்

இரண்டாவதாக, முடிந்தால், நீங்கள் தவறு செய்தவர்களிடம் சென்று, தாழ்மையுடன் அறிக்கை செய்து, அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும்.

ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. (மத்தேயு 5: 23-24)

மத்தேயு 5: 23-24க்கு கீழ்ப்படிய உங்கள் உறுதிப்பாட்டை எழுதுங்கள்.

மன்னிப்புக்காக என்ன சொல்ல வேண்டும் என்பதற்கான பெயர்களையும் சுருக்கமான விளக்கத்தையும் எழுதுங்கள்.

மொழிகளில் மிகவும் சக்திவாய்ந்த ஆறு வார்த்தைகள், "நான் தவறு செய்தேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்."

கவனச்சிதறல்கள் அல்லது பிற தடைகள் இந்த கீழ்ப்படிதல் செயலை தாமதப்படுத்த வேண்டாம். நம்பகமான கிறிஸ்தவ நண்பருடன் உங்கள் முடிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அவர்களுடன் ஜெபம் செய்யவும், இந்த உறுதிப்பாட்டைப் பின்பற்றுவதற்கு உங்களைப் பொறுப்பேற்கச் சொல்லவும். நேருக்கு நேர் மன்னிப்பு கேட்பது சிறந்தது. இருப்பினும், தளவாடங்கள் அல்லது சாத்தியமான மோதல் காரணமாக, நீங்கள் தொலைபேசியில் அல்லது எழுத்து மூலம் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் தவறு செய்த நபர் இறந்துவிட்டால், உங்கள் வாக்குமூலத்துடன் தேவனிடம் செல்லுங்கள்.

மூன்றாவதாக, தேவனிடம் அவருடைய வார்த்தையிலும் ஜெபத்திலும் தினமும் நேரத்தை செலவிடுங்கள்.

மன்னிப்பைத் தேடாத அல்லது கொடுக்காததன் பல எதிர்மறை விளைவுகளில் ஒன்று தேவனுடனான உறவு தடைப்பட்டது. அவர் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை அல்லது கைவிடுவதில்லை என்று கர்த்தரைத் துதியுங்கள், ஆனால் நம்முடைய இருதயங்கள் குளிர்ச்சியாகவும் தூரமாகவும் வளரக்கூடும், இதனால் அவருடனான நமது நெருக்கத்தை பாதிக்கும். மன்னிப்பைப் பயிற்சி செய்யத் தூண்டுவதற்காக கர்த்தர் இந்த விளைவை வடிவமைத்தார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
(மத்தேயு 6:33)

தேவனின் வார்த்தையைப் படிப்பதன் மூலமும் ஜெபம் மற்றும் தியானம் செய்வதின் செய்வதன் மூலம் தினமும் தேவனுடன் நேரத்தை செலவிட உங்கள் முடிவை எழுதுங்கள்.

நான்காவது, சிலுவையின் அர்த்தத்தையும் உங்கள் பாவங்களுக்காக இயேசு செய்த தியாகத்தையும் சிந்தியுங்கள்.

ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம் பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார் (தீத்து 3: 3-5)

உங்கள் எல்லா பாவங்களுக்காகவும் உங்களை மன்னித்ததற்காகவும், அவருடைய சாயலாக உங்களை மாற்றுவதற்கான அவருடைய சரியான திட்டத்திற்காகவும், அவருடைய பரிசுத்த ஆவியின் பரிசுக்காகவும், இயேசு உங்களுக்காக செய்த எல்லாவற்றிற்கும் நன்றி தெரிவிக்க இப்போது சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

நீங்கள் மன்னிக்க வேண்டும் என்றால்

விருப்பத்தின் செயலாக, நீங்கள் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்.

முதலில், தேவனுக்குக் கீழ்ப்படியவும், மன்னிக்கவும் பெலன் வேண்டி ஜெபியுங்கள்.

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளாண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 21:21)

மலைகளை தகர்ப்பதற்கான வலிமையை தேவன் நமக்கு அளிப்பதாக உறுதியளித்தார். இது உங்கள் எவரெஸ்ட் சிகரமாக இருக்கலாம்!

நான் தேவனுக்கு முன்பாக என்னைப் பார்த்து, என் ஆசீர்வதிக்கப்பட்ட தேவன் கல்வரியில் எனக்குச் செய்ததை உணர்ந்தால், நான் யாரையும் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன், என்னால் அதைத் தடுக்க முடியாது. நான் அதைத் தடுக்க கூட விரும்பவில்லை. - டாக்டர். மார்ட்டின் லாயிட்-ஜோன்ஸ்

நாம் மற்றவர்களை மன்னிப்பது தேவனின் விருப்பம் என்று எங்களுக்குத் தெரியும். இந்த வலிமையை நீங்கள் கேட்கும்போது, அது வழங்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருங்கள்.

இரண்டாவதாக, உங்கள் மன்னிப்பை ஒரு நபர் அல்லது நபர்களிடம் தெரிவிக்கவும்.

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். (1 யோவான் 5:14)

ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்தி விருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். (ரோமர் 14:19)

ஒப்புரவாகுதலை விரும்புதல்

மத்தேயுவில், கர்த்தராகிய இயேசுவிடம் ஒரு முக்கியமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. "போதகரே, நியாயப்பிரமாணத்தில் மிகப்பெரிய கட்டளை எது?" (மத்தேயு 22:36) அவருடைய பதில் ஒரு முக்கியமான சத்தியத்தை வெளிப்படுத்தியது: "இயேசு அவரிடம், இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயிருக்கிறது. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்." (மத்தேயு 22: 37-40). இயேசுவே மற்றவர்கள் மீதான நம் அன்பைப்போலவே அவர் மீதான நம் அன்பும் முக்கியமானது என்று கூறினார்.

தேவன் நம்மை மன்னிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், நாம் இதை அடிக்கடி கேட்டு அதை சார்ந்து இருக்கிறோம். தேவன் தமது அன்பை நம்மிடம் காட்டுகிறார், முதலில் நாம் அவரை நேசிப்பதன் மூலமும் பிறரை நேசிப்பதன் மூலமும் நாம் பதிலளிக்க வேண்டும். இந்த வசனம் தேவனின் ஆசைகள் அல்லது நம் விருப்பத்துடன் நம்மை மோத வைக்கும் ஒரு அன்பை ஊக்குவிப்பதில்லை, ஆனால் நாம் மற்றவர்கள் மீது காட்டும் அனைத்து அன்பும் அவருக்கு கீழ்ப்படிதலின் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. நாம் தேவனுக்குக் கீழ்ப்படிவதை விட நம் சொந்த ஆசைகளை அல்லது மற்றவர்களை திருப்திப்படுத்தும் விருப்பத்தை வைக்கக்கூடாது.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான். (மத்தேயு 5:22)

இந்த வசனத்தில் உள்ள சொற்களுக்கு சில தெளிவைக் கொண்டுவருவோம். "அவரது சகோதரர் மீது கோபம் கொள்வது" என்பது ஒருவரை அன்பில்லாமல் எண்ணத்தில், வார்த்தையில் அல்லது செயலில் நடத்துவதாகும். விசுவாசிகள் கூட அன்புக்குரியவர்களை அன்பில்லாத விதத்தில் நடத்துகிறார்கள் மற்றும் ஒப்புரவாகுதலை தேடுவதற்கு சாக்குப்போக்கு சொல்கிறார்கள்.

ராகா என்ற வார்த்தையின் அர்த்தம் "யாரையாவது அவமதிப்பது, தீர்ப்பளிப்பது அல்லது ஏதோ ஒரு வகையில் உங்களை விட மதிப்பு இல்லாதவர் அல்லது குறைவானவர் என்று நம்புவது." முட்டாள்கள் என்ற வார்த்தையின் அர்த்தம் "தார்மீக ரீதியாக பயனற்றவர் மற்றும் இரட்சிப்புக்கு தகுதியற்றவர்". பல விசுவாசிகள் ஒரு காரணத்திற்காக அல்லது இன்னொரு காரணத்திற்காக மற்றவர்களை இலக்காகக் கொண்ட கடுமையான குற்றச்சாட்டுகள் இவை. தேவன் கூறுகிறார், "ஏனென்றால் நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்; ஆகையால் உங்கள் உடலிலும் உங்கள் ஆவியிலும் தேவனை மகிமைப்படுத்துங்கள், "(1 கொரிந்தியர் 6:20).

நாம் விதிவிலக்கு இல்லாமல் கிறிஸ்துவை மகிமைப்படுத்த அல்லது பிரதிபலிக்க வேண்டும். அன்பற்ற அல்லது கிறிஸ்துவைப் போன்ற மற்றவர்களிடம் நீடித்த எண்ணங்கள் அல்லது நடத்தைகள் மன்னிக்க முடியாதவை மற்றும் தேவன் மற்றும் நபர் மீது மனந்திரும்புதல் தேவைப்படுகிறது.

ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து (மத்தேயு 5: 23-24)

நாம் எப்போது பலிபீடத்திற்கு செல்வோம்? இது இயேசுவுடனான நமது ஐக்கியத்தையும், ஜெபம் மற்றும் நன்றி செலுத்தும் நேரத்தையும், அவரிடம் மனுக்களைக் கேட்பதையும், நமது அன்றாட பக்திச் செயல்கள் மற்றும் அவரிடம் நிலைத்திருக்க விரும்புவதையும் குறிக்கிறது.

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15: 5)

நிலைத்திருத்தல் என்பது "தங்கியிருப்பது, பரிசுத்த ஆவியின் ஆலயம் என்ற தொடர்ச்சியான விழிப்புணர்வில் வாழ்வது". நாம் அதைச் செய்தால், நாம் அதிகப்படியான பலனைத் தருவோம் என்று அது கூறுகிறது; ஏனென்றால் அவருடைய அருள் இல்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது. பலிபீடத்திற்குச் செல்வது என்பது இயேசுவுடனான நமது ஐக்கியத்தையும், கனி கொடுப்பதற்கும் அவருடைய விருப்பத்திற்கு கீழ்ப்படிவதற்கும் தேவையான கிருபையைப் பெறும் திறனையும் குறிக்கிறது.

நம்மை ஆய்வு செய்தல்

நாம் ஒருவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும் போது, கேட்பதன் மூலமோ அல்லது கொடுப்பதன் மூலமோ, அவருடைய ஆசீர்வாதத்தையும் கிருபையையும் எதிர்பார்ப்பதற்கு முன்பு நாம் இதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தேவன் கூறுகிறார். மத்தேயு 5:23 ல் என்ன வரங்களைக் கொண்டு வர வேண்டும்? யூதர்கள் தங்கள் பாவங்களுக்கு பரிகாரத்தின் ஒரு பகுதியாக ஆலயத்திற்கு சென்று பலி செலுத்துவது பொதுவான நடைமுறையாக இருந்தது. இன்று நமது பரிசுகள் புகழ், தசமபாகம், வழிபாடு, கீழ்ப்படிதல் மற்றும் அவருக்கு சேவை. ஆயினும் நீங்கள் யாருக்கும் சமரசம் செய்யக் கூடாமைப்பட்டிருந்தால் இந்த பரிசுகளைப் பெறமாட்டேன் என்று இயேசு கூறினார்.

அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக்
கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப்
பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும்,
ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
(1 சாமுவேல் 15:22)

தேவனுக்கான சேவையும் வேலையும் இந்தப் பிரச்சனையை சரிசெய்யாது. நாங்கள்
ஓற்றுமையை எடுப்பதற்கு முன் நம்மை நாமே பரிசோதிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறோம்.

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில்
பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத்
தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய
அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ,
அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக்
குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து,
இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன்,
கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு
ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம்,
உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்;
அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து
அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது
உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே
சிட்சிக்கப்படுகிறோம். (1 கொரிந்தியர் 11: 26-32)

கிறிஸ்தவர்கள் எத்தனை முறை கசப்பைக் கொண்டிருக்கிறார்கள்

அல்லது ஒருவருக்கு எதிராக பாவம் செய்தார்களா,
மனந்திரும்பவில்லையா அல்லது சமரசம் செய்யத்
திட்டமிடவில்லையா என்று முதலில் தங்கள்
இருதயங்களை ஆராயாமல் எப்படி திருவிருந்தில்
பங்கேற்கிறார்கள்?

உண்மை கோப்பு

சமரசம் — விஷயங்களைச் சரி செய்ய
ஒருவரின் உணர்வுகளை மாற்றவும்
அல்லது மற்றொன்றை நோக்கிய
கண்ணோட்டம்; அல்லது கடனை
செலுத்த வேண்டும்.

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனையல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும்
கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை
நிறைவேற்றுகிறான். (ரோமர் 13: 8)

ஒரு கடன் உள்ளது

கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்று தேவன் தாமே
கூறியதைச் செலுத்துவதற்குக் கடன்பட்டிருக்கிறோம்: எண்ணத்திலும், சொல்லிலும்,
செயலிலும் அவர்களை நேசிக்க வேண்டும். நம்மை புண்படுத்தியவர்களை மன்னிப்பதும்
இதில் அடங்கும். பல கிறிஸ்தவர்கள் ஒருவரிடம் கசப்பு, மனக்கசப்பு அல்லது மன்னிப்பு
இல்லாமை மற்றும் இந்த உணர்வுகளை நியாயப்படுத்துகிறார்கள், ஏனெனில் இந்த நபர்
இதுவரை எந்த விளைவையும் செலுத்தவில்லை அல்லது அவர்களின் நடத்தைக்கு
பொறுப்பேற்கவில்லை. ஆனால் அறியாமையிலோ அல்லது வேண்டுமென்றோ நம்மை
நேசிக்க வேண்டியவர்களால் கூட நாம் மற்றவர்களால் காயப்படுவோம்.

மன்னிப்பு என்ற சொல் ஒரு வினைச்சொல் - ஒரு செயல். தேவன் இப்போது உங்களுடன் பேசுவதற்கு தம் வார்த்தையைப் பயன்படுத்துகிறார், செயல் தேவைப்படும் உண்மையை வெளிப்படுத்துகிறார். மன்னிப்பது எளிதல்ல. உங்களைப் பின்தொடர ஊக்குவிக்க ஒரு முதிர்ந்த கிறிஸ்தவரின் ஆதரவையும் பொறுப்பையும் பெற இது உதவும்.

நபர் அல்லது நபர்களை மன்னிக்க அல்லது தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க உங்கள் உறுதிப்பாட்டை எழுதுங்கள். பின்பற்றுவதற்கான காலக்கெடுவை நீங்களே கொடுங்கள்.

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார் (மத்தேயு 6:14)

சில சந்தர்ப்பங்களில், தளவாடங்கள், பயணச் செலவு, உங்களுக்குப் பாதுகாப்பு, அல்லது மற்றவர் நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லும் அளவுக்கு அமைதியாக இருக்கும் திறன், ஒரு கடிதம், மின்னஞ்சல், உரை அல்லது தொலைபேசி அழைப்பு காரணமாக இருக்கலாம் சிறந்த விருப்பம்.

தொடர்பு நினைவூட்டல்கள்

எழுதும் போது அல்லது பேசும் போது இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

1. உங்கள் பரலோகத் தந்தைக்குக் கீழ்ப்படிந்து இதைச் செய்கிறீர்கள், அவர் உங்களை நேசிக்கிறார் மற்றும் அக்கறை காட்டுகிறார்.
2. மன்னிக்காததன் விளைவாக நீங்கள் அனுபவிக்கும் அடிமைத்தனம் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
3. உங்களுக்கு எதிரான அவர்களின் குற்றத்தின் ஒவ்வொரு விவரத்தையும் நீங்கள் ஒத்திகை பார்க்க வேண்டியதில்லை.
4. மற்றவர்கள் உங்களை காயப்படுத்த என்ன செய்தார்கள் என்று தெரியாமல் இருக்கலாம்.
5. மற்றவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தாதீர்கள்.
6. தேவன் உங்களை கீழ்ப்படிய அழைத்தார், வழக்கறிஞர், நடுவர், நீதிபதியாக இருக்கவோ அல்லது அவர்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ள வைக்கவோ கூடாது.
7. சுருக்கமாக வைக்கவும்.
8. பல சமயங்களில், உயர்ந்த உணர்ச்சியின் காரணமாக, நாம் சொல்ல விரும்பாத விஷயங்களைச் சொல்லி, சந்திப்பு, உரையாடல் அல்லது கடிதத்தின் நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம்.
9. இறுதியாக (பொருந்தினால்), அவர்களிடம் கசப்பை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கவும்.
10. அவர்கள் செய்திருப்பது தவறானது மற்றும் புண்படுத்தக்கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் கசப்பும் மன்னிக்காமையும் சமமாக தவறு.

என் சுவிசேஷத்தின்படி, இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதர்களின் இரகசியங்களை தேவன் தீர்ப்பார். (ரோமர் 2:16)

ஆகையால், நீங்கள் மன்னிக்க முடியாதவர், ஓ, நீங்கள் தீர்ப்பளிப்பவர் யாராக இருந்தாலும், நீங்கள் எதை தீர்ப்பீர்களோ அதில் உங்களை நீங்களே கண்டிக்கிறீர்கள்; தீர்ப்பிடும் நீங்கள் அதே விஷயங்களைச் செய்கிறீர்கள். (ரோமர் 2: 1)

நான் எந்த அளவிற்கு மற்றவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன், என் தந்தையின் மன்னிப்பை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். - பிலிப் கெல்லர்

மன்னிப்பதற்கான உங்கள் உறுதிப்பாட்டை பராமரித்தல்

நீங்கள் மன்னிப்பு கேட்ட பிறகு அல்லது வேறொரு நபரை மன்னித்த பிறகு ஆவி மற்றும் மாம்சத்திற்கு இடையே ஒரு போரை நீங்கள் சந்திக்க நேரிடும்.

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக் கேற்றபடி நடக்கவும் கடவோம் வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கூடவோம் (கலாத்தியர் 5: 22-26)

மன்னிப்பு அனுபவம் காலப்போக்கில் உங்களையும் உங்கள் உறவுகளையும் மாற்றும். தேவன் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார், உங்களை சரணடைதல் மற்றும் கீழ்ப்படிதலுக்கான இடத்திற்கு அழைத்து வந்தார். ஆனால் இது ஆரம்பம் மட்டுமே. இப்போது நீங்கள் உள்ளே நுழைந்து தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். உங்கள் கருணை மற்றும் இரக்கத்தின் பாதையில் தொடர அவருடைய வலிமைக்காக நீங்கள் தினமும் தேவனைத் தேடி வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு பெற்றோரை கடுமையாகவும் அன்பாகவும் இருந்ததற்காக மன்னித்திருக்கலாம் மற்றும் கசப்பைக் கொண்டிருப்பதற்காக உங்களை மன்னிக்கும்படி அவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கடுமையான மற்றும் அன்பற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் முன்பு செயல்பட்ட விதத்தில் உங்கள் சதை செயல்பட விரும்பலாம். நீங்கள் கணம் கணம் அவரிடம் சரணடையும் போது தேவன் உங்கள் வாழ்வில் அவருடைய கனியை உற்பத்தி செய்ய உண்மையாக இருப்பார்.

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடும்ல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபேசியர் 6:12)

மன்னிப்பதில் உங்கள் கீழ்ப்படிதல் மற்ற நபரோ அல்லது நபர்களோ மாறாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் விருப்பத்தை தேவனிடம் ஒப்படைத்தால், அவர்கள் தேவனின் கருணை, குணப்படுத்துதல் மற்றும் மாற்றும் திறனை அனுபவிப்பார்கள்.

தேவனால் மட்டுமே நம் இருதயங்களை மாற்ற முடியும் மற்றும் நம் மனதை புதுப்பிக்க முடியும், ஆனால் நாம் அவரிடம் சரணடையும்போது மட்டுமே அது நடக்கும்.

நாம் ஒவ்வொரு நாளும் ஒரு ஆவிக்குரியப் போரில் ஈடுபடுகிறோம். எதிரி, சாத்தான், நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதையோ அல்லது பாவத்தின் மீது வெற்றி பெறுவதையும் காயப்படுத்துவதையும் விரும்பவில்லை. அவர் உங்கள் மனதை நினைவுகள், தீய எண்ணங்கள், பொய்கள், சோதனைகள் மற்றும் கண்டனங்களால் தாக்குவார். நீங்கள் மன சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் நீங்கள் என்ன, யாருடன் போராடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபேசியர் 4: 26-27)

இதுதான் நாம் வாழும் உண்மை. உங்கள் வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதை சாத்தான் வெறுக்கிறான். அவன் தேவனின் அமைதியையும் மகிழ்ச்சியையும் பறித்துக்கொள்ள விரும்புகிறான்.

சாத்தானின் அழிவு

உங்கள் வாழ்க்கையில் பிசாசின் அழிவுக்கான வாய்ப்புகளை வழங்குவதை நிறுத்துங்கள். தேவனின் வார்த்தையால் உங்கள் மனதில் நுழையும் ஒவ்வொரு எண்ணத்தையும் அவரிடமிருந்தோ, உங்கள் மாம்சத்திலிருந்தோ அல்லது எதிரியிலிருந்தோ என்று பார்க்கவும்.

நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம். (2 கொரிந்தியர் 10: 3-6)

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்க முள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவை களெவைகளோ, அன்புள்ள வைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவை களெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். (பிலிப்பியர் 4: 8)

ஒவ்வொரு சோதனையிலும் ஜெபியுங்கள், அவருடைய சித்தத்தைச் செய்ய தேவனின் சக்தியைக் கேளுங்கள்

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. (ரோமர் 12:21)

பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. (ரோமர் 15:13)

இயேசுவின் நாமத்தால் பிசாசை எதிர்க்கவும் கண்டிக்கவும். போராடுங்கள்!

பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். (யூதா 9)

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.(1 பேதுரு 5: 6-9)

எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.

(2 கொரிந்தியர் 2: 10-11)

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.....அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்...அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

(மத்தேயு 4: 4, 7, 10).

மேற்கண்ட வசனங்கள் அல்லது இந்த ஆய்வில் உள்ள பல வசனங்களைப் பயன்படுத்தி, வேதமற்ற எண்ணங்களை எதிர்த்து, தேவனின் பார்வையில் உங்கள் மனதை அமைக்க ஒரு செயல் திட்டத்தை உருவாக்கவும். அட்டவணை அட்டையில் ஒரு வசனத்தை எழுதி, அதை உங்களுடன் எடுத்துச் சென்று காலை மற்றும் இரவில் அதை மறுபரிசீலனை செய்யுங்கள். வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் "வெற்றி கிட்டில்" தொடர்ந்து சேர்க்கவும். நீங்கள் ஜெபிக்கும்போதும், வேதத்தை மனப்பாடம் செய்யும்போதும், தேவனின் வார்த்தையை உங்கள் இருதயத்தில் மறைக்கிறீர்கள் (சங்கீதம் 119: 11). இது உங்கள் வெற்றியாக இருக்கும்.

தீய எண்ணங்களை மாற்றவும், தேவனின் உண்மையை வலுப்படுத்தவும், இயேசுவைப் போல எதிரிக்கு பதிலளிக்கவும் வேதத்தை மேற்கோள் காட்டுங்கள். சாத்தான் இயேசுவிடம் பொய்களைக் கொண்டு வந்தபோது, "இது எழுதப்பட்டிருக்கிறது" என்று அவர் கூறினார் (மத்தேயு 4: 4, 7), அவர் வேதத்தை மேற்கோள் காட்டினார். நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். உண்மை எப்போதும் வெல்லும்.

எல்லைகளை நிறுவுதல்

நீங்கள் எல்லைகளை நிறுவ வேண்டியிருக்கலாம். மன்னிப்பு கேட்பது அல்லது மற்றவரை மன்னிப்பது அந்த நபருக்கு உங்களை அவமரியாதையாக நடத்தும் அல்லது கடுமையாக நடந்து கொள்ளும் உரிமையை அளிக்காது.

நீங்கள் வளரும் போது உங்கள் தாயார் உங்களிடம் கடுமையாகவோ அல்லது சூழ்ச்சியாகவோ இருந்தால், நீங்கள் வெளியேறிய பிறகும் அவள் தொடர்ந்தால், உங்கள் உறவில் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் (அவளை மன்னித்த பிறகு). நீங்கள் அவளுடன் ஒரு உறவை விரும்புகிறீர்கள், ஆனால் அவளால் காயப்படாமல் இருக்க எல்லைகளை நிறுவ வேண்டும் என்பதை தயவுசெய்து விளக்கவும். ஒருவேளை நீங்கள் சேர்க்கலாம், "அம்மா, நீங்கள் என்னிடம் அன்பான முறையில் பேச வேண்டும், நான் உங்களுக்கும் அவ்வாறே செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். நம்மில் யாராவது தயவுசெய்து ஏதாவது சொன்னால், மற்றவர் நம்மை காயப்படுத்தினார் என்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நாம் பேச விரும்பவில்லை என்றால், நாம் அதை மதிக்க வேண்டும். அந்த எல்லைகள் மதிக்கப்படாவிட்டால், நான் விவாதத்தை முடிப்பேன். அம்மா, நாம் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் மட்டுமே நாம் உறவு கொள்ள விரும்புகிறோமா என்பதை நாம் உண்மையாக அறிய முடியும்.

சமரசம் செய்ய இயலாமை

சில நேரங்களில் சமரசம் செய்ய முடியாது. நீங்கள் மன்னிக்க வேண்டிய நபர் இறந்துவிட்டால் அல்லது சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் இன்னும் அவர்களை மன்னிக்கலாம்.

அந்த கசப்பின் பொருள் இறந்த பிறகு மனித இருதயத்தில் கசப்பு வாழ்கிறது. ஆரோக்கியமற்ற மனித நிலைமைகளின் மனித ஆன்மாவை குணப்படுத்த மன்னிப்பை ஒரு சக்திவாய்ந்த மருந்தாகப் பார்ப்பது முக்கியம். நீங்கள் தேவனை நம்பி இந்த "மாற்று மருந்தை" பெற விரும்பினால், தேவன் குணப்படுத்துவதோடு உங்கள் உள்ளத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவார். குற்றவாளியின் மரணம் தேவனின் வார்த்தையை ரத்து செய்யாது.

வேதகம மன்னிப்புக்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் மன்னிக்க வேண்டும் என்று நம் மனதில் அல்லது இருதயத்தில் ஒப்புக்கொள்வதை விட அதிகமாக செய்ய வேண்டும். வெறுமனே மன்னிப்பை உணரும்படி பைபிள் கட்டளையிடவில்லை. நாம் நம் விருப்பத்தைப் பின்பற்ற வேண்டும் மற்றும் நம் செயல்களைப் பின்பற்ற வேண்டும்.

நீங்கள் தேவனிடம் ஒப்புதல் வாக்குமூலத்துடன் தொடங்க வேண்டும். உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை உரக்கப் பேசி, நம்பகமான நண்பர், வாழ்க்கைத் துணை, போதகர் அல்லது ஆலோசகர் முன்னிலையில் இறந்தவரின் மன்னிப்பை வாய்மொழியாகச் சொன்னால் அது உதவியாக இருக்கும்.

உண்மை கோப்பு

ஒப்புக்கொள்ளாதல்-ஒருவரின் தவறு, தவறு அல்லது பாவத்தை ஒப்புக்கொள்வது அல்லது மூடுவது.

உங்கள் பொறுப்பு

நல்லிணக்கத்தின் உங்கள் பகுதிக்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு. மற்றவர் எந்த நிலையிலிருந்தாலும், நீங்கள் மன்னிப்பு கேட்டு மன்னிப்பு வழங்குவதன் மூலம் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர்கள் உங்களுக்கு மன்னிப்பு வழங்க மறுத்தால், அல்லது அவர்கள் உங்கள் தவறை ஒப்புக் கொள்ளாவிட்டால், தேவன் உங்கள் கீழ்ப்படிதலுக்காக உங்களை ஆசீர்வதிப்பார் மேலும் உங்கள் அமைதி, கருணை மற்றும் கருணையை உங்கள் வாழ்வில் பொழிவார். அடிமைத்தனத்திலிருந்து அவருடைய சுதந்திரத்தை நீங்கள் இன்னும் அனுபவிப்பீர்கள்.

நீங்கள் மற்ற நபரிடம் எந்த எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் வைக்க முடியாது. அனைவரையும் தேவனிடம் ஒப்படைத்து, உங்கள் சூழ்நிலைகளில் அவரை நம்புங்கள். நாம் நம் சொந்த புரிதலில் சாய்ந்து கொள்ளாமல் தேவனுக்கும் அவருடைய விருப்பத்திற்கும் கீழ்ப்படிந்து சரணடைய வேண்டும். அவர் நம்மை ஆளவும், பாதுகாக்கவும், விடுவிக்கவும் ஆவிக்குரியச் சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். இந்த சட்டங்களை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றிய புரிதலையும் அறிவுறுத்தலையும் அவருடைய வார்த்தை நமக்கு வழங்குகிறது.

இந்த சூழ்நிலைகளில் நம் மாம்சம், பெருமை மற்றும் பயம் தேவனை நம்புவதிலிருந்தும் கீழ்ப்படிவதிலிருந்தும் நம்மைத் தடுக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியின் சக்தியால் நாம் வெல்ல முடியும்.

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். (நீதிமொழிகள் 3: 5-6)

உங்களுக்கு வழிகாட்ட பின்வரும் ஜெபத்தைப் பயன்படுத்தவும்:

கர்த்தராகிய இயேசுவே, இந்த சூழ்நிலைகளில் உம்மை நம்பும் வலிமைக்காக நான் ஜெபிக்கிறேன். நான் உமக்காக இதைச் செய்கிறேன் என்பதை நினைவில் கொள்ள எனக்கு உதவும். நாங்கள் செய்த தவறுகளுக்கு என்னையும் மற்றவர்களையும் நீர் மட்டுமே குணப்படுத்த முடியும் என்பது எனக்குத் தெரியும். இந்த நபருடன் ஒப்புரவாகுதலுக்காக நான் ஜெபிக்கிறேன், ஆனால் என்னால் என் பங்கை மட்டுமே செய்ய முடியும் என்று எனக்கு தெரியும். நீர் மகிமைப்படுவதற்காக இந்த நபர் உம்மிடம் சரணடைய நான் ஜெபிக்கிறேன். முடிவுகளுடன் நான் உம்மை முழுமையாக நம்புகிறேன். இயேசுவின் பெயரில் நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

முடிவுரை

மன்னிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம், ஆனால் நாம் மன்னிக்காதபோது வாழ்க்கை கடினமாக உள்ளது, ஏனென்றால் நாம் பாவத்தை அடைந்து கொண்டு, சிலுவையில் இயேசு நமக்காக செய்ததை இழக்கிறோம். தேவனின் மன்னிப்பின் அனுபவம் நேரடியாக மற்றவர்களை மன்னிக்கும் திறனுடன் தொடர்புடையது. மற்றவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பது உங்கள் சொந்த பாவத்திற்கு நீங்கள் உண்மையிலேயே மனந்திரும்பி, உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து, தேவனின் மன்னிப்பைப் பெற்றீர்கள் என்பதற்கான ஒரு அறிகுறியாகும். தேவனை நோக்கி சரணடைந்த இருதயம் மற்றவர்களிடம் கடினமான இருதயமாக இருக்க முடியாது.

பெருமை மற்றும் பயம் மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்திலிருந்து நம்மைத் தடுக்கிறது. கொடுக்க மறுப்பது அல்லது உடைக்கப்படுவது, உங்கள் உரிமைகளை வலியுறுத்துவது, உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எல்லாம் தேவனை விட சுயநலப் பெருமை உங்கள் வாழ்க்கையை ஆளும் என்பதற்கான அறிகுறிகள். என்ன உங்களை பயமுறுத்துகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது என்றால், தேவனை நம்பவும் கீழ்ப்படியவும் விசுவாசத்திற்காக ஜெபியுங்கள். சத்துருக்களை வைத்துக்கொள்வது மிகவும் விலை உயர்ந்தது. மத்தேயு 18: 21-35 இல் உள்ள உவமை, மன்னிக்காத ஆவி உங்களை உணர்ச்சிவசப்பட்ட சிறையில் தள்ளும் என்று எச்சரிக்கிறது.

மன்னிப்பால் குணமடையும் முதல் மற்றும் ஒரே நபர் பெரும்பாலும் மன்னிப்பு செய்பவர். . . . நாம் உண்மையாக மன்னிக்கும் போது, நாங்கள் ஒரு கைதியை விடுதலை செய்கிறோம், பின்னர் நாங்கள் விடுவித்த கைதி நாமே என்பதை கண்டுபிடிப்போம். - லூயிஸ் ஸ்மெடிஸ்

இணைப்பு F

பயனுள்ள கேட்கும் சுய மதிப்பீடு

உங்கள் கேட்கும் பழக்கத்தைப் பற்றி மேலும் அறிய உதவும் இந்த சுய மதிப்பீட்டை முடிக்கவும். பதில்ஒவ்வொரு கேள்வியும் சிந்தனையுடனும் நேர்மையுடனும்.

வெளிப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு பழக்கம்

#	நீங்கள் பின்வருவனவற்றை செய்கிறீர்களா?	பெரும்பாலானவை நேரம்	அடிக்கடி	எப்போதாவது	ஒருபோதும் கிடையாது
1	நீங்கள் ஒப்புக்கொள்ளாதபோது உங்கள் பிள்ளையை சீர் செய்யுங்கள் அவர்களுடன் அல்லது கேட்க விரும்பவில்லையா?				
2	சொல்லப்பட்டவற்றில் கவனம் செலுத்துங்கள் உங்களுக்கு உண்மையில் ஆர்வம் இல்லையா?				
3	உங்கள் பிள்ளை என்ன செய்யப் போகிறது என்று உங்களுக்குத் தெரியும் என்று வைத்துக்கொள்ளுங்கள் சொல்லி கேட்பதை நிறுத்தவா?				
4	உங்கள் பிள்ளை என்ன என்பதை உங்கள் சொந்த வார்த்தைகளில் மீண்டும் செய்யவும் இப்போதுதான் சொன்னாரா?				
5	உங்கள் பிள்ளையின் பார்வையை கேளுங்கள், இருந்தாலும் உங்களிடமிருந்து வேறுபடுகிறதா?				
6	யாரிடமாவது கற்றுக்கொள்ள திறந்தே இருங்கள் அது, அற்பமானதாகத் தோன்றினாலும்?				
7	சொற்களின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டறியவும் உங்களுக்கு அறிமுகமில்லாத வழிகளில் பயன்படுத்தப்பட்டதா?				
8	உங்கள் தலையில் ஒரு மறுப்பை உருவாக்கவும் பிள்ளை இன்னும் பேசுகிறதா?				
9	நீங்கள் கேட்கும் தோற்றத்தைக் கொடுங்கள் இல்லை?				
10	உங்கள் பிள்ளை பேசும் போது பகல் கனவு?				
11	உண்மைகளை மட்டுமல்ல, முக்கிய யோசனைகளையும் கேளுங்கள்?				

12	வார்த்தைகளுக்கு எப்போதும் அர்த்தம் இல்லை என்பதை உணருங்கள் வெவ்வேறு மக்களுக்கு ஒரே விஷயம்?				
13	நீங்கள் கேட்க விரும்புவதை மட்டும் கேளுங்கள். உங்கள் பிள்ளையின் முழு செய்தியை அழிக்கிறீர்களா?				

வெளிப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு பழக்கம்

#	நீங்கள் பின்வருவனவற்றை செய்கிறீர்களா?	பெரும்பாலான அடிக்கடி நேரம்	எப்போதாவது	ஒருபோதும் கிடையாது
14	அவர்கள் பேசும் போது உங்கள் பிள்ளையைப் பாருங்கள்?			
15	உங்கள் பிள்ளையின் அர்த்தத்தில் கவனம் செலுத்துங்கள் அவன் அல்லது அவள் எப்படி இருப்பதை விட?			
16	நீங்கள் எந்த சொற்களையும் சொற்றொடர்களையும் விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் உணர்ச்சிபூர்வமாக பதிலளிக்கவா?			
17	நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள் என்று சிந்தியுங்கள் உங்கள் தொடர்புடன்?			
18	நீங்கள் விரும்புவதைச் சொல்ல சிறந்த நேரத்தைத் திட்டமிடுகிறீர்களா			
19	மற்றவர் எப்படி இருக்க முடியும் என்று சிந்தியுங்கள் நீங்கள் சொல்வதற்கு எதிர்வினையாற்றுகிறீர்களா?			
20	தொடர்புகொள்வதற்கான சிறந்த வழியைக் கவனியுங்கள் (எழுதப்பட்டது, பேசப்பட்டது மற்றும்/அல்லது நேரம்)?			

21	எப்போதும் உங்கள் பிள்ளையின் உணர்ச்சியில் அக்கறை காட்டுங்கள் அவர்களுடன் பேசும்போது நிபந்தனை (அவர்கள் இருந்தால் மன அழுத்தம், வருத்தம், கவலை, விரோதம், ஆர்வமின்மை, அவசரம், கோபம் போன்றவை)?				
22	ஒவ்வொரு பிள்ளைக்கும் உங்கள் தொடர்பை சரிசெய்யவும் ஆளுமை?				
23	உங்கள் பிள்ளைக்குத் தெரியும் மற்றும் புரிந்துகொள்ளுங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் என்ன தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும்/அல்லது அவர்களிடம் தொடர்பு கொள்ளப்பட்டதா?				
24	உங்கள் பிள்ளையை மரியாதையுடன் வெளியேற்ற அனுமதிக்கவும் நீங்கள் இல்லாமல் எதிர்மறை உணர்வுகள் தற்காப்பு ஆகுமா?				
25	உங்கள் அளவை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் கேட்கும் திறன்?				
26	உங்களுக்கு உதவ தேவையான போது குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் ஞாபகம் இருக்கிறதா?				
27	சுற்றியுள்ளவர்களிடம் கவனச்சிதறல் இல்லாமல் கவனமாக கேட்கிறீர்களா?				
28	உங்கள் பிள்ளையை நியாயந்தீர்க்காமல் கேளுங்கள் விமர்சிப்பது				

வெளிப்பட்ட தகவல்தொடர்பு பழக்கம் (தொடர்ச்சி)

#	நீங்கள் பின்வருவனவற்றை செய்கிறீர்களா?	பெரும்பாலான நேரம்	அடிக்கடி	எப்போதாவது	ஒருபோதும் கிடையாது
29	அறிவுறுத்தல்கள் மற்றும் செய்திகளை மீளமைக்கவும் நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்களா?				
30	உங்கள் பிள்ளை ஏன் உணர்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுங்கள் அவர்கள் செய்யும் வழி?				

முப்பது கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு, அடுத்த பக்கத்தில் மதிப்பெண் குறியீட்டை முடிக்கவும்.

பயனுள்ள கேட்கும் சுய மதிப்பீட்டு மதிப்பெண் குறியீடு ஒவ்வொரு உருப்படியிலும் நீங்கள் சரிபார்த்த வகையை குறிக்கும் எண்ணை வட்டமிடுங்கள் அல்லது முன்னிலைப்படுத்தவும் பயனுள்ள கேட்கும் சுய மதிப்பீட்டு.

#	பெரும்பாலான நேரங்களில்	அடிக்கடி	எப்போதாவது	ஒருபோதும் கிடையாது
1	1	2	3	4
2	4	3	2	1
3	1	2	3	4
4	4	3	2	1
5	4	3	2	1
6	4	3	2	1
7	4	3	2	1
8	1	2	3	4
9	1	2	3	4
10	1	2	3	4
11	4	3	2	1
12	4	3	2	1
13	1	2	3	4
14	4	3	2	1
15	4	3	2	1
16	4	3	2	1
17	4	3	2	1
18	4	3	2	1
19	4	3	2	1
20	4	3	2	1
21	4	3	2	1

22	4	3	2	1
23	1	2	3	4
24	4	3	2	1
25	4	3	2	1
26	4	3	2	1
27	4	3	2	1
28	4	3	2	1
29	4	3	2	1
30	4	3	2	1
Subtotal				

கூட்டுத்தொகை

கீழே உங்கள் துணைத்தொகைகளைக் கணக்கிட்டு, பின்னர் அவற்றை உங்கள் மொத்தமாகச் சேர்க்கவும்.

உங்கள் கேட்கும் அளவை அடுத்த பக்கத்தில் தீர்மானிக்கவும்.
கிராண்ட் மொத்தம் _____

கேட்கும் நிலை

உங்கள் கேட்கும் அளவை தீர்மானிக்க கீழே உள்ள பொருத்தமான வரியில் உங்கள் மதிப்பெண்ணை எழுதுங்கள்.

110-120: சிறந்த கேட்பவர் _____

99-109: சராசரிக்கு மேலே கேட்பவர் _____

88-98: சராசரி கேட்பவர் _____

77-87: நியாயமான கேட்பவர் _____

<77: குறைவான முதல் மிக மோசமான கேட்பவர் _____

உங்கள் கேட்கும் அளவை தீர்மானித்த பிறகு, மாற்ற வேண்டிய பகுதிகளை நீங்கள் அடையாளம் காண வேண்டியிருக்கலாம். முடிக்க துணை பணித்தாள் அடுத்த இணைப்பு ஜி: உங்கள் அன்பான தொடர்புகளை மேம்படுத்துதல், இருக்க வேண்டும் அன்பற்ற தகவல்தொடர்பு வெளிப்படுவதைக் காணும்போது இந்த சுய மதிப்பீட்டில் பயன்படுத்தப்படுகிறது.

நினைவில் கொள்ளுங்கள்: கிறிஸ்துவின் உண்மையான சீடர் அறிவார்ந்த அறிவைப் பெற முயற்சிக்கவில்லை. ஒரு உண்மை சிஷ்யன் கற்றுக் கொள்ளவும் தேவன் கற்பிக்கும் கொள்கைகளின்படி வாழவும் தன்னை அல்லது தன்னை முதலீடு செய்கிறான் அவருடைய வார்த்தை. தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தும் கொள்கைகளின் படி கற்றல் மற்றும் வாழ்வதற்கான உங்கள் முதலீடு இந்த பொருள் மூலம் தேவன் விரும்பியபடி உங்கள் வாழ்க்கையை மாற்றும்.

இணைப்பு G

உங்கள் அன்பான தொடர்புகளை மேம்படுத்துதல்

தனித்தனியாக முடிக்கவும், பிறகு திருமணமானால் ஒரு ஜோடியாக மறுபரிசீலனை செய்து விவாதிக்கவும்.

பின் இணைப்பு F ஐ முடித்த பிறகு: பயனுள்ள சுய மதிப்பீட்டை கேட்டு உங்கள் மதிப்பெண்ணை மொத்தமாக பட்டியலிடுங்கள். நீங்கள் மாற்ற வேண்டிய பகுதிகளுக்கு முன்னுரிமை.

- 1 _____
- 2 _____
- 3 _____
- 4 _____
- 5 _____
- 6 _____
- 7 _____

தொகுதி 2, பாடங்கள் 4-10 இல் அன்பு என்ன என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள். எந்த விவிலியமற்ற தொடர்புகளையும் முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடுங்கள்

உங்கள் வீட்டில் நீங்கள் கடைப்பிடிக்கும் பழக்கங்கள். இவற்றை மாற்ற தேவனின் அருள் மற்றும் வலிமைக்காக ஜெபம் செய்யுங்கள்.

- 1 _____
- 2 _____
- 3 _____
- 4 _____
- 5 _____
- 6 _____
- 7 _____
- 8 _____
- 9 _____
- 10 _____

ஒப்புரவாகுதல்

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அன்பான தொடர்பை வெளிப்படுத்தவில்லை என்று நீங்கள் நம்பினால் (அல்லது மற்றொரு நபர்), சமரசம் செய்ய கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்.

1. தேவனிடம் இதை ஒப்புக்கொண்டு அவரிடம் அன்பைத் தெரிவிக்காததற்காக உங்களை மன்னிக்கும்படி அவரிடம் கேளுங்கள் பிள்ளை/பிள்ளைகள்.

நாம் நம் பாவங்களை ஒப்புக்கொண்டால், அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மைச் சுத்திகரிப்பதற்கு உண்மையுள்ளவர், நியாயமானவர் அனைத்து அநீதிகளிலிருந்தும். (1 யோவான் 1: 9)

2. உங்கள் பிள்ளை/பிள்ளைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட அன்பால் உங்கள் இருதயத்தை நிரப்ப தேவனிடம் கேளுங்கள்.

இப்போது நம்பிக்கை ஏமாற்றமடையவில்லை, ஏனென்றால் தேவனின் அன்பு நம்மில் ஊற்றப்பட்டுள்ளது நமக்கு வழங்கப்பட்ட பரிசுத்த ஆவியின் இருதயங்கள். (ரோமர் 5: 5)

3. உங்கள் பிள்ளை/பிள்ளைகளிடம் சென்று வயதுக்கு ஏற்ற வாக்குமூலம் அளிக்கவும். உதாரணமாக, "நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் என் வார்த்தைகளால் அந்த அன்பை நான் உங்களுக்குக் காட்டவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் பொறுமையாக இருந்தேன் (இரக்கமற்ற, முதலியன), நான் மன்னிப்பு கேட்க வேண்டும். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் உன்னை நேசிக்கிறேன், உங்கள் அம்மா/அப்பாவாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

4. உங்கள் பிள்ளையுடன் ஜெபம் செய்யுங்கள். அர்ப்பணிப்பு இந்த பகுதிகளை மாற்றுவதற்கான தேவனின் சக்திக்காக அவரைத் தேடுவதற்கான அர்ப்பணிப்பின் ஜெபத்தை எழுதுங்கள் தேவன் விரும்பும் பெற்றோர் ஆக.

இணைப்பு H

உங்கள் பிள்ளைக்கு அன்பைக் காட்டுதல்

நாம் நம் பிள்ளைகளுக்கு பல வழிகளில் அன்பைக் காட்டலாம், ஆனால் தரமான நேரத்தை செலவிடுவதே சிறந்த வழி ஒன்றாக இங்கே சில பரிந்துரைகள் உள்ளன. திருமணமானால் ஒரு ஜோடியாக மறுபரிசீலனை செய்து விவாதிக்கவும்.

1. அவர்களின் விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சி, பள்ளி நாடகங்கள் போன்றவற்றில் கலந்து கொள்ளுங்கள்.
2. உங்கள் பிள்ளைக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்குவதன் மூலம் அவர்களை நம்புவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும்.
3. ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒரு குடும்ப உல்லாசப் பயணம்.
4. மழையில் நடந்து குட்டைகளை ஒன்றாக குதிக்கவும்.
5. உங்கள் முழு கவனத்துடனும் உங்கள் பிள்ளையைக் கேளுங்கள்.
6. ஒன்றாக உட்கார்ந்து உங்கள் பிள்ளைக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பாருங்கள்.
7. ஒரு ஏரி, குளம் அல்லது ஆற்றில் பாறைகளை ஒன்றாக தவிர்க்கவும்.
8. "நான் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்."
9. உங்கள் டீனேஜர் வெளியூரிலிருந்து வந்த பிறகு, நெருப்பிடம் மூலம் பாப்கார்னை ஒன்றாக வைக்கவும்.
10. உங்கள் பெற்றோரைப் பற்றி நீங்கள் மிகவும் பாராட்டும் விஷயங்களைப் பற்றி உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள்.
11. ஒரு குடும்ப நீர்-பலூன் சண்டை (நீங்கள் முக்கிய இலக்காக இல்லாமல்).
12. ஒன்றாக மாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
13. ஒரு நண்பரிடம் அவர்களைப் பற்றி பெருமை பேசுவதை உங்கள் பிள்ளை பிடிக்கட்டும்.
14. உங்கள் பிள்ளையை கட்டிப்பிடிக்கவும்.
15. ஒரு சந்திப்பை ஒத்திவைக்கவும், அதற்குப் பதிலாக உங்கள் பிள்ளை விரும்பும் ஒன்றைச் செய்யுங்கள்.
16. உங்கள் பிள்ளைக்கு பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து, அந்த நாளை ஒன்றாகக் கழித்து ஆச்சரியப்படுத்துங்கள்.
17. உங்கள் மகளுக்கு அவள் அழகாக இருக்கிறாள் என்று சொல்லுங்கள்.
18. உங்கள் மகனுக்கு அவர் அழகானவர் என்று சொல்லுங்கள்.
19. உங்கள் பிள்ளை தவறு செய்யும்போது அவர்களுக்கு கருணை கொடுங்கள்.
20. தினமும் உங்கள் பிள்ளையுடன் ஜெபம் செய்யுங்கள்.
21. உங்கள் பிள்ளையின் கருத்தைக் கேட்க பொருத்தமான வாய்ப்புகளைப் பயன்படுத்தவும்.
22. அவர்கள் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தும் குறிப்பை எழுதுங்கள்.
23. அவர்களுக்கு பிடித்த குக்கீகளை சுட அல்லது வாங்கவும்.
24. பாப்கார்னை உருவாக்கி, பழைய திரைப்படத்தை ஒன்றாக அனுபவிக்கவும்.
25. காலை உணவு அல்லது இரவு உணவிற்கு அவர்களை உணவகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
26. அவர்கள் குறிப்பாக செய்ய விரும்பும் ஒரு பொழுதுபோக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
27. ஒன்றாக ஒரு புதிய பொழுதுபோக்கைத் தொடங்குங்கள்.

இணைப்பு T

சொற்களஞ்சியம்

இந்த வரையறைகள் ஆங்கில மொழியின் வெப்ஸ்டரின் புதிய சர்வதேச அகராதியிலிருந்து எடுக்கப்பட்டது. ஜி & சி மெரியம் நிறுவனம், மற்றும் முழுமையான வார்த்தை ஆய்வு அகராதி, ஸ்பைரோஸ் சோடியாட்ஸ், ஏஎம்ஜி வெளியீட்டாளர்கள்.

கடைபிடிக்கவும்: தங்க, இருக்க, ஒரு இடத்தில் தொடர, பலனளிக்காமல் சகித்துக்கொள்ள.

கணக்கொப்புவிப்பது: ஒரு கணக்கு, பதிலளிக்கக்கூடிய, ஒருவரின் நடத்தையை விளக்கும் ஒரு அறிக்கைக்கு உட்பட்டது.

அறிவுரை: நொளதீசியா (கிரேக்கம்). இது ஒரு திருத்தம் செல்வாக்கு கொண்ட யோசனை புரிதலை வழங்குவதன் மூலம் ஒருவர் மீது எச்சரிக்கை, அறிவுறுத்தல், ஊக்கமளிக்கும் வார்த்தை அல்லது கண்டனம், இது சரியான நடத்தைக்கு வழிவகுக்கிறது (எபேசியர் 6: 4).

அன்புடன் ஏங்குதல் அல்லது பாசம்: ஹோமிரோமை (கிரேக்கம்). உணர்ச்சிவசப்பட்ட ஒருவருக்காக ஏங்க மற்றும் தீவிரமாக, மற்றும், ஒரு தாயின் அன்போடு இணைக்கப்பட்டிருப்பது, ஒரு பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டது மீற முடியாத அளவுக்கு ஆழமான மற்றும் கட்டாயமானது (1 தெசலோனிகேயர் 2: 8). பழங்கால கல்வெட்டுகள் இறந்த பிள்ளைகளின் கல்லறைகள் சில நேரங்களில் பெற்றோர்கள் விவரிக்க விரும்பும் போது இந்த வார்த்தையைக் கொண்டிருக்கின்றன மிக விரைவில் பிரிந்த பிள்ளைக்கு அவர்களின் சோகமான ஆசை.

ஒப்புதல்: தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்த, உங்கள் செயலின் ஒப்புதலுக்கு முன் ஆய்வு செய்யவும். ஆணவம் அல்லது பெருமை: பெருமை கொள்ள வேண்டும்; சுய முக்கியத்துவத்தை உணருதல் அல்லது காட்டுதல், மற்றவர்களைப் புறக்கணித்தல் **பெருமைக்குரியது;** தனக்கு உயர் பதவியைக் கொடுப்பது அல்லது தேவையற்ற அளவு முக்கியத்துவம்.

அணுகுமுறை: ஒரு தோரணை அல்லது நிலை; ஒரு உணர்வு, கருத்து அல்லது மனநிலை.

எல்லாவற்றையும் தாங்குகிறது: கரடிகள், ஸ்டிகோ (கிரேக்கம்). மறைக்க, மறைக்க. அன்பு மற்றவர்களின் தவறுகளை மறைக்கிறது, மறைக்கிறது அவர்களை. கப்பல் தண்ணீரை அல்லது கூரையை மழையாக வைத்திருப்பதால் அது வெறுப்பைத் தடுக்கிறது.

நடத்தை: செயல் அல்லது நடத்தை.

நம்புவது: பிஸ்டியோ (கிரேக்கம்). நம்பிக்கை வைத்திருத்தல், அல்லது ஏதாவது உறுதியாக வற்புறுத்துவது. இது குறிக்கிறது எதிர்பார்ப்பு நம்பிக்கையின் அணுகுமுறை.

குற்றமில்லாமல்: தவறில்லாத, விமர்சகர்களின் ஆய்வுக்கு நிற்க முடியும். நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து செல்லும்போது நீங்கள் கிறிஸ்துவின் உருவமாக மாற்றப்படுவீர்கள், உங்கள் தெய்வீக தெளிவாகிறது மற்றவர்களுக்கு.

தற்பெருமை: தன்னைப் பற்றியோ, அல்லது தன்னைப் பற்றிய விஷயங்களைப் பற்றியோ, பெருமையாகப் பேசுவது; பெருமை கொள்ள.

அவற்றைக் கொண்டு வாருங்கள்: எக்ட்ரெபோ (கிரேக்கம்). ஊட்ட, பின், உணவளிக்க (எபேசியர் 6: 4). வளர்க்க, பின், கொண்டு வரபிள்ளைகள் போன்ற முதிர்ச்சி வரை, பயிற்சி அல்லது கல்வி என்ற அர்த்தத்தில் குற்றச்சாட்டு, வேண்டுகல்.

வலியுறுத்தல்: மார்டிரோமெனோய் (கிரேக்கம்). "உண்மையை வழங்குதல்" என்பதைக் குறிக்கிறது மற்றும் சாத்தியம் ஒரு தந்தையின் அதிக வழிகாட்டுதல் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகும். ஒரு நல்ல தந்தை ஊக்குவிக்கிறார் மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது,

கற்பித்தல் அல்லது ஒழுக்கம்: Paideia (கிரேக்கம்). திருத்தம் அல்லது பயிற்சி. ஒரு விளைவு உள்ளது ஒவ்வொரு குற்றமும்; சில வகையான பயிற்சி/திருத்தம் பின்பற்றப்படும். எபேசியர் 6: 4 இல் பயன்படுத்தப்படுகிறது.

ஏமாற்றுதல்: போரில் கொள்ளையடிக்கப்படுவது போல் கொள்ளையடிப்பது அல்லது கொள்ளையடிப்பது. "உங்களை சிறைபிடித்துச் செல்லுங்கள்" என மொழிபெயர்க்கப் பட்டுள்ளது கொலொசேயர் 2: 8. இந்த விஷயத்தில் விசுவாசிகள் தங்களிடம் உள்ள முழுமையான செல்வத்தை கொள்ளையடிப்பது கிறிஸ்து வார்த்தையில் வெளிப்படுத்தினார், மேலும் அவருடைய சக்தி மற்றும் தலையீடு. போற்று பறவைகள் தங்கள் குஞ்சுகளை இறகுகளால் மறைக்கின்றன (உபாகமம் 22: 6), மென்மையான அன்பால் போற்ற, மென்மையான கவனிப்புடன் வளர்க்கவும். 1 தெசலோனிகேயர் 2: 7 இல் "மென்மையான கவனிப்பு" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தொடர்பு: தொடர்பு கொள்ளும் செயல் என்பது சிந்தனை, செய்தி அல்லது தகவல் பரிமாற்றம் ஆகும்.

ஒப்புக்கொள்ளுங்கள்: நீங்கள் அறியாமலோ அல்லது வேண்டுமென்றோ செய்ததை பாவம் என்று தேவனுடன் ஒப்புக்கொள்வது.

விளைவுகள்: ஒரு விதியை மீறுவதால் பின்வருவது. உங்களுக்கு ஒரு விதி இருக்கும்போது, கண்டிப்பாக ஒரு இருக்க வேண்டும் அந்த விதியை மீறுவதற்கான சரியான விளைவு.

கட்டுப்படுத்துதல்: அதிகாரம் செலுத்துதல், ஆதிக்கம் செலுத்துதல் அல்லது ஆள்வது, கட்டுப்படுத்த, ஒரு கட்டுப்படுத்தும் சக்தி. கவுண்டன்: பானிம் (ஹீப்ரு). முகத்தின் நேரடி அர்த்தம் உள்ளது (ஆதியாகமம் 43:31; 1 இராஜாக்கள் 19:13) ஆனால் ஒரு நபரின் மனநிலையின் பிரதிபலிப்பு அல்லது எதிர்மறையாக இருப்பது போன்ற அணுகுமுறையையும் குறிக்கிறது (எரேமியா5: 3), இரக்கமற்ற (உபாகமம் 28:50), மகிழ்ச்சியான (வேலை 29:24), அவமானப்படுத்தப்பட்ட (2 சாமுவேல்19: 5), பயந்து (ஏசாயா 13: 8). வேதம் ஒரு மோசமான முகத்தையும் (மத்தேயு 6:16) நல்லதையும் காட்டுகிறது (சங்கீதம் 4: 6).

மீறல்: ஒரு பிள்ளை அதிகாரம் மற்றும் அவர்களின் முட்டாள்தனத்தை பின்பற்றும் ஒழுக்கத்திற்கு எதிராக கலகம் செய்யும் போது முதிர்ச்சியற்ற செயல்.

தீட்டு: மாசுபடுத்த, தாய்மையற்றது; அல்லது ஊழல். பக்தியுடன்: புனிதமான, பக்தியுள்ள, புனிதமான, தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட. இது நங்கள் நிலையான உறவை விவரிக்கிறது கிறிஸ்து.நீங்கள் தேவனுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும்போது அல்லது தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டால், அந்த உறவு ஒரு புனிதமான ஆதாரமாகும்.

விடாமுயற்சியுடன்: விடாமுயற்சியுடன் கவனத்துடன்; ஒரு பொருள் அல்லது பின்தொடர்வதற்கான விண்ணப்பத்தில் நிலையான மற்றும் ஆர்வமுள்ளவர்; கவனமாக கவனம் மற்றும் முயற்சியுடன் வழக்குத் தொடரப்பட்டது; கவனக்குறைவாக அல்லது அலட்சியமாக இல்லை.

சீடர் (வினை): உதாரணம் மற்றும் அறிவுறுத்தல் மூலம் தேவனின் வார்த்தையை நம் பிள்ளைகளின் இருதயத்தில் ஊற்றுவது, அவர்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுப்பது மற்றும் தேவனுடன் எவ்வாறு உறவு கொள்வது (ஒழுக்கத்தின் ஆவிக்குரிய பயிற்சி மற்றும் மதிப்புகள்).

சீஷன் (பெயர்ச்சொல்): மத்தீஸ் (கிரேக்கம்) ஏற்பாடு ஒரு பின்தொடர்பவர் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை ஏற்று அதை தனது விதியாக ஆக்குகிறார்

நடத்த: கிளாசிக் கிரேக்க மொழியில், "ஒரு பயிற்சியாளர்", ஆசிரியரிடமிருந்து உண்மைகளை மட்டும் கற்றுக்கொள்ளாதவர் ஆனால் அணுகுமுறைகள் மற்றும் தத்துவங்கள் போன்ற பிற விஷயங்கள். கணிதங்களை "மாணவர் தோழர்" என்று அழைக்கலாம், அவர் வகுப்பில் உட்கார்ந்து சொற்பொழிவுகளைக் கேட்பதில்லை, மாறாக யார் பின்பற்றுகிறார்கள் ஆசிரியர் வாழ்க்கையையும் உண்மைகளையும் கற்றுக்கொள்ள மற்றும் படிப்படியாக ஆசிரியரின் தன்மையைப் பெறுகிறார்.

சீடத்துவம்/ஒழுக்கம்: ஒரு உள்நோக்கமுள்ள உறவு, அதில் நாம் மற்ற சீடர்களுடன் இணைந்து நடக்கிறோம் முதிர்ச்சியை நோக்கி வளர அன்பில் ஒருவருக்கொருவர் ஊக்குவிக்கவும், சித்தப்படுத்தவும், சவால் செய்யவும் கிறிஸ்து. மற்றவர்களுக்கும் கற்பிக்க சீடரை சித்தப்படுத்துவது இதில் அடங்கும்.

சீடத்துவம் (நேரடி): அறிவுரை-சீடத்துவம் என்பது நீங்கள் பக்தி செய்ய ஒதுக்கப்பட்ட நேரம் (பைபிள் படிப்பு) உங்கள் பிள்ளைகளுடன். இது குடும்பத்தை உள்ளடக்கிய ஒரு திட்டமிட்ட செயல்பாடு.

சீடத்துவம் (மறைமுகம்): தேவன் ஒரு வாய்ப்பை வழங்கும்போது அறிவுறுத்தல்-சீடத்துவம் ஏற்படுகிறது ஆவிக்குரிய விஷயங்களின் முறைசாரா அல்லது திட்டமிடப்படாத விவாதம். இதன் பொருள் பெற்றோர் பணம் செலுத்துகிறார்கள் கவனம், அந்த வாய்ப்புகளை பார்த்து.

ஒழுக்கம் (பிள்ளைகளின்): ஒரு முதிர்ந்த வயது வந்தவரின் குணநலன்களை ஊக்குவித்தல் (எபேசியர் 6: 4), ஒழுக்கம், மதிப்புகள், தனிப்பட்ட பொறுப்பு மற்றும் சுயகட்டுப்பாடு; பயிற்சி நடத்தை.

ஊக்கமில்லாமல்: Athumeo (கிரேக்கம்). மூல வார்த்தை துமோஸ், அதாவது "வன்முறை இயக்கம் அல்லது பேரார்வம் கோபம், கோபம் அல்லது கோபம் போன்ற எண்ணம் "இல்லாமல்" ஆர்வம்; விரக்தி, மனதில் தொந்தரவு, மற்றும் தைரியம் இழப்பு குறிக்கிறது கொலோசெயர் 3:21).

திருத்தம்: ஓய்கோடோம் (கிரேக்கம்). ஒருவரின் ஆவிக்குரிய இலாபத்திற்காக அல்லது முன்னேற்றத்திற்காக உருவாக்க இல்லையெனில், ஒரு வீடு அல்லது அமைப்பை உருவாக்குவதைக் குறிக்கப் பயன்படுகிறது.

ஊக்குவித்தல் அல்லது ஆறுதல்: ஊக்குவிக்க, ஆதரவு; பிரச்சனை அல்லது கவலை நேரத்தில் ஆறுதல், ஆறுதல் உற்சாகம் மற்றும் சரியான நடத்தை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

சகலத்தையும் சகித்துக்கொள்: சகித்துக்கொள்ள, ஹுபோமெனோ (கிரேக்கம்), கீழ் நிலைத்திருத்தல், கீழ் தாங்குவது, துன்பப்படுவது, ஒரு துன்பங்களின் சமை. நோயாளி ஒப்புதல், அது இனி நம்ப முடியாதபோது அதன் நிலத்தை வைத்திருக்கிறது நம்பிக்கை பொறாமை: அதிருப்தி மற்றொருவரின் சிறந்த அதிர்ஷ்டத்தைப் பார்க்கிறது ஓரளவு வெறுப்பு மற்றும் சமமான நன்மைகளைக் கொண்ட விருப்பத்துடன்; தீங்கிழைக்கும் வெறுப்பு.

அறிவுரை: பாராக்லியோ (கிரேக்கம்). ஒருவரின் பக்கத்திற்கு அழைக்க, உதவி செய்ய; யாரையாவது ஊக்குவிக்க, அறிவுறுத்த அல்லது அறிவுறுத்த ஏதாவது செய்ய. நாங்கள் எங்கள் பிள்ளைகளுடன் வந்து அவர்கள் விஷயங்களில் வளர தேவன் உதவ வேண்டும்

நம்பிக்கை: பிஸ்டியோ (கிரேக்கம்). நம்பிக்கை, நம்பிக்கை; குறிப்பாக ஏதாவது உறுதியாக வற்புறுத்த வேண்டும். இது ஒரு மன ஒப்புதலை அளிப்பதை விட அதிகம்; அது நம்பப்பட்டதைச் செயல்படுத்துவதாகும்.

முட்டாள்தனம்: குணமின்மை, குறைபாடுள்ள புரிதல், விவேகமற்ற, மூளை இல்லாத, பகுத்தறிவற்ற, நகைச்சுவையான, தீர்ப்பின் பற்றாக்குறை.

கைவிடு: மறுக்க. தினசரி தேவனுடைய வார்த்தைக்கு முன்னுரிமைகளை சீரமைக்கவும், இது அவருடைய விருப்பத்தை நம் விருப்பத்திற்கு மேல் வைக்கிறது.

மென்மையானது: பொருத்தமானது, பொருத்தமானது; நியாயமான, நியாயமான, மிதமான, சகிப்புத்தன்மை கொண்ட, சட்டத்தின் கடிதத்தில் அடங்காத. ஒரு வழக்கின் உண்மைகளை மனிதாபிமானமாகவும் நியாயமாகவும் பார்க்கும் அந்த கருத்தை வெளிப்படுத்துகிறது.

உண்மையான தன்மை: டோக்கிமியன் (கிரேக்கம்). சோதனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. உலோகங்களால் பயன்படுத்தப்படுகிறது அனைத்து அசுத்தங்களையும் அகற்றுவதற்கு ஒரு சுத்திகரிப்பு செயல்முறை மூலம் இருந்தது.

மகிமைப்படுத்த: பிரதிபலிக்க, கௌரவிக்க, பாராட்டு; அவரை ஒரு மரியாதைக்குரியவராக வைத்து மரியாதை அல்லது மரியாதை கொடுக்கும் நிலை

தலைமை: மற்றவர்கள் கீழ்ப்படிந்திருக்கும் தலைவர் அல்லது முன்னணி நபர். நபர்களின் உருவகமாக, எ.கா. கணவன் தன் மனைவி தொடர்பாக (1 கொரிந்தியர் 11: 3; எபேசியர் 5:23) அவர்கள் எப்படி இருந்தாலும் ஒரு உடல் (மத்தேயு 19: 6; மாற்கு 10: 8), மற்றும் ஒரு உடல் அதை இயக்க ஒரே ஒரு தலை மட்டுமே இருக்க முடியும்; கிறிஸ்து அவருடைய சபை, அவருடைய உடல் மற்றும் அதன் உறுப்புகள் அவரது உறுப்பினர்கள் கொரிந்தியர் 12:27; எபேசியர் 1:22; 4:15; 5:23; கொலோசெயர் 1:18; 2:10, 19); தேவனின் தொடர்பில் கிறிஸ்துவுக்கு (1 கொரிந்தியர் 11: 3). பிதாவாகிய தேவன் கிறிஸ்துவின் தலைவராக நியமிக்கப்பட்டார் (கொலோசெயர்கள் 2:10; எபேசியர் 1:22).

இருதயம்: கார்டியா (கிரேக்கம்). ஆசைகள், உணர்வுகள், பாசங்கள், உணர்வுகள், தூண்டுதல்களின் இருக்கை; மனம். இருதயம்: லெபாப் (ஹீப்ரு). மனம், உள் நபர் (விருப்பம், உணர்ச்சிகள்). இந்த வார்த்தை முதன்மையாக விவரிக்கிறது உள் நபரின் முழு மனநிலை. காயப்படுத்துகிறது: ஒரு நபர் மற்றவர்களிடம் கசப்புணர்வை ஏற்படுத்தும். நம் உறவையும் பாதிக்கலாம் நம் வாழ்வில் தேவன் மற்றும் அவரது பரிசுத்தமாக்கும் செயல்முறை. நாம் ஒரு காயத்தை கசப்பாக மாற்ற அனுமதித்தால், இது ஆவிக்குரிய ரீதியில் நடக்க மற்றும் வளர தேவனுடைய கிருபையை பாதிக்கும், அது எதிர்மறையாக முடியும் நம்மை சுற்றி உள்ளவர்களை பாதிக்கும். எபிரெயர் 12:15 கூறுகிறது, "யாரையும் குறைத்து விடாதபடி கவனமாகப் பாருங்கள் தேவன் அருளால்; கசப்பின் எந்த வேரும் முளைக்காமல் சிக்கலை ஏற்படுத்தாதபடி, இதனால் பலர் ஆகலாம் தீட்டுப்பட்டது."

நயவஞ்சகன்: போலித்தனமாக செயல்படுபவர், அல்லது போலியானவர்; அனுமானித்து பேசும் அல்லது செயல்படும் மனிதன் ஒரு பாசாங்கு பாத்திரத்தின் கீழ். கொடு

ஒருமைப்பாடு: இருதயத்தின் ஒற்றுமையைக் குறிக்கிறது, இரட்டை எண்ணம் அல்ல; தேவனின் படி நடப்பவர் அவருடைய நீதியை விரும்பி எடுத்துக்காட்டுகிறது.

நேர்மை: நேர்மை மற்றும் நேர்மையுடன், நேர்மையான தன்மை மற்றும் நடத்தை, தினமும் விரும்புவது தேவனை மகிழ்வித்தபடி வாழ்க சரி மற்றும் தவறு.

வகையான: கிரெஸ்டோஸ் (கிரேக்கம்). நல்லது செய்ய; மென்மையான, இரக்கமுள்ள, அனுதாபமுள்ள, கருணையுள்ள, மற்றும் கடுமையான, கடினமான, கூர்மையான, கசப்பான அல்லது கொடூரத்திற்கு மாறாக நல்ல இயல்பு. தார்மீக சிறப்பான யோசனை. அறிவு: எபிக்னோசிஸ் (கிரேக்கம்). அறிவைப் பெறுவதிலும், அதைப் பயன்படுத்துவதிலும் முழுமையான பங்கேற்பு.

நீண்ட பொறுமை அல்லது பொறுமை: நீண்ட கோபத்துடன் இருக்க, அவசர கோபத்திற்கு எதிர்; உடற்பயிற்சியை உள்ளடக்கியதுமக்களிடம் புரிதல் மற்றும் பொறுமை. நாம் சூழ்நிலைகளை சகித்துக்கொள்ள வேண்டும், இல்லை நம்பிக்கையை இழத்தல் அல்லது விட்டுவிடுதல்.

அன்பு: அகபே (கிரேக்கம்). தகுதியற்ற பாவிகள் மீது தேவனின் இருதயத்தின் பதில். தேவனின் அன்பு அவரது அன்பின் பொருள்களின் நன்மைக்காக சுய தியாகத்தில் நிரூபிக்கப்பட்டது, அவருடைய மகன் கொண்டுவருகிறார் மனிதனுக்கு மன்னிப்பு. தேவனின் அத்தியாவசியத் தரம் மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களின் நலன்களை நாடுகிறது, மற்றவர்களின் செயல்கள்; இது தேவன் மனிதனுக்கு சிறந்தது என்று தெரிந்ததைச் செய்வதை உள்ளடக்கியது மற்றும் அவசியமில்லை மனிதன் என்ன விரும்புகிறான். அகபே நிபந்தனையற்ற அன்பைத் தேர்வு செய்கிறார்.

அன்பு: பிலியோ (கிரேக்கம்). மகிழ்ச்சியைத் தரும் வகையில் மனித ஆவியின் பதில் அதற்கு ஈர்க்கும். அகபேயிலிருந்து வேறுபட்டது மற்றும் மரியாதை, உயர்ந்த மரியாதை மற்றும் மென்மையான பாசம் பற்றி பேசுகிறது மற்றும் அதிகம் உணர்ச்சி. நட்பு அன்பு; என்ற பொருளில் இருந்து ஒருவர் பெறும் இன்பத்தால் தீர்மானிக்கப்படுகிறது அந்த அன்பு. பிலியோ நிபந்தனை அன்பு.

சீடர்களை உருவாக்குங்கள் (வினைச்சொல்): மாதேதியோ சீடராக்க (மத்தேயு 28:19; அப். 14:21); க்கு அறிவுறுத்துங்கள் (மத்தேயு 13:52) சீடராக்கும் நோக்கத்துடன். இது சரியாக இல்லை "மாற்றியமைக்கவும்," அது நிச்சயமாக மறைமுகமாக இருந்தாலும். இந்த சொல் சீடர்களை ஓரளவு அதிகமாக்குகிறது மனதையும், இருதயத்தையும் விருப்பத்தையும் தேவனால் வெல்ல வேண்டும் என்ற உண்மையை வலியுறுத்துங்கள் இயேசுவைப் பின்பற்றுவது, இயேசுவின் ஆண்டவருக்கு அடிபணிவது மற்றும் எடுப்பது பற்றி புதிய விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறது இரக்கமுள்ள சேவைக்கான அவரது நோக்கம். இது மக்களை உறவில் கொண்டு வருவதையும் உள்ளடக்கியது ஆசிரியருடன் மாணவர்களை இயேசுவோடு சேர்த்து, அவருடைய அறிவு

நுகத்தை எடுத்துக்கொள்ளச் செய்தார். அவர்கள் அதிகாரப்பூர்வமாக (மத்தேயு 11:29), அவருடைய வார்த்தைகளை உண்மையாக ஏற்றுக்கொண்டு, சமர்ப்பணம் செய்கிறார்கள், எது சரி என அவரது விருப்பத்திற்கு.

கையாளுதல்: கலை, நியாயமற்ற மற்றும் நயவஞ்சக வழிமுறைகளால் கட்டுப்படுத்த அல்லது விளையாட, குறிப்பாக ஒருவருக்கு சொந்த நன்மை.

தியானம்: அரை சத்தமாக வாசிப்பது அல்லது உரையாடுவது போன்ற முனகல், உச்சரிப்பு அல்லது முணுமுணுப்பு ஒலிகள் நீங்களே, உரையுடன் தொடர்புகொள்வதால் அது உங்கள் மனதில் ஊறவைக்கும். ஒரு தேநீர் பையில் ஊறவைப்பது போல நீர் திரவத்தை ஊடுருவுகிறது, எனவே வேதத்தை தியானிப்பது நம் மனதில் ஊடுருவுகிறது. விவிலியத்தில் உலகம், தியானம் ஒரு அமைதியான பயிற்சி அல்ல.

மந்திரி (பெயர்ச்சொல்): ஒரு வேலைக்காரன் அல்லது பணியாளர், மேற்பார்வையிடும், நிர்வகிக்கும் மற்றும் நிறைவேற்றும் ஒருவர். மந்திரி (வினைச்சொல்): ஒழுங்குபடுத்த, ஒழுங்குபடுத்தி, ஒழுங்கமைக்க; சேவை செய்ய, இன்னொருவருக்கு சேவை செய்யுங்கள்; உழைப்புக்கு, ஒரு ஊழியனாக தேவனுக்கு.

ஒழுக்கம்: தேவனின் பார்வையில் எது சரி எது தவறு என்று வரையறுக்கப்படுகிறது.

அக்கிரமத்தில் மகிழ்ச்சியடையவில்லை: யாராவது பாவத்தில் விழுந்து அல்லது தவறு செய்வதை நீங்கள் காணும்போது, நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை அல்லது அவர்கள் மீது பழிவாங்கும்.

செவிலியர்: நர்சிங், பாலாட்டுதல், ஊட்டச்சத்து, பயிற்சி; ஊட்டமளிக்கும் ஒன்று, ஊட்டச்சத்து; கல்வி அல்லது வளர்ப்பதற்கு, யாரோ அல்லது எதையாவது மேம்படுத்துவதற்கு (1 தெசலோனிகேயர் 2: 7).

சரியான அல்லது முதிர்ந்த: டெலியோஸ் (கிரேக்கம்). குறிக்கோள் அல்லது நோக்கம்; முடிந்தது, அதன் முடிவை எட்டியது, கால, வரம்பு; எனவே, முழுமையான, நிறைவான, எதையும் விடும்பாத (எபேசியர் 4:13).

முழுமையாக பயிற்சி பெற்றவர்: கட்டார்டிசோ (கிரேக்கம்). ஒரு பொருளை அதன் பொருத்தமான நிலையில் வைக்க, நிறுவ, சித்தப்படுத்து அதனால் எந்தப் பகுதியிலும் குறைபாடு இல்லை.

துன்புறுத்துதல்: காயப்படுத்துவது, துக்கப்படுவது அல்லது துன்புறுத்துவது; ஒடுக்குதல்; கொடுமையுடன் தொடர; துன்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட பொறுப்பு: தன்னை கவனித்துக் கொள்ளும் திறன்; உங்களிடம் உள்ள விஷயங்களைப் பின்பற்ற வேறு யாரும் உங்களைத் தூண்டாமல் செய்ய, அல்லது தேவையான விஷயங்களை செய்ய உறுதி; எடுத்து உரிமை, பொறுப்புடன் இருப்பது மற்றும் உங்கள் செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது.

வல்லமை: துனாமிஸ் (கிரேக்கம்). மாறும் வலிமை அல்லது தேவனால் மட்டுமே செய்யக்கூடியதைச் செய்யும் திறன்.

தண்டனை: தூண்டப்பட்ட வலியின் அளவிடப்பட்ட அளவு அல்லது அபராதம் விதித்தல். தண்டனை ஒட்டுமொத்த ஒழுங்கு திட்டத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் இது ஒரு திருத்த விளைவிலிருந்து வேறுபட்டது. தண்டனை பெற்றோரின் அதிகாரத்திற்கு அடிபணிந்து திருத்தத்தை ஏற்றுக்கொள்ள பிள்ளையைத் தூண்டுகிறது விளைவு

நோக்கம்: ஒரு நோக்கம் அல்லது விரும்பிய முடிவு அல்லது இலக்கு. எதிர்வினை: ஒரு தூண்டுதலுக்கு அல்லது தூண்டுதலுக்கு பதில் செயல்பட, எதிரில் செயல்பட.

மாம்சத்தில் வினைபுரிதல்: ஒரு கிறிஸ்தவர் தங்கள் பழைய பழக்கத்தில், பாவமான சூழ்நிலையில் ஒரு சூழ்நிலைக்கு எதிர்வினையாற்றுகிறார் வீழ்ச்சியடைந்த இயல்பு, அல்லது சக்தியை விட அவர்களின் வலிமை மற்றும் புரிதலில் எதிர்வினையாற்றுவது பரிசுத்த ஆவியின் ஞானம்.

கண்டித்தல்: குற்றவாளி, ஒருவரை தவறு என்று நிரூபிக்க. சக்தியத்தில் மகிழ்ச்சியடைதல்: மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டிருத்தல்; தேவனின் வாக்குறுதிகளின் அடிப்படையில் எது உண்மை என்று மகிழ்ச்சியடைகிறது.

மனந்திரும்புங்கள்: தீர்க்க; ஒருவரின் பாவங்களுக்கான மனக்கசப்பின் விளைவாக ஒருவரின் வாழ்க்கையை திருத்துவது; வருத்தப்பட வேண்டும் தேவனுக்கு முன்பாக ஒருவர் என்ன செய்தார் அல்லது செய்யவில்லை. திரும்பி மற்றொரு திசையில் செல்ல; ஒருவரின் மனதையும், விருப்பத்தையும், வாழ்க்கையையும் மாற்றுகிறது, இதன் விளைவாக நடத்தை மாறும்; விஷயங்களை வேறு வழியில் செய்ய. பதிலளிக்கவும்: நேர்மறையாக அல்லது சாதகமாக பதிலளிக்கவும். அன்பில் பதிலளித்தல்: பரிசுத்தத்தின் உள்ளான வழிகாட்டுதல், அன்பு, ஞானம் மற்றும் சக்தியுடன் பதிலளித்தல் ஆவி.

பழிவாங்குதல்: அவமதிப்புக்கு பதிலாக காயத்தை ஏற்படுத்துதல்.

வெகுமதி: ஒரு பெரிய விலைமதிப்பற்ற மதிப்பு.

சரியாகப் பிரித்தல்: தச்சு வேலை, கொத்து வேலை அல்லது வெட்டுதல் போன்றவற்றை நேராக வெட்டுதல் ஒரு துணியை ஒன்றாக தைக்க வேண்டும்.

முரட்டுத்தனம்: கடினத் தன்மையால் வகைப்படுத்தப்படுகிறது; கடுமையான, கடுமையான, அசிங்கமான, அநாகரீகமான அல்லது தாக்குதல் அல்லது நடத்தை. ஆட்சி: ஆள, நிர்வகிக்க, வழிநடத்த, மேய்ப்பன் மற்றும் வழிகாட்ட. உட்குறிப்பால் இதன் பொருள் கவனித்துக்கொள்வதாகும் ஏதாவது, விடாமுயற்சியுடன், பயிற்சி செய்ய. துன்பங்கள்: தேவன் தனது பிள்ளைகளுக்காக விதிக்கும் அனைத்து துன்பங்களையும் உள்ளடக்கியது, இது எப்போதும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது முழு அளவிலான சோதனைகள் மற்றும் இன்னல்களை உள்ளடக்கியது பாவத்தை அழிக்க மற்றும் விசுவாசத்தை வளர்க்க எந்த வேலை. உங்கள் மனதைத் தேடுங்கள் மற்றும் அமைக்கவும்: செயல்பாட்டு வினைச்சொற்கள், செயலைக் குறிப்பிடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். தேடுதல் என்பது பொருள் "தேட மற்றும் கண்டுபிடிக்க முயற்சி." உங்கள் மனதை அமைப்பது விருப்பம், பாசம் மற்றும் மனசாட்சியை குறிக்கிறது (கொலோசெயர் 3: 1-2).

முதலில் தேடுங்கள்: செய்வதற்கான கட்டளை மற்றும் ஒருபோதும் நிறுத்தாதே (மத்தேயு 6:33). உங்கள் சொந்த வழியைத் தேடுங்கள்: உங்களுடைய நலன்களுக்கு எது சிறந்தது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடரவும் செயல்கள் அல்லது வழிகள் மற்றவர்களை பாதிக்கின்றன. உள்ளீட்டைப் பெற விருப்பமில்லை, இதில் இருந்து அறிவுறுத்தலும் அடங்கும் தேவனின் பார்வை.

சுய கட்டுப்பாடு: உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் தன்னை நிர்வகிக்கும் திறன்; திறன் எப்போதும் குறைந்த எதிர்ப்பின் பாதைக்கு அடிபணிவதில்லை. சுய-தேடுதல்: தேர்வுகளைச் செய்வதில் நம்முடைய அல்லது இந்த உலகத்தின் ஞானத்தைப் பயன்படுத்தி, நம் சொந்த வழியில் விஷயங்களைச் செய்வது.

பணிநிறுத்தம்: நண்பர்கள், தொலைபேசி, வானொலி, கணினி, விளையாட்டுகள் அல்லது ஐபாட்கள் இல்லாத அறை கட்டுப்பாடு.

கமிஷன் பாவம்: நாம் நம் சொந்த அதிகாரத்தை மீறி செயல்படுகிறோம். தேவன் அதை செய்யாதே என்று சொல்கிறார், நாம் அதை செய்கிறோம் எப்படியும். உதாரணமாக, தேவன் திருட வேண்டாம் என்று கூறுகிறார் (எபேசியர் 4:28), ஆனால் நாம் திருடுகிறோம்.

விடுபட்ட பாவம்: தேவனால் சரியானதை செய்யாமல் நாம் பாவம் செய்கிறோம். அவர் எங்களுக்கு ஏதாவது செய்ய கட்டளையிடுகிறார், மற்றும் நாம் அதை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்கிறோம் அல்லது அறியாமையால், நம் பிள்ளைகளை நாம் உணரும் படி நடத்துகிறோம், சிறந்த, தேவனின் விருப்பத்தை செய்யவில்லை. உதாரணமாக, தேவன் மன்னிக்கச் சொல்கிறார், ஆனால் நாம் மறுக்கிறோம்.

உக்கிராணக்காரன்: மேற்பார்வையாளர்; மேலாளர்; ஒரு பாதுகாவலர், நிர்வாகி அல்லது மேற்பார்வையாளராக செயல்படுபவர்.

ஆய்வு: கட்டாய வினைச்சொல்; செய்ய மற்றும் தொடர்ந்து செய்ய ஒரு கட்டளை. வைராக்கியமான விடாமுயற்சியைக் குறிக்கிறது, விடாமுயற்சியுடன், சிறந்ததைச் செய்ய ஒவ்வொரு முயற்சியும் செய்ய, ஆர்வத்துடன் மற்றும் ஆர்வத்துடன் சாதிக்க வேண்டும் ஒரு இலக்கு.

அடிபணிதல்: ஹோபோடாசோ (கிரேக்கம்). ஒரு தன்னார்வ மனப்பான்மை, ஒத்துழைப்பு, அனுமானம் பொறுப்பு, மற்றும் ஒரு சமை.

தீமை இல்லை என்று நினைக்கிறார்: லோகிசோமை (கிரேக்கம்). ஒரு கணக்கியல் வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, அதாவது விஷயங்களை ஒன்றாக இணைப்பது ஒருவரின் எண்ணம், கணக்கிட அல்லது சேர்க்க, கணக்கீடுகளுடன் தன்னை ஆக்கிரமிக்க.

ஒவ்வொரு நல்ல செயலுக்கும் முழுமையாக தயாராக உள்ளது: தேவன் அவருடைய விருப்பத்தைப் புரிந்துகொண்டு நாம் இருக்க விரும்புகிறார் கீழ்ப்படிதலைப் பின்பற்ற அதிகாரம் அளிக்கப்பட்டது.

பயிற்சி: சானக் (ஹீப்ரு). தெய்வீக சேவைக்காக அர்ப்பணிக்க அல்லது ஒதுக்கி வைக்கவும் (நீதிமொழிகள் 22: 6).

பயிற்சி: Paideia (கிரேக்கம்). கற்பித்தல், ஏனென்றால் பாவமுள்ள பிள்ளைகளுக்கு அனைத்து பயனுள்ள அறிவுறுத்தல்களும் தேவன் ஒப்புக்கொள்வது போல் ஆண்கள் ஒழுக்கம், திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்குகிறார்கள் மற்றும் உள்ளடக்குகிறார்கள் (எபேசியர் 6: 4). பண்பை ஒழுங்குபடுத்தும் ஒழுக்கம். விரும்பியபடி வளரவும் காரணமாகிறது; செய்ய அல்லது ஆக தயார் அல்லது திறமையான.

உருமாற்றம்: உருமாற்றம் (கிரேக்கம்). இதிலிருந்து நாம் உருமாற்றம் என்ற வார்த்தையைப் பெறுகிறோம். மாற்றுவதற்கு ஒரு பட்டாம்பூச்சிக்கு ஒரு கம்பளிப்பூச்சி போல முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

மதிப்புகள்: நீங்கள் வாழும் கொள்கைகள் அல்லது செயல்கள். உங்கள் நடத்தை நீங்கள் எதை அதிகம் மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. வெற்றிடங்கள்: விடப்பட்ட ஒன்று. தேவன் நமக்குள் உணர்ச்சிப்பூர்வ தேவைகளை வைத்திருக்கிறார் நமது உடல் போன்ற முக்கியமானவை. நாம் சுவாசிக்க காற்று, குடிக்க தண்ணீர் மற்றும் உணவு இல்லை என்றால் நம் உடலை வளர்க்கிறோம், இறுதியில் நாம் இறந்துவிடுவோம். தேவன் உணர்ச்சி வளர்ச்சி தேவைகளை வைத்துள்ளார். ஒவ்வொரு பிள்ளைக்குள்ளும். சந்திக்கவில்லை என்றால், அவை தீவிர உணர்ச்சி மற்றும் உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வயது வந்தவராக. உதாரணமாக, ஒரு பிள்ளைக்கு சில வளர்ச்சி உணர்ச்சித் தேவைகள் உள்ளன, அவை வளர்க்கப்பட வேண்டும் அன்பான அதிகாரத்தின் மூலம், நிலையான ஒழுக்கத்துடன். இந்த தேவைகள் சமரசம் செய்யப்பட்டால் அல்லது வழங்கப்படாவிட்டால், பிள்ளைக்குள் ஒரு வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. பெற்றோர்கள் செய்யாததால் இது

அடிக்கடி நிகழ்கிறது தேவன் கொடுத்த பொறுப்புகள் அல்லது நன்மை அல்லது தீமைக்கான அவர்களின் செல்வாக்கின் அளவைப் புரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான பிள்ளைகள் காணாமல் போனதை அடையாளம் காண முடியாது - வெற்றிடம் என்ன - ஆனால் அவர்கள் இயல்பாகவே செய்வார்கள் எதையாவது நிரப்ப முயற்சி செய்யுங்கள். உண்மையான அன்பின் பற்றாக்குறை மற்றும் சரியான ஒழுக்கம் ஒரு பிள்ளையை உருவாக்கும் அடிமையாதல் அல்லது உணர்ச்சி மற்றும் உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படுவது ழிவுக்கு வழிவகுக்கிறது நடத்தை. பின்பற்றும்போது, விவிலிய அறிவுறுத்தல் உங்களுடன் ஆரோக்கியமான உறவை உருவாக்க முடியும் பிள்ளை மற்றும் உங்கள் பிள்ளைக்கு உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமான நபர்.

தையல்கள்: மெதோடியா (கிரேக்கம்). இதிலிருந்து நாம் சொல் முறையைப் பெறுகிறோம். கைவினைத்திறன், தந்திரம் ஆகியவற்றைக் குறிக்கிறது மற்றும் ஏமாற்றுதல். இந்த வார்த்தை பெரும்பாலும் ஒரு காட்டு விலங்கைப் பயன்படுத்தியது, அது தந்திரமாக பின்தொடர்கிறது, பின்னர் எதிர்பாராத விதமாக அதன் இரையின் மீது பாய்கிறது. சாத்தானின் தீய திட்டங்கள் திருட்டுத்தனத்தை சுற்றி கட்டப்பட்டுள்ளன, மோசடி.

இறுதி குறிப்புகள்

1. ரிச்சர்ட் எல். பிராட், ஜூனியர், ஹோல்மன் புதிய ஏற்பாட்டு வர்ணனை: I & II கொரிந்தியன்ஸ், புத்தகம் 7 (நாஷ்வில், டிஎன்: பிராட்மேன் & ஹோல்மன் பப்ளிஷர்ஸ், 2000), 447.
2. ஸ்பிரோஸ் ஜோடியாட்ஸ், முழுமையான வார்த்தை ஆய்வு அகராதி: புதிய ஏற்பாடு (சட்டநூலகா, TN: AMG வெளியீட்டாளர்கள், 2000), 66.
3. ஜே.டி. வாட்சன், தினத்திற்கான ஒரு வார்த்தை: புதிய ஏற்பாட்டின் முக்கிய வார்த்தைகள் (சட்டநூலகா, டிஎன்: AMG வெளியீட்டாளர்கள், 2006), 21.
4. வில்லியம் மெக்டொனால்டு மற்றும் ஆர்தர் ஃபார்ஸ்டாட், விசுவாசியின் பைபிள் வர்ணனை: இரண்டாவது பதிப்பு (நாஷ்வில், டிஎன்: தாமஸ் நெல்சன், 2016), சங்கீதம் 139: 13-14.
5. "50 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாக்கள் மற்றும் அப்பாக்கள் செய்ததை விட இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள்." கலிபோர்னியா பல்கலைக்கழகம், இர்வின், செப்டம்பர் 29, 2016, <https://phys.org/news/2016-09> -இன்று-பெற்றோர்-பிள்ளைகள்-அம்மாக்கள்-அப்பாக்கள். html.
6. கைலா பாய்ஸ், ஆர்என், "தொலைக்காட்சி மற்றும் பிள்ளைகள்," மிச்சிகன் மருத்துவம், மிச்சிகன் பல்கலைக்கழகம், ஆகஸ்ட் 2010 அன்று புதுப்பிக்கப் பட்டது, <http://www.med.umich.edu/yourchild/topics/tv>.
7. ஜூலியா ஜாகோபோ, "பதின்வயதினர் ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கும் மேலாக திரையில் பொழுதுபோக்குக்காக செலவிடுகிறார்கள்: அறிக்கை, "ஏபிசி நியூஸ், அக்டோபர் 29, 2019, <https://abcnews.go.com/US/teens-spend-hours-திரைகள்-பொழுதுபோக்கு-நாள்-அறிக்கை/கதை? id = 66607555>.
8. வெப்ஸ்டரின் ஆங்கில மொழியின் புதிய சர்வதேச அகராதி, இரண்டாம் பதிப்பு தடையின்றி (ஸ்பிரிங்ஃபீல்ட், எம்ஏ: ஜி & சி மெரியம் நிறுவனம், வெளியீட்டாளர்கள், 1939).
9. பேட்ரிக் மெக்காலே, வெப்ஸ்டரின் II புதிய ரிவர்சைடு அகராதி திருத்தப்பட்ட பதிப்பு, அலுவலக பதிப்பு (வில்மிங்டன், எம்ஏ: ஹக்டன் மிஃப்ளின் நிறுவனம், 1996).
10. ஜோடியாட்ஸ், முழுமையான வார்த்தை ஆய்வு அகராதி, 1122.
11. ரொனால்ட் எஃப். யங் ப்ளட், நெல்சனின் இல்லஸ்ட்ரேட்டட் பைபிள் அகராதி: புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு (நாஷ்வில், டிஎன்: தாமஸ் நெல்சன், 2014).
12. ஜோடியாட்ஸ், முழுமையான வார்த்தை ஆய்வு அகராதி, 939.
13. அலிசன் ருஸ்ஸோ, "ADD vs. ADHD அறிகுறிகள்: என்ன வித்தியாசம்?," ADDitude, புதுப்பிக்கப்பட்டது மார்ச் 2, 2020 அன்று, <https://www.additudemag.com/add-adhd-symptoms-difference/>.
14. "தற்பெருமை," Thesaurus.com, மார்ச் 5, 2020 இல் அணுகப்பட்டது.
15. வில்லியம் எல். பாட்டி மற்றும் லூயிஸ் எஸ். ஜான்சன், ஆளுமை மற்றும் சரிசெய்தல் (நியூயார்க்: மெக்ராஹில், 1953) 277.
16. எச்.ஏ. இரான்சைடு, நீதிமொழிகள் புத்தகத்தின் குறிப்புகள் (நெப்டியூன், என்ஜே: லோயாக்ஸ் பிரதர்ஸ், 1908), 212.
17. அயர்ன்சைடு, பழமொழி புத்தகத்தின் குறிப்புகள், 211.

18. ஜோடியாட்ஸ், முழுமையான வார்த்தை ஆய்வு அகராதி, 1310.
19. மார்வின் ரிச்சர்ட்சன் வின்சென்ட், புதிய ஏற்பாட்டில் வார்த்தை ஆய்வுகள் (பெல்லிங்ஹாம், WA: லோகோக்கள் ஆராய்ச்சி அமைப்புகள், இன்க., 2002), 1 கொரிந்தியர் 13: 7.
20. ஜோதியட்ஸ், முழுமையான வார்த்தை ஆய்வு அகராதி, 1424
21. வின்சென்ட், வார்த்தை ஆய்வுகள், 1 கொரிந்தியர் 13: 7.
22. மெக்காவ்லி, வெப்ஸ்டரின் II புதிய ரிவர்சைடு அகராதி.
23. "மெஹ்ராபியனின் தொடர்புக் கோட்பாடு: வாய்மொழி, சொற்கள் அல்லாத, உடல் மொழி," வணிகம் பந்துகள், அணுகப்பட்டது மார்ச் 5, 2020, <https://www.businessballs.com/communication-skills/மெஹ்ராபியன்ஸ்-தொடர்பு-கோட்பாடு-வாய்மொழி-வாய்மொழி அல்லாத உடல்-மொழி/>.
24. "மெஹ்ராபியனின் தொடர்புக் கோட்பாடு."
25. "மெஹ்ராபியனின் தொடர்புக் கோட்பாடு."
26. வாரன் டபிள்யூ. வீர்ஸ்பே, தேவனின் ஊழியராக இருப்பதில் (கிராண்ட் ரேபிட்ஸ்: எம்ஜி: ஆலிவர்-நெல்சன் புகஸ், 1993).
27. ஜான் மேக்ஆர்தர், தி மேக்ஆர்தர் புதிய ஏற்பாட்டு வர்ணனை: எபேசியர்கள் (சிகாகோ, IL: மூடி பிரஸ், 1986), 338.
28. மெக்டொனால்டு மற்றும் ஃபர்ஸ்டாட், விசுவாசியின் பைபிள் வர்ணனை, 1223.

ஆசிரியரைப் பற்றி

ஒரு காலத்தில் பாஸ்டர் கிரேக் காஸ்டர் ஒரு முட்டாள்தான். படிப்பு ஏறாத மாணவர். மூன்றாம் நிலை மதிப்பெண்ணில் வாசிப்பு நிலை கொண்ட ஒரு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி. ஒரு அறிவற்ற கணவன் மற்றும் கொடுமைப்படுத்தும் தந்தை என்று விவரித்ததுண்டு, ஆனால் தேவன் அவருக்காக வேறு திட்டத்தை வைத்திருந்தார். கிரேக்கு பொதுஇடங்களில் பேச பயம் இருந்தபோதிலும், 1994 இல் தேவன் அவரை முழு நேர ஊழியத்திற்கு அழைத்தார். சரியான கல்வி படிப்பும், கல்லூரி டிகிரியும் இல்லாதபோதும் அவர் விசுவாசத்தோடு ஊழியத்தில் இறங்கினார். 1995இல் ஊழிய அபிஷேகம் பெற்றார், பின்னர் நான்கு புத்தகங்களை எழுதினார்; பலரை சீஷராக்கினார்; நூற்றுக்கணக்கானவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்; எண்ணற்றவர்களை கிறிஸ்துவிடம் நடத்தினார்; அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய கருத்தரங்குகள், ஆண்களுக்கான கூடுகைகள், போதகர் கருத்தரங்குகள் ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு போதித்திருக்கிறார். இவை அனைத்தும் தேவனுடைய கிருபை மற்றும் வல்லமையினால் மட்டுமே.

கிரேக் 1979 இல் இயேசுவுக்கு தனது வாழ்வை ஒப்புக்கொடுத்த போதிலும், எப்பொழுது இயேசுவிடும் அவருடைய வார்த்தையிலும் அனுதினமும் நிலைத்திருக்க தொடங்கினாரோ, அவரது வாழ்வில் மாற்றம் தொடங்கியது. இயேசு உண்மையிலேயே நம் ஒவ்வொருவருடனும் நெருங்கிய உறவை வைக்க விரும்புகிறார் என்று அவர் ஆணித்தரமாக நம்புகிறார். அவர் இந்த உறவைப் பின்தொடர்ந்து கிறிஸ்துவின் மீது முற்றிலும் சார்ந்து இருப்பதால் அவரது வாழ்க்கை என்றென்றும் மாற்றப்பட்டிருக்கிறது.

ஊக்கமடையுங்கள்

உங்கள் வாழ்விலும் உங்கள் வாழ்க்கையின் மூலமாகவும் தேவன் செயல்பட முடியும் என்பதை நம்புவதில் உங்களுக்கு போராட்டம் இருந்தால், பாஸ்டர்

கிரேக்கின் சம்பவம் உங்களை ஊக்கப்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் கடந்தகால பாவங்கள், கல்வி அறிவு இல்லாமை, கற்பித்தல் அல்லது பேசுவதற்கான பயம் அல்லது கல்வித் தகுதியின் பற்றாக்குறை ஆகியவை

தேவனுடைய அழைப்புக்கு கீழ்ப்படிய தடையாகயிருப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தேவன் உங்களை அவருடைய சீடராக உருவாக்க விரும்புகிறார், நீங்கள் திருமணமானவர்களாகவோ அல்லது குழந்தைகளை உடையவர்களாகவோ இருந்தால், அவர் உங்களை கவனத்திற்குரிய ஒரு வாழ்க்கை துணைவராகவும் பெற்றோராகவும் உருவாக்க விரும்புகிறார். அவருடைய கிருபை ஆச்சரியமானது மற்றும் எல்லையற்றது. அவர் உங்களை நேசிக்கிறார் மற்றும் உங்கள் மூலம் மகிமைப்பட விரும்புகிறார்.

உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம்

தேவனுடைய ஏராளமான வாக்குத்தத்தத்திற்காகவும், போசிப்பிற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். "இயேசு கிறிஸ்துவின் ஊழியகாரணும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுருவின் வார்த்தைகளான அவருடைய வாக்குத்தத்தங்களை தியானியுங்கள்."

நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரணும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது: தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருக்ககடவது.

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,

ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. (2 பேதுரு 1: 1-8)

குடும்ப சீடத்துவ ஊழியங்கள் பற்றி

குடும்ப சிஷத்துவ ஊழியத்தின் (FDM என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது) இலக்கை அடைவதற்காக, 1994 இல் இயக்குனர் பாஸ்டர் கிரேக் காஸ்டர் அவர்களால் கிறிஸ்துவின் சரீரத்தை ஆதரிக்கவும், கற்பிக்கவும், பயிற்சியளிக்கவும் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற ஊழியமாகும், FDM-ன் மூலம் பயிற்சிபுத்தகங்கள், குறும்படங்கள் மற்றும் இணையதளத்தில் தனிப்பட்ட கல்விக்கான புத்தகங்கள், சிறிய குழுக்கள், வீட்டு-குழு ஆய்வு மற்றும் ஒருவர்-ஒருவரை சீஷராக்குதல் போன்றவற்றை செய்து வருகின்றார்கள். மேலும் அவர்கள் திருமணம், பெற்றோர்த்துவம், இளம் வயதினரைப் புரிந்துகொள்வது மற்றும் திருச்சபையில் சீஷத்துவத்தை திட்டமிடல் போன்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்கள்.

FDM ஊழியத்தின் தரிசனம் என்னவென்றால், கிறிஸ்தவ திருச்சபைத் தலைவர்களுக்கு, ஆலோசனை வழங்கி, பயிற்றுவித்து மற்றும் அவர்களை தேரினவர்களாக நிறுத்தி, மேலும் அதற்கு தேவையான வேதாகமத்தின் அடிப்படையிலான பயிற்சி புத்தகங்களை வழங்கி அவர்களுடைய திருச்சபைக்கும் குடும்பங்களுக்கும் ஊழியம் செய்யவைப்பதாகும்.

1995 வருடம் முதல், ஆயிரக்கணக்கானோர் திருமணம் மற்றும் பெற்றோருக்கான வகுப்புகளை முடித்துள்ளனர், மேலும் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான திருச்சபைகள் FDM பயிற்சி புத்தகங்களை உபயோகித்து தங்கள் திருச்சபைக்கு ஊழியம் செய்துள்ளனர். அவர்களுடைய ஊழியமானது FDM. world இன் இணையதளத்திலுள்ள இலவச (பயிற்சிப் புத்தகங்கள்) ஆதாரங்கள் பல குடும்பங்களுக்கு உதவியாக இருக்கிறது.

FDM இன் ஊழியங்கள் ரஷ்யா, உக்ரைன், கியூபா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் சர்வதேச அளவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் அறிந்து கொள்ள FDM.World இணையதளத்தைப் பார்க்கவும்.

பிள்ளை வளர்ப்பு ஓர் ஊழியம்

மறுரூபமாகும் பிள்ளை வளர்ப்பு

பிள்ளைவளர்ப்பு ஓர் ஊழியம் என்ற புத்தகத் தொடரானது, தேவன் கொடுத்த பாத்திரங்களான தந்தை மற்றும் தாய் உறவில் ஊடுருவி, பிள்ளைகளின் ஆசீர்வாதங்களை கண்டுபிடிக்கிறது. உங்கள் குடும்பத்திற்கு சேஷத்துவம் மற்றும் ஒழுக்கத்தின் மூலம் எவ்வாறு ஊழியம் செய்வது என்பதற்கான குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது. வேத வசனங்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளால் இந்தத் தொடர் நிரம்பியிருக்கின்றது, சிறந்த முன்மாதிரிகள் இல்லாமல் இருக்கக்கூடிய பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறது, எல்லா வயது குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்கின்றது மேலும் விதிகள் மற்றும் விளைவுகளை உள்ளடக்கிய தெய்வீக குடும்பத்திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை வரையறுக்கின்றது. உங்கள் பிள்ளைகளை நேசிக்கவும், வழிநடத்தவும் கற்றுக்கொண்டு உங்கள் வீட்டிற்கு ஒழுங்கை கொண்டு வாருங்கள்.

இந்த நான்கு தொகுதிகளில் ஒவ்வொன்றும் தெய்வீக வீட்டை நிறுவுவதற்கு முந்தைய பதிப்புகளில் இருந்து உருவாக்கப்பட்டது. உங்கள் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான புத்தகத்தை தெர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் குடும்ப இயக்கவியலில் ஒரேயொரு அம்சத்தை மட்டுமே மேம்படுத்த நீங்கள் முற்படலாம். தொகுதி 1 உடன் தொடங்கி பின்பு வரிசையாக தொடர்பரிந்துரைக்கப்படுகிறது. மற்ற தொகுதிகளில் தொடங்கினால், உங்கள் வெற்றிக்கு முக்கியமான வேதாகம அடிப்படை கோட்பாடுகளைத் தவற விட வாய்ப்பிருக்கின்றது.

மறுரூபமாகும் பிள்ளை வளர்ப்பு (தொகுதி 1)

வேதாகம முன்னுரிமைகளின் வலுவான அஸ்திபாரத்தை அமைப்பதன் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு ஊழியம் செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள்.

அன்போடு தொடர்புக் கொள்ளுதல் (தொகுதி 2)

ஒவ்வொரு குழந்தையையும் தேவன் கொடுத்த தனித்துவமான பரிசாக எப்படி நேசிப்பது மற்றும் தேவனுடைய குணாதிசயத்தை எப்படி பிரதிபலிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளைப் பயிற்றுவிக்கவும் (தொகுதி 3)

உங்கள் வீட்டில் சேஷத்துவத்தின் முக்கியத்துவத்தையும் மற்றும் குடும்பமாக தேவனை எவ்வாறு தேடுவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

வேதாகம சி்ட்சை (தொகுதி 4)

வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளின் முதிர்ச்சியடைந்த குணாதிசயத்தை வளர்க்க பயிற்சியின் கொள்கைகளைக் கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் கிருபையை கண்டறியுங்கள்.

தலைவரின் வழிகாட்டி மற்றும் காணொளிகள்

அனைத்து அளவில் உள்ள குழுக்களுக்கும் இந்த புத்தகம் பதினொரு வாரத் திட்டத்தை வழங்குகிறது மற்றும் தலைவர்கள் இந்தத் தொடர் மூலம் பெற்றோருக்கு வழிகாட்டி, தேவனுடைய வழியில் பிள்ளையை வளர்க்கக்கூடிய உறுதிப்பாட்டை பெற்றோருக்கு ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்பை வழங்குகிறது.



பாஸ்டர் கிரேக் காஸ்டர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்களையும், குடும்ப சேஷத்துவ ஊழியத்தின் பெண்களையும் சேஷர்களாக உருவாக்கியுள்ளார் (FDM), நிறுவனராக அவர் பல சேஷத்துவ புத்தகங்களின் ஆக்கியோனாக உள்ளார் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன், கியூபா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா சிங்கப்பூர், ஜப்பான் சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலுள்ள சபைகளில் சேஷத்துவத்தை பற்றி கற்றுக்கொடுத்துள்ளார். கிரேக் பற்றிய மேலும் தகவல்களுக்கு FDM மற்றும் கூடுதல் சேஷத்துவ புத்தகங்களுக்கான தகவல்களுக்கு www.FDM.world என்ற வலைத்தளத்தை அணுகவும்.



